


பிள்ளைப்பெருமான்யாய்த்தார்

அருளிச்சேய்த

திருவரங்கத்துமாவலி

விரிவுறையுடன்.

(முற்பாதி.)



C. கிருஷ்ணமாகாரியர்

பதிப்பித்தது.

சென்னை

கணேசநுக்கக்கட்டம்.

1909

[இப்புதூர் தலையெல்லைப்பகுதி மூல அடி 6.]

பிள்ளைப்பேருமாளையங்கார் வரலாறு.

* அழகியமணவாளதாச் சென்னிர திவ்வியகவிட் பிள்ளைப்பேருமாளையங்கார், சோழநாட்டில் திருமங்கையென்னுஞ் திருப்பதியில் பிராமணவருணத்தில் பூர்ணவஷ்ணவசமயத்தில் அவதரித்து, எல்லாசிரியர்பக்கல் தென் மொழியில் தொல்காப்பியம் முதலிய அரிய பெரிய இலக்கணதூல்களையும் பழையசங்கசசெய்யுள்களையும் அக்காலத்துவமுன்கிய மற்றைத்தூல்களையும் ஜயங்கிரிப்பறுதிலெண்ணாக்கி, இங்களை மேட்டமொழியிலும் வேதம் வேதாங்கம் வேதாங்கம் முதலிய சகல கலைகளிலும் வல்லவராகி, மற்றும் தமது பூர்ணவை வஷ்ணவசமயத்திற்கு உரிய சம்பிரதாயக்கிராங்கங்கள் என்னவற்றைப் பற்றி அவற்றிலும் அதிசிபணராய், அடக்கமுதலிய நந்துணங்களெல்லாம் ஒருங்கே அமையப்பெற்று, ஆழ்வார்களுளிச்செயல்களில் ஆழ்ந்தாடுபோவாய், திருவரங்கம்பெரியகோயிலி வெழுங்கருளியிருக்கின்ற நம்பெரியபேருமானுடைய திருஷ்டகாமரைகட்கு மிக்கபக்திப்பேரன்பூட்டுண்டு ஒழுகும்யாராய் அமர்ந்திருங்கனர். அமருநாளில், அங்காட்டில் ஆண்டுவக்கண்டிருங்கி அரசன், அவரது நந்துணங்களைன் த்தையும் அறிந்து, ‘இங்குணங்களைவாரம் ஒருங்கு அமைவது அருமை அருமை!’ என வியக்தி, அமரைத் தனது சம்ஸ்தானத்திற்கு வரவழைத்து அவர்க்கு தனது இராஜாவர்காரியகளிற் சிறந்ததோர் உத்தியோகத் தொடுத்து, அவரைத் தன் சரிபத்தில் வைத்துக் கொண்டனன். அவர் உத்தியோகத்தை மேற்கொண்டிருங்கேபாதும் விஷ்ணுபக்தி விஞ்சிக்கன்றார்.

அப்பொழுது ஒருநாள், இராஜசம்ஸ்தானத்தில் உத்தியோகமந்தாதது கின்றவர்களின் நடவிலே தாழும் உடனிருங்குத் தாரியஞ்செய்துவருகிற அவர், தமதுதோளி வணங்க உத்தீர்யத்தை இரண்டுக்கூவுங்கொண்டுகிருங்களைகிருங்கனை’ என்று தேய்த்தனர். அதுகண்ட பலரும் ‘மயகாரே! ரீர்தமது உத்தீர்யத்தை இங்களும் என் செய்திரீ?’ என வினா. அவர், ‘திருவரங்கம் பெரியகோயிலில் கம்பெருமாள் திருக்தேரி வெழுங்கருளிக் கிருவீதியிலுத்தவங்கண்டருளுகிறபோது அருகுபிடித்தலைப்பந்தத்தின்சுவாலை தாவியதனுற் பற்றியெரிகிற திருத்திரையை அவித்தேன்’ என்றார். அதுகேட்டு அவர்கள் ‘கோயிலில் நம்பெருமாள் திருக்தேருத்தவங்கண்டருளுகிறது உமக்கு இங்கண் எங்கனே தெரிந்தது?’ என்று சுகைத்து எதோ இவர்க்கு இங்வாறு திகைப்பு உண்டாயிருக்கிறது: இது இராஜசௌகண்யக்குரிக விரோதமாகுமே! என்று அவர்விஷயத்தில் இரக்கமுற்றவர்களாய், நடந்த செய்தியை அரசனுக்கு அறிவித்தனர். இது நிற்க: கோயில்திருத்தேரி வே திருத்திரையிற் பஞ்சக்தின் சுவாலை தாவியெரியும்போது அருகிறபெருமாளைக்கேவித்துநிற்ற ஜயங்காரரோக்கி திருத்தேருத்தவங்களேபோவின்றீ? என்ன, ஜயங்கார் ‘எனக்கு மாநளாதுபவேமே யல்லது கோயிலுக்குப் போனதில்லை’

* அழகியமணவாளனெண்பது, பூர்க்கத்தில் எழுங்கருளியிருக்கின்ற திருமாலின் திருநாமம்; அப்பெருமானுக்கே அடியவராயிருங்கதனால், இவர் அழகியமணவாளதாச் சென்ப் பெயர்பெற்றனர்.

திருங்கண்ணுடைய குழங்கைத்திருநாமமாகிய பிள்ளைப்பெருமாளன் னும் பெயரை இடப்பெற்ற ஜயங்காரென்று இப்பெயர்க்குப் பொருள்கூறுவர் ஜயங்காரென்பது, பூர்ணவஷ்ணவப்பிராமணர்க்குக்குறியாய்வுமானாகும்.

து இவரை ‘தெண்கலைவணவர்’ என்பர், புலவர்புராணதூலுடையார்

நி இவ்வரசனைப் பெரியதிருமலைநாயக னெண்பர் ஒருசாரார்; சங்காலக்கணக்குக்கு ஒத்துவராது. MAHAMAHOMA 1144

என, அரசன் ‘ரதோத்ஸவத்தினன்றுகீர்அங்குஇருந்ததாகப்பலர்சொல்வது பொய்யோ?’ என்ன, அப்போது இவர் இங்கிருந்தபடியேத்தரியத்தைகிருஷ்ணகிருஷ்ண’என்றுதேய்த்ததகண்ட சிலர் ‘இவர் அப்பொழுது இங்கே தான் இருந்தனர்’ என்று உண்மைக்கற, அரசன் ‘நன்றி!’ என்று அத்தெய் விகத்திருவருட்செயலைக்குறித்து ஆச்சரியப்பட்டதமன்றி அன்றையிரவு நித்திரையில் தான் நம்பெருமாள்சங்கிதிக்குப் போனதாகவும், தென்திருக்காவேரியில் ஜயங்கார் நீராட்டஞ்செய்துநிற்கக் கண்டு அவருடனே சங்கிதிக்குப்போய்ப் பெரியபெருமாளைச் சேவித்து மீஞும்போது ஜயங்காரைக் காணுது மயங்கியதாகவுங் குனக்கண்டு, கண்விழிக்குத், பொழுதவிழிக்குவட்ட னே ஜயங்காரைவருவித்து, ‘நீர் மகரநுபாவரும் நம்பெருமாளுக்குஅந்தரங்க பக்தருமாக இருக்கின்றதனால், இனி என்னிடம் உத்தியோகஞ்செய்தந்தாக் கிறிதங்க்கவரல்லீர்; அடியேன் இதுவரையிலுங் தேவீர்பெருமையைஅறி யாதுசெய்த அபராதங்களையெல்லாம் பொறுத்து, அடியேன் செய்யவேண்டும் பண்விடையை நியமித்தக்குளவேண்டும்’ என்று வேண்ட, ஜயங்கார் ‘பெரியகோவிலில் எனக்கு சிரந்தராவாசங்கிடைக்கும்படி செய்யவேண்டும்’ என்ன, அரசன் அன்றுதொடங்கிக் கோவிலில் அவர்க்கு ஓர் இருப்பிடம் அமைப்பித்து, தளிகைப்பிரசாதமும் அவர்க்குக் கிடைக்குமாறு செய்து அனுப்பிவிட்டன.

அவரும், அங்வாறே எழுங்தருளியிருந்து, திருவாங்கத்துமாலை, திருவ ரங்கத்தந்தாதி, திருவாங்கக்கலைப்பாசி, ஸ்ரீரங்கநாயகருசலி, திருவேங்கடமாலை, திருவேங்கடத்தீத்தாதி, அழகரந்தாதி, நூப்பேட்டுத்திருப்பதியந்தாதி என்னும் * எட்டுத்துல்களையும் பரப்பிரவிளமய் வேகம்முதலிய பலதூல்களையும் அருளிச்செய்து, பலநாள் வாழ்ந்திருந்தனர்.

இவர் திருவேங்கடமாலை முதலிய நூல்க என்றியதைக் குறித்து ஒருசாரார்வழங்குவதொரு வரலாறு உருமாறு:—இவர் ஸ்ரீரங்கநாதனுக்கே தொண்டராகி அப்பெருமாளையன்றிப் பிறிதொருதெய்வத்தை மறந்துந் தொழுத மனவறுதியடையவராய், அப்பரமன் விவதியமாககே மாலையும் அந்தாதியும் கலம்பகும் ஊசலும் பாடியபொழுது, திருவேங்கடமுடையான் இவர்வாயால் தாம் பிரபந்தம் பாடப்பெற வரும்பித் தமது உண்மைவடிவத்துடன் இயரது கணவில் தோன்றி ‘வேங்கடத்தின் விவதியமாகச் சிலபிரபந்தம்பாடுக’ என்ற கட்டளையிட, இகர் அதற்குஇணக்காமல் ‘அரங்களைப் பாடின வாயாற் குருங்களைப் பாடேன்’ என்றுக்கறி மறுக்க, திருவேங்கடமுடையான் எங்கனமாவது இவர்வாயாற் பாடல்பெற அவாச்கொண்டது மன்றி, எல்லாத்திருப்பதிகளிலும்கீழுங்கருளியிருக்கின்ற மம்பெருமான் ஒருவனே யென்று இவர்க்குத்தெரிவித்து இவர்கொண்டின் பேதபுத்தையை அகற்றவுக்க சுருதியதனால், இவர்க்கு உடனே கண்டமாலையென்னுங் சொடியானாய் உண்டாகும்படி செய்ய, அந்தவியாதியால் மிகவருந்திய இவர் அதன்காரணத்தை உணர்த்துகொண்டு அப்பெருமான்பக்கல் தாம் அபசாரப்பட்ட அபராதம் திருமாறு உடனே திருவேங்கடமாலை திருவேங்கடத்தெந்தாதி என்னும் பிரபந்தங்களை இயற்றி அப்பெருமாளைத் துதிக்க, அது பற்றித் திருவள்ளுமுயங்க திருவேங்கடமுடையான் உடனே இவரேதிரில் எழுங்கருளிக் காட்சித்து அதுக்கிரகிக்க, அதனால் இவர் அப்பொழுதே அங்கோய்ந்தப்பெற்றவராகி, பின்பு, அங்வடமலைக்குடான தென்மலை

* பூதக எட்டுத்துல்களும், ‘அஷ்டப்பிரபதியும்’ எனவும், ‘ஜயங்கார்பிரபந்தம்’ எனவும் உழங்கும்.

+ திருவேங்கடமுடையானைக் குரங்கனென்றது, குரங்கனுடன்மலை வாழ்வால்; “மாதிபாய் வடவேங்கடமாமலை,” “வானரமும் வேடு வேங்கடம்” என்றார் ஆழ்வார்களும்.

யின்விதீயமாக அழகரந்தாதிபாடி, அப்பால் தமதுபேதபுத்தியொழிக்தமை நன்குவிளங்க நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி பாடினர்.

திருவேங்கடமுடையான் [ஸ்ரீநிவாசன்] ஐயங்கார்க்குச் சேவைசாதித்த இடம் - கோயிலில் சலவைக்கல்மண்டபப்பிராகார மென்கிற உட்பிராகாரத் தில் தென்கிழக்குப்பக்கத்தில் என்பர்.

பரமதநிரஸநம்பண்ணி ஸ்வமதஸ்தாபந்துசெய்தற்பொருட்டு இவர் பாடிய பாடல்களின் தொகுதியே, பரப்பிரவந்மலிவேக மெனப்படுவது.

விசுவலூபதரிசநபசுகம்வாதமென்னும் மற்பெயரயுடைய பரப்பாற்ம விவேக மென்ற நூலின் உறைத்தொடக்கத்தில் அந்தால்வரலாற்றைக் குறித்து எழுதியுள்ள விவரத்தை அடியிற்காண்க:—‘திருவரங்கத்தமுதனூர் திருப்பேரஞ்சாகிய அழகியமணவாளதாசரென்கிற திய்வியகவி பிள்ளைப் பெருமானையங்கார் மம்பெருமாள்முதலிய சில திய்வியதேசப்பெருமாள்களின்மீது தமிழ்ப்பிராபந்தங்கள்பல செய்தருளங்காலத்தில், தமிழ்லக்கண விலக்கியங்களைக் கற்றுவால்ல சிறந்த புலவர்கள் பலரும் இவருடைய கவிகளிற் சொல்கோக்கு பொருள்நோக்கு முதலியவற்றைக் கண்டுக் கேட்டுக் கொண்டாடுவதை ஆளைக்காவிலிருக்கும்ஆகமாதிகள் கேள்விப்பட்டு ‘இப்படிப்பட்ட வித்துவானால் நம்முடைய ஐம்புகேசரசிவபெருமாள்மீது ஒரு பிரபந்தம் பாலிவித்துக்கொள்ளவேண்டும்’ என்னுங் கருத்துடையவர்களாய் ஒருநாள் இவருடையதிருமாளிகையில் வந்து தங்கள்கருத்தை வெளியிட, அதுகேட்டருளி, திரிகரணத்தாலுங் தேவதாந்தரத்தைப் பற்றறவிட்டசத்த சத்தவு தொண்டக்குல ஸ்ரீவைஷ்ணவசிகாமணியாகிய ஐயங்கார் புன் னாகைகொண்டு ‘யாம்அரங்கினப்பாடினவாயினால் மற்றெல்லோருக்குருங்களைப் பாடுவதில்லையே’ எனத் திருவாய்மலர்ந்தருள, கேட்டு, ‘குளிக்கப் போய்ச் சேந்தைப் பூசிக்கொள்ளும்வரைப்போல நம்முடைய பரமசிவத்தின்மீது பாடல்பெற்றுக்கொள்ள வந்து குரங்களென்னுஞ்சொல்லைப் பெற்றுக் கொண்டோமே’ என்று மனம் பொருத்வர்களாய்ச் சடக்கென எழுந்திருந்து, ‘எவ்வகையினாலாவது உம்முடைய வாக்கினால் எங்கள்பரமசிவத்தின்மீது ஒருபாடலாவது பெற்றுக்கொள்ளுகிறோம்’ என்று சுபதங்கூறித் தங்களிருப்பிடத்திற்குப்போய் அதற்குவகைதேஷுக்கொண்டிருந்தனர்கள். இப்படியிருக்கசெய்தே, கோயிலில் உதயத்தில் திருக்காப்புக்கீட்கி மம்பெருமாளுக்குச் செய்யுங்கைங்கர்யமாகிய விசுவலூபதரிசநஞ் செய்விக்கப்போகிற சமயத்திற் கொண்டுபோய் அர்ச்சகர் சமரப்பிக்கிற பொருள்களில் ஒன்று கிய கபிலையென்கிற பசுவானது ஒருநாள் ஆளைக்காலைச்சார்ந்த ஒருபுத்தில் மேய அதை மேர்க்கறிய ஆகமாதிகள் பிடித்து இதனால் தாங்கள் கொண்டகருத்தை ஈடேற்றுவித்துக்கொள்ளலாமென்றீனைத் தக்கடிலை தத்தனர்கள். அன்றுஇராத்திரி கோயிலில் அர்ச்சகர்முதலாயிடேனுர் விசுவலூபதரிசநபசுவைக் காணுமல் தேடிக்கொண்டு போகையில், ஆளைக்காவி விருக்கக் கண்டு ஆகமாதியர்களைப் பசுவைக்கொடுக்கும்படி கேட்க, அவர்கள் ‘உங்களுடைய பிள்ளைப்பெருமானையங்கார் வந்து கேட்டால் தருகிறோம்’ என்றுசொல்ல, அது கேட்டு, விசுவலூபதரிசந்ததுக்குப்பாதக்காலத்தில்வேண்டுமேயென்னும் எண்ணத்தினால் அதைமறுத்துஒன்றும்பேசாமல் ஒத்துக்கொண்டு, பரபரப்புடன் சென்று ஐயங்காரிடத்தில் விண்ணப்பஞ்செய்ய,

* குரங்கம் - மான்: வடசொல்; அதனை இடக்கையிலேந்தியுள்ளவன், குரங்கன்: எனவே, சிவபிரானும். அன்றி, குரங்குமுள்ளநந்திகேசுமைன் அடிமையாகவடையாதல்பற்றியும், அநுமானக் அவற்றித்தலுடையபற்றியும், சிவபிரானைக் குரங்க னென்றன ரெண்னலாம். கு - குந்திமான், ரங்கன் - அம்பலத்தையுடையான் என்றுங் கூறுவர்.

“மறந்தும் புறந்தொழுமாந்தர்”என்கிடபடியே அந்தப்பிரபங்கிஷ்டாதுபவராகிய வைத்திகவைஷ்ணவரானவர் அதுகேட்டருளி, ‘துங்கர்மகாலம்தவிர மற்றைக்காலத்தில் ருத்திரபூமியில் அடிகவைப்பது கூடுமோ? அன்றியும் அவ்வாலயத்திற் பிரவேசிப்பது வைத்திகவைஷ்ணவலுக்குத் தக்க தன்று: ‘ஆனை தூர்த்தியங்தாலும் ஆனைக்காலில் நுழையாதே’ என்கிற பழமொழியையே னும் கேட்டதில்லையோ? ஆதலால், அந்த ஆகமவாடியர்களைக் கோயிலிடத் தில் அழைத்துவாருங்கள்” எனச் சொல்லினர். அவ்வாறே அந்த பூரீவைஷ்ணவர்களும் ஆனைக்காலிந்தசென்று அவர்களுக்குச் சொல்ல, எவ்வகையாலா யினும் ஜெயங்காரால் ஒருபாடவ்பெற்றுக்கொள்ள எசிர்பார்த்துக்கொண்டிருந்த அவர்களும், ‘நம்முடைய எண்ணம் சிறைவேறுங்காலம் இதுதான்’ என்று அதற்கு ஒத்துக்கொண்டு, அதிகச்சேதாத்தோடு அக்கபிலையையும் ஒட்டிக்கொண்டு, ஜெவிஜயர்கள்மூந்தருளியிருக்கும் சந்தநுமகாராஜமண்டபத்தில் வக்துசேர்க்கனர்கள். ஜெயங்காரும் அவ்விடத்தில் எழுங்தருளி; ‘கபி லையை விடுவதற்கு உங்களுடைய கருத்து எது?’ என்று கேட்டருள, அவர்கள் உம்முடைய வாக்கால் ஜம்புகேசரசிவபெருமானுகிய எங்கள் தெய்வத்தின்மீது ஒருபாடல்பாடித்தருவிரேல், விசவரூபதரிசனப்பசைவ நாங்கள் விடுவதற்கு யாதோராடங்கமு மில்லை’ என்ற சொல்லினர். “பொய்ம்மை யும் வாய்மையிடத்த புரைதீர்ந்த, நன்மை பயக்கு மெனின்” என்கிற குறளின்படி அவர்கள் சொன்னதற்குஇணக்கினவரைப்போலநடித்து ஜெயங்கார் கும்பெருமானுக்கு விசவரூபதரிசனத்திற்கு மற்றுநாள் பிராதக்காலத் தில் ஆடங்கமாகிறபடியால், அப்பசைவ விடுவீர்களாகில், உடனே யாம் பாடுகிறோம்’ என, ‘எங்கள்சிவபெருமான்விஷயமாக சீர்பாடுவது யதார்த்தமாகில், அப்பாட்டில் இரண்டொரு சீராயேனும் முன்னே சொல்லுவீராகில் பசைவ விடுகிறோம்’ என்று அவர்கள் சொல்ல, ஜெயங்காரும் புன் எனக்கொண்டு அவ்வாறே “மங்கை பாகன்” என்ற முதவிரண்டு சீரை அருளிச்செய்தமாத்திரத்தில், அப்பசைவ விட்டனர்கள். உடனே ஜெயங்காரும் முன் தாம் சொன்ன சீரைத் தொடங்கி,

“மங்கைபாகன் சடையில்லவதற்க கங்கை யார்பதத்துநீர்

வனசமேவு முனிவனுக்கு மைந்தனுன தில்லையோ

செங்கையா விரந்தவன் கபால மாரகற்றினூர்

செம்யதாளின்மல ரான் சிரத்தி லான தில்லையோ

செங்கண்வேழ மூலமென்ன வந்த துங்கன்தேவனே

வீறவாணனமரி வன்று விறலழிந்த தில்லையோ

அங்கண்ஞால முண்டபோது வெள்ளிவெற் பகன்றதோ

ஆதலா வரங்கனன்றி வேறுதெய்வ மில்லையே.

ஆதலால், சீட்சோடியிற்கார்ந்தவரேயொழிய உங்கள்தேவதை பரமாத்மாவில்லை” என்று இச்செய்யிலைச் சொல்லி “உலகத்துக்குப் பலவதெவங்கள் உண்டோ: ஒருத்தெய்வேயாம்; அத்தெய்வம் திருவாங்கனேயல்லாமல் வேற்றில்லை” என, ஆதகேட்டு அவ்வாகமவாதியர்கள் ‘கிணறுவெட்டப்பூதம்புறப்பட்டாந்த்பால் இதுஎன்ன விபரத்மாய்முடிந்ததே!’ என்றுகின்கொண்டு அந்த ஆகமவாதிகளுக்குட் சிறந்த நிட்டாநுபவர்களாகிய சிலவித்வான்கள் மேதவிருத்தமாகிய ஆகமபுராணங்களைக்கொண்டு புலவர்பெருமானுகியையுங்காரீராடி ஏதுசெய்யத்தொட்டத்தினர்கள். அவ்வாதிசைவலித்வான்கள் கேட்ட வினாவுக்கு விடையைசொல்லியருளிய உத்தரங்களைப் பின்னுள்ளோரும் தெரிக்குதொகள்னும்படி பரமாகருணங்களாகிய ஜெயங்கார் வெள்ளைப்பாவாற் கூறினர். ஆதிசைவசமயங்கிஷ்டாதுபவர்களாகிய வித்துவான்கள் சொல்லிக் கொண்டுவந்தபிரச்சனைகளுக்கு உடமொழியிலும்தென்மொழியிலும் தெய்வப்புலமையுள்ள வீரவைஷ்ணவசிகாமணியாகிய ஜெயங்கார் அருளிச்செய்த

விடைகளை மறுத்துச்சொல்ல ஒன்றுக் தோண்டிமல் அவ்வாழியர்கள் ‘ஓம்’ என்று தங்கள் தங்களிருப்பிடத்தக்குச் சென்றனர்கள்.”

‘திருநறையூர்நம்பிமேகலிடூது’ என்ற நூலும் இவர்செய்த தெண்பர். இவர்செய்தனவாகத் தனிப்பாடல்களும் சில ஏழங்குகின்றன.

பின்பு இயர் ஒருநாள் தமதிதிருஷ்டிகளிற் ஈப்பங்கத் முடையவர்களை நோக்கி ‘நமக்கு அந்திமதசை பசவிலூலே சேரிடும்’ என்று சொல்லி, அப்படியே சக்கரமர்த்தித்திருமகனைச் சேவித்துக்கொண்டு ஸ்ரீவைகுண்டகாதர் சங்கிதியிற் சேவிக்கும்பொழுது, ஒரு சொண்டிப்பசு உங்கு தயறி இவர்மேல் விழி, அது விழுந்ததனாலாகிய தன்பத்தடனே இவர்

“ துளவ தளவுவெனச் சொல்லாஞ் சொற் போச்சே
அவை னெனிலூச்ச மாச்சே—முளரிக்
கரங்கால் குளிர்ந்ததேத் கண் னும் பஞ்சாச்சே
இரங்கா யரங்கா வினி”

என்று சொல்லித் திருகாட்டை யலங்கரித்தனர்.

இவர், சிலேடை திரிபு யமகம் அந்தாதி கலம்பகம் ஊசல் முதலியன விசித்திரமாகப்பாடுவதில் ஒப்புயர்வில்லாது மிக வல்லவர்; இது, இவர்செய் தள்ள நூல்களால் இனிதவினங்கும்: அன்றியும், ‘திவ்வியசுவு’ என்ற இல்லது பட்டப்பெயர்தானே இதனை வற்புறுத்தும். இவர் இயற்றிய திருவங்கக்கலம்பகம் - வெண்பாப்பாடுதலில் வல்லபுக்கேழேந்தியும், விருத்தம்பாடு வல்ல கம்பரும், அந்தாதித்திருக்குடுத்த ஒட்டக்கூத்தரும், கலம்பகத்திர்கென்ற சிறப்பித்தசொல்லப்படுகின்ற இரட்டையர்களும், சங்தம்பாடுதலிற்சமர்த்தரான படிக்காசப்புலவரும் முதலிய மகாவித்வான்கள் சேர்ந்து செய்தாலோத்த சிறப்பினை புடையது. இங்னை மிருக்க, ஒருங்கார் ஜயங்கார் அம்மானையில் அடிசருக்கினார்’ என்ற குறைக்குறவுது, சிறிதும் சரியன்று; திருவரங்கக்கலம்பகத்திலுள்ள “தேவ மருங்கோலை” என்ற தொடக்கத்து அம்மானைச்செய்யுள்ளது ஈற்றியின்பிற்புகுதியிற் பொருந்திய சிலேடைப் பொருள்நயத்தையும் சரித்திராமைப்பையும் ஆழ்ந்தகருத்தையும் ஊன்றி சோக்குமிடத்து, அங்குனம் இழித்துரைப்பாரது பழிப்புரை வெற்றுறையேயா மென்பது தெற்றென விளங்கும்: அன்றியும், அக்குற்ற அழுக்காத்தினுலாகியதேபோலும்; அந்த அம்மானைச்செய்யுள்ள அருமைபெருமைகள் இங்கு விரிப்பிற் பெருகும். இன்னும், இவர் செய்தனள் பிரபந்தங்களைல் லாம், ஸ்ரீவைஷ்ணவசம்பிரதாயத்தில் உள்ள நம்மாழ்வர்முதலிய ஆழ்வார்கள் பன்னிருவர் அருளிச்செய்த திவ்வியப்பிரபந்தங்களின் ஸாரார்த்தங்களும், நாதமுளிகள் முதலிய ஆசாரியர்களுடைய அருளிச்செயல்களின் விசீசநார்த்தங்களும் பொதிந்திருத்தல்மாத்தோமேயனாறி, ‘கோவைகோக்கும் பொருள்கோக்கும் தொடைகோக்கும் நடைகோக்கும் துறையின்கோக்கோடு எங்கோக்குங் காண இலக்கிய’ யாகிபுள் இருப்பன.

இந்தர், ஸ்ரீவைஷ்ணவிச்விட்டாத்தைத் தமத்ஸ்ராபகாராயிரான ஸ்ரீபகவத்ராயா நுஜாசார்யரைன்கிற ஸ்ரீபாஷ்யகாராபது அந்தாதங்கச்சிவ்யரான கூரத்தாழ்வாலுடைய குமாரராகிய ஸ்ரீபாராசரப்பட்டரது சிவ்தம் ராதலா லும், அந்தப்பட்டரது திருவுவதாரம் சாலிவாகனசகாப்பதம் ஆயிரத்துநாற் பத்தைத்தில் என்று தெரிதலாலும், இவரதுகாலம் இறைக்குச் சந்தேரங்க குறைய எழுநாப்பறுபதுவாடித்தக்குமுன்ன ராகின்றது; (இப்பாழுத் திகழ்கிற சாலிசகம் - காங்க.) இவரை ஸ்ரீபாஷ்யகாரது ஸ்ரீபாஷ்தநல்சி ரயித்தவர்களுட் பிரதானரும், இராமாநுசநுற்றங்கதாதி அருளிச்செய்த ரூமாகிய திருவரங்கத்தமுதலுரது திருக்குமார ரென்று பலரும் திருப்பேரனு

சென்று சிலரும் வழக்கிலருதாம், தீழ்க்கூறிய காலக்கணக்கையே வற்புறுத்தும்.

இவர்பேரனுர், தீர்க்கநாயகிபாரூஸ் வெசய்தோனேரியப்பணியங்கார்.

இன்னும் இவரது வைபவவிடீசுவதங்களை வல்லார்வாய்க் கேட்டு உணர்க்.

அழியில்வருகிறது புலவர்பூராணச் செய்யுள்கள் இங்குகோக்கத்தக்கலை:—

(க) “தென்கலையினை செக்கமெலாம்புக

முன்கவில்பிராபலன் இனையில்பட்டார்தம்

நன்கணத்தினர்களிலே ரூபான் நாரணன்

பொன்கழலன் றி மற்றென்றும் போற்றிலான்.

(ங) மருவழகியமணை எனதாசனை

கேருபெயர்புனைக்கு உரைக்குமொர்சொலாற்

பொருள்பலத்ருங்கவிபொறிக்கும்பொற்பினிற்

பெருமிதனைனப் பலர்பேசும் பெற்றியான்.

(ங) செவ்வியசொர்சுகைசிறிதாக்கேர்க்குடா

தல்வியப்போர்பொருமவர்களன் றிமற்

றெவ்வியற்புலவருமிசைந்து நாடொறுந்

திங்வியகவியெனச்செப்புஞ் சிர்த்தியான்.

(ங) தேவையுமழுதையுமீனயத்தின்சொலோர்ந்து

ஆரையின்கன் றென வஹமக்கும்பாடலான்

எனையபாடலொன் ரேநுமோதிலான்

பூனைபோல்வஞ்சௌப்புக்குதிசாண்டிலான்”

இவரை மிகுஷ்யாகச் சியதூதினை செப்பின்றவரோன்று சைவர்கள் பழித் தந்குப் புலவர்பூராணமுடையார் கூறும் சமாதானத்தை அழியில்வருகின்ற செய்யுள்களிற் காணலாம்:—

(கு) “சிவனை நிந்தனை செய்தவனே மென

நூலைச்சிருகிலினான்சைவ ரோசூர்

அவன் தன் மாயவ னுக்குத்திந்பாதியென்று

உவங்குபாடியாக்குமுள்ளே.

(கக) என்றென்றுந்தனதிட்டதெய்வத்தையே

ஏன்றெற்றேத்திட்டங்குாளிகள்சம்மதம்

அன்றென்றேத்தொண்ணுக்கதனுலைன்

குன்றென்றசுத்தளைக்குறிக்காண்டதே.

(கங) சைவரிந்திலர் தாமரைக்கண்ணை

வைவதொப்பவினையிரிந்திலர்

மைவனக்களான் ஸலைக்குத்தனை

செய்வது ஏன்டுமதங்கொண்டசிர்தையால்.

(கங) — (உங)

(உங) ... திரிவசொர்றிறக்கேடுக்குத்தினாந்தினம்

அரியின்கீமர்க்கவிபாடுமர்த்தனன்

கரிவலஞ்செய்க்கருவைமன்றன்னிலூம்

பெரிதுநிந்தனைபேசிலனுண்மையே.

(உங) ஏனங்குலார்த்தறைமங்கலவாசன்போல்

உளங்கனன்றுமியன்பரொருவாம்

களங்கறுத்தவராயிரக்காதுதல்

விளங்கொர்பாடல்வினம்பிலர்மெய்ம்மையே.”

ஸ்ரீ
கோயின்மாலை

என் ஜும்

திருவரங்கத்து மாவடி.

‘திரு’ என்னும் பலபொருளொருசொல் - வடமொழியில் ‘ஸ்ரீ’ என் பதபோல, தமிழிலே தேவர்கள் அடியார்கள் ஞான நூல்கள் மந்திரங்கள் புண்ணீயஸ்தலங்கள் புண்ணீயதீர்த்தங்கள் முதலிய மேன்மையையுடைய பலபொருள்கட்டு விசேஷணபதமாகி. மகிமமெப்பொருளைக்காட்டி, அவற்றிற்குமுன்னே சிற்கும்; ஸ்ரீமகாவிஷ்ணு ஸ்ரீபக்த்சாரர் ஸ்ரீராமாயணம் ஸ்ரீஅஷ்டாக்ஷரம் ஸ்ரீரங்கம் ஸ்ரீகைசுரவினி ஸ்ரீபாதம் எனவும். திருமால் திருமழிசைப்பிரான் திருவாய்மொழி திருவெட்டெழுத்து திருவாங்கம் திருவல்லிக்கேணி திருவதி எனவும் வழங்குவது காண்க. இது: இங்கு அரங்கத்திற்கு அடைமொழி; மாலைக்கு அடைமொழியாகவுமாம்.

திருவரங்கம் என்பது - திருமால்லின் திவ்வியதேசங்கள் நூற்றெட்டாலுள் தலைமைபூண்டதும், சோழாட்டித்திருப்பதிகள் நாற்பதில் மூக்கியமான தும், ‘கோயில் திருமால் பெருமான்கோயில்’ என்று பிரதானமாக எடுத்துக்கூறப்படுகின்ற மூன்றாதலங்களுள் முதலதும், :கோயில்’ என்றும் ‘பெரியகோயில்’ என்றும் மத்தெயருடையதும், ‘பூலோகவைகுண்டம்’ எனப்படுகின்ற மகிமையைடையதும், ‘போகமண்டபம்’ எனப்படுவது மாகிய தலம்.

பிரண்வாகாரமான ஸ்ரீரங்கவிமானத்திலே ஆதிசேஷயனத்திற் பள்ளி கொண்டருஞ் திருமால், ஆதிவிற் சத்தியலோகத்திற் பிரமனது திருவாராதனத்திருவருவமாயிருஞ்சான், பின்பு, குரிமகுலத்து மநுகுமாரனுண இக்கவாகுமகாராசன் பிரமளைக்குறித்துப் பலகாலம் அரும்பெருந்தவம்புரி க்கு அத்தேவனருளால் அப்பெருமாளைத் தான் பெற்றுத் திருவயோத்தி க்குலமுந்தருளப்பண்ணிக்கொண்டுவக்து பிரதிஷ்டித்தத் திருவாராதனஞ் செய்துவங்தனன்; அந்த ஸ்ரீரங்காதனே, இக்கவாகுமுதல் இராமபிரான் வரையில் தூள்ளி இரவிக்குலமன்னவ ரெல்லார்க்குங் குலதெய்யமாகி விளக்கினான்; இங்நானம், மனிதவுருவங்கொண்ட பெருமாளகிய இராமபிரானால் வணங்கப்பட்டமைப்பற்றி, அரங்காதனுக்கு ‘பெரியபெருமான்’ என்று திருநாமம்: இராமபிரான், வனவாசங்குசென்று விப்பிடண்ணுக்கு அபயமளித்துக் கடல்கடந்து இலங்கைசேர்ந்து இராவணுதிராகங்காரஞ்செய்து திருவயோத்திக்கு மீண்டு பட்டாபிஷேகங்குசெய்துகொண்டின்பு, சக்கிரீவன் முதலியதுளைவர்க்கும் விடைகொடுத்து அவரவரை ஊர்க்கு அனுப்பும்பொழுது, தனது திருவாராதனமூர்த்தியும் குலதனமுமான திருவரங்காதனைத் தனக்குமிகவும் அந்தரங்களை விப்பிடணும்ஹானிடங் கொடுத்து ஆராதித்தலரும்படி நியமித்து அனுப்பினான்; * அங்நானமே அவ்வரக்கர்பெருமான் அவ்வமரர்பெருமாளை அவ்விமானத்துடனே எழுங்தருளப்பண்ணிக்கொண்டு இலங்கைநோக்கிச் செல்லும்பொழுது, இடைகழியில் உபய

* இராமபிரான், திருவலதாரத்தைமுடித்துக்கொண்டு தன்னடிச்சோதி க்குலமுந்தருளும்போது, வந்து தன்னைவணங்கித் தனது பிரிவை யாற்றமாட்டாது நின்ற விப்பிடண்ணுக்கு இக்கவாகுலதெய்வமும் தனதுதிருவாராதனமூர்த்தியமான திருவரங்காதனைத் தந்தருளின னென வரலாறு கூறதலு முன்னே.

காவேரிமத்தியிலே பெருமான் புடைபெயாத விமானத்தடனே நிலை நின்றாளினான்: அய்வாறு திருமால் திருவள்ளுமுகந்த தங்கிய இடமே ஸ்ரீங்கமெனப்படுவது.

(ஸ்ரீஹவகுண்டம் திருப்பார்க்டல் சூரியமண்டலம் யோசிகளுடைய உள்ளக்கமலம் என்னும் இவையனைத்தினும் இனிய சொன்று திருமால்)திருவன்றிமுகந்த எழுஞ்சிருளியிருக்குமிட மான தபற்றி. ரங்கம் என்று அவ்விளைக்குத்திருக்குப் பெயர்; திருமால் இங்கு ரதியை [ஆகைப்பெருக்கத்தை] அடைகின்றன னென்க. ரங்கம் என்னும் வடமொழி. அகரம் மொழிமுதலாகிழுன் ரப்பெர்று ‘அங்கம்’ என நின்றது; [உன்னால் - பதவியல்லடக்] இங்கு ‘அங்கம்’ என்பது - விமானத்தின்பெயர் திருப்பசிச்சுகுஆணதோர் ஆகுபைர் [கானியாகுபையர்]. இனி, திரு மகளார் திரு சிருத்தங்குசெய்யுமிடமாகிழுத்தலாலும், கரைவாத்னாவர்களுடைய திருவக்கு [மீண்ணமக்கு] க்கூத்தப்பவிலீடாவிருத்தலாலும். அர்த்தமாட்குதூர் [சுவியளிதையியுயர்க்குத்தூர்] யாதலாறும். திருவரங்கமென்னும் பெயர் உங்க கள்ளிலுமாம்.

திரு என்பதற்கு - மேண்மையான என்ற பொருள்கொண்டால் திருவரங்கம் என்ற தொடர் - பன்புத்தொகையும், மேண்மையையுடைய என்ற பொருள்கொண்டால் இரண்டாம்க்கேற்றமையுருபும்பயனும்உடன்தொக்க தொகையுமாம். அரங்கத்தமாலை யென்ற தொடர் - அரங்கத்தின்து சம்பந்தமான மாலை யென்ற விரித்து அரங்கத்தின்விஷயமான பிரபந்த மென்ற பொருள்கொண்டு ஆரங்கவேற்றுமைத்தொகையாகவும், அரங்கத்தைப்பற்றிய மாலை யென்ற விரித்துப் பொருள்கொண்டு இரண்டாம்வேற்றுமையுருபும்பொருளுக்கதொக்கதொகையாகவும் உரைக்கத்தக்கது; அரங்கத்தின்மேற் சாத்திய மாலை யென்று விரித்துப் பொருள்கொண்டு எழுலுருபும்பயனுக்கதொக்கதொகை யென்பாரும் உளர். திருவரங்கம் என்ற தொடரில், வகர்சொற்று - உடம்படுமெய்; [கன் - உயிரிற்றுப்புணரியல் - க.க.] அரங்கத்தமாலை யென்ற தொடரில், அத்துச்சாரியையின் முதல்துகரம், மய்வீருந்தற்றிக்குதின்றதுக்கத்தின்முன் கெட்டது; [கன் - மெய்யீற்றுப்புணரியல் - ச.ச, உருபுபுணரியல் - க.க..] மாலா என்னும் வடமொழி, மாலை யென விசாரப்பட்டது; “ஆவீறு ஜியும்” என்றார் கன்னுலார். மலர்கள்கொண்டு தொடுக்கப்பட்டபூமாலை போலச் சொந்கள்கொண்டு தொடுக்கப்பட்ட பாமாலை யாகிய பிரபந்த மென்க; எனவே, மாலை யென்பது - இங்கு உயமையாகுபெயராம்.

மாலை யென்பது - பலவகைப் பிரபந்தங்களுள் ஒன்று. அதன் இலக்கணம் - ஒருவிதயத்தைக்குறித்துப் பலவகையுள்கூறுவது. திருவரங்கம் பெரியகோயிலி வெமுஞ்சுறுளியிருக்கின்ற திருமாலி நிலை திருவடிகளிலே சூட்டுக் கிருமாலை போலுதலால், திருவரங்கத்தமாலை யெனப்பட்டது; “அடிகுட்டலாகு மந்தாமய்,” “செப்ப, சுடராழியா னாடிக்கே சூட்டி னேன் சொன்மாலை,” “கற்றினம்மேய்தத கழவினைக்கி, முந்த திருமாலை பாஞ்சீர்” என்றார் பெரியாரும். “முதலூல் சுருந்தன் அளவு மிகுதி, போருள்செய்வித்தோன் நன்மை முதல் நிமித்திலும், இமுகுறியானும் நூற்று எம்தும் பேயரே” என்றுக்கறப்படுகின்ற நூற்பெயர்வகைகளுள் நூல்விய பொருளினாலும் தன்மையினாலும் பெயர்பெற்றது இந்து லென அறிக்; (நூல்வியபொருள் - நூலிற் கூறப்பட்ட விஷயம். தன்மை-நூலின் இயல்பு.) இங்கு ‘அங்கம்’ என்பது - அத்திருப்பதியில்லாமுஞ்சுறுளியிருக்கின்ற எம் பெருமானைக் குறித்தது; இலக்கணை. இனி, “திருவாளன் திருப்பதிமேல், திருவரங்கத் தமிழ்மாலை விட்சித்தன்விரித்தன்” என்று பெரியாழ்வார் திருமொழியிற்குறியபடி திருவரங்கத்தின் விஷயமான தமிழ்த்தொடையாதல்பற்றி ‘திருவாங்கத்துமாலை’ எனவும் தகும்; (மேற்காட்டிய அருளிச்

செயலின் வியாக்கியானத்தில் ‘தேஶ்யராண பெருமாளைச் சொன்னதெல் லாம் உபஸ்ரஜகோடியிலேயாய், அத்தேசமேயாய்த்து இத்திருமொழிக்கு விஷயம்’ என்றது காண்க.) எனவே, திருவரங்கத்தைப்பற்றிப் பாடிய தொரு பிரபந்த மென்பது பொருளும், திருவரங்கத்திலெழுஞ்சருளியிருக்கின்ற எம்பெருமாளைக்குறித்துப் பாடியதொரு நூலெல்லை கருத்து மாக வாம். ‘கோயின்மாலை’ என்பதற்கும் இங்ஙனமே கொள்க.

ஆசிரியர் தொல்காப்பியனுர் செய்யுளியில் “விருங்தே தானும், புது அது கிளங்க யாப்பின் மேற்றே” என்பதனேல், ‘விருங்துதானும், பழங்கதை மேலதன்றிப் புதிதாகத் தாம்வேண்டியவாற்றல் தொடுக்கப்படுக் கொடர் நிலைமேலது’ என்று கூறின்கையின், இம்மாலை, அங்கனங்கு நிய விருங்தா மென்று உணர்க. அச்சுக்திரவுரையில் அந்தாதியும் கலம்பகுமும் முதலாயின உதாரணங்காட்டப்பட்டுள்ளவாறுங் காண்க. இனி,இதனைச் சிறுகாப்பியத்துள்ளுடக்குவர் பிர்காலத்தார். இப்பிரபந்தம், தோத்திரானுபமானது.

நூலின் புறமாக முதலிற்கூறிய காப்புச்செய்யு ளான்றும், நூலின் இறுதியிற்கூறும் “மனிதக்கவிமொழியா சங்கைவாழ்மணவாளர்னால், புனிதக்கவிகொண்டுமாலைசெய்தான் புயல்போன்முழங்குஞ், தொளித்தகங்காந் திருச்சக்கரஞ் சுடர்வாண் முசலங், குனிதக்கசார்ங்கங் தரித்தா ஏரங்கர் பொற்கோயிலுக்கே” என்னுக் தற்கிறப்புப்பாயிரச்செய்யு ளான்றும் நீங்க ஸாக நூற்றுப்பதினெடு செய்யு ஞடையது,இந்தால். கட்டளைச்கலித்துறையினால் அமைந்தது.

தலத்தின் பெயர்—ஏங்கம், பூர்வகம், திருவரங்கம், பெரியகோயில், கோயில் என்பன. பூலோகவைகுண்டம், போகமண்டபம், ஸ்வயம்வியக்த கோத்ரம் என்பவை, விசேஷநாமங்களாம். இது, ஸ்வயம்வியக்தகோத்ரம் எட்டில் ஒன்று.

இத்திருப்பதியின் எம்பெருமானது திருநாமம் — பூர்வகநாதன், பெரியபெருமான், நம்பெருமான், அழகியமணவாளன்.

கோலம்—பள்ளிகொண்ட திருக்கோலம். சேஷசயனம்.

சங்கதி—தெற்குநோக்கியது.

நாச்சியார்—பூர்வகநாயகி, பூர்வகநாச்சியார்.

விமானம்—பிரணவாகாரவிமானம்: வேதசிருங்கம்.

நதி—உபயகாவேரி. (தெண்திருக்காவேரியும். வடதிருக்காலேரியும் [கொள்ளடம்].)

தீர்த்தம்—சந்திரபுஷ்டகரினி முதலிய கவதீர்த்தங்கள்.

தலவிருங்கம்—புனிதைமரம்.

பிரதியகும்—தர்மவர்மா, ரவிதர்மன், சந்திரன், காலேரி முறைநாவர்களுக்குப் பிரதியகும்.

பாடல்—பொய்கையாழ்வார், பூததாழ்வார், பேயாழ்வார், திருமழுசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார். பெரியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணுழ்வார், திருமங்கையாழ்வார் என்கிற ஆழ்வார்கள் பதின்மர், ஆண்டாள் இவர்கள் மங்களாசாலநம்.

பஞ்சகாலியங்களுள் ஒன்றுகிய சிலப்பதிகாரத்தில் இந்தத்தில்லியதேசமும் இதிலெழுஞ்சருளியிருக்கின்ற எம்பெருமானும் “நீல மேக நெடும்பொற்குன் நத்துப், பால்விரிச் தகலாது படிந்தது போல, ஆயிரம் விரித்தெழு தலையடை யருங்திறந், பாயற் பள்ளிப் பலர்கொழு தேத்த, விரிதிரைக் காவிரி வியனபெருங் துருத்தி, திருவர்மார்பன் கிடக்க வண்ணமும், . . . என்கண் காட்டென் நென்னுளங் கவற்ற, வங்தேன்” என்று பாராட்டிக்கூறப்பட்டிருத்தலுக் காண்க.

திருவரங்கத்துமாவை.

சிறப்புப்பாயிரம்.

மறைப்பொருளோ வச்சிரப்பொருளோ மனுவேமுதலா
முறைப்பொருளோ விதிகாசபுராணமுதுப்பொருளோ
விறைப்பொருளாநம்பெருமானுடைத்திருவெட்டெழுத்துள்
ஞூறைப்பொருளோ மணவாளர்தமாலையினுட்பொருளோ.

(இதன்பொருள்.) மணவாளர்தம்-அழகியமணவாளதாசருடைய, மாலையன் - திருவரங்கத்துமாலையினது, உள் - உள்ளே யமைந்திருக்கின்ற, பொருள் - பொருளானது, — மறைப்பொருளோ - வேதங்களின் பொருளேயோ? அசிரம் பொருளோ - அங்கேதமுடிவுகளின் பொருளேயோ? மனுவே முதல் ஆம் - மநுஸ்மீருதி முதலான, மறை - தருமசாஸ்திரங்களின், பொருளோ - பொருளேயோ? இதிகாச புராணம் முது பொருளோ - இதிகாசங்கள் புராணங்கள் என்னுமிழற்றினது தேர்ந்தபொருளேயோ? இறைப்பொருள் ஆம்-பரதத்துவமாகிய, கம்பெருமானுடை - நம்பெருமானுடைய, திரு எட்டு எழுத்து - ஸ்ரீஅஷ்டாக்ஷரமந்திரத்தனது, உள் உறை-உட்கருத்தாகிய, பொருளோ - பொருளேயோ? (என்றவாறு).—ஏகாரம் - ஈற்றசை.

இங்கும் ஜூயக்தோன்றப் பலவாறு விகந்பித்துக்குறிஞர் ராயினும், வேதம் வேதாந்தம் தருமசாஸ்திரம் இதிகாசம் புராணம் அஷ்டாக்ஷரம் என்னுமிலவையெல்லாவற்றினதுபொருளும் இத்திருவரங்கத்துமாலையில்லுட ந்கியிருக்கின்றன வென்பது சருத்தாம். எனவே, இவ்வாறு பலவகையாகஜியப்பட்டது. இன்ன தென்றுஒன்றன்மையாலே வரையறுத்துச் சொல்லத்தெரிக்கிலே வென்ற தல்லது, தேர்ந்த தெளியாமையாற்சொன்ன தன் ரென அறிக. “புகழுங்கலோருக்கென்கோ பொருவில்சீர்ப்புமியென்கோ, திசழுங்கண்பரையையென்கோ தீயென்கோ வாயுவென்கோ, நிசழுமாகாசமென்கோ நின்சடிரிண்டுமென்கோ, இச்சுவில்விவைனத்துமென்கோ கண்ணலைக்கூவுமாறே” என்றாற்போல, மிக்குடுபாட்டினால் இப்படி வியங்குக்குறின ரென்க. இதனால், இந்துவின் சிறப்பையும், இங்நூலாசிரியரது வேதசாஸ்திர பாண்டிதய விசேஷத்தையும் விளக்கியவாரும். மறைப்பொருள் முதலிய யாவும் இந்துவில்லிருந்துலை வெளிப்படையாகக்காணலாம்; குறிப்பால் நுண்ணிதின் உய்துடைணரத்தக்க இடங்களும் உண்டு.

(ஒத்தலாகாதென்ற சிலர்க்கு) மறுக்கப்படுதல்பற்றி, மறை யென்று பெயர்; மறு - பகுதி, ஜி - செயப்படுபொருள்விகுதி. இனி, ஆச்சொல்லுக்கு- (எனிதிலுணராலாகாதபடி) மறைந்துள்ளபொருள்களையுடைய தென்று காரணப்பொருள் கூறவுமாம். அவ்வேதந்தான், ருக் யஜாஸ் ஸாமம் அதூரவணம் என நான்குக்கையது. பொருள் - அர்த்தம். வேதத்தின்பிரிவிலிரண்டான், யாகாதிகிரியைக்கூறுதலதும் கர்மகாண்டமெனப்படுவதுமான பூர்வபாகத்தின் பொருளை ‘மறைப்பொருள்’ என்றும், பசுவாணக்குறித்ததும் உபசிவத்தென்றும் வேதாந்தமென்றும் பிரமகாண்டமென்றும் கூறப்படுவதும் வேதத்தின்தேர்ந்தகருத்துமான உத்தரபாகத்தின் பொருளை ‘அச்சிரப்பொருள்’ என்றும் கூறினர். அச்சிரம் - வேதசிரம் என்றபடி, செய்யாமொழியாதலாற் சிறந்தபிரமாணமாகிற வேதத்தின் பொருளை ஜயங்திரிபற்க்கசமிப்பதற்கு உரிய ஸாதங்கள். ஸ்மிருதிகளும் இதிகாசபுராணங்களு

மாம். ஆதலால், அவை வேதத்திற்கு உபப்ரும்ஹணங்க எனப்படும்; அவற்றுள், பெரும்பாலும் வேதத்தினை பூர்வபாகத்தின் அர்த்தம் ஸ்மிருதிகளாலும், உத்தரபாகத்தின் அர்த்தம் இதிகாசபுராணங்களாலும் நிச்சயிக்கத்தக்கது; இதிகாசபுராணங்களுட் புராணங்களிலும் இதிகாசம் பிரபலமான பிரமாணங்மாம்கள்பது உணர்க. இதுவே, மறைப்பொருள் முதலியவற்றை ஒன்றன்பின்ஒன்றாக நிறுத்திய முறையைக்குக் காரணம். (“வேதார்த்தம் அறுதியிடவது, ஸ்மருதீதிஹாஸபுராணங்களாலே. ஸ்மருதீயாலே, பூர்வபாகத்திலர்த்தம் அறுதியிடக்கடவுதா; மற்றையிரண்டாலும், உத்தரபாகத்திலர்த்தம் அறுதியிடக்கடவுதா. இவையிரண்டிலும் வைத்துக்கொண்டு இதி ஹாஸம் ப்ரபலம்; அத்தாலே, அது முற்பட்டத” என்ற பூர்வசகபூஷண வாக்கியங்களும், அவற்றின் வியக்கியானங்களும் இங்கு கோக்கத்தக்கன.) வேதத்தின் பொருளை சிளைத்துச் செய்யப்பட்டன வாதலால் ஸ்மருதீகளை ஒன்றுபெயர்பெற்றனவும், ஆப்தர்களான மது அத்திரி விஷநுஹரீதர் யான்து வல்க்கர் பராசரர் முதலானவர்களாற் சொல்லப்பட்டனவுமான தரும சாஸ்திரங்கள், ‘மஹாவே முதலாம் முறை’ எனப்பட்டன; அவை, பதினெட்டு. அவையெல்லாவற்றினாலும் ஏஞ்சும் மநுஸ்மருதீயே மிகச்சிறத்தலால், ‘மனு வே முதலாம்’ என்று அத்தினேய தலையமயாக எழுத்துக்கூறினர்; (“எல்லா குஷ்ணாலும் ஏருச்சுட்டும். மது ஏருத்தட்டுமாம்” என்றும், “மநுஸ்மருதீக்கு மாருக மற்றைப்பதிதேனுமூஸ்மருதீக்கும் ஒரோவாக்காய்ச்சொல்லியிருந்தாலும் அது ஒப்புக்கொள்ளத்தக்கதன்று” என்றும், “மநுஸ்மருதீக்கு விரோதமான ஸ்மருதீ பகுதியைடையாது” என்றும் பலவிடங்களில் அந்தாலின்சிறப்புக் கொண்டாடப்பட்டிருத்தல் காணலாம்.) இதிஹாஸங்களாவன - பூர்வசரித்திரத்தைக் கூறுவனவான பூர்வாமாயனம், மகாபாரதம் முதலியன. புராணங்களாவன-ஸ்ருஷ்டிக்கிரமம் முதலிய ஜெகதுவகூந்களுடன் கூடியவையான பிராம்மம் பாதம் வைவத்தையும் முதலிய பதினெட்டாம். (“புராணத்திற்காட்டில் இதிஹாஸத்துக்கு ப்ராபல்யம் - பரிசுவாதிசயம், மக்கியஸ்ததை, கர்த்தாபதமத்வம் ஆகிந் இவற்றாலே” என்பர் ஆன்கேருர்; இதன் விவரத்தை. தத்வநிர்ணயம், பூர்வஹஸ்காமயாக்கியம், பூர்வசகபூஷண வியக்கியானம் முதலியவற்றிற் கண்கிம், கற்றுங்கேட்டுமுணர்க்கதூன்கேருர்பக்கல் கேட்டும் உணர்க; இங்கு விரிப்பிற் பெருகும்.)

இறைப் பொருள் - தலையமயாகிய பொருள். “முதலாவார் மூலமேர யம்முவருங்களும், முதலாவான் மூரின்சுவண்ணன்” என்றபடி எம்பெருமான் தேவாதித்தைனும் ஸர்வேசுவரானு மாதலால், ‘இறைப்பொருளாம் கம்பெருமான்’ என்றார். ‘இறைப்பொருளாம்’ என்றைகத் திருவெட்டுமுக்கிற்கு அடையொழியாகவுன் கொள்ளலாம். எட்டுத்திருவகூரமாய் மூன்றுபக்கமாயிருப்பதும் நாராயணகாமத்தையுட்டகொண்டதுமான பெரியதிருமக்கிரம் ஸகலவேதாந்ததாத்தப்ரயமாய் எல்லாமக்கிரங்களிலும் பிரதான மாதலால், ‘இறைப்பொருளாம் திருவெட்டுமுக்குத்’ என்க்கதும். ‘ஸகவுதைங்களி லும் ஸர்வேற்றான் ப்ரதானங்களிக்கிருப்போலே, ஸகலமக்கரங்களிலும் இம்மக்க்கர விசேஷம் ப்ரதானமாயிருப்ப தொன்று’ என்று ஆன்கேருர் அருளிச் செய்திருப்பதை சோக்குமிடத்து ‘இறைப்பொருளாம்’ என்றைக் கம்பெருமான், திருவெட்டுமுக்குத் என்ற இரண்டைனுடின் சேர்த்தல் இனிதாம். கம்பெருமான்-பூர்வகாதன். இத்திருக்காமம், உயர்ச்சியை விளக்கும்; “கம்பெருமான் நம்மாழ்வார் கஞ்சியர் நம்பின்ஜோ, யென்ப ரவர்த மேற்றத்தால், அன்புடையோர் சாற்று திருநாமங்கள்” என்ற உபதேசாரத்தினமாலை யைக் காணக். பதிரிகாச்சிமத்து வெலமூந்தருளிவிருக்கின்ற நாராயணனது திருவெட்டுமுக்கைநம்பெருமானுடைத்திருவெட்டுமுக்குத் என்றது, தில் வியதேசத்துங்கம்பெருமான்களில் நம்பெருமானுக்கு உள்ள தலையமயற்றி

யென்க. பூர்வங்கதில்வியதேசத்து மூலமூர்த்தியைப் பெரியபெருமாளைன் மூம், உத்ஸவமூர்த்தியை நம்பெருமாளைன்றும் வழங்குவது, வம்பிரதாயம்; இருவர்க்கும் பொதுப்படக் கூறுதலும், ‘எம்பெருமாள்’ என்றாற்போல நமதுகடவுளைன் நபொருளில் திருமாலை ‘நம்பெருமாள்’ என்றலும் உண்டு. ‘வம்ஸாரிகள் தங்களையும் ஈச்வரரையும் மறந்து ஈச்வரரைக்கர்யத்தையும் இழந்து இழந்தோமென்கிற இழுவுமின்றிக்கே ஸம்லாரமாகிற பெருங்கடவிலே விழுந்து கோவுபட, ஸர்வேசுவரன் தன்க்குருபையாலே இவர்கள் தன் சையறிந்து கரைமராஞ்சேரும்படி தானே சிவ்யனுமாய் ஆசார்யனுமாய் நின்று திருமங்தாத்தை வெளியிட்டருளினுன்’ ஆதலால், ‘நம்பெருமாளு வைத் திருவெட்டெடுத்து’ எனப்பட்டது. இங்கு, ஆரூம்வேற்றுமையுருபு-செய்யுட்கிழமைப்பொருளின்பாற்படும். ஆசியில் பதரிகாச்சிரமத்திலே நாராயணங்கு சர்வாக்கு உபதேசிக்கப்பட்ட திருமங்திர மென்க. இனி, விஷயமாகவுடைமையை ஆரூம்வேற்றுமைப்பொருளாகிய சமபந்த மெனக நொண்டு, நம்பெருமாள்விஷயமான அதாவது பூர்மங்நாராயணையுணர்த்து கின்ற திருமங்கதிர மென்றலு மாம். திருவெட்டெடுத்துள்ளுறைப்பொருள்-பரமாத்மஸ்வரூபம், தீவாத்மஸ்வரூபம், இவ்விருவர்க்குருள்ள ஸம்பந்தத்தின் ஸ்வரூபம் முதலியன. (இத்தால், ஈசுவரன் ஆத்மாக்களுக்குப்பதியாயின்று ரசாஷ்கு மென்கிறது. ஆக, திருமங்தாத்தால், எம்பெருமாளுக்கேயுரியே என நான் எனக்குரியனன்றிக்கேயொழியலேனும்; ஸர்வசேவியான நாராயணனுக்கே எல்லாவடிமைகளுக்கெய்யப்பெறுவேலூக்கீலை மென்ற தாய்த்து’ என்ற முழுகாப்படியைக் காண்க.)

இதூரங்கள் - ஜயப்பொருளன. பிரஸ், மநு, இதிஹாஸ புராணம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன. இங்கு ‘மனு’ என்றது - சுவாயம் புவமதுவினாற் செய்யப்பட்ட நூலைக் குறித்தத்; கருத்தாவாகுபெயர்: ‘திருவன்றாவர்’ என்றாற் போல. ஏகாரம் - உயர்வசிறந்துபு; அசையுமாம். முறையை [ஒழுக்கத்தை] யுணர்த்தும் நூலை ‘முறை’ என்றது, காரியலாகுபெயரின் பாரபடும். முறையென்ற சொல்லுக்கு நூலென்ற பொருளும் உண்டு. இதிகாசபூராணங்களைச் சேர்த்துக்கூறியதன் காரணம், இரண்டும் வேதாந்தப்பொருளைத் தெளிவிப்பனவாதல். ‘இதிஹாஸபுராணம்’ என்னும் உம் மைக்கொகை, வடநூல்முடிபு. ‘குறைந்தலையிரெழுத்துக்களையுடையசொல்லாவது சிறப்புடையசொல்லாவது உம்மைத்தொகையில் முந்திரித்தபதாகவ் வேண்டும்’ என்ற உடமொழி வியாகாண நூலார்கொள்கையில் முதல்வகையின்படி ‘புராணேதிஹாஸம்’ என்ன வேண்டியிருக்க அங்கைங்களூது ‘இதிஹாஸபுராணம்’ என அதிகாலியரெழுத்துக்களையுடைய இதிஹாஸபதத்தை முன்விறுத்தியது, அதன் சிறப்பினு வெண்க. ‘இதிகாச புராண முழுப்பொருளோ’ என்ற பாடத்திற்கு - இதிகாசபூராணங்களின் பூர்ணமான அர்த்தமேரா வென்பது பொருள்.

மூன்றாமதியின்முதலில் ‘இறைப்பொருளோ’ என்று பாடமாயின், இவையெல்லாவற்றிலுள்ள சிறந்ததொரு பொருளோ வென்று உரைக்க. நம் பெருமாள் - நமது தலைவர். இங்கு ‘நம்’ என்ற தன்மைப்பன்மை, ‘எல்லா வழிர்களையும் உள்புப்படித்தியது. பெருமாள் = பெருமான்: பெருமானையூடையவன். இதில், பெருமை யென்ற பண்புப்பகுதி ஈற்றுஜகாரம்மாத்திரங்கெட்டு ‘பெரும்’ என நின்றது; ஆன் என்ற ஆண்பால்விகுதி, ‘ஆன்’ என ஈற்றுதிரித்தது: ஆள் என்ற பெண்பால்விகுதியே சிறுபான்மை ஆண்பாலுக்கு வந்த தென்றலும் ஒன்று. அன்றி, பெருமையை ஆள்பல வெணக் கொண்டால், ஆள் என்ற வினைப்புகுதி கருத்தாப்பொருள்விகுதிபுணர்த்துகெட்டதெனவேண்டும். (பெருமாள் என்பதன் பெண்பால், பெருமாட்டி.) உடைய

என்னும் ஆரூம்வேற்றுமைச்சொல்லுருபு ஈறுதொக்கு ‘உடை’ என நின்றது. எட்டுள்ளுத்து-பண்புத்தொகைப்புறத்துப்பிறந்த அன்மொழித்தொகையாய், அத்தனையெழுத்துக்களையுடைய மங்கிரத்தைக் குறித்தது. உள் உறைப்பொருள் - உள்ளே உறவதாகிய பொருள். உறை-உறு - பகுதி. ஐ - கருத்தாப்பொருள்விகுதி. உள்ளுறையெனிலும் உட்கிடையெனிலும் ஒக்கும். முதுப்பொருள், இறைப்பொருள், உள்ளுறைப்பொருள் - பண்புத்தொகைகள். இனி, உள்ளே உறைதலையுடைய பொரு ஜென்றுக் கொள்ளலாம்; இப்பொருளில் உறை - முதனிலைத்தொழிற்பெயர்: இமண்டாம்வேற்றுமையுருபும்பயனுங்தொக்கதொகை. ஒருபெயரின் ஒருபுகுப்பைக்கொண்டு அப்பெயர்முழுவைத்தெயுங் குறிப்பதொரு மரபுபற்றி, அழகியமணவாளதாசரை ‘மணவாளர்’ என்றார்; (இதனைவடதாவார், ‘நாமைக்கேரோ நாமக்ரவஹணம்’ என்பர்.) தம் - அசை, ‘மணவாளர்தம்மாலை’ என்றவிடத்தக் கொக்குநின்ற ஆரூம்வேற்றுமையுருபு - (ஏச்யுட்கிழமைப்பொருளுத்; கூர்மபுராணம், கபிலரகவல், கம்பராமாயணம், “பற்றற்றுண்பற்று” என்றவற்றிற் போல: அழகியமணவாளதாசரால் இயற்றப்பட்ட மாலை யென்க. இனி, விஷ்ணுபுராணம், விநாயகரகவல், சீஷக்கிஞ்தாமணி என்றாற்போல, ‘மணாளர்தம்மாலை’ என்றதை அழகியமணவாளனை நுதிருநாமமுடைய ஸ்ரீரங்ககாதன் விகியமான மாலை யென்றுக் கொள்ளலாம்; திருவரங்கத்துமாலை யென்ற நூற்பெயரின் பரியாயநாமமாய். “கோவிலில் உந்த வந்த, மணவாளர் பொற்றிருப்பதாம்புயன்ட்கு மாலையென. மணவாளர் குடும்” மாலையாதலால், இருவகையும் ஏற்கும். ‘மணவாளர்’ என்ற பன்மை, உயர்வுபற்றியது. ‘மாலையினுள்’ என்றவிடத்து, உள் - எழனுருபுமாம்.

இச்செய்யுளில் ‘மணவாளர்’ என ஆக்கியோன்பெயரும், ‘மணவாளர்தம்மாலை’ என தூற்பெயரும், நுதலியபொருளும், ‘மறைப்பொருளோ’ என்பது முதலாக விகற்பித்தக்குறியவார்றால் நுதலியபொருளும், இவ்வொருநூலுணர்ந்தவர் அப்பலநூற்பொருள்களையும் ஒருங்கேயுணர்வு ரென நூற்பயனும், அம்மறைமுதலியவற்றின் வழி நூலிது டென நூல்டாக்குமியும், பரந்தகிடந்த அந்தூற்பொருள்கள் பல்லறைத் தொகுத்தக்குறிய நூலிது வென்த தொகுத்தலாகிய நூல்யாப்பும், அம்மறைப்பொருள்முகவிய ஏற்றையுணரும்விருப்பமுடையார்பலையும் இந்தூலகேட்டந்துரிய அடிசாரிகளைக் கேட்போரும், அப்பொருள்கள் பலவற்றையும் சில்யாழ்காட்பல்பிணிச்சிந்தறிவினராகியமனிதர்கள் எனிதில்லைர்த்தும்பூமி ஒருங்கே சுருங்கச்சொல்லி விளங்கவைத்தல் வேண்டு மென்ற ஆசிரியர் கொண்ட அருளே இந்தூல்செய்ததற்கு எது டெனக் காரணமும் பெறப்பட்டன. “ஆக்கியோன்பெயரோ வழியே எல்லை. நூற்பெயர்யாப்பே நூலியபொருளே, கேட்போர் பயஞ்சே ஆயென்பொருளும், வாய்ப்பக்காட்டல் பாரித்தியல்பே”, “காலங்களேனே காரண மென்றிம், மூவகை யேற்றி மொழிந்து மூன்ரே” என்ற சிறப்புப்பாயிரத்திலக்கணத்தில் மற்றை குறிக்கப்படுவனும்துணர்ந்துகொள்க.

இக்கவி, அபியுக்கரி வொருவர் செய்தது. இது, வைஷ்ணவஸம்பிரதாயத்தில் ‘தனியன்’ எனப்படும்; (நவலினுட்சேராது) தனியே பாயிரமாய் நிற்றலபற்றியது, அப்பெயர். உயர்துணையாண்பால்விகுதி சிறபான்மை அஃபினைக்கும்வருதலை, கடிவன், கோட்டான், தோஞுக்கிணியான் என்றவிடங்களிற் காணக்: நாலடியார், சிவஞானசித்தியார் என்றழிடக்களில் ‘ஆர்’ விகுதிபோல இங்கு ‘அன்’ விகுதி உயர்வுக்குறப்ப தென்றலுமாம்.

காப்பு.

காப்பு - காத்தல்; அது, இந்கு, காக்கின்ற சடவளின் விஷயமான வணக்கத்தைக் குறிக்கும்: ஆகவே, கவி தமக்கு கேரிடத்தக்க இடையூறு களை நீக்கித் தமது எண்ணத்தை நிறையேற்றவைல் தலைமைப்பொருளின் விஷயமாக உயர்ந்தோர் முக்கத்தின்படி செய்யுங் தோத்திர மென்பது கருத்து.

[திருவரங்கநாதனது திருமேனியலையவங்களும்,
தீவிரியாஞ்சாயுதங்களும்.]

நானும் பெரியபெருமாளரங்கர் நகைமுகமுந்

தோனுங் தொடர்ந்தென்னையானும்விழியுந் துழாய்மணக்குந்
தானுங் கரமுங் கரத்திற் சங்காழியுந் தண்டும் வில்லும்
வானுங் துணைவருமே தமிழ்யைனவைனாந் துகொண்டே.

(இ - ஸ்.) பெரியபெருமாள் அரங்கர் - பெரியபெருமாளன்று ஒரு திருநாமமுடையவரான ஆராஞ்சகாங்கருடைய, நகை முகமுந் - மலர்ச்சியை யுடைய திருமுத்தும், கொனும் - திருக்கீசாள்களும், என்னை தொடர்ந்து ஆனும் விழியும் - என்னை விடாதுதொடர்ந்து அடிமைகொள்ளக்கூடாகவிக் கின்ற திருக்கள்களும். துழாய்மணக்குந் தானும் - திருத்தழாய்மணம் விச்சின்ற திருநிழல்களும். காமும் - திருக்கைகளும், கரத்தல்-அக்கைகளில் எந்தின்ற சங்கு ஆழ்யம் சங்கசக்காங்களும். நண்டும்-கைதயும், வில்லும்-தலூசும், வானும் - காங்கிப்பை வைளைக்கொண்டு - வேறுத்தையுந்துதியு பில்லாத எண்ணூச சூழ்த்துக்கொண்டி. நானும் - தினங்கோறும் [எங்காளும்], துணை வரும் - துணையாக வருவா; (எ - ரு. - ஏருமே என்பதில், ஏகாரம் - தேற்றம். ஈற்றுக்காரம் - அரசு)

இங்கணம், தமது ஏழிபாக்கிடவளும். எடுத்தக்கொண்ட இப்பிரபந்தத் திற்கு ஏற்புடைக்கிடவுள்ளாகும் திருப்பங்காநாதனது து திருவ்வயயங்களையும் ஜம்படையையும் தமக்குநிக்காக துணைபாக்கொண்டமைக்குறிப்பதனால், எடுத்துக்கொண்டதிற்குவில் இடையூறின்றி இனிதமுடியும் மென்பது கருத்து.

திருவரங்கத்திருக்குப் பெரியதோயிலென்றும், அங்குள்ளுந்தருளியிருக்கின்ற எம்பெருமானுக்குப் பெரியபெருமாளன்றும் திருநாமங்கள் மழுங்கும். பெருமாள் - இராமபிரான்; (இளையபெருமாள் - லக்ஷ்மணன்): இராமபிரானால் முன்பு திருவராதனான்து செய்யப்பெற்றமைப்பற்றி, பூர்ணங்காத ஹுக்கு ‘பெரியபெருமாள்’ என்று திருநாமம். அரங்கர் - ரங்கமென்னும் விமானத்தில் எழுந்தருளியிருப்பார். நகை முகம் - புன்சிரிப்பையுடைய முக மென்றும். ஓரியையுடைய முக மென்றுங் கொள்ளலாம். தொடர்தல்-தேடிப்பின்தொடர்தலுமாம் துழாய்மணக்குந் தாள் - அடியார்கள் அருச்சித்த திருத்தழாயின வாசனை வீப்பெற்ற தாள்; இடத்துநிகழ்த்துபொருளின் தொழில், இடத்தின்மேற் சார்த்துப்பட்டது. அன்றி, துழாயினால் மணக்குந் தாளென்றும், துழாயோடி இயற்கைமணம் வீசுக் கூட தாளென்றுங் கூறவாம். இனி, திருத்தழாய்வாசனைவீசுதற்குக் காரணமான திருவடியென்ற மல் சிறக்கும்; இப்பொருளில், பெயரெச்சம் - காரியப்பொருள்து: “நோய் திரும்மருங்து” என்றுத் போல். ‘ஸர்வகந்தா’ என்று பெயர்ப்பெறும்படி இயற்கைத்தில்லியபரிமளமுடைய சடவளாதலால், இங்கணங்கூறுதல் ஏற்கும். திருத்தழாய் அங்குறித்ததுமதல் என்றும்மாருத நறமணமுடையதிருமாலுக்கு உரியதாய்ச் சிறக்கும்.

திருமாவின் சங்கம் - பாஞ்சஜங்ய மென்றும், சக்கரம் - சுதர்சங் மென்றும், ஈதை - கெளைமாதசீ யென்றும், வில் - சார்ங்க மென்றும், வாள் - நந்தக மென்றும் பெயர்பெறும். இவை துஷ்டநிக்கிரகங்கெய்யுங்கருவியா ய்ச்சிறத்தலால், இவற்றைத் தமதுஇடையூறுதவிர்க்குங்காப்பாகக் கொண்டார்; அன்றியும், இவை, எம்பெருமானுக்குக் குற்றேவல்செய்யும் பரிஜனங்களாய் எப்பொழுதும் அவனருகில்லிடாதுநிலை அவனதுதிருவுள்ளக்குத் தின்படி தொழில்செய்யும்: திருவரங்கஷ்தநாதிக்காப்பில் “அரங்கர், காராழிவண்ணப்பெருமா எந்தாதிக்குக் காப்புரைக்கில், கூராழி சங்கந் திருக்கதை காந்தகங் கோதண்டமே”என்றதான் காண்க நகைமுகம் முதலியவற்றைக் காப்பாகக்கொண்டது, அவை சிஷ்டபரிபாலனாஞ்செய்தற்கு உறுப்பாதலால். ஒருதிருக்கை திருச்சங்கையும், அதற்கேற்ற மற்றொரு திருக்கை திருவாழியையும் தரித்தல் இயல்லாதலால், அயற்றை ‘சங்காழி’ எனச் சேர்த்துக்கூறினர்.

‘காளும்’ என்ற உம்மை, தொறுப்பொருள்து. மந்றை உம்மைசள் - என்னுப்பொருளான். அரங்கர் - உயர்வுப்பன்மை. முகம், கரம் - வட சொற்கள். சங்கு, தண்டு-ஸாங்கம், தண்டம் என்ற வட்சொற்களின் விகாரம். நகை - நகுத வெனா ‘ஐ’ விகுதிபெற்ற தொழிற்பெயராகவேனும், நகைத் தெனா முதனிலைத்தொழிற்பெயராகவேனும் கொள்ளத்தக்கது. தூழாய் - துளை என்ற வட்சொல்லின் சிகைவு. சங்காழி - பன்மைவிகுதி பெற்ற அஃநினையும்மைத்தொகை ஆழி - வட்டவடிவமா யுள்ளது; (அசுரர் முதலிய கொடியவர்களை) அழிப்ப தென்று இதற்குக் காரணப் பொருள் கூறவுமாம். உரும் - செய்யுமென்றும்தறு; இது நிகழ்காலமுணர்த் தூதலை ‘பல்லோர்ப்படர்க்கை முன்னிலை தன்மை. அவவயின் மூன்று நிகழுங் காலத்தச் செய்யுமென்னுங் கிளிமொடு கொள்ளா’ என்னுங் தொல்காப்பியச்சுத்திர நோக்கி யுணர்க. அரங்கர்நகைமுகம் முதலியன தமக்குத்துணையாய்வருதல் முக்காலத்தினும்உள்காதலால், நிகழ்காலத்தாற் கூறப்பட்டத; [நன் - பொது - நடை.] ..முங்கிலைக்காலமுங் தோன்று மியந்தை, எம்முறைச்சொல்லும் நிகழுங்காலத்து, மெய்க்கிலைப்பொதுச்சொற் கிளத்தல்வேண்டும்” என்ற தொல்காப்பியச்சுத்திரத்தின் உரையில் ‘நிகழுங்காலத்து மெய்க்கிலைப்பொதுச்சொல்’ என்றாற்கு ‘சிக்காலத்திற்கு உரித்தாய்வின்றும் வளைக்காலங்களையும் உள்ளடக்கிக்கிறும் பொருள்கிலை மையினையுடைய செய்யுமென்னுஞ்சொல்’ என்றுபொருள்கூறி, ‘கிலைநிற்கும், தீச்சுடிம், ஞாயிறுயியக்கும், திங்களியக்கும்’ என்றவற்றை உதாரணங்காட்டினர் நச்சினர்க்கினியர்; சேனுப்பையர்கருத்தும் இதுவே. தமிழேன் - தனித்துள்ள யான்; இது, தனிமைப்பொருள்குறித்தச் சுமியென்னும்வினைப்பகுதியடியாப் பிறந்து பள்ளவையுணர்த்துந் தன்மையொருமைப் பெயர். ‘வளைந்துகொண்டு’ என்பது, ஒருசொல்நீர்மைத்து; ‘என்றுகொண்டுளையக்கூறி’ என்றவிடத்துப் போல; ‘கிளங்கைக்கூறி’ என்றுகொண்டு வேறுபிற தோன்றினுங், கிளங்கையில்லை என்றுகொண்டுக்கொள்ளலே’ என்னுங் தொல்காப்பியத்து இடைச்சொல்லியற்புறனடைச்சுத்திரத்தால் ‘கொண்டு’ என்னும் அசை கொள்ளலும் அமையும்.

நால்·

க. திருவாழி சங்குதிருவாழிவாழி சிறந்தகொண்ட அருவாழி யோகத்திருத்துயில்வாழி யுலகளாந்த மருவார்மதுமலர்த்தாள்வாழி வாழிவணங்குமன்பர் பெருவாழிவணையபெருமாளரங்கப்பெருஞ்செல்வமே

(இ - ன்.) திரு - பூர்மகாலக்ஷ்மி, வாழி - வாழுக்கடவன்; சங்கு திரு ஆழி - பூர்சங்கசக்கரங்கள், வாழி - வாழுக்கடவன்; சிறந்த கொண்டல் உரு-சிறந்த காளமேகம்போன்ற (திருமலீன்) திருமேனி, வாழி - வாழுக்கடவது; திரு யோகம் துயில் - (அப்பெருமானது) சிறந்த யோகநித்திரை; வாழி - வாழுக்கடவது; உலகு அளந்த - உலகக்களை (இரண்டு அடியாக) அள விட்ட, மருசூர் மது மலர் தாள்-வாசனைகிறைந்த தேனையுடைய தாமரை மலர் போன்ற திருஷ்டிகள், வாழி - வாழுக்கடவன்; வணங்கும் அன்பர் பெருவாழிவு ஆணைய - நமஸ்கரிக்கின்ற மெய்யடியார்க்குப் பெரியவாழுக்கங்க போன்ற பெருமாள் - பெரியபெருமாளுடைய, ஆரங்கம் பெருஞ் செல்வம் - பூர்சங்கதப் பெரியலூசுவரியம், வாழி - வாழுக்கடவது; (எ - ரு.)

எம்பெருமானத தரிசனத்தைப் பெற்றபோது, அத்தேவாதிதேவனுடைய பற்றுணர்வு, எம்பிலாற்றல், மாவரையும்பாதுகாக்குங்கிறம், அழி யாவியல்பு முதலிய திட்டவியகுணங்களைக் கருதுதற்குமுன்னே அப்பெருமானத தீவியசெளன்ற்தரியத்திற் கண்செலுத்தி அதனையே சேவித்து அதில் கடுப்பட்டு ஆழங்க பக்திபராய்ச்சாகி. அதனால் தம்சிலையையும் எம்பெருமான் நிலையையும் மறந்த. ‘காலாதீசுமான’ வைகுண்டத்திலே யிருக்கிற இந்த அரும்பொருள் காலம்கடையாடப்பெற்ற இவ்வகைத்திலே கண்ணுக்கு இலக்காகுசுலால், திருஷ்டிகோவந்காரணமாக இதற்கு என்னதீங்குவருமோ! என்று தமக்குஉள்ள ஆசாதுசயத்தால் அநாவசியமாக அதிக பயசங்கை கொண்டு ‘இத்திருமேனிக்கு எவ்வாற்றாலும் ஒருகுறையும் வராதிருக்க வேணும்’என்று வாழ்த்துபவராய் ‘திருப்பல்வாண்டு’ என்னுங் தில்லியப்பிரபந்தம் பாடி, இங்கனம் பொங்கும்பரிவடையரானதனாற் பெரியாழுவாரென்றுபெயர்பெற்ற விவ்தனுசித்தர் போலவே, இந்ததுழியிமணவாளதாசரும் திருவரங்கநாதனைச் சேவித்தவுடனே முதலில் வாழ்த்தக்கூறலானார். இதனால், இவரது அன்பின்மிகுதி விளக்கும். எம்பெருமானைக் கண்டவள் விலே அடிமைத்தொழில்கள் செய்து தமக்குவேண்டுமெனவற்றை வேண்டிப் பெறந்தெயாமல் அவன் துவாழ்வையே தமக்குப் பரம்புருஷார்த்தமாக கண்டத்தலீன் அருமைபெருமைகளை யுணர்க.

பெரியபெருமாளைக் கண்ணென்திரிலேகானும்போது, அப்பெருமானைச் சார்க்குதன் செம்பொன்னிறத்தவளான பெரியிபராட்டியினது திருமேனி யொளி காளமேகத்திர்கொடியின்னல்போலக் கண்களைக்கலரும்படி மிக விளக்குதலால், ‘பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாக்களுக்கும் ஸர்வமங்களன்களையுஞ்செய்ப்பள்ளன இத்திருமகளது சேர்க்கைகித்தியமயிருக்கவேணும்’என்று மங்களாசாஸங்குசெய்பவராய் முதலில் ‘திருவாழி’ என்றார். பொய்கையாழ் வார் சூரியதீபத்தையேற்றியும் பூதத்தாழ்வார் ஞானதீபத்தையேற்றியுங் காட்ட எம்பெருமானைக் காண்கின்ற பேயாழ்வார் முதலில் “திருக்கண்டேன்” என்றமை காண்தத்தக்கது. ஒருவன் எம்பெருமானை ஆசிரியிக்கப்பட்கால் அப்பொழுது அவன்குற்றம்பாராமல் அவனைத் தன்னிழவிலேவைத் தச் சமயமறிந்து எம்பெருமான்திருமுன்பேகொண்டுவிட்டு இவன்குற்றத் தைப்பொறுப்பிப்பதற்குப் பிராட்டியின்புருஷகாரம் இன்றியமையா தாதவால் “இந்தமில்சீர்ப், பொற்பாவுவதன்னருளாற் பொன்னரங்கர்தாள்

பணிந்து, நற்பாவடைந்துயங்கதேன்கான்” என்றபடிபிராட்டிமுன்னாகப்பெரு மாளையடையவேண்டியதாதல்பற்றியும் அவளை முதலில்வாழ்த்துதல் ஏற்கும். அந்தரம் சற்று உற்றுமோக்குறிடத்து, சங்கிருசியமண்டலங்கள்போல விள கஞ்சிகன்றனவாய் முறையே அவனது இடத்திருக்கையிலும் வலத்திருக்கையிலும் முள்ள சங்கசக்கரங்களின் சோதி காணப்படுதலால், ‘எம்பெருமானதுதிருமேனிக்குக்காவலாய்த் தஷ்டாநிக்கிரகசிவத்தபரிபாலனத்துக்கு உறுப்பாக வள்ள இத்தில்லியாயுதங்கள் என்றும் அழிவின்றிவாழுவேண்டும்’ என்று ஆசாவிப்பவராய் ‘சங்கு திருவாழி வாழி’ என்றனர். மற்றும்ஊன்றிப் பார்க்கையில், அப்பரமனது முடிவில்லதோரெழில்லீமேனியும் அத்திருமேனிபள்ளிகொண்டிருக்கிற கிடையும் கட்புலஞ்சலால், அவற்றைவாழ்த்தலாயிற்று. எம்பெருமானதிருமேனி சீர்கொண்டமேகம்போலக் காணபவர்கண்களைக்குளிரசெய்து அவர்கள்தாபங்கலிர்த்து அவர்களை உயிர்விப்பதாதலால் அதற்கும், அந்த உமலனது யோகநித்திரை எல்லாவயிர்க்கரும் உயியும்வகையைச்சிகித்திப்பதாதலால் அதற்கும் வாழ்த்துக்கூறல் வேண்டிற்று. திருமேனியைக் கண்ணுற்றபின்னர் அந்தஆசிரமூர்த்தியைத் திருப்பானும்வார்போலத் திருவடிமுதல் திருமுடியிருக்க சேவித்து அநுபவித்து ஆனந்தமடையத்தொடங்குகின்ற ராதலால், ‘தாள்வாழி’ என்றார். இவ்வளவுதுபவத்திற்குங் காரணம் கோயில்வாசமென்பதுகொண்டு, ஈற்றில் ‘அரங்கப்பெருஞ்செல்வம்’ வாழ்த்தப்பட்டது.

‘சங்குதிருவாழி’ என்று சேர்த்துக்கூறியதன் காரணம். காப்புக்செய்யுஞரையிற் கூறப்பட்டது. யோகநித்திரை - எல்லாவற்றையும் அறிந்து கொண்டே லோகர்கணக்கைத்தயுடனே தாங்குகின்றதுபோலப்பிறர்க்குத் தோன்றலைக்கும் சிலை; இது - அறிதுவில், விழிதுயில், தயிலாத்துயில், பொய்த்துயில், மாயத்துயில் எனவும்படும். ‘மருவார்’ என்றது - மலர்க்கும் தாஞ்கும், ‘வணங்குமன்பர்பெருவாழ்வைனைய்’ என்றது - பெருமாஞ்கும் அரங்கத்திற்கும் அடைமொழியாகத்தக்கது.

திருவாழி சங்குதிருவாழிவாழி—‘வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்ற மக்கையும் பல்லாண்டு, வடிவார்சோதிவெலத்துறையுஞ்சடராழியும் பல்லாண்டு, படைபோர்புக்குமுழங்குமப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே’ என்றார் திருப்பல்லாண்டல். தாள்வாழி—“உங்செவ்வடிசெவ்விதிருக்காப்பு” என்றது திருப்பல்லாண்டு. வாழி பெருமாளரங்கப்பெருஞ்செல்வம்—“ஸ்ரீரங்கஸ்ரீஸ் வர்த்ததாம்” என்ற வடமொழிமேற்கோளைக் காணக.

உலகாந்தது, திரிவிக்கிரமாவதாரத்தில்; அவ்வரலாறு வருமாறு:— மகாபலியென்னும் அசராஜன் தண்வல்லமையால் இந்திரன்முதலியயாவரையும்வென்ற மூன்றாலகங்களையுந்தனவுசப்படுத்தி அரசாட்சிசெய்து கொண்டுசெருக்குற்றிருந்தபொழுது, அரசிதழந்தேவர்கள் திருமாலைச்சரணமடைந்து வேண்ட, அப்பெருமான் குள்ளவடிவானவாமாவதாரங்கொண்டு காசியபமாமுனிவென்கு அதிதிதேவியினிடந்தோன்றிய பிராமணப்பிரமசாரியாகி, வேள்வியியற்றி யாவர்க்கும் வேண்டியானைத்தையுங் கொடுத்து வங்க அந்தப்பலியினிடஞ் சென்று, தவஞ்செய்தற்குத் தன்காலடியால் மூவடிமண்வேண்டி, அதுகொடுத்தற்கு இலகங்கு அவன் தாரைவார்த்துத் தத்தஞ்செய்த நீரைக் கையிலேற்று உடனே திரிவிக்கிரமஞக ஆகாயத் தையளவிலெர்ந்து ஓரடியாற் பூலோகத்தையும் மற்றோரடியால் மேலுலகத்தையும் அளங்கு, தானமாகப்பெற்ற மற்றோரடியிலத்திற்கு இடமின்றாக வே அதற்காக அவனவேண்டுகோளின்படி அவனது முடியில் அடியை வைத்து அவனைப் பாதாளத்திலமூழ்த்தி அடக்கின னென்பதாம். பூலோகத்தையளங்கத்தில், அதன்கீழுள்ள பாதாளலோகமும் அடங்கிற; எனவே,

எல்லாவுக்களையும் அளந்ததாம். இவ்வரலாற்றினால், கொடியவரையடக்கு தற்கும் இயல்பில் அடிமையாகின்ற அனைத்து யிரையும் அடிமைகொள்வதற்கும் வேண்டிய தங்கிரம் வல்லவ வென்பது தோன்றும்.

திரு - பெரியபிராட்டியார். வாழிய என்னும் வியங்கோள்வினை முற்று, ஈற்று யகரவுயிர்மெய் கெட்டு ‘வாழி’ என நின்றது; அதன்மூன் வருமொழி முதல்விதியல்பாம்: [உண் - உயிர் - கசி.] வியங்கோள் ஐம்பால்முவிடங்கட்கும்பொதுவாத லுணர்க. ‘சங்கு திருவாழி’ என்ற தொடரின் இடையிலுள்ள ‘திரு’ என்ற அடைமொழியை, மத்திமதீபமாக, முன்சின்ற ‘சங்கு’ என்றதனேடுஇங்கு கூட்டுக; இதை ஆய்தகோடியில்மாத்திரமன்றி ஆபரண கோடியிலுள்ளஞ்சேர்தலால், அழுகிய சங்கச்சுகாங்க லௌனவுந் தகும். ‘சிறந்த’ என்ற விசேஷணம், உபமானமாகிய கொண்டலோடும், உபமேயமாகிய உருவோடும் இயையும். கொண்டலுக்குச் சிறப்பு - உலகமும் அதற்குறுதி யாகியதற்கும்பொருளின்பங்களும் கடத்தற்கு ஏதுகாதலும். குளிர்க்குவடி வடையைப்பற்றிக்கண்டோரால்விரும்பப்படுகலும். உருவிற்குச்சிறப்பு - “அன்டர்கோண்ணியரங்க வென்னமுதினைக், கண்டகண்கள் மற்றென்றினைக் காணுவே” என்றபதி கண்டவர்களைகளைக்ககவர்த்தலும். அவரது பிறவிப்பெருங்கடலைப் போக்குதலும். உருவாதவும், சிறமுமாம். ஆர் மலர் - வினைத்தொகை: மருவார் என்றுகூடுத்து, வாசனைநீண்ட என்றலு மொன்று; நெடுஞ்சூரமளவும்வாசனைவீசுகின்ற என்று கருத்து. தாஞ்சுக்கு, மது - இனிமையிகுதி; (“அம்ருதஸ்யங்திநிபாதபங்கஜே” என்பது காண்க). அடைமொழிகொடாமல்: ‘மலர்’ என்றால், அது, எல்லாமலர்களினுள்ளிறந்ததாகிய தாமரையலரைக் குறிக்கும். அது - திருவுடிகட்டு. செம்மை மென்மை அழகுகளில் உவமம். அன்பர் - அன்பையுடையவர்; பக்தர். அவர்கட்கு எல்லாநன்மைகளும் திருவரங்காதனாலும் பூர்வங்கமிழையாலும் உண்டாதல்பற்றி, ‘அன்பர் பெருவாழிவோயைப்பெருமாளரங்கப்பெருஞ்செல்வம்’ எனப்பட்டது. கொண்டல் - சீர்கொண்ட மேகத்திற்குத் தொழிலாகுபெயர்; கொள்-பகுதி, தல் - விகுதி; எகரதகரங்கள் ணகரடகரங்களானது - சங்கி. உரு - ரூப மென்ற வடசோல்வின் சிறைவு. யோகம், மது - வடசோந்கள். ‘பெருமான்’ என்பதை. திரு, சங்கு திருவாழி, உரு. தயில், தாள் என்றவந்தேரேடுக் கூட்டுக. ‘பெருமான் அரங்கப்பெருஞ்செல்வம்’ என்பதற்கு - பெரியபெருமானாகிய பூர்வங்கத்திலுள்ளபெருஞ்செல்வமென்றலும் அமையும்; “உங்கள் பூர்வர்கள் தேடியைத்த மஹாநிதி இதகாணும்” என்றசோல்வி ஆளவுந்தார்க்கு மணக்கால்நம்பி பெரியபெருமாளைச் சுட்டிக்காட்டிய வரலாற்றை யுணர்க; “பூர்வங்கமங்களாந்தி.” “பெருவாழிவு” என்றது; அழியாத முத்தியுலகத்துப்பேரின்பவாழிவுமாம்.

இக்செய்யுள் - தண்டியாகியிரகொள்கைப்படி ‘வாழ்த்து’ என்னும் அலவங்காரமாம்; “இன்னுர்க் கின்னதியைக் கெவன்று தாம், முன்னியது கின்ததல் வாழ்த்தென மொழிபு” என அதனிலக்கண முனர்க. முதலிடை கடைகளில் மங்கலவாழ்த்தையுடைய காப்பியம் அழிவின்றின்று சிறப்புறு மென்பது ஆன்றேர்கொள்கை யாதலால், முதலில் வாழ்த்தக்கூறினர்; “ஆதியு மங்கமு நடவு மங்கலம், ஒதிய முறையையில் தூரைப்பராயிடின், எதறி விருந்திக் கூழ்த்தி யின்புற, சிதியம் பலுவுல்கள் சிலவு மென்பலே” என்பது காண்க.

எல்லா நால்களும் மங்கலமொழிமுதல்வகுத்துக்குறவேண்டுவது மரபாதலால், ‘திரு’ என்று தொடக்கினார்; “வழிபடுதெய்வ வணக்கஞ் செய்து, மங்கலமொழி முதல்வகுத். தெடுத்துக்கொண்ட விலக்கண விலக்கியம், இடுக்க ணரின்றி யினிது முடியும்,” “சீர் மணி பரிதி யானை திரு விலம்

உலகு திங்கள், கார் மலை சொல் எழுத்துக் கங்கை நீர் கடல் பூத் தேர் பொன், ஏற்று மினை மூவாறும் இதன் பரியாயப்பேரும், ஆருமங்கலச்சொல் செய்ய ஊம்ப்து முன்வைக்க நன்றாம்” என்பன நோக்குத. (க)

உ. படுப்பவரைப்பணியெல்லைண்யாகப் பருவவரையாற்

றடுப்பவரைப்பண்டுமென்டுகண்மாரி தரணியிடங்

தெடுப்பவரைத் தம்மடியாரிடும்பச்சிலைக்குமுத்தி னே.

கொடுப்பவரைச் செம்பொற்கோயிலுள்ளேகண்டுகொண்டன

(இ) - ஓ.) பணி - திருவன்தாழ்வான் [ஆதிசேஷன்], மெல் அனை ஆக - மெத்தென்ற படுக்கை யாக, படுப்பவரை - (அதன்மேற்) பள்ளிகொண்டருள்பவரும், —பண்டு - முன்னே [கிருஷ்ணவதாரத்தில்], மண்டு கல்மாரி - (இந்திரன்பெய்வித்த) மிகுதியான கல்மழையை, பரு வரையால் - பருத்த (கோவரத்தனமென்னும்) மலையைக்கொண்டு, தடுப்பவரை - தடுத் தருளியவரும், — தரணி - (நீரின்யாகானந் கவர்க்குதொள்ளப்பட்ட) முழையை, இடந்து எடுப்பவரை - (வராகாகுதாரமாகிக்) கோட்டினாற்குத்தி யெடுத்தருளியவரும், — தம் அடியார் இடும் பசுஇலைக்கு - தமதுதிருவுடிகளைச்சரணமடைந்தமெய்யடியார்கள் (அத்திருவுடிகளில்) அருச்சிக்கின்ற பசுமையான திருத்துழாய்த்தளத்திற்காக, முத்தி கொடுப்பவரை - (அவ்வடியார்க்குத் தமது) பெருவீட்டைக் கொடுத்தருள்பவருமான பெரியபெருமாளை, — செம் பொன் கோயிலுள்ளே - சிவந்த பொன்மயமான திருவரங்கம் பெரியகோயிலிலுள்ளே, கண்டுகொண்டனன் - தரிசுக்கப்பெற்றேண்; (எ-று.)

எம்பெருமானுக்குச் சகலவிதகைங்கரியங்களையுன் செய்கின்றவனும் நித்தியர்களிலொருவனும் சர்ப்பராஜனுமான ஆதிசேஷன், “புலகும் அனையாங் திருமாந்து அரவு” என்றபடி, அப்பெருமான் சமயநிக்கத்திருவுள்ளகொண்டபோது அவன் துமென்மைக்குறைந்து புஷ்பசயனம்போன்ற திருப்பள்ளிமெத்தையாக, அதில் அப்பரமன் பள்ளிகொண்டருளுதலால், ‘பணி மெல்லைண்யாகப் படுப்பவரை’ என்றார். “இருளியிச்சுடர்மணிகளிமைக்கு நெற்றியினத்துத்தியளிபணமாயிரங்களார்ந்தாரவரசப்பெருந்தோகியினந்தனென்னுமணிவிளங்குமுயர்வென்னையையேமேவித், திருவரங்கப்பெருந்தகருள்தெண்ணீர்ப்பொன்னி திலரக்கையாலழவுருடப்பள்ளிகொள்ளுங், கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண் டென்கண்ணினை களன்று கொலோகளிக்குநாளே” என்று பெரியார் பலகாலுங் காணவிரும்பிய திருமூர்த்தியாதலால், அந்தத்தில்லியமங்களவிக்கிரகத்தைத் தாம் காணப் பெற்ற பேற்றை ‘பணிமெல்லைண்யாகப்படுப்பவரை.....செம்பெற்கோயிலுள்ளேகண்டுகொண்டனன்’ என்று வெளியிட்டார். தமக்குக்கட்டுலனுணவுத்துமாதலால் ‘படுப்பவரைப்பணிமெல்லைண்யாக’ என்று அர்ச்சாவதாரத்தை முதலிலும், விபாவதாரங்களுள் வராகாவதாரம் கிருஷ்ணவதாரத்துக்கும் தியதாயினும் தமக்கு ஸங்கிலிதமானதுபற்றிக் கிருஷ்ணவதாரத்தை முதலிலும், அதற்குமுற்பட்ட வராகாவதாரத்தை அதன்பின்னும், அடியவர்க்கெளிப்பனுகின்ற ஸெளல்பீயமாகிற பொதுநிலையை அகன்பின்னுமாகக் கூறின டென்க: ‘பருவரையாற் பண்டு மண்டு கண்மாரி தடுப்பவர்’, ‘தரணியிடங்கெடுப்பவர்’ என்ற இரண்டுவிசேஷணங்களும், துவ்டிக்கிரக சிவ்தபரிபாலன சில ரெண்பதை விளக்கி. ‘வாதாசநம்’ என்ற ஒரு பெயர்பெறும்படி காற்றைஉணவாகக்கொள்வதான் பாம்பு அக்காற்றை உச்சவாசங்க்கவாகளினால் உட்கொள்ளும்போதும் வெளிவிடும்போதும் உடற்பூரிப்பையும் உடல்தளர்க்கியையும் கொள்வதாய்க் காற்றைத்தமெத்தைபோன்ற இனிதுபள்ளிகொள்ளுதற்குப் பாங்காதல் தோன்ற, ‘பணி

மெல்லையாக’ எனப்பட்டது; “அடலாயிரவாய்ப்பொருந்து வந்தார் பணிப் பாயார்” என்பர் அழகரந்தாதிபிலும்.

‘பநுவரையால் தடுப்பவரைப் பண்டு மண்டுகள்மாரி’ என்றதன் விவரம்:—திருவாய்ப்பாடியில் ஆயர்களெல்லாரும் கூடி மழையின்பொருட்டாக இந்திரனைஆராதித்தற்கென்று வழக்கப்படி சமைத்த சோந்றைக் கண்ணபிரான் ஒருகால் அவனுக்குஇடாதபடிவிலக்கிக் கோவர்த்தனமலைக்குஇடச்சொல்லித் தானேஒருதேவதாருபங்கொண்டு அமுதுசெய்தருள், அவ்விர்திரன் கோபத்தோடு புஷ்கலாவர்த்தம் முதலிய பல மேகங்களையேவி, கண்ணன்விரும்பிமேக்கிற கன்றுகளுக்கும் பசுக்களுக்கும் கண்ணனுக்குஇட்டான் இடையர்க்கும் இடைச்சியர்க்கும் தீங்குதரும்படி கல்மழையை ஏழாள் இடைவிடாது பெய்வித்தபொழுது, கண்ணன் கோவர்த்தனமென்னும் மலையை யெதித்துக் குடையாகப்பிடித்து மழையைத்தடுத்து எல்லாவியர்களையும் இடையுறுமித்துமின்றிக் காத்தருளின னென்பதாம். (“மகரத்திர்க்குரியன்வந்துதித்தகாவில் வந்திக்க விந்திரனோக்கிப் பொங்கல், மிகவிடுக்கயிலைமலைபோலேவைக்க விளையாட்டாயத்தனையும் நீயே டுண்ணாக், கங்காத்திலிர்திரனும்வந்தபார்த்துக் கன்மழையை நிறைமீதில் விடுத்தமட்டில், இப்பரத்திற்கிறையைவனே நிரைக்காக் குஞ்சையெடுத்து மழைத்தனையே யெம்பிரானே” என்பது காண்க.) திரிவோகாதிபதி மென்று பேர்ப்படைத்தவனுன தேவேந்திரன் தானே அவ்வுலகத்தில் ஒரு சார் சிரபராதியாயுள்ளிலூயிர்கட்டு கல்விசெய்யப்புக்கவிடத்து எம்பெருமான் தான் அருள்கொண்டு பாதுகாத்தன னென்பதை விளக்கும், இவ்வரலாறு. ‘காம் கோவர்த்தனமலையை ஆராதித்தோம்: அதனால்நேர்க்குத் தீங்கைப் போக்கிக் கண்ணன் காத்தருளினுன்’ என்று இடையர்கள் நினைக்க வொண்ணு தெனக்கருதி, அவர்கள் ஆராதித்தமலையைக்கொண்டே காத்தருளின னென்க. இந்திரன் கல்மழைபொழிந்திட்டதனால், அதனைக் கற்கொண்டுதடுத்தான்; அன்றி நீர்மழையையேபொழிந்திருப்பானுமின் அதனை நிறைக்கொண்டே தடிக்கவல்ல ஸர்வசக்த னென்பது தோன்ற, ‘வரையாற்கல்மாரிதடிப்பவர்’ என்றார். ‘கன்மாரியாகையாலே, கல்லையெடுத்து ரகுத்தான்; சீர்மாரியாகில், கடலையெடுத்து ரகுக்குங்கானும்’ என்ற பட்டர் அருளிச்செய்வர்; இத்தால், இன்னதைக்கொண்டுஇன்னகார்யங்கெய்யக்கடவோமென்னும்சியதி யில்லை: ஸர்வசக்த னென்கை’ என்ற வியாக்கியான வாக்கியம், இங்கு அறியத்தக்கது.

‘தரணியிடந்தெடுப்பவரை’ என்றதன் விவரம்:—இரண்ணதுடன் பிறந்தவனுள்ளிரண்யாக்கனென்னுங்கொடியஅசரராஜன் தன்வலிமையாற்பூமியைப் பாயாகச் சுருட்டியெடுத்துக்கொண்டு கடலில் மூங்கிக் கென்ற போது, தேவர் முனிஃர் முதலியோரது வேண்டுகோளினால் திருமால் மகாவராகருபமாகத் திருவதரித்துக் கடலினுட்புக்கு அவ்வசரனை நாடிக் கண்டு பொருது கோட்டினாற் குத்திக் கொன்று, பாதாளோகத்தைச் சார்க்கிருந்த பூமியைக் கோட்டினாற்குத்தி அங்குள்ள உளுத்துக்கொண்டு வந்த பஸ்யபடிவிரித்தருளின னென்பதாம். (“பண்ணியங்கெதய்வதழுஞ் சேர்ப்புலோகத்தைப் புற்பாய்ப்போற்கருட்டிக்கொண்டே பாதாளம், நன்னீரண்ணயாட்சைனைப் பின் தொடர்க்கே மேகி நலமுடனே யாதிவராகத்தே வாகி, மண்ணுலுகமனைத்துமிடங்கெதுத் தோர்கோட்டில்வைத்துவர வலன் மறிக்க வகைத்துத் தேவ, ரண்ணவுகீரேமும்படியப்பண்ணு யிறநவா நாராயணனே யெம்பிரானே” என்பர் பின்னேரும்.) இப்பொழுதுநடக்கிற சுலேத்திராககல்பத்துக்கு முந்தின பாத்மகல்பத்தைப் பற்றிய பிரளயத்தின் இறுதியில் பூர்ம்காராயணன் ஏகாரணவமான பிரளயஜலத்தில்

முழுகியிருக்க பூமியை மேலேயெடுக்கினைத்து ஸ்ரீவராகாவதாரத்தைச் செய்தருளிக் கோட்டுறையியாற் பூமியை யெடுத்துவக்கன வென்ற வரலாறும்

இயல்பிலே தமக்கு அடிமையான எல்லாவுயிர்களிடத்துக் காரணமின்றியெழுங் கருணையையுடையவனுன கடவுள் அவர்கட்குத் தனது பேரினப்பெற்றூலீட்டையளித்தருளுத்து ஒருவியாஜமாக அவர்களிடுவதொரு தளல்தளத்தையெதிர்கோக்குகின்றன வென்பது விளக்க: ‘மம்அடியாரிடும் பச்சிலைக்கு முத்திகொடுப்பவர்’ என்றார். பயனுகிய அந்தப் பரமபதத்தின் பெருமைக்கு இவர்களிடும்பச்சிலை ஏற்றாகதநமன் ரூதலை கோக்குமிடத்து, அவனுது திருவருள் காரணமின்றியெழுங்கதாத லுணர்க. ‘பத்திரத்தை யும் புத்தபத்தையும் பழுத்தையும் ஜலத்தையும் எவன் எனக்குப் பக்தியுடன் கொடுக்கின்றானே, சுத்தமானமனத்தையுடையவனுன அவனுதுபக்தியினாற் கொடுக்கப்பட்டதான் அதனை நான் அங்கிகரிக்கின்றேன்’ என்ற ஸ்ரீகிதை யிற் கண்ணபிரான் தானே அருளிச்செய்திருக்கதல் உணரத்தக்கது; ‘அச்சத சின்மெய்யடியாருகங்தேயிட்டதனுவெளினுமகமேருவாகக்கொள்வாய், நிச்சயமாயுனைங்மியெண்ணூட்டர்சினைத்திடிலோ நூற்றையொன்றூவுக்கொள்ளாயால்’ எனப் பின்னேர்க்கியதங்காணக. ‘தம்மடியாரிடும் பச்சிலைக்கு முத்திகொடுப்பவர்’ என்ற தொடரில், சிறியதைப் பெற்றுக் கொண்டு பெரியதைக் கொடுத்த லாகிய பரிவர்த்தநாலங்காரந் தோன்றுதல் காணக; அதனிலக்கணத்தை, தண்டியலக்காரத்தில் ‘பொருள்பரிமாறுதல் பரிவருத்தனையே’ எனக் காணலாம்; இது, மாரியலனி என்றால் சொல்லப்படும். ‘இலைக்கும்’ எனப்பரித்து இழிவிசிறப்பும்மையாகக்கொள்ளுதலு மொன்று. அடியார்கள் எம்பெருமானை வசப்படுத்தும் பச்சிலையாகின்றது திருத்துமா யென்பதும் இங்குத் தோன்றும்; ஆகவே, அதனால் அவர்கள்வசப்பட்டு அவர்கட்குப் பெருவீடுதந்திடுகின்றன வென்க.

படுப்பவர் கொடுப்பவர் என்றவற்றில், பகரவொற்றிடைச்சிலை-எதிர்கால முணர்த்தாமல் தன்மையுணர்த்திற்று; படிக்குமியல்பிரவர், கொடுக்குமியல்பினர் என்ற பொருள். ‘பண்டு தடுப்பவர்’ என்றது, இயல்பினால் இறந்த காலம் திர்காலமாகச் சொல்லப்பட்ட காலவழுவாமதி; ‘யாம் பண்டுவிலோயாடுவது இச்சோலை’ என்றார் போல: [நன் - பொது - நந்.] ‘பண்டு’ என்பதை, ‘ஏடுப்பவர்’ எனபதனேநுமிக் கூட்டுச்; அதுவும் அவ்வகைச் காலவழுவாமதி யே. படுப்பவரை, தடுப்பவரை, எடுப்பவரை. கொடுப்பவரை என்ற வை - ஒருபொருளின்மேல் வந்த பலபெயர்கள்; இவை, ‘கண்டுகொண்டன்’ என்னும் ஒருவினையைக் கொண்டன. விசேஷணச்சொற்கள், விசேஷங்களை இவையைன் த்திலும் வேற்றுமையுருபுவிரியவைப்பது, வடமொழிநடை. இங்கே ‘படுப்பவரை’ என்றதை விசேஷ்யமாகவும், மற்றைப்புண் வையும் விசேஷணமாகவுங் கொள்ளுதல் சாலும். பணம் - படம்: அதனை யுடையது பணை யென வடமொழிக்காரணக்குறி; அது ஈறுகுறித்தற். மெல்லும் அனை - பண்புத்தொகை. ‘வரையால்’ என்பதில், ‘ஆல்’ உருபு - கருவிப் பொருளது. கல்மாரி - சிலாவர்தங்கம்; ஆலாங்கட்டிமழு. தாணி - வட சொல்; (பொருள்களைத்) தரிப்ப தென்று காரணப்பொருள்படும். இடங்கு, இட-பகுதி. அடியார்-அடிமை யென்னும் பண்பின்டியாப் பிறங்க பெயர். பசுமை+இலை = பச்சிலை: பண்புப்பெயர். ஈறுபோய்த் தண்டந்தறுஇரட்டி ற்று. முக்கு என்ற வடசொல்லுக்கு - (பற்றுக்களை) விட்டுஅடையுமிட மென்பது உறுப்புப்பொருள்; வீடு என்ற தமிழிப்பெயரும் இப்பொருள் கொண்டதே. செம்பொன்-மாற்றுயர்க்க பொன். கோயில்=கோவில்: இவக்கணப்போலி; கோ இல் - இறைவனது இடம், தலைமையான இடம்; இது

தேவாவயக்ட்டகல்லாம் பொதுப்பெயராயினும், தூற்றெட்டுத்திருமால் திருப்பதிகளுள் திருவரங்கம் கலைமைபெற்றதாதலால், அதனை ‘கோயில்’ எனச் சிறப்பாகவழங்குவது, வைஷ்ணவசம்பிரதாயம்; இது, காரணவிடுகுறி யின்பாற்படும். (சிவதலங்களுட் சிறந்ததான் சிதம்பரத்தை ‘கோயில்’ என வழங்குவர் சௌகர்.) கண்டுகொண்டனான்—‘அன்’ விகுதி, தன்மையொரு மைத்து வந்தது.

(2)

ஈ. ஆளானவர்கண்களிகூராங்கத்தறவினைமேற்

காளாசலமெனக்கண்டுகொண்டேன் மறைகாணவொன்னைத் தாளாயிரஞ் செம்பொன்மாழுதியாயிரங் தாமரெடுந்

தோளாயிரங் திருக்கண்ணையிரங் கொண்ட சோதியையே.

(இ - ஸ்.) மறை காண ஒண்ணை - வேதங்களாலும் அறியமுடியாத,— தாள் ஆயிரம் - ஆயிரம் திருவடிகளையும். செம் பொன் மா முடி ஆயிரம் - சிவக்டபொன்மயமான அழகிய கிர்டத்தைத் தரித்த ஆயிரம்திருமுடிகளையும், தாமம் நெடுக் தோள் ஆயிரம்-மாலையைத்தரித்த பெரிய ஆயிரம் திருத் தேள்களையும், திருக்கண் ஆயிரம் - ஆயிரம் திருக்கண்களையும், கொண்டதன்னிடத்திற் கொண்ட, சோதியை - ஒளிவிடிவமான டீமிங்காராயண மூர்த்தியை,—ஆள்ஆனவர் கண் களி கூர் அங்கத்து-அடியார்கள் (கண்டு) கண்களிப்புமிகுத்துக்காரணமான திருவரங்கம்பெரியகோயிலில், அரவு துணைமேல் - ஆசிசேஷங்குகிய சயனத்தினமேல், காள அசலம் என கண்டு கொண்டேன் - கருதிறமுள்ளதொரு மலை (கிடக்தாற்) போல(ச் சயனத் திருக்கோலமாயிருக்க)க் காணப்பெற்றேன்; (எ - யு.)

எவ்வாப்பொருள்களையும் உள்ளபடி உணர்க்கு உரைக்கின்ற வேதங்களாலும் காணமுடியாத பரஞ்சோதிஸ்வருபமான பரமாத்மாவை இந்தில் விலகத்திலே திருவரங்கத்திருப்பதியில் திருவனங்கதாழ்வானுகிய திருப்பள்ளி மெத்தையில் “பச்சைமாயலைபோல்மேனி பவளவாய் கமலச்செங்கண், அச்சுதா” என்றபடி ஒருவீலமலைபோலே பள்ளிகொண்டிருக்கக் காணப்பெற்றேன் என்று, பிறர்களுக்கு அரியிவித்தகளுனைம்பெருமான் பத்துக்கூட யடியவர்க்குள்ளியனுகின்ற ஓயல்பையும், தமது பாக்கியவிசேஷத்தையும், கீழ்ச்செய்யுள்போலவே இச்செய்யுளும் கொண்டாடிக்கூறியதாம், ‘மறைகாணவொண்ணை’ என்றது; சோதியோடு இயையும்; பரப்ரஹ்மஸ்வரூபக் ஷத்த தான் முழுவதுங் காணமாட்டாமையை, வேதம் தானே கூறுகின்றது. தேஜாரூபி யாதலால், ‘சோதி’ என்றார்; அடுத்தசெய்யுளில் “ஒண்சுடர்” என்பதுங் காணக.

ஆள்ஆனவர் - ஆடிமைப்பட்டவர். கண்களிகூர் - கண்களாற்காணுதலால் மனம்களிகூர்தல், அக்கண்களின்மேல் ஏற்றிக்கூறப்பட்டது; ஒரு வகை உபசாரவழக்கு.ஆளானவர்கண்களிகூர் அரங்கம்—‘கூர்’ என்ற வினைத்தொகை - காரியப்பொருளாய், காரணப்பெயறைக் கொண்டது. கூர்மிகுதிகுறிச்சுக்கும் உரிச்சொல். அரவினை - ஸர்ப்பசயங்கம். அர அணை என்றும் பிரிக்கலாம். அரா என்னும் குறியதங்கீழ்ஆகாரம், குறகியும் அதனேஒடுக்காமேத்தும் நிற்கும். கான + அசலம்=காளாசலம்: தீர்க்கசந்திபெற்ற வடமொழித்தொடர்; பண்புத்தொகை. காளம் - கருநிறமானது. அசலம் - சலியாதது என மலைக்குக் காரணக்குறி. காளாசலம் - நீலகிரி: காளமேகம்படித்ததோரு பெருமலை யென்றுக் கொள்ளலாம். என - உவமவுருபு. காளாசலம்-நிறத்திற்கும், கம்பீரமான கோற்றத்திற்கும் உவமம். ஒண்ணை - ஒண்று என்பதன் மருங்; சுறுகெட்ட எதிர்மறைப்பெயர்ச்சம். ‘செம்பொன்மாழுதி’ என்றதை அன்மொழித்தொகையாகவாவது அடையுத்தழுகுபெய

ராகவாவது கொள்ளவே, சிரசை யணர்த்தும். ‘செம்பொன்’என்பதை அத் னாலாகிடீடத்துக்குக் கருவியாகுபெய ரெங்கொண்டு, முடி - சிரசை என்றலுமாம். மா முடி - பெரிய கிரீடமுமாம். தாமம் - வடசொல்; திருத் தழாய்மாலை, மலர்மாலைகள், பொன்மணிகளாலாகியஆரங்கள், வனமாலை யென்ஜூந்தில்வியமாலை இவைகளையெல்லாங் குறிக்கும். தாமம் எனக்கொண்டு, ஒளியென்னவுமாம். ‘திரு’என்ற அடைமொழியை, தான் முடி தோள் என்றவற்றிற்குங் கூட்டலாம்.

‘க ‘ஆயிரம்’ என்றது, அளவில்லாததென்னும்பொருளாது. அது நன்கொள்ளவிடின், தானாயிரம் முடியாயிரம் முதலியள சேராவாம். ஆகவே, அளவற்ற பாதம்முதலிய சகலுங்கங்களையு முடையவ னென்பதாம். அபரிமிதமாய் அற்புதமாயிருக்கிற மகாஞானும் மகாசக்தியு முள்ள வன் எம்பெருமான் என்பது, தேர்ந்தபொருள். பெருமான் சகலஇந்திரி யங்களாலேயாதல் ஓர் இந்திரியத்தாலேயாதல் திருமேனியாலேயாதல் திவ்யாத்மஸ்வருபத்தாலேயாதல் எல்லாவற்றையும் எப்போதும் எல்லா விதத்திலும் அறிகின்றவனும் செய்கின்றவனுமாயிருக்கின்ற னென்பது, முக்கியமான கருத்து. இவானமேயன்றி, அநேகம் திருமுடிகள் திருக்கண்கள் திருக்கைகள் திருவுடிகள் முதலான அவயவங்களாற் செறிந்திருக்கின்றன. பகவா னென்பது கருத்தன்று. அளவில்லாதகண்முதலியவற்றை யுடையவன் எப்படி அளவில்லாதகாட்சி முதலானவற்றையுடையனுரிப்படனே அப்படியே பகவானும் என்ற எடுத்துக்காட்டினபடியாம். மற்றும், விசிவருபங்காட்டுகிறசமயங்களில்மாத்திரம் எம்பெருமான் பலஅவயவங்களைக்கொள்ளுதலும் உண்டு. இங்கு, சிலர், உலகமெல்லாம் பகலானுடைய சொரூப மாதலால் உலகத்திலுள்ளோருடைய முடி புயம் முதலியவையெல்லாம் அவனுடையவையா மெனக் கருத்துக்கூறுவர்; அது பலவிதத்திலும் பொருந்தாதென அறிக. இது, திவ்யாத்மஸ்வருபம் கூறியபடி. (ஏ)

ச. பூங்காவிரிப்புனற்கோயிலுள்ளேமிக்கபோகமெல்லாம் [போயாங்காணயோகத்துபில்கொண்டவாறென்னுமெண்ணெயும் னீங்காதுலகத்துயிர்க்குயிராகினியாமகனு யோங்காரமாயத்தனுட்பொருளாய்நின்றவொண்கடரே.

(இ - ன்.) என்னும் எண்ணெயும் போல் - , நீங்காது - இடையருமல், உலகத்து உயிர்க்கு உயிர் ஆகி - உலகத்திலுள்ள ஜீவாத்மாக்களுக்கு அந்த ராத்மாவாகியும், நியாமகன் ஆய் - (அந்த ஜீவாத்மாக்களுக்கெல்லாம்) தலைவராகியும், ஒங்காரம் ஆய் - பிரணவமாந்திரங்களுப்பியாகியும், அதன உள் பொருள் ஆய் - அம்மந்திரத்தினதுஉள்ளேயடங்கியபொருளாகியும், நின்ற - (எங்காளும் அழிவின்றி ஒரேதன்மையதாய்) நீலைபெற்ற, ஒள் சுடர்-பிரகாசிக்கின்ற சோதியானது, பூ காவிரி புனல் கோயிலுள்ளே-அழகிய காவேரி நதியின் நீரினாற் குழப்பெற்ற திருவரங்கம்பெரியகோயிலினகத்தே, மிக்க போகம் எல்லாம் யாம் காண - மிகுதியான போகங்க எல்லாவற்றையும் நாம் கானும்படி, யோகம் துயில் கொண்ட ஆறு - யோகநித்திரையைக் கொண்டிருக்கின்ற விதம், (என்ன ஆச்சரியம்!) (ஏ - று.)

உடலிலுள்ள உயிர் அதற்குத் தாரகமாய் நியாமகமாய்ச் சேஷ்யாய்த் தங்கியிருத்தல் போலப்பரமாத்மாஜீவாத்மாக்களினுள்ளே அந்தர்யாமியாய் அவற்றிற்றுக்குத் தான் தாரகனுய் நியாமகனுய்ச் சேஷ்யாய் விடாது வீற்றிருத்தலால், ‘நீங்காது உலகத்து உயிர்க்குலயிராகி நியாமகனுய்’ என்றார். ‘என்னும் எண்ணெயும் போல்’ என்ற ராயினும், என்னினுள் எண்ணெய் போ வென்பது கருத்து; அது பிரிந்து காட்டாமல் எங்கும் பரந்து மறை

க்துநிற்றந்து உவமை. என் - ஜீவாத்மாவுக்கும் உபமானம். ‘என்னுமெண்ணையும்போல்’ என்றதனால், எவ்வாம் தானுகியும் அல்லதுமாகியும் இறைவன் நிற்கின்ற நிலையைத் தோன்றவைத்தனரென்னலாம். ‘உலகம்’ என்றது, அசித்துக்களை. ‘உயிர்’ என்றது, சித்துக்களை. ‘உயிர்க்குழயிர்’ என்றது, ஈசவரரை. ‘உலகத்து உயிர்க்கு உயிராகிநியாமகனும்’ என்றதனால், சித்துக்களுக்குப்போலவே அசித்துக்களுக்கும் பரமாத்மா தாரகனும் நியாமகனும் சேஷ்டியுமாதல் தோன்றும். இதுவே, விசிஷ்டாத்தனவுதசித்ததாக்கம். “கருதரிய வுயிர்க்குழயிராய்க் கார்த்தெந்தங்கும் பரங்தனையும், ஒருதனிராயக மென்று ஊன்புகழுக்கு வரம்பாமோ” என்பர் திருவரங்கக்கலம்பகத்திலும். (“திடலிசும்பெரிவிளி நீர்நிலமிழவமிசைப், படர்பொருள்முழுவதுமா யலவையவைதொறும், உடன்மிசையிரெனக்கரங்தெங்கும்பரங்துளன்,”) “பரங்ததன்பரவையுள்ளீர்தொறும்பரங்துளன், பரங்தவண்டமிதென நிலவிசும் பொழிவறக், கரங்தசிலிடஞ்சொறு மிடங்திகழுபொருடொறுக், கரங்ததங்கும்பரங்துளன்” என்றார் நம்மாழ்வாரும்.) தாரகன் - தாங்குபவன், வாழக்செய்பவன். நியாமகன் - நியாமிப்பவன், கடத்துபவன். சேஷ்டி - தலைவன், உடையவன்.

சொல்லும் பொருளும் ஆகிய இரண்டுமாய் நிற்பவன் எம்பெருமானேயாதலால், ‘ஓங்காரமாய் அதனுட்பொருளாய் நின்ற’ என்றார்; ‘‘ஓங்காரோ பகவாங் விஷ்ணு?’’ என்றது காண்க. ‘ஓங்காரம்’ என்றதில், ‘காரம்’ என்பது - சாரியை; ஆகாரம், ஆகாரம் என்றவற்றிற் போல. பிரணவம், ஆகார உகார மகாரங்களாகிய மூன்று ஒரெழுத்தொருமொழிகள் கூடிய தோரெழுத்தாம். அது ஸகலவேதகாரணமும், ஸகலவேதஸங்கரஹமம், ஸகலவேதஸாரமுமாதலால், தலைமைபற்றி எடுத்துக்கூறப்பட்டது. அதன்பொருள், ஸர்வாஷ்டகனுன திருமாலுக்கே உரியபொருள்ளீவாத்மா என்பது; இப்பொருளில், பகவானுக்கே பிராதானியக்தோன்றுதலால், பகவான்பிரணவத் தின்பொருளாவன்: ‘‘ப்ரணவோ பசவத்வாசி ப்ராதாங்யாதர்த்தஸம்பவாத்’’ என்பதுகாண்க. ஓண்கடர்-குரியசங்கிருதக்கிளரிக்கிய முச்சடர்க்களின்னியிலும்மேம்பட்ட பேரோளி; புறவிருளையேபோக்குகின்ற அவ்வொளிகளினுஞ்சிறக்குமாறு அகவிருளையும் அகற்றம்ஞானவொளி; தோற்றக்கேடுகளும் கிருதிகுறைவுகளுமின்றி என்றும் ஒருபடிப்படவிளங்கும்னிலி. இப்படிசேதநா சேதங்களுக்கு வியாபகதும் அந்தர்யாமியும் மந்தரார்த்தஸ்வரூபியும் தேஜோருபியுமான பரமாத்மா சில்வாழ்நாட்பல்பினிசிந்தறிவினராகியநாமெல்லாம் எனிதிந்த்சேவித்துச்சேறும்படி இவ்வுலகத்தில் திருவரங்கம்பெரிய கோயிலிலே பள்ளிகொண்ட திருக்கோலமாய்க் காட்சிதந்தருள்கின்ற திருவருட்பெருமை என்னே! என்று கொண்டாடியவாரும். முடிக்குஞ்சொல், வருவித்துஉரைக்கப்பட்டது. விதத்தையுணர்த்துகின்ற ‘ஆறு’ என்ற சொல் வருமிடங்களில் முடிக்குஞ்சொல் கூறப்படாத எஞ்சிநிற்பதை இலக்கியங்களிற் பலவிடத்துக் காணலாம்; இது, இசையெசசம். இப்படி ‘ஆறு’ என்ற சொல் முடிபின்றி வியப்புவிளக்குதலே, ‘‘வெள்ளௌகனங்குரிசில்லின்மை வல்லபமிருந்தவாறே’’ என்ற வில்லிபுத்துராப்பாரதத்திலுங் காண்க.

‘பூங்காவிரிப்புனல்’ என்ற அடைமொழி, ‘‘தெளிவிலாக்கலங்கல்னிருந்திருவரங்கம்’’ என்றபடி தலத்தின் நீர்வளவாய்ப்பைக் காட்டும். திருவரங்கம் போகமண்டபமெனப்படுதலால், ‘மிக்கபோகமெல்லாம்யாம்காணயோகத்துமில்கொண்ட ஆறு’ எனப்பட்டது; முன்னும் ‘‘பெருமா ஏரங்கப்பெருஞ்செலவும்’’ என்றார். போகம் - வைபவம்: செலவழும், சுகானுபவமும். அங்கு எம்பெருமானுக்கு எல்லாஜுசுவரியங்களும் குறைவறிருத்தலும், அப்பெருமான் தெண்ணீர்ப்பொன்னிதிரைக்கையாலடிவருடினிது

பள்ளிகொள்ளுதலுக் காண்க. இனி, ‘யிக்கபோகமெல்லாம் யாம்காண்’ என்பதற்கு-(எம்பெருமானோச்சேவித்ததன்பயனாகஇம்மைமறைமீடுகளில்) மகாபாக்கியங்களையெல்லாம் நாம் அனுபவிக்கும்படி யென்றும் பொருள் கொள்ளலாம்.யிக்கபோகம் - வரம்பிலின்ப மெனப்படும் ஸிரதிசயசகாநுபவ மெண்றலுமா.

காலிரி - காவேரி என்ற வடசொல்லின் விகாரம்; அப்பெயர் - கவேர னென்ற அரசனது மகள் என்று பொருள்படும். போகம், யோகம், சியா மகன், ஒங்காரம் - வடசொற்கள். தம்மைப்போன்றதுடியர்களையுஞ் சேர்த்துக்கொண்டு, உள்பாட்டுக்கஞ்சமைப்பன்மையாக, ‘யாம்’ என்றார்; கவிகளுக்குஉரிய இயற்கைத்தனித்தன்மைப்பன்மையுமாம். என்னெண்டு - எள்ளெய்: எள்ளின் சாரம். ஒன்-ஒண்மை யென்ற பண்பின் அடி. ஒன்+சடர்= ஒண்சடர்: பண்படிகளின் லகார ளகாரங்கள் வலிவர னகார னகாரங்களாம்.

५. கறங்காழிநாலெட்டிலக்கமியோசனை கட்செவியின்

பிறங்காகமும்மையிலக்கமியோசனை பேருலகி

விறங்காழிமேகமெனவேயரங்கத்திலெந்தையதி

வுறங்காகநீளமைந்தைய்ப்பதினையிரமோசனையே.

(இ - ன்.) கறங்கு - ஆரவாரிக்கின்ற, ஆழி - திருப்பாற்கடலினது, (னீம்)-, நால் எட்டு இலக்கம் யோசனை-முப்பத்திரண்டுலகும் யோஜனையளவாம்; கட்செவியின - (அதனிடையேயுள்ள) திருவனந்தாழுவுடைய, பிறங்கு ஆகம் - விளங்குகின்ற திருவுடம்பினது, (னீம்)-, மும்மை இலக்கம் யோசனை - மூன்றுலகும்யோஜனையாம்; பேர் உலகில் இறங்கு ஆழி மேகம் எனவே - பெரிய இங்கிலவுகத்தி விறங்கிவந்த சுக்கராயுதத்தையுடையதொருமேகம்போல, அரங்கத்தில் எந்தை அதில் உறங்கு - திருவரங்கத்தி லெமூங்தருளி பிருக்கின்ற எம்பெருமான் அத்திருவனந்தாழுவான் மேலே (பள்ளிகொண்டு) யோகத்திரைசெய்தருள்கின்ற, ஆகம் - திருமேனியினது, னீம் - நீட்சி, ஜந்து ஜம்பதினுயிரம் ஒசனை - இரண்டாறவகூம் [இரண்டுலகங்குத்துஜம்பதினுயிரம்] யோஜனையாகும்; (எ-று.)

எம்பெருமானுக்குறிய பாதவம், விழுகம், விபவம், அக்தர்யாரித்வம், அர்ச்சஸ என்ற ஜவகைநிலைகளுள் விழுகங்களை, இதிற் குறிக்கப்பட்டது. பிரமன்முதலியதேவர்கள் வணங்கிவழிபடுத்தெய்யமாய் எல்லாஅதாரங்களுக்கும்முதலாய்ப் படைத்தல் காத்தல் அழித்தல்தொழில்களுக்குக் கர்த்தராவாய்த் திருப்பாற்கடலிலே வாசதேவ ஸங்கர்வணை ப்ரத்யுமந அநிருத்தர்களாகிய நான்கு மூப்பத்துடன் எழுந்தருளியிருக்கின்ற நிலை, விழுக மெனப்படும். அந்த நான்குமூர்த்திகளுட் பிரதானமாகிய வாசதேவமூர்த்தியின் திருமேனிவளத்தைக் கூறுபவராய், அதற்குதுங்கமாகப் பாற்கடவின்னீரே மதொடங்கிக் கூறலானார். ‘ஆழி’ என்று பொதுப்படக்கூறினுரேனும், சந்தர்ப்பத்தால், பாற்கடலைக் குறித்தது. நாலெட்டு - பண்புத்தொகை. “ஆசர வயங்குஞ் சாகநற்றீவினகல நாலெட்டிலக்கத்தி, தீஞாசனை யனந்தன்மிசையரியும் பாஜுவரியு மன்னதேயாம்” என்ற மகாபாகவதத்தாலும் பாற்கடற் பரப்பின் எல்லையை யுணரலாம். இதனால், ‘நாலெட்டு’ என்பதற்கு - உம்மைத்தொகையாக, பன்னிரண்டினப்பொருள்கொள்ளுதல் பொருந்தாமை, வெளிப்படை. யோசனை - நான்குகுரோசங்கொண்டது; அவ்வளவுவு, “அங்குலமறுநான்கெய்தினது கரம் காமோர்கான்கு, தங்குதல் தனுவென்றாகும் தலுவிரண்டது வோர்தண்டம், இங்குறுதண்டமானவிராயிங் குரோசத்தெல்லை, பக்கமில்குரோசங்கான் கோரியோசனைப்பாலதாமே” எனக்காணக. யோசனை, சற்றுறரக்குறையக் காதவளவாம்.

கறங்காழி - வினாத்தொகை; கறங்குதல் - ஓலித்தல். ஆழங்குள்ளது ஆழி யெனக் காரணக்குறி; இ) - கருக்தாப்பொருள்விதுதி. இலக்கம் - லக்ஷ மென்ற வடசொல்லின் விகாரம். இலக்கம்-நூற்றிரம். யோசனை, ஒசனை - யோஜநா என்ற வடசொல்லின் விகாரங்கள். இலக்கம்+யோசனை = இலக்கமியோசனை: தன்னெழுமெய்ம்முன் யகரம்வர இகரம் தோன்றிற்று; ஜினி, இலக்கம் இயோசனை என்றுபிரித்து, இகரத்தை “யல்விற்கு, இய்யும் மொழிமுதலாகி முன்வருமே” என்றபடி யகரத்தைமுதலிலேயுடைய வடமொழியின்மூன் வாங்த தாகக் கொள்ளுதலும் ஒன்று. கட்செலி-கண்செலி: கண்களாகிய காதுகளை யுடையது; பண்புத்தொகைப்புறத்தப்பிறந்த அன்மொழித்தொகை:கண்களையே காதுகளாகவு முடைய தென்று கருத்து;பாம்புகட்டுக் கண்ணஞ்சிய பொருமீயான்றிலேயே கானுதலுங்கேட்டலு மாசிய புலனாறிவரண்டும் அமைக்கிருத்தல் காண்க:இதுபற்றி,வடநாலார் பாம்புக்கு ‘சகூராவஸ்’ என்று ஒருபெயர் கூறுவர்;‘கோகனநாகம்’ என்றார் வில்லி புத்தாராரும். “தெரிமாண் தமிழ்மூம்மைத் தென்னம்பொருப்பன்” என்ற விடத்துப் போல, இங்கு ‘மும்மை’ என்பது மூன்றின் தன்மையையுணர்த் தாமல் மூன்றென்றும்மன்னையே உணர்த்தியது: “இருமைவகைதெரிக் தீண்டறம்புண்டார்” என்ற திருக்குறள்ள் ‘இருமை’ என்றதும் இத்திறத் ததே: இதில், ‘மை’ விகுதி - தன்மையையுணர்த்தாமல் தன்மையையுடைய பொருளையே உணர்த்தியதனால், பகுதிப்பொருள்விகுதியாம்; இதனை உடநாலார் ஸ்வார்த்தபாவதத்திற்கப்பற்றயை மென்பர்.

எம்பெருமானது திருமேனிக்கு மேகம் - சிறத்திலும், கண்டவர்கண் குளிரச்செய்யுங்கிறத்திலும், அடுத்தவரினாப்புத்தலிலிருத்தலிலும் உவமை.கக்கராயுதத்தைக் கையிலுடைய திருமாலுக்கு உவமையாதற்பொருட்டு ‘ஆழி மேகம்’ என்றார்; அது ‘இல்லபோந்துவனா. திருப்பாற்கடல் இங்கிலவுக்குத் திலுள்ள தாதலால், மேகத்திற்கு ‘பேருவகிலிறங்கு’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. மேகம் - வடசொல். ஏ - தேற்றம். எங்கை - எமது பரம்பிதா: யாம் என்ற பகுதி, ‘எம்’ என விகாரப்பட்டது; தை - விகுதி. எங்கை எங்கம்பெருமான். சீளம் - கெடுமை. சூக்கதம்பதினுயிரம் - பண்புத் தொகைப் பண்மொழித்தொடர்; இருநூற்றைமாப்பதினுயிரம். கடவிற் படி எது அதன்நீரை யுட்கொண்டு கருவற்றநிலமேக மென்ற பொருளில் ‘ஆழி மேகம்’ என்றாருமாம்.இனி, ‘ஆழி மேகம்’ என்றாதப் பன்மைவிகுதிபெருத அஃநினையும்மைத்தொகை யென்றுகொண்டு, கடலும் மேகமும் போல வென்று தனித்தனி உவமையாக உரைப்பர் ஒருசாரார்.பேருவகில் ஆழி இறங்கு மேகம் என மொழியாற்றி, பெரியஇங்குவகைத்திலே அப்பாற்கடலி விறங்கிப்படிந்ததொரு மேகம்போல வென்று பொருள்கொள்ளுதலும் அமையும். ‘சீளம்’ என்றதனைப் பிறவற்றிற்குங்கூட்டுக்கடைநிலைத்தீவகய். ‘யோசனை’ என்றது, பெயர்ப்பயனிலையாய்வின்றது. (அ)

கு. பாற்கடனுலெட்டிலக்கமியோசனை பாற்கடதுவன்
மாற்கவிகோயிலகலமுமிரைந்து வானளவுந்
தீற்கமொரேழு திகழ்பணிமூன்று சிறந்தகல
மேற்கவினேன்றரை யுத்தமரங்கீமிரண்டரையே.

(இ) - ஸ.) பால் கடல் - திருப்பாற்கடலினது. (சீளம்)-நால்எட்டு இலக்கம் யோசனை - முப்பத்திரண்டுலக்கமியோஜனையாகும்;பால் கடலுள்-அத்திருப்பாற்கடலிலிருக்கிடையே, மால் கவி கோயில் - திருமாலை வளைந்துகொண்டிருக்கின்ற திருக்கோயிலினது, அகவமும்—சர்ஜங்கு (இலக்கம் யோசனை) - பத்துலக்கமியோஜனையாம்; வான் அளவும் தீற்கம் - ஆகா

யத்தை யளாவுகின்ற (அத்திருக்கோயிலின்) உயரம், ஓர் ஏழு (இலக்கம் யோசனை) - ஏழுலகும்போஜினையாம்; திகழ் பணி - விளங்குகின்ற திரு வனங்தாழ்வானது, (நீளம்) - , மூன்று (இலக்கம் யோசனை) - மூன்றுலகும் போஜினையாம்; சிறந்த அகலம் - மேன்மையுற்ற (அத்திருவனங்தாழ்வா னது) அகலம், எல் கவின் ஒன்றுதரை (இலக்கம் யோசனை) - பொருந்திய அழகையுடைய ஒன்றரைக்கூடமயோஜினையாம்; உத்தமர் - (அதிரபள்ளி கொண்டருள்கின்ற) புருஷோத்தமரான எம்பெருமாலுடைய, நீளம் - (திருமேனியின்)கீட்சி, இரண்டரை (இலக்கம் யோசனை)-இரண்டரைக்கூடம் யோஜினையாம்; (எ - று.)

‘அகலம்,’ ‘தீற்கம்’ என்ற சொற்க எில்லாக இடங்கட்டகெல்லாம், ‘நீளம்’ என்பது, தகுதிபற்றி, முங்கிணசெய்யுளிற்போல எடுத்துக்கூட்டப் பட்டது. ‘தீற்கம்’ என்பதை ‘பாற்கடல்,’ ‘பணி’ என்றவற்றேருளுக்கூட்டி, அதற்கு அங்கிடங்களில் நீளமென்றுபொருள்கொள்ளுதலுமாம். ‘இலக்கம்,’ ‘யோசனை’ என்ற சொற்கள் எடுத்து எல்லாவாக்கியங்களிலும் கூட்டப் பட்டன; முதனிலைத்தீவிகம். ‘பாற்கடல் நாலெட்டிலக்கமியோசனை,’ ‘திகழ்ப்பணி மூன்று,’ ‘உத்தமர்கள் மிரண்டரை’ என்ற மூன்றுவிடங்கள் சீழ்ச் செய்யுளிற்கூறியனாலே யானாலும், ‘பாற்கடலுள்மாற்கவிகோயிலகவழமு மீறாதது,’ ‘வானாவங்கதீந்தக மொரேழு’, ‘சிறந்தகல மேற்கவிழென்றரை’ என்ற மூன்றுவிடங்கள் புதியன வாதவால், இச்செய்யுள் கூறியதாகுற வென்றுகுற்றந்த்தன்பாற்படா தென்க. முன்சொன்ன மூன்றுவிடங்களை இஞ்கு மீளவுஞ்சொன்னது, அவற்றைச்சார்ந்தவிடங்களைனாத்தை யும் ஒருங்குதொகுத்தணர்த்தலேண்டு மென்னுங்க கருத்தினு வென்க; “கூறியதூக்கிறனுங் குற்றமில்லை, வேறொருபொருளை விளைக்குமாயின்” என்பது காண்க. வெய்வேறுதுல்களிற்கூறியவற்றின் மொழிபெயர்ப்பாக இங்கனம் தனித்தனிகூறினர்போலும்.

மால் - பெருமை, அடியார்கள்பக்கல் அன்பு, திருமகளிடத்துக் காதல், மாயை, கருநிறம் இங்குற யுடையவன்; தன்னையடைந்தவர்க்குத் தன்பக்கல் மோக்கதை விளைப்பவ னென்றும் பொருள்கொள்ளலாம். மாற் கவிதீரண்டாம்வேற்றுமைத்தொகை யாதவின், உயர்தினைப்பெயரீறு திரிந்தது; “இயல்பின் விகாரம்”. உம்மை-ஏச்சப்பொருளாத. ஈரைந்து - பண்புத்தொகை. அளவும் - அளாவும் என்பதன் விகாரம். இனி, ‘வான்அளவும்’ என்பதற்கு - ஆகாயம்வரையிலும் என்று உரைத்தல் சிறப்பன்று. ‘தீர்க்கம்’ என்ற உட்சொல் எதாகைநோக்கி, ‘தீற்கம்’ என்ற விகாரப்பட்டது. சிறந்தகலம் - சிறந்தஅகலம் என்றதன் தொகுத்தல், ‘எல் கவின்’ என்ற வினைத்தொகையில், வகரம் திரிந்தது, எதாகையம்நோக்கி யென்க. இனி, எல்லன்பதை முதனிலைத்தொழிற்பெயரென்றுகொண்டு, இரண்டாம்வேற்றுமையுருபும்பயனுக் தொக்கதொகை யாக்கி, ஏற்றவிடுடைய அழுகெண்றலு மொன்ற. நீாத்துக்குஏற்றறாகலமாய்துமைத்து அழுகுசெய்து சிறப்ப தென்பது தோன்ற, ‘சிறந்தகலம்’ என்றும், ‘ஏற்கவின்’ என்றுக் கூறின ரென்க. ஒன்றரை, இரண்டரை - உம்மைத்தொகைகள்: ஒன்றும் அரையும், இரண்டும் அரையும் என விரியும். உத்தமர் - சிறந்தவர்; உத்தமபுருஷர். ‘மால் கவி’ என்பதற்கு - மேகங்கள்படிகின்ற உண்று உரைப்பாரு முனர்; பெருமையோடு கவிந்த வென்பர் ஒருசாரார்.

இனி, இச்செய்யுளைஊன்றினோக்குமிடத்து, இது இந்துலாசிரியர்செய்தகள்நிறேறியாரோசெய்து இந்துலினைடையே சொருகுசலியாகச் சேர்த்த தென்றுசொல்லவும் இடமுண்டு; இத்தன்மையைத் தட்டுலார்-ப்ரகிப்தம் என்பர். இங்கனம் ஊகித்தற்குடரிய காரணங்கள்:—(க)இங்கைப்பிர

பங்கத்திற் செய்யுள்தோறும் பிரபங்கத்தலைவன் பெயரையேனும் தலப்பெயரையேலுங் கூறும் மரபிற்கு மாருக ‘உந்தமர்’ என்ற பொதுப்பெயரைக் கூறுதல். (உ)கீழ்ச்செய்யுளோடு இச்செய்யுள் ஒருசார் கூறியதுக்கறலாதல். (ஈ)இப்பிரபங்கத்செய்யுள்களின் தொகை ககா.என்முழுத்தொகையாகாது, இச்செய்யுளோச்சேர்க்குமிடத்து ககக - எனச் சொச்சத்தொகை கொள்ளுதல்; (ஈ)‘நீளம்’ என்ற சொல்லைக் கடையிலைத்தீபகமாக முன்வாக்கியங்களிலும்; ‘தீந்தகம்’ என்பதை இடையிலைத்தீபகமாக முன்பின்வாக்கியங்களிலும் கூட்டுத்தஞ்சு இடமின்றி ‘அகலம்’ என்ற சொல் இடையிடையேவந்துநின்று ‘பாற்கடல்’, ‘பணி’ என்றவற்றிற்கு இன்னுள்ளென விளங்கவொட்டாமை. (உ)‘மாற்கலி’ என்ற சொற்றெருடரும் ‘தீந்தகம்’ என்ற சொற்பிரயோகமும் சிறவாரமை. (கு)ஆற்றஞ்சோடு, ‘சிறந்தகலம்’, ‘ஏற்கவல்ல’ என்ற தொடர்கள் சொல்லமைப்பிலும் பொருள் உள்திலுள்ளிறப்பின்றித் திவ்வியசவியான ஜயங்காரது செய்யுள்கடையழகிற்கு எவராமை. (ஈ)‘வாளாவும்’ என்றது பயனின்றிநிற்றல். இவை முதலாக ‘குன்றக்கூறல், மிகைபடக்கூறல், கூறியதுக்கூறல், ஏழூச்சொற்புணர்த்தல், மயங்கவைத்தல், வெற்றெனத்தொடுத்தல், நின்றுபயனின்றைய’ என்ற நூற்குற்றங்களும், பிறவும் உய்த்துணர்ந்துகொள்க. ஜயங்காரது செய்யுள்களின் சொற்பொருள்வளங்கள் “தே இன்யு முழுதையு மனைய தீஞ்சொ லோர்க், தாளையின்கண்றென வைமக்கும் பாடலான், எனைய பாட லொன்றேனு மோதிலான், பூனைபோல்வஞ்சுகளைப் புங்கிகொண்டிலான்” என்றகொண்டாடும்படிப்பிருந்தல், பிரசித்தம். (க)

எ. அடித்தலமந்தவதலம் பொருத்தரையாழிவையங்
கடித்தல நேமிக்கிரியுடையாடை கபாலி முன்னுண்
மிடித்தலமந்ததொழித்தானரங்கன் விழியிருகோண்
முடித்தலமன்டமுக டினியாமென்மொழிவதுவே.

(இ) - ஓ., முன் நாள் - முற்காலத்தில், கபாலி - (பிரமனது) தலையோட்டை(க்கையிலே) யுடையல்லுகிய சிவன், மிடித்து - (அப்பிரமனது சாபத்தால்) வறுமையுற்று, அலமந்தது - (கண்டிடுமெங்கும் இராந்து) திரிந்து வருங்கியதை, ஒழித்தான் - போக்கியருளியவனை, அரங்கன் - திருவங்காநாதனுக்கு. - அடி தலம் - திருவுடிகளிருக்குமிடம், அந்த அதலம் - அந்த [கீழுலகமாகிய] அதலலோகமாம்; கடி தலம் - திருவரையிருக்குமிடம், பொருதிலை ஆழி வையம். மோதுகின்ற அலைகளையுடைய கடலாற் குழப்பட்டப்பட்டப்போகமாம்; உடை ஆடை - (அத்திருவரையில்) உடுக்கப்படுவதாகிய வஸ்திரம், நேமி கிரி - (அப்பூலோகத்தைச் சூழ்ந்திருக்கின்ற) சக்கரவாளபர்வதமாம்; விழி - திருக்கணகள், இருகோள் - சூரியசந்திரர்களாம்; முடி தலம் - திருமுடியிருக்குமிடம், அண்டம் முகடி - அண்டகோளத்தின் உச்சியாம்; (என்றால்), இனியாம் மொழிவது என் - (அப்பெருமானது திருவருவத்தின் பெருமையைக்குறித்து) இனி நாம் சொல்வத்தக்கது யானாலாது!

எம்பெருமானது விராட்ஸ்வரூபபத்தின் அல்லது விசுவரூபத்தின் மகத்துவத்தைச் சிறிது எடுத்துக்காட்டி, அது முழுவதங்கூறுதற்கரிதென்று அதன் அருமைபெருமைகளை விளக்கியது, இது.

அதலம் - கீழேமுலகங்களி லொன்று; இங்கே, கீழுலகமென்றமாத்திரமாய்நின்றது. ‘அந்த’ என்ற செய்யைச்சுட்டாற் குறித்தனர், அது பலயோசனைதாங்கட்டுக்கு அப்பாலுள்ளதனால்; உலக நிச்ட்டமோம். வையம் - (பொருள்களை) வைக்குமிட மெனக் காரணப்பொருள்படும். நேமிக் கிரி - ஏழுமகாத்வீபங்களைச் சூழ்ந்திருக்கின்ற ஏழு பெருங்கடல்களுக்கும் அப்பாற் கோட்டையதில் போலச் சூழ்ந்துள்ளதொரு பெருமலை, சக்ராகாரமாக[வட்டமாத]

ப் பூமியைச் சூழ்சித்திருத்தல்பற்றி, அதற்குச் சக்ரவாளமென்று பெயர். அதன் பரியாயாகமாக ‘கேவிக்கிரி’ என்றார். கேமி - சக்ரம், கிரி - மலை, உணட்டுடு - பகுதி; ஜி - செய்ப்புபொருள்விகுதி. அலமந்தது - இறக்காலத்தோழிற்பெயர்; அலமா - பகுதி; ஈறகுறுகிறது. ஒழித்தான்-பெயர். கோன்-க்ரஸ் மென்ற வடமொழிப்பெயர்க்கு ஏற்ற தமிழ்ச்சொல். இருக்காலித் தூயியன் வலக்கண்ணும், சக்திரன் இடக்கண்ணுமாம். தலம், சடி, கேமி, கிரி, கபாலி, அதலம், தண்டம் - வடசௌற்கள்.

சீவப்ரிராஸ் இரத்தலைத் தீங்மால் ஒழித்த கதை:— ஒருகாலத்திலே, பரம சிவன் தன்னைப்போலவே பிரமனும் ஜூந் தத் தௌயுடையனுபிருப்பது பலரும் பார்த்து மயங்குதற்கு இடமாயிருக்கின்ற தென்றுகருதி அவன்து சிரமொன்றைக் கிள்ளியெடுத்துவிட, அங்கபாலம் அப்படியே சிவன்கையில் ஒட்ட டிக்கொன்றுக்கலும், அன்ன் ‘இதற்கு என்கெய்வது?’ என்று கவலைப்பட, தேவர்களும் முனிவர்களும் ‘இப்பாவங்கொலையைப் பிச்சையெடுக்கவேண்டும்: என்றைக்குக் கொலம் க்ரையுமோ, அன்றைக்கே அது கையைவிட்டு அத லும்’ என்று உரைக்க, சிவபெருமான் பலகாலம் பலதலங்களிலுள்ள சென்ற பிச்சையேற்றுக்கொண்டே வருந்தித் தீரின்தும் அங்கபாலம் நீங்காதாக, பின்பு ஒருநாள் பதரிகாகசிரமத்தை யடைந்து அங்குமுங்க்கருளியுள்ள நாராயணமூர்த்தியை வணக்கி இருந்தபோது, அப்பெருமான் ‘ஆகூயம்’ என்று பிச்சையிட, உடனே அது நிறைந்து கையைவிட்டு அகன்றது என்பதாம். திருமால் தனது திருமார்பின் வேர்வைக்கைகாண்டு அக்கபாலத்தை நிறைந்து ஒழித்ததாகவும் வரலாறு உண்டு. இச்சரித்திரமுகத்தால், எம் பெருமாலுடைய பரத்வத்தை வெளியிட்டாறு. (எ)

ஏ. திண்கடராழியரங்கேசர் திக்குத்திருச்செனியின்
மண்கழலிற் சத்யலோகஞ்சிரத்தின் மருத்துயிரிற்
றண்கதிருள்ளத்தில் வானுந்தியிற் செந்தரணிகண்ணி
வொண்கனவிந்திரன்வாழ்முகப்போதிலுதித்தனரே.

(இ - ஸ்.) திண்கடர் ஆழி அரங்கேசர். வலிமையையும் ஒளியையும் முடைய சக்ராயுதத்தை யேந்திய திருவரங்காதரது, திரு செவியில் - அடிகிய காதிலிருந்து, திக்கு - திக்குகளும், கழல்ல் - திருவடிகளிலிருந்து, மண் - சூழியும், சிரத்தில் - திருமுடியிலிருந்து, சத்யலோகம்-சத்தியலோக மும், உயிரில் - உயிரிலிருந்து, மருத்து - வாயுவும், உள்ளத்தில் - மனத்திலிருந்து, தண் கதிர் - குளிர்ச்சியான கிரணங்களையுடைய சங்கிரலும், உந்தியில் - திருநாபியிலிருந்து, வான் - ஆராயமும், கண்ணல் - திருக்கண்ணிலிருந்து, செம் தரங்கள் - செங்கிறமுன்ன குரியலும், வாழ் முகம் போதில் - சிறப்புற்ற தாமரைமலர்போன்ற திருமுகத்திலிருந்து, ஒள் கனல் இந்திரன் - ஒளியுள்ள அக்கினியும் இந்திரலும், உதித்தனர் - (ஆதியில்) தோன்றினார்கள்; (எ - று.)

இது-புருஷலமிக்கத்திற்கூறிய வுதையம்; “மறைப்பொருள்.” அங்குக் கூறிய முறை - ‘தண்கதிர் உள்ளத்தில், கண்ணில் தரணி, முகத்தில் இந்திரன் கனல், உயிரில் மருத்து, உந்தியில் வான், சிரத்திற் சத்யலோகம், கழல் களில் மண், திக்குக்கள் திருச்செவியில்’ என்று உள்ளது. இங்கிவதையம், இது வூராஸபுராணத்திலிரும் காணப்படுகின்றது. ‘கண்ணிலே குரியலும், மனத்திலே சங்கிரலும், பிராணனிலே வாயுவும், முகத்திலே அக்கினியும், நாபி யிலே அந்தரிக்காமும், சிரத்திலே மேலுலகுமும், கர்ணத்திலே திசையும், பாதங்களிலே பூழியும் உண்டாயினே’ என்றது, வீஷ்ணுபுராணம். பிரவும் இங்கனம் கண்டுகொள்க; வரிப்பிற் பெருகும்.

திக்கு, மன், சுதயலோகம், மருத்து, தண்கதிர், வான், தரணி, கனவு, இந்திரன் என அஃறினையும் உயர்தினையும் கலங்குவண்ணி, மிகுநியாஸ், ‘உதித்தனர்’ என உயர்தினைப்பன்மைமுடிபைப் பெற்றன; “பார்ப்பா ரம் வோர் பசப்பத்தினிப்பெண்டிர் மூக்தேர் குழவி யெனு மிவரை” என்றவிட ததுப் போல. திக்கு மன் சுதயலோகம் வான் என அஃறினைப்பெராருள் கான்காக, மருத்து தண்கதிர் தாணி கனல் இந்திரன் என உயர்தினைப்பெராருள் ஜங்தாதலால் மிகுஞ்சி யெனப்பட்டது; அன்றி, அஃறினையும் உயர்தினையும் விரலிச் சிறப்புப்பற்றி உயர்தினையால்முடிந்தன வெனினும் அமையும்; ‘பொன்னலும் குதிரையும் ஏந்தார்கள்’ என்றாற்போல: அஃறினையினும் உயர்தினை சிறந்த தெண்பதை வயளிப்படை. இத்தினை ஒழுவமை தியை “தினை பால் பொருள் பல விரலின சிறப்பினும், மிகவினும் இழீபினும் ஒருமுடிபின் ஷே” எனக் கூறினர் நன்னாலார். மருத்து, தண்கதிர், தரணி, கனவு என்ற சொற்கள்-கேளர்களைக் குறித்தலால், உயர்தினையாம்; ஆகவே, ‘உதித்தனர்’ என்ற பாடம் மழு வென்ற சொண்டு ‘உதித்தன’ என்றுதிருத்ததல் குறித்தமாத லுணர்க. இனி, ப்ரதமேகாங்கவயமாக, ‘உதித்தனர்’ என்ற முற்றை தத்தர்களுற்ப ‘உதித்தன’, ‘உதித்தது’, ‘உதித்தனன்’ என மாற்றித் தனித்தனிகூட்டுமுத்தலும் இலக்கணமே.

ரங்கேஸர், திக், வத்யலோகம், பரிசு, மருசு, தரணி. இந்தரன். முகம்-வட்சாந்தள். ரங்கசுத்சர் = ரங்கிசர்: வடமொழிப்புணர்ச்சி, குணசங்கதி; அதூ முன் இ ஈ வரின், அய்விரண்டும் கெட ஓர்களாம் தோன்றும். 'சௌவி யில்' முதலியவற்றில், இல் - ஜிதனுருபு, சீக்கப்பொருளத். திருவை மற்ற நைத்திருவையவங்களுக்குங் கூட்டுச். சத்யலோகம் - மேலேமூலக்களுள் மேலது; அதுவே பிரமலோகம். தண் ஈதிர் - பண்புத்தொகை யன்மொழி. கண்ஸ் இந்திரன் - உம்மைதொகுப் பண்மைவிகுதிப்பெறுத்தனல், உயர் திணைப் பெயர்ச்செய்வென். வாழ்ச்சல் - மேம்படுத்தல். முகப்போது - முன் பின்னாகத்தொக்க உலைமைத்தொலைச். 'வாழ்' என்பதைப் போதிற்குஅடுத்த மொழியாக்கி. இங்கே போதிற்கு வாழ்வு - காலபேதத்தால் வாடுதலும் குவிதலும் இன்றி எப்பொழுதம் மலர்ந்தபடியேவிளங்குச் வென்னலாம். அங்னம் ஒருமல குண்டானல் அதுவே எம்பெருமானது திருமுகத்திற்கு உலைமையாகு மென் இல்பொருளுவைமை கூறியவாரும். அரங்கரது நகை முகத்திற்கு உலைமையாத்திற்கு ஏற்ப 'வாழ்போது' என்றன ரென்க. இனி, 'வாழ்' என்ற விணைத்தொகையைக் காரணப்பொருளதாக்கி முகத்தோடு இயைத்து, (அடியவர்) பேரின்பவாழ்வடைத்தந்துக் காரணமானமுக மென் நலுமாம். திண்மை - ஆழிக்கு ஆட்டைமொழி. ஆழிக்குத் திண்மை - எவ்வளவுவலிமையையுடைய கொடியவரையும் தவறாது ஆழித்தல் முதலியன். ஆழிக்குச் சுடர் - ஆயிரக்கோடிதிவாசரன்போ வெளளிதல். இனி, திண்சுடர் - மிக்கவொளி யென்னவுமாய். தரணிக்குச் செம்மை - இனம்விலக்க வந்ததல்லாத இயற்கையடைமொழி. இந்தரன் என்பது - பரமைசுவரிய முடையை வென்று பொருள்படும். செய்யுளோசையின்பொருட்டு, 'சத்திய லோகம்' என்னது 'சத்யலோகம்' என்றார்.

க. புரமாயிரங் திருக்கண்மலராயிரம் புண்டரிகக்

கரமாயிருங் கழற்காண்மலராயிருங் கண்ணி முடி சு

சிரமாயிருந் திருநாட்டுமாயிருஞ் செப்பகையி

ଲରମାୟିରଙ୍କେବାଣ୍ଟତିନ୍ଦ୍ରିଯରଲା ମିଯରଙ୍କରୁକ୍କେ.

(இ - ன்) செய்ய கையில் - சிவந்த (வலத்) திருக்கையிலே, அரம் ஆயி
ரம் கொண்ட திண்ண இறல் அழி - ஆயிரம் அரங்களைக் கொண்ட மிக்கவலிமு

யையுடைய சக்கராயுதத்தை யேந்திய, அரங்கருக்கு - திருவரங்காதர்க்கு, —புரம் ஆயிரம் - திருமேனி ஆயிரமாம்; திரு கண் மலர் ஆயிரம் - செந்தா மஹரமலர்போன்ற திருக்கண்கள் ஆயிரமாம்; புண்டரிகம் கரம் ஆயிரம் - செந்தாமஹரமலர்போன்ற திருக்கைகள் ஆயிரமாம்; + மூல் கால் மலர் ஆயிரம் .. வீரக்கழலையணிக்க செந்தாமஹரமலர்போன்ற திருவடிகள் ஆயிரமாம்; கண்ணி முடிசிறம் ஆயிரம் - மலர்மாலையையும் கிரீடத்தையுக் தரித்த திரு முடிகள் ஆயிரமாம்; திருநாமமும் ஆயிரம் - திருப்பெயர்களும் ஆயிரமாம்.

* “தோன்களாயிரத்தாய் முடிசளாயிரத்தாய் துணைமலர்க்கண்களாயிரத்தாய், தான்களாயிரத்தாய் பேர்களாயிரத்தாய் தமியனேன்பெரியலப்ப னே” என்றார் ஈம்மாழ்வார். “வேதஞ்செப்பும், பேராயிரங் தின்பெரும்புய மாயிரம் பெய்துளவத், தாரார்முடியாயிரம்” என்றார் கம்பரும். இதன்கருத்து, மூன்றாஞ்செய்யுளினுறையிற் கூறப்பட்டது.

புரம், புண்டரீகம், கரம், காமம், ஆரம் - வடசொற்கள். கண்மலர், காண்மலர் - முன்பின்னுக்கத்தோக்க உவமத்தோகைகள். புண்டரீகமென்பது வெண்டாமஹரக்குப்பெயராக நிகண்டுகளிர்கூறப்பட்டிருப்பினும், ‘புண்டரீகாகூன்’ என்றுமிடத்திற் போல, இங்கே, செந்தாமஹரயைக் குறித்தது; கொடியின் பெயர், இங்கு, மலர்க்கு இலக்கணை. கழல் - வீரர் தமது வீரத்திற்கு அறிகுறியாகக் காலில்ளைவது; வள்ளுக்கள் தமது கொடைக்கு அறிகுறியாக அனிலது முன்னுடைய நால்காலைகளைத் தான் செய்தருளுதல் விளங்க, எம்பெருமான் திருவடியிற்கழல்க்ட்டிக்கொண்டிருக்கின்றன என்க. இனியி, காண்மலர் - நாமணாத்தையுடைய மலர்போன்ற, கழல் - திருவடி யென்றலுமாம். கண்ணி - முடியிற்குகிழமாலை. நாமமுமாயிரம் - இறந்ததுதழுவியிச்சவும்மை யாதலால், கடைசிரில் வைக்கப்பட்டது. அரம்-சக்கரத்தின் ஆர். தின், திறல் - ஒருபொருட்பன்மொழி. ஆழி க்குத் திண்திறலாவது - அசரர் அரக்கர் முதலிய கொடியவ ரனைவரையும் கருதியமாத்தினுங்குகூடசென்று கருவறத்து உயிர்க்கலரும் ஆற்றல். செய்யசெம்மை யென்னும் பண்பினடியாப் பிறந்த குறிப்புப்பெயரெச்சம். தின் திறல் - வலிய போர்செய்யல்ல என்றலு மொன்று. கண்ணி - திருத்துழாய்மாலையுமாம்.

(க)

க. முன்னான்விசம்பும்புவியுந்திசையுமுறைவகுத்த

வந்நான்முகன்றன தாயியெல்லா மலராசனையா

மின்னார்மழுமுகினன்னுகமீதில்லையிதுயில்கூ

ரெந்நாதலுக்கொருமுகசென்று வேதமிசைக்கின்றதே.

(இ - ன்.) முன் நான் - முற்காலத்தில் [மகாப்பிரளயமங்கியவுடனே தான் எம்பெருமான து திருநாபிக்கமலத்திலிருந்து தோன்றியகாலத்தில்], விசம்பும் - ஆகாயத்தையும், புவியும்-பூமியையும், திசையும் - மற்றை யெட்டுத் திக்குகளையும், முறை வகுத்த - (அந்தஎம்பெருமான து திருவயிற்றினுள்ளே தான்கண்ட) கிரமத்தின்படி உகைப்படுத்துச் சிருஷ்டித்த, அநான் முகன்தனது - நான் குழுகங்களையுடையவனான அந்தப்பிரமனது, ஆவி எல்லாம் - உயிர்முழுவதும் [வாழ்நாளெல்லாம்].—மலர் ஆசனை ஆம்-செந்தாமஹரமலர்(த் தான்வீற்றிருக்கும்) பீடமாசவுடையவளான திருமகளாகிய, மின் - மின்னல், ஆர் - பொருந்திய, மழை முகில் - கார்காலத்து மேகம்

* “நமோஸ்த்வாந்தாய ஸஹஸ்ராஸுரத்தையே, ஸஹஸ்ரபாதாக்விழிரோ ருபாஹவே, ஸஹஸ்ராம்சே புருஷாய” என்ற வடதால்மேற்கோளையுங்காண்க.

[கீலமேகம்] போன்ற திருமேனியையுடையவனை, நல் நாகம் தீல் விழி துயில் கூர் எம் நாதனுக்கு - சிறந்த ஆதிசேஷன் மேல் திருக்கண்ணளர்ந்த ருள்ளின்ற நம்பெருமானுக்கு, ஒரு மூச்சு - ஓரூயர்ப்பாம் [ஒரு சுவாசமாம்], என்று - , வேதம் இசைக்கின்றது - வேதம் சொல்லுகின்றது; (எ - ற.)

பத்துத்திக்குகளுள் மேலை 'விசம்பு' என்றும், கீழை 'புவி' என்றும், மற்றையெட்டையும் 'திசை' என்றுங் குறித்தார். ஜம்பெரும்பூதங்களஞ் முதல தாகிய விசம்பையும், ஈற்றதாகிய புவியையும் கூறுவே, மற்றைப்பூதங்களையுங் கூறியவாருயிற்று. இவற்றைக் கூறியது, மற்றைச் சராசரப்பொருள்களுக்கும் உபவகூணம். அகரசுட்டு, பிரசித்திபற்றியது. மிகவிளாங்குகின்ற மெல்லிய வடிவுபற்றி, திருமகளை மின்ன வென்றார். மார்பில் திருமகளையுடையநீலநிறமுன்னுகிறுமால், மின்னல்பொருங்கிய நீர்கொண்டகாளமேகம் போல்வன். ஆதிசேஷனுக்கு நன்மை - எப்பொழுதும் பலவகைக் கைங்கரியங்களைச் செய்தலும், அழிவில்லாகமையும் முதலியன. இனி, நல்ல பாம்பென்னும்வழக்குப்பற்றி 'நன்னாகம்' என்றாருமாம். ஆவியெல்லாம் ஒருமூச்சு - பிரமனது உயிர்வாழ்க்கைகாளைல்லாம் எம்பெருமானுக்கு ஒரு மூச்சவிடுங்கால மென்க. இதனால், மிகண்டது ஆயுள்ளாயுடையவனை ஏற்பிரதித்தனுண பிரமனது ஆயுள்ளை காலவரையறைக்குட்படாத திருமாலுக்கு ஒருமூச்சவிடுங்காலவளவே யென்று எம்பெருமானது மேன்மையை விளக்கியதாம்.

புவி, திஶா, நாகம், நாதன், வேதம் - வடசொற்கள். புவியென்பது வடமொழியில் ஏழாம் வேற்றற்றமைவிரியாயினும், தமிழிற் பெயர்மாத்திரமாய் நிற்கும் வேதம் என்பது - (அறியவேண்டியவைகளையெல்லாம்) அறிவிப்பது என்ற காரணப்பொருள்பெறும்.

'எங்காதன்' என்றது, நம்பெருமா கென்ற திருநாமத்தின் பரியாய நாமமாயின்றது; ஆகவே, பிரபந்தவிலக்கணப்படி இச்செய்யுளிற் பிரபந்தத்தலைவனது பெயர் கூறியதாம். முதலடியிலும் மூன்றாமடியிலும் சிறப்பு னகரமாகவும், இரண்டாமடியிலும் நான்காமடியிலும் பொதுநகரமாகவும் எதுகையமைத்தன ரென்க; இவ்வாறு அமைத்தல், ஒருவகைநயம்: இதனைப் பலவிடங்களிற் காணலாம். இனி, 'என்னாதன்' என்ற பாடமும், என்நாதன் என்றபிரிந்து, எனக்குத் தலைவனை அத்திருவரங்காதனையே குறிக்கும்; மங்காத னெண்பது, திற்குவற்ற வடமொழித்திருகாமமாம். (க௦)

கக. எண்ணிற்றிகிரிப்பிறப்பிடமானது மென்னுமவர்
நண்ணிச்சிறக்கவிருப்பிடமானது நாசமில்லா
விண்ணிற்பத்திக்குக்கடைத்தலையானதும் விண்ணவர்தங்
கண்ணிற்சிறந்தது மாநிரரங்கர்தங்கண்ணிலொன்றே.

(இ - ள.) எண்ணில் - ஆராய்ந்துபார்க்குமிடத்து - திகிரி பிறப்பு இடம் ஆன தும்-குரியனுக்குப் பிறந்த இடமாகியதும், எண்ணுமவர் நண்ணிசிறக் கிருப்புஇடம் ஆனதும் - (தன்னைத்) தியானங்குசெய்யும் அடியார்கள் பொருங்கி மேன்மைப்படுத்தாக்காரணமானதும், நாசம் இல்லா விண்ணனைன் பதிக்கு கடைத்தலை ஆனதும் - (எக்காலத்தும்) அழிதலீல்லாத பரம பதத்திற்குச் செல்லும் வழிக்குத் தலைவாயிலாகியதும். விண்ணவர்தம் கண்ணின் சிறந்ததும் - தேவர்களுடைய கண்களைக்காட்டிலும் மேன்மைப்பட்டதும், மாநீர் அரங்கர்தம் கண்ணில் ஒன்றே - சிறந்த காவேரிதீர்த்ததாற் குழப்பட்ட திருவரங்கத்திலே யெழுங்கருளியிருக்கின்றவரான நம்பெருமாஞ்சைய திருக்கண்களுள் ஒன்றேயாம் [வலக்கண்ணும்]; (எ - ற.)

புருஷகுக்தம் முதலியவற்றிற் கூறியபடி குரியன் எம்பெருமானது திருக்கண்ணிலிருந்து ஆதியில் உண்டானதனால், ‘திசிரிப்பிறப்பிடமானது அரங்கர்தங்கண்ணிலொன்று’ என்றார்; முன்னும் (அ) “செந்தரணி கண் எளில்” என்றமை காண்க. (எ) “அரங்கன்விழி யிருகோள்,” “சுந்தர ஸுலூர் யெளச நேத்ரே” என்றபடி எம்பெருமானுக்கு வலக்கண் குரிய னென்பது பற்றி, மற்றைறூண் றுவிடயங்கள் கூறுகின்றார். குரியணித்தியானித்தல் முதலியனசெய்பவர் இம்மைமறைமைகளிற் பலவகைகளையடைந்து மேம்படுதல்பற்றி, ‘எண்ணுமைவர் கண்ணிச் சிறக்க இருப்பிடமானது’ எனப் பட்டது; குரியபகவானுக்கு அவ்வகைமகிளையிருத்தல், ‘ஆதித்யஸருதயம்’ முதலியவற்றால் விளங்கும். ‘இருப்பிடம்’ என்றது, காரணமென்ற பொருளில் வந்தது; இவக்கணைவழுத்து. விருப்பு இடம் என்று எடுத்து, விரும்பப் படுவதாகிய விடய மென்று பொருள்கொள்ளலுமார்.

“உறுதாவ்களிர்ப்புதமெலா முகினும், மறகா நெறி” என்றபடி பலவு மழியுங் கந்பாந்தகாவங்களிலும் பரமபதம் அதியாது நித்தியமாயிருத்த லால், ‘நாசமில்லா வின்’ என்றார்; “கலங்காப்பெருக்கரம்” எனப் பெரியாரும் பணித்தார். ஓவாத்தமாக்கள் அர்ச்சிராதிக்தியாகிற மார்க்கத்தாற் பரம பதத்திற்குச் செல்லும்பொழுது குரியமண்டலத்தைப் பிளங்குதொண்டு அதன்நடவிலூற் செல்லுதலால், ‘நாசமில்லா வின்னிற்புதிக்குக் கடைத் தலையானது’ எனப்பட்டது; (“இருநாகற்று மெறிக்குதோன் மண்டலத்து டேற்றி வைத் தேரிலாங்கி, அருள்கொடுக்கிட்டடியவரையாட்கொள்வா னமருமூ ரண்யரங்கமே,” “வெங்கதிரிப் பரிதிலட்டத் தூடுபோய் விளங்கு வாரே,” “காரார் புரவியேழ் பூண்ட தனியாழித், தேரார் நிறைக்குதோரோன் மண்டலத்தைக்கிண்டுபுக், காராவழுது மங்கெக்கு யதினின்றும், வாரா தொழிலுதொன் றுண்டே.”, “மன்னுங் குடுங்கதுதோன் மண்டலத்தினன்னுவு, னன்னுதோரில்லியி னாடுபோய் வீடென்னுங், தொன்னெறிக்கட் சென்றார்” என்ற ஆங்வாராருளிச்செயல்களைக் காண்க.) “அந்தச்குரியபகவான் தான், இராப்பகல்களின் ஏற்பாட்டிற்குக்காரணமாயும், யோகிகளுக்குச் சகலகிலேசங்களும் விடுபட்டுப்போகுங்காலமாகிய முடிவுகாலத்தில் தேவ யாகநார்க்கமாயு மிருக்கின்றான்” என்றது, ஸ்ரீவிஷ்ணுபுராணம். தேவயான மெனினும், அர்ச்சிராதிமார்க்கமெனிலும் ஒகும்; அதாவது - முதலில் அக்கினி, பின்பு முறையே பகல், பூர்வபகும், உத்தராயணம், வருஷம், காற்று, குரியன், சந்திரன், மின்னல், வருணன், இந்திரன், பிரமன் என்பவர்களுடைய எல்லைகளாம்: மோக்ஷமடைபவர்கள்போகும்வழி இது. இதன் விவரத்தை, ஸ்ரீபிள்ளைகாசாரியர் அருளிச்செய்த அர்ச்சிராதி யென்னும் ரஹஸ்யக்ரந்தம் முதலியவற்றிற் பரக்கக்காணலாம். குரியமண்டலத்தைக் கண்டு புக்கு ஊடுருவி அப்பார்த்தெல்லுதல் அண்டகடாகத்தைப்பேதித்துப் புறப்படுவதற்கு முற்பட்ட தாகையால், குரியனை முக்கிமார்க்கத்திற்குத் தலையாயி வென்றார். கடைத்தலை=தலைக்கடை: முன்பின்னுக்கச சொல்லிலை மாறியது, இலக்கணப்போலி; முதலிலேயுள்ள வாயில் அல்லது முதலாகிய வாயில் என்க. தலை - முதல், கடை - வாயில்.

தேவாதிதேவனுகிய எம்பெருமானுக்கு வலக்கண்ணுகிற குரியன் அப்பெருமானுக்கு அடிமையாகிற தேவர்களுடைய கண்களிலும் மிகப்பலமடங்குசிறத்தலால், ‘வின்னைவர்தங் கண்ணிற் சிறந்தது’ எனப்பட்டது. மற்றும், “கண்ணுவா னென்றும், மண்ணேர் வின்னேருக்குத், தண்ணேர் வேங்கட, வின்னேர் வெற்பனே,” “சுகார்மித்தரஸ்ய வருணஸ்யாக்கேனே:” என்றபடி மண்ணுவகத்தவர்க்கேயன்றி வின்னுலகத்தவரான குரியன் முதலிய தேவர் கட்குங் கண்போன்றவனு எம்பெருமானுக்கு “கண்ணிற்கிறந்த வழுப்

பில்லை”, “ஸர்வேக்ட்ரியானும் நயநம் ப்ரதாநம்” என்றபடி சிறந்த கண் ஜென்னும்உறுப்பாகின்ற சூரியனை அவ்விண்ணவர்களுடைய கண்ணிலுள்ள சிறந்ததென்ற சொல்லுதல் ஏற்கும். அன்றியும், “ஜக்சக்ஸ்” என்றபடி உலகத்து உயிர்கட்டெல்லாங் கண்ணேயிருக்குஞ்சன்மை சூரியனுக்குள்ளதே யன்றி மற்றைத்தேவர்களுடைய கண்களுக்கு இல்லை யாகையால், அரங்கர் தங்கண்ணிலொன்றுகிய சூரியன் விண்ணவர்தங்கண்ணிற் சிறந்ததெனத் தகுவன். “பூவியே மூருகா லுடைய தேரிலே திருச்சக்கரமொத்துக் காலசக்கரசெங்கோல்நடாவி ஜ்யோதிஸ்ரசக்ரவோளிசருக்கி அக்டீஷா மீயதேஜோம்ருதத்துக்குண்ற்றும் மக்தேஹர்க்குச்செந்தியும் முக்திமார்க்கத் தலைவாசலும் கண்ணுவான்கண்ணிற்பிறந்தகண்மனியும் தரமீயமுமான மண்டலத்திலே” என்ற ஆசார்யஸ்ருதயம் இங்கு நேரக்கத்தக்கது.

திகிரி - டெட்டம்: வட்டவடிவான சூரியனுக்கு. வடிவுப்பண்பாகுபெயர். காஸம் - வட்டசொல். ‘நாசமில்லா விண்’ எனவே, பரமபத மென என்கு விளங்கிற்ற; சுவர்க்கலோகம் முதலியன கற்பங்கேதாறும் அழியு மென அறிக. ‘விண்’ என்ற தேவலோகமாகிய சுவர்க்கத்திற்கும் பெயருண்டாதலால், அதனை விலக்குத்தந்து ‘நாசமில்லா’என்ற அடைமொழி கொடுக்கவேண்டிய தாயிற் தெரன்க. விண் - ஆகாயம்: இங்கே, பரமாகாசம்; இன் - சாரியை. பதி - வழி. விண்ணைந் பதி - நான்களுமிருபும்பயலூங்தொக்கதொகை. இனி, ‘விண்ணைந்பதி’ என்றதை இருபெயரோட்டுப்பண்புத்தொகையாகக் கொண்டு, பரமபதமாகியாகரமென்றலுமாம்; பதி - ஊர். இன் அல்லது இல் - ஏழனுருபு எனக்கொண்டு, பரமபதமென்ற தில்வியலோகத்தி ஹள்ள பூர்வைகுண்டகர மென வகுத்துரைத்தலும் அமையும். விண்ணவர்தம் - தம்-சாரியை. கண்ணீன், இன - ஆந்தனுருபு, எல்லைப்பொருளது. காவேரிசீர் தத்திற்குச் சிறப்பு - தன்னில்லீராடியவர்க்கும் தன்கரைகளில்லாம்பவர்க்கும் மாத்திரமேயன்றித் தனதுதீர்த்தத்திற்பரிசித்த காற்றுச் செல்லுயிட மவ்வளவும் உள்ளார்க்கும் முக்கிதிரவல்ல மகிழை. இருப்பிடம் - உறையுமிடம் என்றுகொண்டு, சூரியனைத்தியானித்துறை அந்தத்தியானத்தின்பயனுக்க் குரியலோகத்தையடைவ மென்னும் பொருளைக் கூறியதாக்கலு மொன்று. மா நீர் - அரங்கத்திற்கு அடைமொழி. அரங்கர்க்கு அடைமொழியாக்கி, சிறந்த தன்மையையுடைய [திருக்கல்யாணக்களையுடைய] ரங்கநாத ரெண்ணவுமாம்; இப்பொருளில், நீர் - நீர்மை யென்ற பண்பின் அடி.

க. 1. புறக்குன்றுபுல்விதழ் முந்தீர்பிரசம் பொருவில்செம்பொன் னிறக்குன்றுகண்ணிகை யெண்கிரிதாது விலமதனுட் பிறக்குந்துகண் முதுமாசுணாளம் பிரமன்வண்டு சிறக்குந்திகிரியரங்கேசருந்திச்செழுமலர்க்கே.

(இ - ன்.) சிறக்கும் - மேன்மையுற்ற, திகிரி-சக்கராயுதத்தை யேங்கிய, அரங்க ஈசர் - திருவரங்கநாதரது, உந்தி - திருநாமியில் தோன்றிய, செழுமலர்க்கு - செழுமையான தாமரைமலர்க்கு. -புறம் குன்று - (பூமியைச்குழ் ந்த கடலுக்கு) அப்பால் (மதில்போவச்) சூழ்ந்திருக்கின்ற சக்கரவாளப்பவரும், புல் இதழ் - புறவிதழாம்; முந்தீர் - கடல், பிரசம் - தேனும்; பொருவில் - ஒப்பில்லாத, செம்பொன் - சிவந்தபொன்மயமான, நிறம் குன்று - ஒளியையுடைய மகாமேருப்பதும், கண்ணிலை-கொட்டையாம்; என் கிரி - அந்த குலபர்வதங்கள், தாது-அகவிதழ்களாம்; நிலம் - பூமி, அதனுள் பிறக்கும் துக்கள்-அம்மலரினுள்ளே தோன்றும் மகரந்தப்பொடியாம்; முது மாசுணம் - பழுமையான பெரும்பாம்பு [ஆதிசேஷன்], நாளம் - தண்டாம்; பிரமன் - பிரமதேவன், வண்டு - வண்டரவன்; (எ - று.)

இதிற் கூறிய உவமை, தோற்றங் காரணமாகக் கற்பித்தது; மெய்யு வமை. திருமாலின் திருநாபியினின்று பிரமலூடன் தோன் றிய அண்டகோ ணத்தையே நாபித்தாமரைமலராகக் கொண்டு கற்பனைக்குறலாயினர். ‘எல் லாத்தீவுகட்கும் எவிலுள்ளதான் ஜம்பூத்தீவீபத்திற்கு எவில், மேருவென் கிற சுவர்ணப்பவதமான து-எண்பத்துநாலாயிரம்யோஜைனை உயரமூன்ஸதும், பதினூரியரம்யோஜைனை பூழிக்குள்ளே உருவியதும், முப்பத்தீராயிரம்யோ ஜைனை தலைவரில்லிரிந்ததும், பதினூரியரம்யோஜைனை அடியில்லிரிக்கத்துமாகி, பூழியென்னும் தாமரைமலர்க்குக் கர்ணிகைபோல விளங்குகின்றது’ என்றது, பூர்வில்லினுபுராணம். (“கமலமென்பொகுட்டன், நாவிறை மேருவெ னும்வரை யுடைத்தாய் நாவலந்தீவு வாய்த்திடுமே” என்ற பூர்பாகவதத்தை யும், “பூழியென்னும் கமலத்தின் பொகுட்டுப் போலும் பொலங்கிரி” என்ற மகாபாகவதத்தையும், “விண்ணுயர் சம்புத்தீவி னுவுநின்ற மேருவரை செங்கமலப்பொகுட்டுப்போல, நண்ணும்” என்ற கந்தபுராணத்தையும் காண்க.) புல் இதழ்- (மலரின் வெளியே) புல்லுகின்ற [சார்ந்துள்ள] இதழ் என விளைத்தொகை; புல்லுதல் - சார்தல். இனி, (நிறம் மணம் மென்மை அழகு இவற்றில் அகவிதழுபோலச் சிறப்புருணமயாற்) புல்லிதாகிய இதழ் எனப் பண்புத்தொகையும்; புல்லிது-புன்னமயுடையது: இப்பொருளில், புல் - புன்மை யென்ற பண்பின் அடி; புன்மை - சிறுமை. அண்டத்திற் பூழி கடல்களுக்குப் புறத்தேயுள்ள குன்றைப் புறவிதழுமென்றும், அவற்றினகத்தி ழுள்ள குன்றுகளை அகவிதழுமென்றும் கூறினார். கடல், திரவபதார்த்தமாத லால், இங்கே தே னெனப்பட்டது. மகாமேருவைக் கொட்டையென்றது, சிறமும், “பரந்தும்பர்நியிருந்திடு பைம்பொன்வரை” என்றபடி உயர்ந்து தலை விரிந்த வழிவழும் பற்றி. எண்கிரி - மாஸ்யவாங், கந்தமாதங்க, நிவததம், ஹோம கூடம், இமயம், நீலம், சுவேதம், கிருங்கம் என்பன: சிறிது வேறுபடக் கூறு தலை முண்டு. பூழி, துக்கள்மயமாதலால், இங்கே பூஞ்சுக னெனப்பட்டது. இனி, தாது - கேஸரமென்றும் கிஞ்ஞல்கமென்றும் கூறப்பட்டி இதழ்க ழின்உட்புறத்திலே கர்ணிகையைச்சுற்றி மெல்லியகம்பிகள்போலவும் பட்டு நூல்கள்போலவுமூள்ள பூந்தாதன்றும், அத்தாதிறபிறக்குக்குத்தகள் - புப்பு தூளியெனப்படும் மகரந்தப்பொடியென்றும் உரைப்பாரும் உளர். தேன் - மலரினுள்ளே யுள்ளது. மகாமேருவைச் சார்ந்துள்ள மலைகளைக் கேஸர பர்வதமென வழங்குதலுங் காண்க. ஆதிசேஷனை நாளமென்றது, உள் துளையுள்ள நீண்ட வழிவுபற்றி; (“தண்ணைந்தாமரைத்தாளெனத் தடக்கை யாற் பிலத்தில், நண்ணுஞ் சேடனை யெடுத்து” என்றார் கைடைத்ததும்.) சீழே யிருந்து உலகத்தைத்தாங்குகின்ற ஆதிசேஷன், உலகமாகிய தாமரை மலர்க்குக் காம்பாவன். இத்தாமரைமலர்க்கு மேலிடமென்றத்தக்க சத்திய லோகத்தில் வாழ்தலாலும், எப்பொழுதும் வேதக்குஞ்செய்துகொண்டிருக் கலாலும், பிரமனை எண்டெனலாயிற்று; “வண்டா யய ஞஞ்மஹைபாட மலர்ந்த தொரு தாமரைப்போது, பண்டாவிலையின்மிகைக்கிடங்குதுபாரு நிரும்பசித்தான்போ, ஹண்டா னுந்திக்கடல் பூத்தது” என்றார் கம்பரும். திருமாலின் திருநாபியை, இய்வகைப்பெற்பருந்தாமரைமலரைப்பூத்ததொரு பெருநீர்சிலையாகக் கொள்க. வண்டுக்கு ரீங்காரம்போல, பிரமலுக்கு வேதங்களை முகங்களாற் பாடுதல். மரின்மேலிடத்தில் ஏகதேசத்தில் வண்டு மொய்த்தல்போல, அரங்கேசருந்திச்செழுமலரின்மேலே ஏகதேசத் திற் பிரமன் அடங்கிக்கடக்கின்று னென, திருமாலினது திருநாபிக்கமலத் தின் பெருமையைத் தெரிவித்தார்.

முந்கீர் - படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று சீர்மைகளை யுடையது; அல்லது, ஆற்றுநீர் ஃஈற்றுநீர் மழைநீர் என்னும் மூன்றுவகை

நீரை யுடையது; பண்புத்தொகை யன்மொழி. கன்னிகை - பொகுட்டி: கர்ணிகா என்ற வட்சொல்லின் சிறைதவு. சிரி, நாளம், ப்ரஹ்மா - வட்சொற் கள். ஆதிசேவன் பிறப்பிறப்பில்லாத நித்ய ஞாதலால், ‘முதுமாசணம்’ என்றார்; தொன்றுதொட்டுள்ள மகாநாக மென்க. (க2)

கா. இருக்கலமும் பொருமாநீரங்கத்திலென்றையந்தன் முருகூர்கமலமுனியாய்வுக்கு முறைமையினாற் புருக்தனுக்குத்திருத்தமியாகிப்புரக்கு முமையொருக்குகொண்டவரனுயழிக்கு முகாந்தத்திலே.

(இ - ள.) இரு கூலமும் - இரண்டுபக்கச்தூக் கரைகளையும், பொரு - மோதி யுடைக்கின்ற, மா ஸி - மிகுதியான (காவேரி) ஸிரப்பெருக்கினாற் குழப்பட்ட, அரங்கத்தில் - திருவரங்கத்திலே எழுந்தருளியிருக்கின்ற, என்றை - எம்பெருமான் [நம்பெருமாள்],—அம் - அழகிய, தன் - குளிர்ச்சியான, முருகு ஊர் - வாசனை வீசுகின்ற, கமலம் - தாமரைமலரில்தோன்றிய, முனிசுயம் - பிரமனுகி, முறைமையினால் வகுக்கும் - கிரமப்படி (உலகங்களையும் அவற்றிலுள்ள சராசாங்களையும்) படைத்தருள்வன்; புருக்தனுக்கு திருதம்பி ஆகி - தேவேங்கிரனுக்குச் சிறந்த தம்பியாய்த் தோன்றி [உபேங்கிரமர்த்தியாகி], புரக்கும் - சாத்தருள்வன்; உமை ஒரு கூறு கொண்ட அரன் ஆய் - பார்வதியை ஒருபாகத்திலே [தனது உடம்பின் இடப்பக்கத்திலே] வைத்துக்கொண்ட சிவனுகி, உக அந்தத்தில் - யகமுடிவுகாலத்தில் [கற்பாந்தகாலத்தில்], அழிக்கும் - அழித்தருள்வன்; (எ - றி.)

“ஆக்குமா நயனு முதலாக்கியவுகங், காக்குமாறு செங்கண்ணிறை கருணையக்கடலாம், வீக்குமா நரானு மனைவிக்கநான் மீளப், பூக்கு மாமுத வெவனவன் பொன்னடி போற்றி” என்ற வீஸ்விபுத்துரார்பாரதம், இங்கு நோக்கத்தக்கது. பிரமனுக்கும் சிவனுக்கும் அந்தராத்மாவாய்சின்று பூர்ணமாகாராயணன் தானே படைப்புறுப்புக்களைச் செய்வ என்க. இந்த ஒந்துமையம்பற்றியே, ஆழ்வாரும் “சிவனு யயனுனுப்” என்றும், “முனியே நான்முகனே முக்கண்ணப்பா” என்றும், “தாமோதரனுருவாகிய சிவற்குங் திசை முகற்கும்” என்றும், “அரன்யனென வுலகழித்தமைத்துளனே” என்றும் அருளிசெய்தார். இவர்கள் எம்பெருமானுக்குச்சரீரஸ்தாநமாக, அவன் தான் ஆத்மாவாக இன்று தொழில்செய்ய மென்க. (‘இருந்துபடைக்கும் ஆஸநத்தோபாதி ப்ரஹ்மா’ என்றது, நம்பின்ஜோடி.) சிரிலோகாதிபதியான இந்திரன் ஆதியில் அசர்கள்கலிதலால் வருந்தித் தேவர்களுடனே திருமாலைச் சரணமடைந்து ‘நீ எப்பொழுதும் என்னுலகத்தில் எழுந்தருளியிருக்கு என்பகைதவிர்த்து எம்மைப் பாதுகாத்தருளவேண்டும்’ என்ற வேண்ட, அதற்கு இணங்கிய பூர்ணமாவிவ்தனு, காசியபமுனிவனது மனைவியாகிய அதிதி தேவியின் யவிற்றில் அவ்விந்திரனுக்குத் தம்பியாய் ஸர் அவதாரமெடுத்துத் தோன்றி உபேங்கிரனெனப்பெயர்கொண்டு தேவலோகத்தில் அவ்விந்திரனுகிலேகின்ற அவன் துதுயாத்தைத்தீர்த்து அனைத்துமிரும்பாதுகாத் தருளவாயினனென்ற வரலாறு, இங்கு அறியத்தக்கது. “ஆக்குங்கொழிந்து வரின்சியைவைத் தழிக்குங்கொழிந்துச் சிவனைவைத்துக், காக்குங்கொழில் தான்கைக்கொளருட்கடவுள்” என்றபடி தானுணநிலையில்சின்று காத்தலையும். பிரமருத்ரர்களுக்கு அந்தர்யாயியாய்சின்று படைத்தல்லும் அழிக்கலும் நீங்கலா, அலகிலாவினோயாட்டுடையாரவர், தலைவரன்னவர்க்கே சரணங்களே” என்னும்படி முத்தொழிலும் எம்பெருமானுக்கு உரியதாம்.

உபேச்சிராவதாரத்தைச் சொன்னது, துஷ்டங்கிரைக் கிஷ்டபரிபால கங்களாற் காத்தல்தொழில்கிழ்த்துதற்பொருட்டு அப்பெருமான்கொண்டருளும் மூர்த்திகளுக்கெல்லாம் உபலகுணம். ‘இப்படிபிறங்க பிரமாண்டத் தில், பிரகிருதிஸ்வரூபனும், மக தகங்கார தங்மாத்ரா மகாபூத சரீரகளும், ஜகத்சீரனான விவ்தனூதேவன் சதுரமுகசொருபனும்த் தானே அவதரி த்தான்’, ‘அந்த அண்டத்தில், விசுவேசவரானை நாராயணன் பிரமனுபியாகி ரஜோகுணப்ரதாகனும்த் தேவ அசர கந்தர்வ மநந்தய பசு பக்ஷி தாவரங்களைச் சிருஷ்டித்துக்கொண்டு, அப்ரமேயேபராக்ரமலும் விட்குணைச்சல்வர்யஸம் பங்கனுமான தானே ஸாதவிக்குணப்ரதாகனும் வீலார்த்தமாக யுகங்கள் தோறும் நாகாவிதமான திம்யாவதாரங்கள் செய்து கல்பாந்தபர்யங்கதமும் ஜகத்தைப் பரிபாலமந்பண்ணிக்கொண்டும், பிரளயாலத்தில் தாமஸகுண ப்ரதாகனுன ருத்மருபியாகியிருந்து அதிகப்யங்கானும்ச் சராசரங்களான அகிலபூதங்களையும் விழுங்கி, மூன்றோகங்களையும் ஏகார்ணவமாகப் பண்ணி, ஸஹஸ்ரபணுமண்டலமண்டிதனை ஆதிசேஷினுகியபடுக்கையிலே சயனித்துக்கொண்டு, அப்பால் பிரளயாக்தத்தில் திரும்பவும் எழுந்திருந்து பிரமனுபியாம் முன்போலவே பிரபஞ்சத்தைச் சிருஷ்டித்தருள்வன். சிட்டகுணைச்சவர்யஸம்பங்கனுன ஜாநார்த்தநலெனுருவனே அந்தந்தச்சொருபங்களில்நின்று சிருஷ்டி ஸ்திதி சங்காரங்களைச் செய்வதனால், பிரமா விவ்தனு ருத்ரன்னகிற திருநாமக்களையடைகின்றன’, ‘சகலபூதங்களுக்கும்ஆத்மா வாய் எல்லாவற்றையும் தனக்குச்சரீரமாக வுடையவனுக்கமாலே, கை கால் முதலானசரீரத்தின்செய்கை சரீரியான ஆத்மாவுக்கு உபகாரகமாவதுபோல் பிரமாதிகள் செய்யுஞ் சிருஷ்டமுதலானவையெல்லாம் அவனுக்கு உதவி யாகவிருக்கும்’ தான் ஸர்வசக்தனுமிருக்கப்பிரமாதிகளை இடையில்லவைப்பது என்னிடன்,—அவர்களுக்கு இப்படி வரங்கொடுத்திருக்கின்றன என்கூடியால் என்ற பூநிவிஷ்ணுபுராணாக்கியங்கள், இச்செய்யுட்கு மேற்கொள்கலாம்.

கூலம், கமலம், முநி, புருஷாதன், உமா, ஹரன், யுகாந்தம் - வட சொற்கள். கமலம் - இங்கே, திருநாயித்தாமரை. முநி - மநங்கிலன்: லோக ஸ்ருஷ்டியைக்குறித்து எப்பொழுதும் சிந்தனைகொண்டவன். ‘முறைமை யினாற் புருஷதனுக்குத் திருத்தம்பியாகி’ என்ற இயைத்து, தான் தே வாதிதேவனையாவிருக்கவும் ஓர் அவதாரவிசேஷித்திலே ஏறிட்டுக்கொண்ட உறவுமுறைமையினால் இந்திரனுக்குத்தம்பியாகி யென்று உரைப்பினும்ஆகையும். புருஷாதன் பெரும்பதற்கு - (யாகங்களில்) மிகுதியாக அழைக்கப்படுதலை யுடையவ னென்பது காரணப்பொருள்; புரு - மிகுதி, ஹாதம் - அழைக்கப்படுதல். தம்பி - தாம் - பகுதி, முதல்குறுகின்ற; பி - முறைப்பெயர் விகுதி. ‘இருக்கலமும்’ என்ற உம்மை - இனைத்தென்ற அறிபொருளில் வந்த முற்றும்மை. எந்தை வகுக்கும், புரக்கும், அழிக்கும் - செய்யுமென் முற்றுக்கள் ஆண்பாலுக்கு உங்கள்; [நன் - விளை - உக்.] முருகு ஊர்தல் - நறுமணம் பரவுதல்; தேன் நிறைந்து பெருகுதலுமாம். யுக + அந்தம் = யுகாந்தம்: தீர்க்கசங்கி. இங்கே, யுகமென்றது - இலக்கணையாய், பிரமனது தினமாகிய கற்பத்தையும், அவனது ஆயுளாகிய மகாகந்பத்தையும் குறிக்கும்: அவ்விரண்டின் இறுதியிலேதான் பிரளயம் உண்டு என்றும், ஒவ்வொரு யுகத்தின்முடிவிலேயாவது ஒவ்வொருசதுர்யுகத்தின் முடிவிலேயாவது பிரளயமில்லை யென்றும் உணர்க: ஆகவே, யுகாந்தமென்பதிலுள்ள யுகமென்பது, கல்ப மகாகல்பங்களின் ஈற்றி இருள்ள சதுர்யுகத்திற்கடைசியுகத்தை யென்றலுமாம். ஹரன் - (பிரளயாலத்தில் எல்லாவற்றையும்) அழிப்பவன்; சங்காரக்கடவுள். ‘முறைமையினால்’ என்றதில், ‘ஆல்’ என்ற மூன்றலுருபு-அடைமொழிப்பொருளது. (கந.)

கச. வாரித்தலமுங்குலபூசரங்கஞம்வானுமூள் னே

பாரித்துவைத்தவிவவண்டங்கள்யாவும் படைக்க முன்னாள்
வேரிப்பசந்தண்டுழாயரக்கேசர்விபூதியிலே
ஸுரிப்புனவிற்குமிழிகள்போல முளைத்தனவே,

(இ - ன்.) வாரி தலமும் - கடல்குழந்த உலகங்களையும், குல பூதரங்களும் - குலபருவதங்களையும், வானும் - ஆகாயத்தையும், உள்ளே பாரித்துவைத்த - (தமது) அகத்திலே பரப்பிவைத்துள்ள. இ அண்டங்கள் யாவும் - இந்தாண்டங்களைலாம், - முன் நாள் - ஆதிகாலத்திலே, படைக்க - (எம்பெருமான்) சிருஷ்டிக்கும்போது, - வேரி பசக் தண் தழூய்ய அரங்கசசர் விபூதியிலே - தேனையுடைய பசுவிதமான குளிர்ந்த திருத்துழாய்மாலையைத் தரித்த அத்திருவரங்காதரது லீலாவிபூதியில், மூரி புனவில் குழிழிகள் போல முளைத்தன - பெருவெள்ளத்திற் (குமிழ்த்த) ஸீர்க்குமிழிகள் போலத் தோன்றின; (எ - ரூ.)

‘அண்டங்கள்தாம், அகேகங்களாய், பதினுலோகங்களோடே கூடி, ஒன்றுக்கொன்று பதிற்றுமடங்கான ஏழாவரணங்களாலுள்ளும்பபட்டு, ஈச்வராலுக்கு சீர்டா கந்துக ஸ்தாநியங்களாய், ஜலபுத்தும்போலே ஏககாலத்திலே ஸ்ரூவ்டங்களாயிருக்கும்’ என்றது, தகவத்ரயம். “திர்குநெடுகீத்தீரின்முளைத்தெழுந்த, மொக்குளேபோலமுரணிற்றவண்டங்க, னொக்கவுயர்ந்தனுளேதோன்றி யொளிக்கின்ற, பக்கமறித்தெளிதோ பரம்பரனே” என்பது, கம்பராமாயணம். “வான்புனலி, னுருவமூற குழிழிபோற் பிரமாண்டமா யுதிக்கும்” என்றது, கூர்மபுராணம். ‘இப்படி பஞ்சபுதங்களினேலே பிரந்த அண்டம், ஸீர்க்குமிழிபோலே ஒரு கணப்பொழுதிலே அபிவிருத்தியாயிற்றே யல்லாமல், கிஃமக்கிமமாக அபிவிருத்தியாகவில்லை’ என்ற ஸ்ரீவிஷ்ணுபுராணமுங் காண்க. அண்டங்கள் பல வென்பதும், அவையெல்லாம் ஒரேவகையாயிருக்கு மென்பதும், அவையாவும் ஒரேகாலத்தில் முழுமொத்தமாய் உத்பத்தியாயின வென்பதும் இதனால் வீண்கும். விபூதி - செல்வம்: வடசொல். அது - லீலாவிபூதி யெனவும், தரிபாத்திவிபூதி யெனவும் இருங்கைய தென்படும். அவற்றில், லீலாவிபூதி - விளையாட்டிக்குரிய செல்வம்; எம்பெருமாலுக்குத் திருவிளையாட வெண்படுகின்ற படைப்புக்காப்புறழிப்புக்கு உரிய பொருள்: பிரபஞ்சம். தரிபாத்திவிபூதி - எம்பெருமானது செல்வங்களுள் முக்காற்றப்பங்காகவுள்ளது; முத்தியிலுகம், மற்றைக்காற்றப்பங்காகவுள்ளது; லீலாவிபூதி னும் மும்மடங்குகொண்டது தரிபாத்திவிபூதி யெனக. இச்செய்யுள்ற குறித்த விபூதி - லீலாவிபூதி யென்னலாம்.

‘வாரித்தலம்’ என்றது, உவர்ஸீர் கருப்பஞ்சாறு கள் கெம் தயிர் பால் நன்ஸீர் என்கிற ஏழுசமூத்திரங்களால் முறையே குழப்பட்டிருக்கின்ற ஜம்பு பிலகூம் சால்மலம் குசம் கிரெனஞ்சம் சாகம் புஷ்கரம் என்ற ஏழுதீவுகளையும். குலபூசரங்கள் எட்டு, கூ - ஆஞ்செய்யுளி னுரையிற் கூறப்பட்டன. இவ்கே, ‘குலம்’ என்றது, சிறப்பை யுணர்த்தும். புதரம் என்ற வடசொல்-பூமியைத் தரிப்ப தென்று பொருள்படும்; பூவிக்கு மேலும் கீழுங்கின்ற அதனை நிலைநிறத்துதலாலும், நதிகளின் உற்பத்திக்கு இடமாகி நின்ற அதுகொண்டு நிலவுகத்துயிர்களைப் பாதுகாத்தலாலும், மலைகள் பூதரமென்ற பெயர்பெறும். அண்டத்தையும் அண்டகாரணங்களையும் எம்பெருமான் தானேஉண்டாக்குவன்; அண்டத்திற்கு உட்பட்ட பொருள்களைப் பிரமன்முதலியோர்க்கு அந்தர்யாமியாய் நின்று உண்டாக்குவன்: இவற்றில், முங்கியது - ஸமங்கிட்ஸ்ருஷ்டி யெனவும், பின்

தியது - வயஷ்டிஸ்ருஷ்டி யெனவும் படிம். இச்செய்யுளிற் கூறியது, ஸம் த்திஸ்ருஷ்டி. முந்தினசெய்யுளிற்குறியது, வயஷ்டிஸ்ருஷ்டி. ஆகவே, தீழ்ச்செய்யுளில் ‘எந்தை யந்தண்முருகூர்கமலமுனியாய்வுக்கும்’ என்ற ஜேடி, இச்செய்யுளில் ‘அண்டங்கள்யாவும் படைக்க முன்னான்.....முளைத்தன்’ என்றது மாறுகொள்க்குறலாகாமை யுணர்க.

வாரி - சீர்: வடசொல்; கடலுக்கு இலக்கணை. யா - அங்கினைப்பன் மைவினுப்பெயர்; இதில் ‘வை’ விகுதி புணர்த்தகெட்டது. இங்கு. வினா - எஞ்சாமைப்பொருளது. உம்மை-முற்று. தழூய்- தளளீ என்ற வடசொல் விள்ள சிதைவு. அதனாகிய மாலைக்குக் கருவியாகுபெயர். மூரி - பெருமை. வேரி - வாசனையும், பசுமை - வாடாமையுமாம். குழிழ்ப்பது குழிழி யெனக் காரணப்பெயர்; இ - கருத்தாப்பொருள்விகுதி: இனி, முகுள மென்ற வடசொல் குழிழி யெனச் சிதைந்த தென்னவுமாம்; மொக்கு ணென்பது, அதன் பொருள்: அது, சீர்க்குழிழிக்கும் பெயராம். (கச)

கடு. நெடுங்கடனிற்பது நாயிறுகாப்வது நிற்றலுங் கா
வொடுங்கிநடப்பதுந் தண்கார்பொழிவது மூழிதனிற்
சுடுங்கனல்பற்றிர்ச்சடாதேயிருப்பதுந் தும்பைப்பணைந்
தடுங்கனலாழியரங்கோர்தந்திருவாணையினே.

(இ) - ஸ்.) நிற்றலும்-காள்தோறும், நெடுங் கடல் நிற்பதும்-பெரிய கடல் (மேன்மேற்பொக்கியெழுமால்) ஒருங்கிலையில். அடங்கிசிறப்பதும், நாயிறு காய் வதும்-குரியன் (தவறாமல்வந்து) வெயில்காய்வதும், கால் ஒடுங்கி நடப்பதும்-கார்ந்து (உலகம்பொறுக்கும்படி) அடங்கிசீவுவதும், தண் கார் பொழிவதும்-குரிச்சியான மேகங்கள் (காலத்தில் வந்து) மழுபொழிவதும். ஈழதனில் ஈடும் கனல் பற்றி சடாதே இருப்பதும்-கர்பாந்தகாலத்தில் (உலகத்தைச்) சுட்டெரிக்கின்ற பட்டாமுகாக்கினி (அதற்குமுன்பு உலகத்திற்) பற்றிக் கொண்டு (அதனைச்) சுட்டெரித்தழியாமல் (கடல்வடையே அடங்கி) இருப்பதும், (ஆகிய இகையெல்லாம்), தும்பை புளைந்து - தும்பைப்பூமாலையைச் சூட்டிக்கொண்டு, ஆடும் - (அசரர்முதலிய கொடியவர்களை) அழிக்கின்ற, கனல் ஆழி - அக்கினிபோலச் சுலாலைகளைவீசுகின்ற சக்கராயுதத்தை யேங்கிய, அரங்கேசர்தம் - திருவரங்கநாதரது, திரு ஆணையினே - சிறந்த கட்டளையினாலேயாம்; (எ - று.)

சமுத்திராஜன்முதலியோர் தம்தமக்கு எம்பெருமான் கட்டளையிட்ட தொழிலைத் தாம்சரிவரச்செய்யாலிட்டால் அப்பெருமான் சீறித் தம்மைத் தண்டிப்பட்டினு வென்று மிகவும் அஞ்சித் தம்தம்தொழிலில் ஜாக்கிரஹதை யுள்ளவரா மொழுகுகின்றன ரெங்பது கருத்து. இது, மற்றைத்தேவர்கட்டுக் கும் உபலக்ஷணம். ஆதலால், எம்பெருமானது ஸர்வேசுவரத்தும் கூறிய வாழும்; ஸர்வங்கியாமக னிவெனன்க. இதனால், எம்பெருமானது வரம்பி லாற்றல் கூறப்பட்டது. “கூரையிற்றுடலைக்கூற்றக்கொல்வதுங், கார்மைழு பொழிவதுங் கதிரெரிப்பதும், மாருதமுள்வதும் வாரிசிறப்பதும், ஆரம்பல் கடலு. மென்னுணை யாகுமால்” என்ற பூநிபாகவதமும், “சகலதேவ வைத்தமக்கியான்றைவன் சத்தியமே, நிகரில் சாகரங்கரைகடவாததும் நிவருங், ககனமேகங்கள் சொரிவதுங் கடல்வடைவதைத்தி, வெகுவிலாதது மென்னுணைவினேக்கவாக்கினேயே” என்ற மகாபாகவதமுங் காண்க. இவ் விலங்கும், வைத்ததிரீயோபநிச்சத்திலும் வருகின்றது. ‘ஐழிதனிமுகுங்கனல் பற்றிச்சடாதேயிருப்பதும்’ என்றவை உபலக்ஷணமாகக் கொண்டு, மற்றையவற்றிற்கும், கந்பாந்தகாலத்தில் தம்தம் ஆற்றலை மிகுதியாகக்காட்டி அதுகொண்டு உலகத்தையழிக்குந் தன்மையனவான கடலும் நாயிறும் கா

லும் காரும் அதற்குமுன்பு அவ்வாறு அழியாமல் அடங்கிநிற்பது மெனக் கொன்க. இனி, அவை கற்பாந்தகாலத்தில் மிகுதியாசப்பொங்கிப்பரங்கும் அதியுக்கிரமான வெயிலை யெறித்தும் மிகுதியாகவீசியும் மிகுதியான மழையைப் பொழிந்தும் எங்கும்பற்றியும் உலகங்களையழிப்பதும் அவர்கட்டளையினுடேயே யென்பது, அருத்தாபத்திபாற் போதரும். ‘தும்பை புனைந்தடுக்கனலாழியரங்கேசர்த்துக் திருவாணையினே’ என்ற சொற்சேர்த்தி யால், அவை அங்ஙனம் அஞ்சித்தங்களிநிற்பது அப்பெருமானது திருச்சக்கரத்தையும் ஆஜ்ஞாசக்கரத்தையும் கோக்கி யென்பதுக் தொன்றும். “அருளார் திருச்சக்கரத்தா வகஸ்விசம்புக் கிலலும், இருளார் வினை கெடச் செங்கோல்நடாவுதிர்” என்ற திருவிருத்தத்தையும், “செய் யேல் தீவினை யென் நிருள்செய்ய மென்னையார்ச்க்காக் கண்ணபிரான்” என்ற திருவாய்மொழியையுங் காண்க. அண்டத்தின் அகத்திலுள்ள எழுகடல்களே யன்றி அண்டத்தின்புறத்திலுள்ள பெரும்புறக்கடலும் அடங்க, ‘கெடுக்கடல்’ என்றார். நிற்றல் - நித்யம் என்ற வட்சால்வின் சிதைவு; உம்மை - தொறுப்பொருளது. இனி, நிற்றல்என்பதை சில்லன்றபகுதியின் தொழிற்பெயராகவும் உம்மையை என்னுப்பொருளாதாகவுங் கொண்டு, சூரியன் காய்வதும் (ஒருபடிப்பட ஆகாயத்தே) நிற்பது மென்று உரைத்தலுமாம்.

தும்பை யென்ற செடியின்பெயர், ஆதன் மலர்ச்சௌறுலாகிய மாலைக்கு இருமழியாகுபெயராம்; இம்மலர்மாலை, போருக்குரிய அடையாளப்பூமாலை யாம்; ‘அதிரப்பொருளது தும்பையாம்’ என்றார் பிறரும். இதைப் போர் செய்யும்வீரர் தாம்தரிப்படேயன்றித் தமதுஆயுதங்கட்குஞ்குட்டுவது மரபாலால், ‘தும்பைபுனைந்துஉன் கனலாழி’ எனப்பட்டது. ஆனை - ஆஜ்ஞா என்ற வட்சால்வின் சிதைவு; இன் - ஆந்தலுருபு, ஏதுப்பொருளது: ஈற்று எகாரம் - பிரிகிலை. நிற்பது, காய்வது, நடப்பது, பொழிவது, இருப்பது என்ற தொழிற்பெயர்களில், இடைநிலை - எதிர்காலமுனர்த்தாமல் தன்மை யுணர்த்தின்றது. ‘ஆகும்’என வினைமுற்று வருவித்தமுடிக்க. ‘கன்லஆழி’ என்பதற்கு - கோபாக்கினியையிடைய சக்கர மென்றுரைப்பாரு முளர்.

சகு, ஒலப்புனர்பொன்னிநன்னீராங்கநுகந்திரியுங்

காலத்தினிழ்கொள்ளையன்டமெல்லாமுன்டு காமர்பசுங்

கோலக்குழவியுருவா யகண்டமுங்கோத்தவெள்ளாத்

தாலத்திலையின்புடைக்கேதுயில்வரகமகிழ்ந்தே.

(இ - ஸ்.) ஓலம் - ஆரவாரத்தைச் செய்கின்ற, புனல் - ஸீர்ப்பெருக்கை யடைய, பொன்னி - காவேரியினாது, எல் ஸீர் - திவ்விய தீர்த்தத்தாற் குழப்பட்ட, அரங்கர் - திருவரங்கத்தில் எழுங்கருளியிருப்பவரான ஈம்பெருமாள், உகம் திரியும் காலத்தினில் - கற்பம் மாறுங் காலத்தில், கெர்ஸ்னை அண்டம் ஏல்லாம் உண்டு - மிகுதியான அண்டகோளங்களை யெல்லாம் புசித்து [திருவயிற்றில்லவைத்துஅடக்கியருள்], காமர் கோலம் பசங் குழவி உரு ஆய்கண்டவர் விரும்பத்தக்க அழகையடைய இளக்குழங்கலதவழிவமாய், அகண்டமும் கோத்த வெள்ளத்து-எல்லாவிடக்களிலை இடைவிடாதுபரவிய அந்தப்பிராளயவெள்ளத்தில், ஆலத்து இலையின் புடைக்கே - ஆவிலைபினி டத்திலே, அகம் மகிழ்ந்து - திருவள்ளமுங்கு, துயில்வர் - போகநித்திரை செய்தருள்வர்; (எ - றி.)

பிரமன்முதலிய சகலதேவர்களு முட்பட யாவும் அழிந்துபோகின்ற கல்பாந்தகாலத்திலே, ஸ்ரீமகாவிஷ்ணு, அண்டங்களையெல்லாம் தன்வயிந்றில் வைத்தக்கொண்டு, சிறுகுழங்கதைவழிவமாய், பிரளையப்பெருங்கடலிலே,

ஆதிசேஷன் து அம்சமானதோ ராலிலையின்மீது பள்ளிகொண்டு அறிதுயில் செய்தருள்கின்றன என்பது, நூற்காள்கை. இது - எம்பெருமானது செயற்கரியனசெய்யும் விசித்திரசக்தியையும், பரதவத்தையும், பேரரு ஞடைமையையுங் காட்டும்.

புனல் - நீர்; ஆறு எனக்கொண்டு, பொன்னி புனல் - காவேரிக்கியினது, நல் நீர் - நல்ல நீரினும் சூழப்பட்ட என்றலுமாம். இனி, பொன்னி-காவேரியாற் குழப்பட்ட, நல் நீர் - சிறந்தன்மையையுடைய, அரங்கர் - திருவரங்கத்திலுள்ளவர் என்றலும் அமையும்; அரங்கத்திற்கு நல்லநீர்மையாவது - ஒருமாத்திரைப்பொழுது தன்னிடத்தில்வசித்தவரையும் பரிசுத்தராக்கி வீடுபேற்றிற்குஉரியராகும்படிசெய்யும் மகிழ்மை. உகம் - இங்கே, கற்பம்; (கந) “உகாங்தம்” என்றதிற் போல. உகம் திரியும் காலத்தினில் - ஒருகல்பம்முடிந்து மற்றிருக்கல்பம்பெருவேண்டிய சமயத்து வென்க; கல்பாங்தத்தி வென்றதாம். உண்டுவீட்டுக்கொண்டு. காமர் - காமமருவு என்பதன் விகாரம். காமர், கோலம் என்பன-ஒருபொருட்பன்மொழி யென்றலு மொன்று. பசுமை-இங்கு இளமைமேலது; நீலநிறத்தைக் குறிப்பதாகவுங் கொள்ளலாம். குழவி - இளமையையுடைய தெனக் காரணப்பொருள்படும்; குழ - இளமைகுறிக்குமூரிச்சொல்; பகுதி; இ-பெயர்விகுதி. உரு-உருப மென்ற வட்டசொல் வின் சிதைவு. அகண்டம் - வட்டசொல். ஆலத்து, அத்து-சாரியை. புடைக்கே = புடையிலே: உருபுமயக்கம். அகம் - அகத்துறைப்பு, அந்தஃகரணம். அகண்டமுங் கோத்த வெள்ளம் - எல்லாப்பொருள்களையுங் தன்வசத்தில் அடக்கிக்கொண்ட பிரளயங்கிப்பெருக்கு. தான் என்றுமழிவில்லாத சித்திய என்பது தோன்றப் பள்ளிகொண்டிருப்பதே வென்பார், ‘அகமகிழ்ந்து துயில்வர்’ என்றார். (கசு)

கஎ. தாற்றுக்கமுகவனஞ்சூழரங்கர்சயனமுகக்

காற்றுப்புலரும்படிமுதல்வீசுங் கறைக்கவத்து

நீற்றுச்சிவங்கதெழுங் காராபித்தீச்சு நீள்கழுவி

ஞற்றுப்பெரும்பெருக்கண்டமெல்லாங்கொள் ஞமந்தத்திலே.

(இ) - ஸ். அந்தத்திலே - கல்பாங்கதாலத்திலே; - தாறு கமுக வணம் சூழ் அரங்கர் - குலைகளையுடைய பாக்குமரங்களையுடைய சோலைகள் சூழ் ந்த திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பவரான எம்பெருமானுஸ்டைய, சயனம் - படுக்கையாகிய ஆதிசேஷனது, முகம் - (ஆழிரம்) முகங்களினின் றும் எழுகின்ற, காற்று - காற்றனது. முதல் - முதலில், புலரும்படி வீசம்- (எல்லாப்பொருள்களும்) உலர்ந்துபோகும்படி நெடிதாய்வீசம்; (பிறகு அந்த முகக்காற்றிலிருந்து), கறை காலத்தன் - நஞ்சண்டு கறுதத் தண்டத் தையுடையவனுன ருத்திராருத்தி, கீற்று சிவங்கு எழும்- (எல்லாப்பொருள்களையும்) ஏரித்து நீரீருக்கிக்கொண்டு கோபித்துத் தோன்றுவன்; கார் ஆழி தீகும் - (திருவரங்கநாதர்பள்ளிகொள்ளுகின்ற) கரிய கடவிலே யுள்ள படபாமுகாக்கினி (உலகத்தை) ஏரிக்கும்; ஸ் கழவின் ஆறு பெரும் பெருக்கு- (அத்திருமாவினது) நீண்ட திருவடிப்பட்டதனு வாகிய துளைவழியாற் பெருகிய பெரும்புறக்கடல்வெள்ளம், அண்டம் எல்லாம் கொள்ளும் - அண்டகோளம்முழுவதையும் தன்னிடத்தில் அகப்படும்படி கவர்ந்துகொள்ளும்.

கீழேழுவகங்களுள்ளுக்கீழதான பாதாள்லோகத்தின் கீழே முப்பதினுயிரம்யோஜனையுள்ளிடத்தில், ஸ்ரீமகாவிழினுவினது ஸம்ஹாத்திருமேனி யாய் விளங்குகின்றவரும் அத்திருமாலுக்குப் படிக்கை குடை சிங்காசனம் மரவடி முதலிய பல வடிவமாகிப் பலவகைக்கைக்கைகளியஞ்செய்கின்ற வருமான ஆதிசேஷன் எழுந்தருளியிருந்து உலகங்களைச் சாங்கிக்கொண்டு

ருக்கின்றனர்; பிரளயகாலத்திலே, முதலில், அந்தசூதிசேஷன்ஸுடைய ஆயி ரம்முகங்களினின்றும் மிகப்பெரிய மூச்சுக்காற்று எழுந்து நெடுஞ்சேரம் நெடுஞ்சூதம் வீசி, உலகங்களையும் உலகத்துப் பிராணிவர்க்கங்களையும் உலரச் செய்யும்; பின்பு, அந்தச் சுவாசத்திலிருந்து விஷாக்கினிச்சுவாலைகளோடு கூடின அழித்தற்றெழுழிற்கடவுளான காலாக்கினிருத்திரலூர்த்தி உண்டா கிக் கோபாவேசத்தோடு அதியுக்கிரமாய்க் கீழுலகங்களையெல்லாம் தகித துக்கொண்டு பூமிக்கும்வங்கு அதையும் கொஞ்சத்தி மேலுலகங்களையும் ஏரி த்திடுவர்; மற்றும், கடவிலடையேயுள்ளதான் பட்டாமுகாக்கினியும் அச்சமய த்தில் வெளிக்களைம்பி உலகங்களை ஒருபுறம் ஏரிக்கும்; பிறகு, அண்டகடாக த்திற்குவெளியேயுள்ளதான் பெரும்புறக்கடல்வெள்ளும் பிரவேசித்து உலக ந்களையெல்லாம் ஜூலமயமாக்கி அழிக்கின்றது என்பது நூற்கொள்கை. மேல் (அசு - ஆஞ்செய்யுள்) : “ஓலாழிகுழ்புவியுச்சியிலேக்கு முகக்கடையிற், காலான நற்குறணமூர்த்தியைக் காலு மக்காலமேல்லாம், மேலாவிளங்குதும் புவிமீதி வென்றன் விழுத்துணையாம், மாலா மரங்கமணவாளர் கண்டுமில் மாசணமே” என்பதங் காண்க. “சேடனுணனத் துக்கிரவுதாசனன்றுன் சினமுற முருத்திரனுடனே, மூடிமூவுவகு மெரித்திட,” “சேடன், சீர்தரு முகத்தின் தீயாற் சேர்பொருள்யாவுங் தீய, ஓர்தருமண்டந்தானு மூலங்கு நீருகுமன்றே,” “விடங்திகழ்தீயி னண்டம் வேமீயல் விளம்பின் வெய்ய, கொடுந்தமுல்பட்டு நீருங் கோமயபிண்டம்போலாம், அடைந்திடும்பருவது ரூங்கதிர்நெடுங்காற் ரக்காற்று, ஹடைந்தமுன்னீருகண்டமுந்றிடு மஹுக்களாயே” என்றது பாகவதம். பிறவும் கண்டுகொள்க.

‘அரங்கர்’ என்பதை, ‘சுயனம்’, ‘ஆழி’, ‘கழல்’ என்ற மூன்றாலே கூட்டுச் சூடு. எம்பெருமான் கடல்கள்தோறாறுங் கணவளர்ந்தருளவு னென்று ஒரு பிரமாணவித்தி யுண்டாகையாலே. “உர்க்குங் கருங்கடல் நீருள் ளான்” என்றபடி ‘அரங்கர் காராழி’எனப்பட்டது. “அண்டத்தைக் கவிந்து ஒன்றிலும் ஒன்றுபத்துமடங்குமிகுதியான ஜூலம் அக்கினி வாயு ஆகாசம் அககாரம் மகத்தத்துவம் பிரகிருதித்ததுவம் ஆகிய ஏழுஆவரணங்களிருக்கின்றன; தேங்காயான து லப்படி நார்மட்டைகளினுற் கவியப்பட்டிருக்கின்றதோ, அப்படி பிரமாண்டம் ஸப்தாவரணங்களினுற் கவியப்பட்டிருக்கின்றது” என்றது. ஸ்ரீவிஷ்ணுபுராணம். இப்படி அண்டகடாகத்தைக் குழந்திருக்கின்ற முதல் ஆவரணமும், அண்டத்தின் ஆவிலும் பத்துமடங்குமிக்கதுமான ஜூலமே பெரும்புறக்கடல் வெனப்படுவது. மகாபலிசுக்கரவர்த்தி மின் செருக்கை யட்க்குதற்பொருட்டு வாமநாவதாரங்களை சென்று அம்மாவவிபக்கல் முவடியேண்டிய திருமால் திரிவிக்கிரமனுக ஆகாயத்தையளாவி வளர்ந்து ஓரடியாற் பூமிமூவதையும் அளந்து மற்றேரடியால் மேலுலகத்தையளத்தகாக அவ்வடியை நீட்டி மேலேசெலுத்த, அத்திருவடிப்பட்டதனுல் அண்டகடாகத்தின் மேலிடம் சிறிதுதைப்பட, அத்தொளை வழியாகப் பெரும்புறக்கடலின்ரீர் அண்டகோளத்தினுள்ளே விழுக்கிடலா மிற்று என்பதை, மேல் நூ - ஆஞ்செய்யுளில் ‘அரங்கேசர்பொற்றுங்பட்டு டெடந்த வண்ட மேலக்கடாகத் தொளை வழியாக விழும் புனல்’ என்பதனு ஹும் உணர்க. இவ்வாறு திருமாலினது மேலேநீண்ட திருவடி பட்டதனு லாகிய வழியினுற் பெருகும் பெரும்புறக்கடல்வெள்ளத்தை ‘நீங்கழலின் ஆற்றுப்பெரும்பெருக்கு’ என்றார். இங்கு, ‘ஆஹ்’ - வழி; நதியன்று. பிரளயகாலத்திற் பெரும்புறக்கடற்பெருக்கினுல் அண்டம் அழிவதை, ‘இந்தப்பிரபஞ்சத்தை மூடிக்கொண்டிருக்கிற அண்டநுபமான பிருதிவியானது, அதைச்சுழுந்த அப்பில் லயமாகின்றது’ என்ற ஸ்ரீவிஷ்ணுபுராணத்திற் பிராகிருதப்பிரளயங் கூறுமிடத்தைக் கூறியதனு ஹணர்க. பெரும்புறக்கடல்லீர

‘நீள்கழுவின் ஆற்றுப்பெரும்பெருக்கு’ என்று வேறுவகையாற்கூறியது, பிற்கொவிற்சியணி. இனி, திருமால் உலகமளந்தசுரவத்தில் மேலே சுத்திய லோகத்துச் சென்ற அப்பிராணது திருவடியை அங்கே யுள்ள பிரமன் தன் கைக்கமண்டலத்தீர்த்தத்தாற் கழுவிலினக்க அந்தஸ்திரபாததீர்த்தமாகப் பெருகிய பெருக்கே கங்காநதியாதலும், சகரசக்கரவர்த்தியின் குமாரர்கள் அறுபதினுயிரவரும் பாதாளலோகத்திற்குச் செல்லும்பொருட்டு நகங்களாலும் ஆயுதங்களாலும் தோண்டிய பெரும்பள்ளமே பிறகு பக்கிரதன் மிகமுயன்று கொண்டுவங்க கங்காநதியின்தீர்த்தத்தால் நிரம்பிக்கடலாகிச் சாகரமென்று பெயர்பெற்றதும், பிரனயகாலத்திற் கடல் பொங்கியெழுஞ்சுது உலகத் தையழித்தலும் மாகிய தன்மைகளைக் கருதி ‘நீள்கழுவின் ஆற்றுப்பெரும்பெருக்கு அண்டமெல்லாங் கொள்ளும்’ என்றாகவுங் கொள்ளலாம்: நீண்ட திருவடியினின்று தோன்றிய கங்காநதியின் பெரிய வள்ளு மென்க; இவ்வுரையில், ஆறு - நதி.

க்ரமுகவநம், ஶயநம், முகம், களம், அண்டம், அந்தம் - வடசாற்கள். வனம்-இங்கு, ஊரைச்சுழந்த சோலை. சயனமானது முகக்காற்றைப் புலரும்படி முதல்லீசும் என்றும் உரைக்கலாம். பாற்கடல்கடைகையில் அதனினின்றைமுர்த் த அதிபயங்கரமான பெருவிவத்தைக் கண்டமாத்திரத்தில் அதன் கொடுமையைப் பொறுக்கமாட்டாமல் அஞ்சியோடிய தேவர்களின் வேண்டுகோளின்படி அவ்விஷ்டத்தைச் சிவபிரான் அழுதுசெய்து கண்டத் தில்லிருத்தியதனால் அக்கழுத்துக் கறுத்தமைப்பற்றி, சிவபிரானுக்கு விஷகண்டனன்றும் ரீலகண்டனென்றும் காளகண்டனென்றும் பெயர்களாயின; அக்கருத்தமையை ‘கறைக்களத்தன்’ என்றார்: கறை - கறப்பு, விஷம், நீற்றுதல் - ஏரித்துச் சாம்பலாக்குதல். இங்கு ‘நீற்று’ என்ற விணைப்பகுதிதானே நீற்றியென விணையெசுப்பொருள்பட்டது; இதில் விகுதிமுதலியன புணர்த்துகெட்டன வென்க: “வரிப்புனை பந்து” என்றவிடத்து ‘வரி’ என்றதிற் போல: “விழுப்புனை நல்லி விணைகூடக் கேட்ட வும்” என்றவிடத்து ‘இனை’ என்பதும் அது. செம்மை மென்னும் பண்பின் அடி, ‘சிவ’ என்று விகாரப்படும்; அது உரிச்சொல்லாய்க் கோபத்தையும் உணர்த்துதலை “கறப்புஞ்சிவப்பும் வெளுனிப்பொருள்” என்ற தொல்காப்பியத்தால் அறிக. இங்கு ‘எல்லாம்’ என்றது, எஞ்சாமைப்பொருள்கு நித்தது. ‘நீற்றிச் சிவங்கெழும்’ என்று பாடம்பூதாதது, எதுகைநயம்கொக்கி யென்க. இனி, கார்ஆழி சிவங்குதைமும் தீகறைக்களத்தன் நீறு சுடும் என்ற மொழிமாற்றி, கரியகடலிற்சிவங்கெழுகின்ற வட்டவைத்தீயானது (எல்லாப்பொருள்களையும்) சிவபிரான்னியும் வெண்ணீருபோலாம்படி யெரிக்கு மென்று உரைப்பாரு முனர்.

லோகஸ்ம்ஹாரங்கூறுவார், அத்தொழில் எம்பெருானுடைய அங்குபாங்கங்களினுலாகுமென்று அவ்விறைவனாது மகிழ்மையை வெளியிட்டார்.

க. ம. * சின்னால்பலபலவாயாலிமைத்துச்சிலம்பிபிஃர்னு

மந்தூலருந்திவிடுவதுபோல வரங்க ரண்டம்

பன்னுறுதுகோடிபடைத்தலையாவும்பழம்படியே

மன்னுழிதன்னில்விழுங்குவர்போதமனமிழுந்தே.

*“யநோரணாபிஸ் ஸ்ருஜதே க்ருஷ்ணதே ச”,

“ஊரணாபிஸ் யதா ஸ்ருஷ்ட்வா, ஸ்வயம் தத் க்ரஸ்தே புங் -

ததா ஸ்ருஷ்ட்வேதமகிளம், ஸ்வயம் தத் க்ரஸ்தே ஹரிஃ.”

(இ) - ள.) சிலம்பி - சிலந்திப்பூச்சியானது, பல பல சில் நூல் - பலபல விறிய [மெல்லிய] நூல்களை, வாயால் இழைத்து - வாயினால் நூற்று, பின் ஒம் - பின்பு, அ நூல் அருங்திவிடுவது போல - அந்தநூலை(த்தானே) உட்கொண்டிவெது போல,—அரங்கர்-திருவரங்காதர்,பல் நூறு கோடி அண்டம் - பலதூற்றுக்கோடிக்கணக்கான அண்டங்களை, படைத்து - சிருஷ்டி த்து, மன் ஊழிதன்னில் - மகாப்பிரளயகாலத்தில், அவை யாவும் - அந்த அண்டங்க எள்ளலவற்றையும், போத மனம் மகிழ்ந்து - மிகவும் திருவள்ள முவங்து, பழும் படியே - முன்போலவே [தம்வயிற்றில்தங்கும்படி], விழுங் குவர் - உட்கொண்டருள்வர்; (ஏ - ஸி.)

ஸ்வரூபவிகாரமில்லாம விருந்துகொண்டே சிலவற்றையுண்டாக்குதலும் அங்கனமுண்டாக்கினவற்றையுட்கொள் ஞாதலும் அல்பசக்தியையுடைய சிலந்திப்பூச்சிக்குதியல்பாகும்போது,ஸ்வரூபத்திற்குவிகாரமில்லாமலிருந்து கொண்டே அண்டங்களைப் படைத்தலும் விழுங்குதலுமாகிய இயல்பு ஸர்வசக்திகளுடைய மீபெருமானுக்குக் கூடுதலரிடோ வென்னுங் கருத்து அவையை இவ்வகையைக்கூறின ரெண்ணலாம்; “ஒருசிலந்திக்கு உண்டான ஸ்வபாலம் ஸர்வசக்திக்குக் கூடாதொழியாதிடே” என்ற ததவத்ரயத்தையுங்காண்க.

உவமையணி. பரம்பொருளான எம்பெருமானுக்கு அற்பஜங்துவான சிலந்திப்பூச்சியை உவமைகூறியது இழிவுவகைமக்குற்றத்தின்பாற்படாதோ வெனின், படாது; தன்வாயால்வெளிப்படுத்தியதைத் தானே யுட்கொள்ளுதற்குச் சிவந்தியுவகை சிறத்தலாற் குணம்மிக்கதெனக் கொள்ளப்பட்டது. “மிகுதலுங் குறைதலுங் தாழ்தலும் முயர்தலும், பால்மாறுபடுதலும் பாதுபாடுடைய” என்ற தண்டியலங்காரகுத்திரத்தாலும், அதன் உரையாலும், உயர்ந்தபொருளை இழிந்தபொருளோடு உவாமித்தல் புன்புலவர்புணர்க்குங்கால் யெறுக்கப்படுவதோர் சிறப்பின்மை தெரிக்கு ஆன்றோராற் குற்றமென்ற தள்ளப்படுதலும், அதனே நன்புவர்புணர்க்குங்கால் விரும்பப்படுவதோர் சிறப்புடையமைத்து ஆன்றோராற் குணமென்றுகொள்ளப்படுதலுங் காண்க. இவ்வாடே “வேம்பின்புழு வேம்பன்றியுண்ணு தழியேன், நான் பின்னுமுன் சேவடியன் நிரயவேன்,” “மெல்லியலாக்கைக்கிரிமி குருவின்மிளிரதந் தாங்கே, செல்லியசெல்கைத் துவகை யென்கானு மென்னதுங் தன்னைச், சொல்லிய சூழல் திருமாலவன் கவி யாதுகற்றேன், பல்லியின்சொல்லுஞ் சொல்லாக் கொள்வதோ வுண்டு பண்டுபண்டே,” “நாயனையார் கேண்மை கெழிலுக்கொள் வேண்டும்,” “குடப்பாற்சில்லுறை போலப்,படைக்குநே ரெல்லாங் தானுயினனே” என கல்லிசைப்புலவர்செய்யுள்களில் வருவன் கண்டுகொள்க. ‘மிகுதல் குறைதல் தாழ்தல் உயர்தல் பால்மாறுபடுதல் முதலியன குற்றமேனும் குணம்மிக்குழிக் கொள்க’ என்பர். இவ்வகையை பூர்ப்பாகவத்திலும், பூர்வகராஜஸ்தவத்திலும் கூறப்பட்டுள்ளது.

இங்கே, சின்மை - சிறுவமேலது; நுண்மைமேலதுமாம். அருந்திவிடுவது என்பதில், விடு என்பது - துணிவணர்த்தும். அண்டம் - உலகவருண்டை. கோடி - நூறுலகூம். பிகப்பல வென்றற்கு, ‘பன்னாறுகோடி’என்றார். அண்டம் பன்னாறுகோடி—“அப்பெரும்புவிக்குத்தானோராயிரகோடியண்ட, மொப்பிலவென்னவுண்டால்,” “துங்கண்மாஞாலத்தண்ட மாயிரகோடிதன்னில்” என்றது கந்தபுராணம். மன - பெருமை: உரிச்சொல். பழும்படியே போத என்னியைத்து, முன்போலவே தம்வயிற்றினுட்பும்படி விழுங்குவ ரென்றலுமாம்; போத - புகுத என்றதன் மருஷ. வெளியிலிருத்த

வோடு திருவரிற்றினுள்ளேயிருத்தலோடு வாசியில்லை யென்னுங் கருத்தால் ‘முன்போலவேயிருக்க’ என்றாருமாம். பிரளியாபத்துக்கேர்கிறகாலத்தில் எல்லாவற்றையும் தமதுதிருவயிற்றினுள்ளே வைத்துக்கொண்டு அவைகெடாதபடி தாம்போலப் பாதுசாக்கும் எம்பெருமானது இயற்கைப்பேரருளும், வரம்பிலாற்றலும் ஓர்க்கு வெளியாம். “வெற்றிப்போர்க் கடலூரயன் விழுங்காமல் தான் விழுங்கி யுய்யக்கொண்ட, கொற்றப்போராழியான்,” “பேரிருக்கு செடுவெள்ளம் பெருவிசும்பின்மீதோடிப் பெருகுகாலம், தாயிருக்கும்வள்ளனமே யும்மைத் தன்வயிற்றிருத்தி யுய்யக்கொண்டான்” என்றார் திருமங்கையாழ்வாரும். ‘தன்லூள்’ என்ற பாடத்திற்கு, மன்னாழி - பெரிய கற்பாங்கதாலத்தில், தன் உள் போத - தனது வயிற்றினுள்ளே புகும்படி, விழுங்குவ ரெண்ணலாம்; அப்பொழுது, ‘அரங்கர்’ என்றதற்கு ஏற்ப ‘தம்முர்’ என்னுது ‘தன்லூள்’ என்றது, பன்மையொருமையக்கத்தின்பாற்படும்.

சிருஷ்டி சங்காரங்கள், இதனுற்குறப்பட்டன.

(கஅ)

கக். பந்திக்கமலத்தடஞ்சுமரங்கர் படைப்பழிப்புச் சிந்தித்திடுவதுமில்லைகண்ம ரத்திசைமுகனே உந்திக்கமலம்விரிந்தால்விரியு முகக்கடையின் முந்திக்குவியிலுடனேகுவியு மிம்முதண்டமே.

(இ - ள.) பங்கி - வரிசையான, கமலம் - தாமரைமலர்களையுடைய, தடம் - தடாகங்கள், சூழ் - சூழ்ந்த, அரங்கர் - திருவரங்கத்தில் எழுங்கருளி யிருப்பவாரான எம்பெருமான், படைப்பு ஆழிப்பு சிந்தித்திடுவதும் இல்லை - சிருஷ்டி சங்காரங்களை நெஞ்சிலூல்நினைப்பதும் இல்லை; (மற்ற என்னெனில்), - அ திசைமுகனேடு - அப்பிரமனுடனே, உந்தி கமலம் விரிந்தால் - (எம்பெருமானது) திருநாடித்தாமரைமலர் (முன்னே) மலர்ந்தால், இ முது அண்டம் - பழுமையான இந்த அண்டங்கள், விரியும் - (உடனே) தோன் றம்; உகம் கடையில் - கற்பாங்கதாலத்தில், முந்தி குவியில் - முன்னே (அத்தாமரைமலர் பிரமனுடன்) முடினால், உடனே - குவியும் - (இந்தஅண்டங்களும்) ஒடுங்கிவிடும்; (எ - ற.) - கண்டர் - தேற்றம்.

“இருபது மந்தரத்தோனு மிலங்கைக்கிறைறன் சென்னி, யொருபது மந்தரத்தே யறுத்தோ னப்ப னுக்கி முன்னான், தரு பதுமக் தரவங்கள் நான் முகன்றுன் முதலாவரு பதுமக்தரமொத்த பல்சீவனும் வையமுமே,” “ஒரு நாலுமுகத்தைனே இல்க்கின்ற யென்ப உதன், திருநாடி மலர்ந்ததல்லக் கிருவளத்திலுணராயால்,” “வெண்டியரக்களைகடல் நெடுவேலிமுதுலக, முண்டைப்பத்தலைகாகபோகத்தினிலுறந்குக், தன்னுமாய்முகி ஹந்தியங்கதடத் தினிற் றுளைத்தாட், புண்டரீகமொன் றலர்ந்தது புவியெலாம்பூப்பு,” “நீல மால்வரை நெற்றியிற்பொடித்ததசெங்கதிரே, போலவான் சடர்பொழித்தருமுளரியம்பொகுட்டின், மேலதாகவங்கதமுந்தது வெயில்விரிபசம்பொற், கோல மேவியகுலமறைமழுலைவாய்க்குழலி” என்பன இங்கு நோக்கத்தக்கன.

‘திசைமுகனேடு’, ‘உந்திக்கமலம்’, ‘முந்தி’ என்பவற்றை ‘விரிந்தால்’, ‘குவியில்’ என்னும் இரண்டனேடும், ‘உடனே’, ‘இம்முதண்டம்’ என்பவற்றை ‘விரியும்’, ‘குவியும்’ என்னும் இரண்டனேடுக் கூட்டுக் கிசைமுகனேடு அண்டம்விரியும், திசைமுகனேடு அண்டம்குலியும் என்ற கூட்டி யுரைக்கவுமாம். திசைமுகன் - நான்கு திசையையும் நோக்கிய நான்குமுகங்களை யுடையவன். ‘அத்திசைமுகன்’ என்ற சுட்டியது, பிரசித்திபற்றி; உலகறிசட்டு, உந்தி - கொப்புழி. கமலம் - தற்சமவடசொல்.

‘உக்கட்டயிற் குவியில்’ என்பதற்கு ஏற்ப, கற்பத்தின்தொடக்கத்தில் விரி ந்தால் என்க. முதலை + அண்டம் = முதண்டம்: பண்புப்பெயர், ஈறுபோய் ஆகினிண்டது. கற்பங் தோறும் அண்டம் ஒருதன்மையதாயிருத்தல் தேன்ற, ‘முதண்டம்’ எனப்பட்டது. அண்டம் பிரவாகம்போல சித்தியமாயிருத்தல் பற்றியும், ‘முதண்டம்’ எனக்கத்தும். பஞ்சி - பஞ்சி என்ற வட்சொல்லின் விகாரம். கமலத்தடம் - திருக்காவேரியின் முடிக்களாகவுமாம். உம்மை - இழவிசிறப்பு. ‘கண்ணர்’ என்ற முன்னிலைப்பன்மையிருக்காலமுற்று, இய வ்புபற்றியகாலாமுவமைதியாய்க் காண்டிரென்றபொருளில் வரும்தெளியு பற்றிய காலவழுவமைதியுமாம். இட்சொல் இலட்சிச்சொல்தன்மைப்பட்டு முன்னிலையசையாயும் தேற்றப்பொருள்தருவதாயும் நிற்கும். உலகத்தாரை நோக்கி ‘இந்த உண்மையையும் வியப்பையும் எம்பெருமானதுமகிமையை யும் அறிவீராக’ என்றவாறுமாம். (கக)

20. அடந்தைநடந்தைவனஞ்சுழரங்கத்தாவணை மேற் கிடந்தனர் துங்கக்கிரிமிசைநின்றனர் கேழவொன்று யிடந்தனர் மீளவிழுங்கினர் கான்றன ரீரடியாற் கடந்தனர் கைவழிமண்ணை திந்தமண் காரணர்க்கீ

(இ - ஸ்.) அடந்தை நடந்தை வனம் சூழ் - அடந்தை நடந்தை யென்ற சோலைகள் சூழ்ந்த, அரங்கத்து - திருவரங்கத்தில், அரவு அணைமேல் - ஆகி சேஷினுடைய சயனத்தில், கிடந்தனர்-பள்ளிகொண்டருளினர்; துங்கம் கிரி மிசை - உயர்ந்த திருவேங்கடமலையின்மேல், நின்றனர் - நின்றருளினர்; கேழல் ஒன்று ஆய்-ஒப்பற்றதொரு வராகாவதாரமசு, இடந்தனர்-கோட்டாற் குத்தியெடுத்தருளினர்; மீள-பின்பு, விழுங்கினர் - (கந்பாங்காலத் தில்) விழுங்கியருளினர்; கான்றனர் - (கந்பத்தொடக்கத்தில்) உயிழுங்கு வெளிப்படுத்தியருளினர்; சர் அடியால் கடக்கனர் - (ஸ்ரீராமாவதாரத்தில்) இரண்டுதிருவுடிகளால் நடந்து கடந்தருளினர்; (ஆகதே), காரணர்க்கு- (எல் வாவற்றிந்துங்) காரணராகிய எம்பெருமானுக்கு, இந்த மண் - இந்தப்பூடி, கை வழி மண் ஆனது- (மட்கலம்வளையுங்குயவன்) கைகளால்வழிக்கும் மண் போல ஸ்வாதீனமாயுள்ளது; (எ - று).

எம்பெருமான் இந்திலவுக்கத்தில் திருவாங்கத்திலே பள்ளிகொண்ட திருக்கோலமாயும், திருமலையில் நின்றதிருக்கோலமாயும் எழுங்தருளியிருக்கின்றனர்; மற்றும், கேழலாய்ப் பூரியை இடந்தும், இறுதியில் விழுங்கியும். பிறகு உமிழுங்கும், சரடியாற் கடந்தும் அருளினர்: ஆகலால், ஐகத்காபண ரான் அப்பெருமானுக்கு, இந்தப்பூடி, குயவன்கைகளால்வழிக்கும்மண் போல, ஸ்வாதீனமாயும், சினைத்தபடியெல்லாமுழுதிவதாயும், எளியகாயும் இருக்கின்ற தென்பதாம். “தொன்னிலக்கியமை சுட்டின் நன்மதி, வேட்கோச் சிரு அர்தேர்க்கால்வைத்த, பசுமட் குருஉத்திரன் போல வவன், கொண்ட குடுமித் தித்தண்பணைகாடே” என்ற புரானாறு, ஒப்புநோக்கத்தக்கது. “கிடந் திருந்து நின் றனக்கு கேழலாய்க் கீழ்ப்புக்கு, இடந்திடும் தன்னுள்காக்கும் உமிழும், தடம்பெருக்கோளாரத்தழுவும் பாரென்னலுமடங்கதையை, மால் செம்கின்ற மாலார்க்காண்பாரே” என்ற திருவாய்மாழியையும், அதன் ஆரூயிரப்படிவியாக்கியனத்தில் ‘எம்பெருமான்தனக்கு இந்தஜுகத்தான்து இஷ்டஸ்வரவேஷத்தாவிஷயமாயிருக்கையாலே அவனுக்கே சேஷ மென்கிருர்’ என்றதையும், “கோட்டுமண்கொண்டிடந்து குடங்கையின்மண்கொண்டாங்கு, மீட்டுமதுண் உமிழுங்கு விளையாடு விமலன்,” “படைத்தபாரிடந்தளாக்கத்துமிழுங்கு”, “பாரிடந்து பாரையுண்டு பாருமிழுங்கு பாராளாங்க, பேராளன்”, “இதுநீ, படைத் திடந்துண் உமிழுங்க

பார்” முதலிய மற்றையாழ்வாரருளிச்செய்களையுங் காண்க. எளிமைகுறி த்தற்குக் கைகளினின்றுவழித்தெறியும்மண்ணை உவமைக்கறும் உலகவழகும் இங்குக் கொள்ளத்தக்கதாம்.

அடைமொழிகொடாமற் சொல்லப்படுஞ் சொல் அவ்வகுப்பிற் சிறந்த பொருளின் மேல்திற்றல் இயல்பாதலால், ‘கிரி’ என்பதற்கு - சிறந்தமலையா கிய திருவேங்கட மென்று பொருள்கொள்ளப்பட்டது; ‘கோயில்’ என்றது சிறப்பினால் திருவரங்கத்தைக் குறித்தல் போல, ‘திருமலை’ என்பது சிறப்பினால் திருவேங்கடத்தைக் குறித்தலே யுணர்க. அன்றியும், ‘கோயில்’ திருமலை பெருமாள்கோயில்’ என்ற சேர்க்கைபற்றியும் ‘அரங்கத்தெலைணமேற்கிடந்தனர்’ என்றதை அடித்துகின்ற ‘துங்கக்கிரி’ என்பதற்கு - திருவேங்கடமென்று பொருள்கொள்ளத் தகும். இனி, திருவேங்கடம் திருமாலிருஞ் சோலை என்ற இரண்டுமலைகளையுங் கொள்ளலுமாம்; “இடவுமலைக்கும் புயங்கமலைக்கும்.....இறைவை” என்பர் திருவரங்கத்தந்தாதியில். ‘மீன்’ என்றதை ‘கான்றனர்’ என்பதனோல் கூட்டலுமாம். ஈரடி - உபயபாதம். கான்றனர், கால் - பகுதி. அடங்கத், நடங்கத என்பன - பூரிங்கத் தில் தொண்டரடிப்பொடியாழ்வார்களுவத்து என்றத்துப் புஷ்பகைங்கரியின் செய்துவந்த இடமாகிய பூஞ்சோலைக் களான்பர். (20)

[ஸ்ரீஸ்வாவதார வைபவம்.]

உ.க. பின்னைக்கிணியபெருமாளருக்கர் பெருதூபெற்ற

முன்னைப்பிரமணைாழ்விக்கவேண்டி முன்னாள்கவர்த்த வள்ள த்திருவருவுள்ளேவாவரந்ததற்கோரண்டமா மென்னச்சிறந்தது மூதண்டம் யாமெனியம்புவதே.

(இ - ள்.) பின்னைக்கு - நப்பின்னைப்பிராட்டிக்கு, இனியி - பிரியமு ஸ்ன கொழுநான, பெருமாள் அரங்கர் - திருவரங்காதாதாகிய நம் பெரிய பெருமாள், முன்னை - முன்பு [கற்பத்தொடக்கத்தில்], பெருதூ பெற்ற - அருமையாய்ப் பெற்ற மகனுண, பிரயனை, வாழ்விக்க வேண்டி - உய்வித் தறபொருட்டி, முன் காள் கவர்ந்த - முன்புஒருகாலத்திற் கொண்ட, அன்னம் திரு உரு - சிறந்த அன்னப்பறவைவடிவம், உள்ளே எளர்ந்ததற்கு - , ஓர் அண்டம் ஆம் - ஒரு மூட்டையாகும், என்ன - என்றுசொல்லும்படி, மூது அண்டம் - பழுமையான அண்டகோளம், சிறந்தது - சிறப்படைந்தது; (என்றால்), யாம் என் இயம்புவது - (அவ்வன்னத்திருவருவத்தின் பெருமையைக்குறித்து) நாம் யாதுசொல்வது! (எ - ரூ.)

முன்னெருகாலத்தில் மது கைடப ரென்ற அசுரர்கள் பிரமதேவனிடத்திலிருந்து வேதங்களை அபகரித்துக்கொண்டு கடவில் முழுகி மறைந்து விட, ஞானவொளியைத்தரும் பெருவிளக்கான வேதங்கள் ஒழிந்தமைப்பற்றி உலகமெங்கும் பேரிருன்மூடி நலியாகிந்க, பிரமன்முதலியோ ரணைவரும் கண்கெட்டவர்போல யாதொன்றுஞ்செய்யவறியாமல் திலைக்கத்து வருக்குது வது கண்டு திருவுள்ளமிறங்கித் திருமால் கடவிலுட் புக்கு அங்வசரர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொன்று வேதங்களைமீட்டுக் கொணர்ந்து, ஹம்ஸ ரூபியாய்ப் பிரமனுக்கு உபதேசித்தருளின கென்ற வரலாறு, இங்கு அறி யத்தக்கது. (“மன்னுமாநிலனும் மலைகளுங் கடலும் வானமுந் தானவருவ குங், துன்னுமாயிருளாய்த் துவங்கொளிசீருங்கித் தொல்லைநான்மறைக ஞும்மறையப், பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் பிறங்கிருள் சிறங்கெட வொருநாள், அன்னமா யன்றங்கருமறைபயந்தா னரங்கமாநக ரமர்ந்தானே,” “முன்னுலகங்களேனமூழிருள்ளமண்டியுண்ணமுதலோடுயீமெறி யாது, என்னிதுவந்ததென்னவிமையோர் சிசைப்ப வெழில்வேதமின்றிமறை

யப், பின்னையும் வானவர்க்கும் முனிவர்க்கும் எல்கி இருஞ்சிர்க்கில்வையம் கிழு, அன்னமதாயிருஞ்சுகறநூலுரைத்த வது நம்மையானுமாசே;” “முன் ஸிவலேழுலகுணர்வின்றியிருள்மிக வும்பர்கள்தொழுதேத்த, அன்னமாகி யன்றருமதைபயங்தவனே” என்றார் திருமங்கையாழ்வார்.) இவ்வரலாறு சிறிதுவேறுபடக்கூறுதலு முன்டு.

பாலும்கீரும்கலந்தவிடத்து ஆவந்தைப்பகுத்து நீரையொழித்துப்படலை யுட்டொள்ளுங்கிறம், வெண்ணிறம், பறவைகளிற்கிறத்தல், அழிக்கியவிடவும், நடையத்து, சேற்றில்வெறுப்பு, தாமரைமலில்வீற்றிருத்தல் என்னுமில் ந்தையுடைய அன்னப்பறவை, ஸாராலாரங்களைப் பகுத்துணர்த்து அவார த்தைத்தன்னி ஸாரத்தைக்கொள்ளுமியஸ்பு, சுத்தஸ்வகுணபூர்த்தி, மற்றை யோரினும்மேம்பாடு, விலக்ஞமானதன்மை, நல்நடக்கை, கலக்கத்தில் விருப்பமின்மை, பத்மாஸாத்தில்குருப்பு என்னு விவந்தையுடைய நல்லாசிரி யர்க்கு ஏற்றாலும்வையாகச் சிறத்தலால், எம்பெருமான் பிரமனுக்கு வேதங்களையுப்பதேசிக்கும் பரமக்குருவாவதற்கு அன்னப்பறவையுருவத்தை ஏற்ற வடிவமாக்க்கொண்டன என்னலார்.

‘அசரர்களோடேசலந்துஉருமாய்க்குபோன வேதத்தைப் பிரிக்கைக்கு உடலாக, நீரையும் பாலையும் பிரிக்கவெல் அன்னத்தின் வடிவைக் கொண்டு’ என்றார் பெரிபாரும். ‘அண்டம்’ என்ற உடசொல்லுக்கு - ஒலகவுருண்டையென்றும், முட்டையென்றும் பொருள்களுண்டு. பறவைகள், முட்டையினி ன்று பறப்பன வாதலால், அண்டஜ பெண்டப்படும். திருமால்கொண்ட ஹம்ஸ ரூபம் உள்ளேளர்வதற்கு அண்டகோளம் அண்டமாய் [முட்டையாய்] சிறந்த தென்று, அண்டமென்ற சொல்லின் நயம்பற்றிக் கற்பனைக்கறினர். உருண்டையுடையவரானமுட்டையில்அன்னப்பறவைவர்க்குதானமூருபோல, திருமாலின் ஹம்ஸரூபம் அண்டகோளத்தில் வளர்த்து தோன்றிற்று என ஒப்புமை யமையும்.

‘யாம் என்றியம்புவது’ என்றது, எம்மாற்சொல்லமுடியா தென்றபடி. ‘யாம்’ என்றது, கவிகட்குரிய இயற்கைத்தனித்தனமைப்பன்மை; மற்றை யோரையும் கூட்டிய உள்ப்பாட்டுத்தனமைப்பன்மையுமாம். முன்னைப் பெற்ற என்னியையும். ‘முன்னைப் பிரமன்’ என்றே எடுத்து. (மற்றைத்தே வர்முதலியோர்க்கு) முதல்லஞ்சிய பிரமனை என்றலுமாம். ‘பெருப் பேறு’ என்றாற் போல, அருமைவொக்க பெருதுபெற்ற பிரமன்’ என்றார். இந்த அடைமொழி, இயலபாய் மைக்கனிடக்குத் தந்தைக்குஉள்ள பேரன்பை வளிக்கும். எல்லாப் பிராணிகளுக்கும் பரமபிதாவான எம்பெருமான் தனது முதற்படைப்பான பிரமனிடத்துக் கொண்ட வாத்ஸல்யத்தால், அம்மைந்தனை வாழ்விக்கவேண்டி, தன் மேன்மையையும் சிரமத்தையும் பாராமலே, அதற்கேற்றதொரு பக்ஷிருபத்தைக்கொண்டன என்னக. இனி, திருமால் பிரமனைப்படைக்கவேண்டுமென்னும் பிரயத்தின பூர்வகமான செய்கை சிறிதுமில்லாதிருக்ககவிலே அப்பெருமானது திருநாபித்தாமரை மலர்ந்தமாத்திரத்திற் பிரமன் அதிலிருந்து தானே பிறந்தமை தோன்ற பெருது பெற்ற பிரமன்’என்றாருமாம்; கீழ்க்கூட - ஆஞ்சிசய்யிலோ நோக்குக.

பின்னை - நப்பின் னை; பிரீகிருஷ்னன் து மனையரில் தலையையுடைய னள்: கும்ப னென்னும் இடையர்தலைவன்து மகள். இவ்னை மணஞ்செய்து கொள்ளுதற்காக, இவன்தந்தைக்கந்யாசல்கமாக்குறித்தபடி யாவர்க்கும் ஆடுந்காத அசுராவுசம்பெற்ற ஏழைருதாகளையும் கண்ணபிரான் ஏழுதிருவருக்கொண்டு சென்ற வலியடக்கத் தழுவின என்ற நூல்கள் கூறும். இங்கனம் இவன்பக்கல் பெருமான் மிக்ககாதல்கொண் டருளியமைப்பற்றி, ‘பின்னைக்குழனிய பெருமான்’ என்றார்; (“பின்னை மனுளான்,” “அம்பொனு

ருலக்மேழுமறிய ஆய்ப்பாட்டதன்னுட், கொம்பினர்பின் கோலங்கூடுதற்கேற்றுக்கான்ரூன்,” “பின்னைநெடும்பணைத்தோன்மகிழ்ச்சிக்கூட, முன் ணையமர்முழுமுதல்தானே,” “பின்னைதன்காதலன்” என்றார் ஆழ்வார்களும். “கிருஷ்ணவதாரத்துக்கு ப்ரதாங்மவரியிலி இவளாகையாலே, கப்பின் ணைப்பிராட்டியமுன்னிடுகிறார்கள்,” “இயல்வதாரத்துக்கு ப்ரதாங்மவரியிலி இவளிறே. மேன்மைக்கு ஸுரியிபதியென்னுமாபோவேயிறே, நீர்மைக்கு இவளுக்குவல்லடபெண்கிறதும்” என்ற வியாக்கியானவாக்கியங்களும் அறியத்தக்கன்.) இவள் கண்ணபிராளிடத்து மிக்ககாதல்கொண்டிருந்தமையும், “பின்னைக்கிளிய பெருமாள்” என்ற தொடரில் தோன்றும்; “நப்பின் ணையாம், விரகதத்தக்கு விடையேழ்த்துவின வேங்கடவன், குரகதத்தைப் பின்தான் தோள்களாகிய குன்றங்களே” என்பர் திருவேங்கடத்தந்தாதி யிலும். இவள், திருமாவின் தேவியருள் நீளாதேவியின் அம்ச மெனப்படுவள். இனி, திருப்பாற்கடல்கடைந்தபோது அக்கடலினின்ற முன்னே மூதேவி தோன்றப் பின்னே இலக்குமி தொன்றின் ஓதலால், இலக்குமி க்கு ‘பின்னை’ என்று ஒருபெயர் வழங்கும்; பின்பறந்தவ ளன்க: அத்திருமகளுக்குஇளியபெருமா ளன்றபொருளில் பின்னைக்கிளிய பெருமாள்’ என்றன ரென்றலு மொன்று.

முன்னை, ஜி - சாரியை. பற்றமா, ஹம்ஸம், சூபம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன. வேண்டி - விரும்பி யென்க. இனி, அன்னத்திருவுருவத்திலுள்ளே வளர்ந்து அதற்குள் அண்டமாம் [அவ்வள்ளத்திற்கு ஒருமுட்டையாம்] என்னும்படி சிறந்தது மூதண்ட மென்ற உரைப்பாரு மூளர். (உட)

[ஸ்ரீமத்ஸ்யாவதார வைபவம்.]

22. சூழிக்களிறுப்பியவைவாய்முதலைதுணித்தவுக்ர

பாழித்திகிரிப்படையரங்கேசர் படைப்பவன்ற

ஊழிப்பொழுதொருசேலா யொருசெலுவுட்கரந்த

வாழிப்பெரும்புனல்காணுதுதேவிவரவ்விடத்தே.

(இ - ள்.) சூழி - தடாகத்தில் இறங்கிய, களிறு - யானை [கஜேங்திரா ம்வான்], உய்ய - பிழைக்கும்படி, கெல் வாய் முதலை துணித்த - கொடிய வாலையுடைய முதலையைத் தண்டுபடித்திய, சுகரம்-பயங்கரமான, பாழி-வலிவையுள்ள, திகிரி படை. - சக்கராயுதத்தை யுடைய, அரங்க ஈசர் - ரங்கநாதர், - படைப்பவன்தன் ஊழி பொழுது - சிருஷ்டிகரத்தாலாகிய பிரமனது தினமான ஒருக்கற்பத்தின் முடிவில், ஒரு சேல் ஆய் - ஒப்பற்றதொரு மீன்வழிவமாகி, - ஒரு செலு உன் கரங்க ஆழி பெரும் புனல் - (தனது) ஒருபுறமுன்ளினாகத்தே யடங்குகின்ற பெரிய கடல்வெள்ளத்தில், காணுது- (வேதங்களையும் அவற்றைக்கவர்ந்துதென்றசோழாகாசரணையுங்) காணுமல், அ இடத்து தேடுவர் - அந்தஇடத்திலே (அவற்றைத்) தேடுவாயினர்.

“தேவுடைய மீனமா யாஹையா யேனமா யரியாய்க் குறனாய், மூவுருவி ஸ்ராமலுய்க் கண்ணாலும்க் கந்கியாய் முடிப்பான் கோயல்” என்றபடி முக்கியமான தசாவதாரங்களின் மகிழமகளை இதழுதற் கூறுகின்றார்.

முன் ஒருகல்பத்தின் அந்தத்துறிமரமதேவன்தயிலுகையில்அவன்முகங்களினின்றுவெளிப்பட்டுப்புருவிருபத்துடன்டலாவிக்கொண்டிருங்கநான்கு வேதங்களையும் மகாபலசால்யும் நெடுங்காலங்கதவஞ்செய்து பெருவரங்கள்பெற்றவனுமான சோழுகளென்னும் ஆசூன் கவர்ந்துகொண்டு பிரளை வெள்ளத்தினுள் மறைந்துசெல்ல, அதனையுணர்ந்து திருமால் ஒருபெருமீனுக்கு திருவுவதிரித்து அப்பெருங்கடலினுட்புக்கு அவ்வகரணைத் தேடிப் பிழத்துக் கொன்று, அவன்கவர்ந்துசென்றலீவதங்களை மீட்டுக் கொண்டது அவற்றைப் பிரமனுக்குக் கொடுத்தருளின ளன்ற காலாறு இங்குஅறியத்

தக்கது. இவ்வசரண்பெயர் சோமகனைன்றலும், ஹயக்ரீவனைன்றலும், இவ்வரலாற்றை வேறுவகையாக விரித்துக்கூறுதலு முண்டு. (“நிலையிட மெங்குமின்றிநெடுவெள்ளமும்பர்வளாடுமூட விகையோர், தலையிடமற்ற மக்கொர்சர்ஸ்ரணில்லையென்ன வரானுவனைன்னுமருளா, வலைகடல்நீர்குழம்ப வகடாடவோடி யகவ்வாறுரிஞ்சுமூதுகில், மலைக்கொமீதுகொண்டுவருமீனை மரலை மறவாதிதிற்கு சென்மனனே,” “வானேரளவும்முதுமுந்தீர்வளர்த்த காலம் வலியுருவின், மீனுவ்வந்தவியங்கும்பக்கொண்ட தண்டாமரைக்கண் ணன்ன்”என்பன, பெரியதிருமொழி.) தேவர்களைல்லையளவுஞ்செல்லக்கடல் வெள்ளப்பார்தாள், அத்தையடையத் தன்னுடை ஒருசெலுவிலே அடக்க வல்ல மிடுக்கையடைய மத்ஸ்யமாய் உங்கு” என்ற வியாக்கியானவாக்கிய மூம் நோக்கத்தக்கது. “அருமகைறயாரிருக்கொசர்சாமத்தினேடுமத்வண மாகியசதுரவேதங்கள் தம்மைத், திருத்தெடுத்தக்கொண்டேயுததிசேருந்தீ யனுக்சாமச்சாவதாரமாய் நி, ஒருசெலுவிற்கும்திருத்தச்சுருக்கியேவுத் துக்கிரத்தாற்சோமுகாசாளைக்கொண்றிட, டிருந்தலே விதிபடைக்கு வலு வேதத்தை யிரங்கியளித்தலை யரியே யெம்பிரானே” என்றார் பின்னேரும்.

செலு-மீனின்உடற்புறத்தேயுள்ள மூன்; செதின் எனவும்படும்: செலு உன்-அவ்வகைமுட்சினின்இடையே குழிந்துள்ள இடம். இனி, செலு - மீன் செட்டை யெனப்படும் மீன்சிறகு என்றும் கொள்வர். “மானையோசனையள வொழியெழுங்காய்த்த, மீன்மாயின னெ டுங்கட்டற்பரவையின்வீழ்த்து, கான வெண்டிரைக்கருங்கடலைதெழுக்கலக்கிப், போனவாளையிற்குசரைனைத்தட வறும்புகுஞ்து” (காந்தபுராணம் - உபடேசகாண்டம்), “பரமன், உரைசெயற் கரியபருயளைத்தோ, பெடாப்பிலாவகுவியாயகடந்தாள்” (மகாபாகவதம்) என்றபடி, எம்பெருமான் எண்ணிடத்தக்கிய மிகப்பலவேயோஜைனீஸும் அதற்கேற்ற பருமலும்வாய்த் தெபருமீனனபோது அந்தமற்றியத்தின் ஒருசெலு வினகத்தே கடல்வெள்ளமுழுவதும் ஒடிக்கும்படியிருந்ததென அதன்பெரு மையைக் கொண்டாவார் ‘ஒருசெலுவுட்காந்த ஆழிப்பெரும்புனல்’ என்றும், இங்குனம் தான் கொண்ட பெருமீன்வடிவைப்பார்க்கிலும் கடல் மிகச்சிறிதாயிருக்கவும் அதில் தேங்களையும் அசரைனையுங் கானுதவர்போ வத் தேடினது பாவணையாற்கொண்ட விளையாட்டே யெனக்கருதி அந்தத் தில்வியலீலையில் ஈடுபடுவார் ‘கானதுதேவே ரவ்விடத்தே’ என்றங்கூறி னார். ‘கானதுதேவேர்’ என்றதற்கு ஏற்றசெயப்படுபொருள் வருவதித்து உரைக்கப்பட்டது. இனி, திருமால் ஒருபெருமீன்வடிவானபோது அதனது ஒருசெலுவினகத்தே அவாந்தரப்பிரளவெள்ளமுழுவதும் அடங்கினதாக அப்பெரும்புனலைக்கானது வியந்து ஸப்தரியில்கள் முதலியோர் அங்குத்தே வொராயின ரென்று உரைத்தலு மொன்று; ‘முடங்குதெண்டிக்காரபெளவு முற்றமோர்செலுவுட்சென்று, மடங்கியதுணரிக்கலார் மயர்க்கதனார் நேடி யன்னே, ரொடுக்கினரேத்திலின்று குயர்வொப்பிலாதமேலான், தடங்கொள்கேளுக்கானபோர்’ என்ற ஸ்ரீபாகவதத்தைக் காணக: இவ்வரைக்கு, ஏற்றளமுங்காய்வருவித்தல்வேண்டும். ஆய்=ஆக என எச்சத்திரிபாம். இனி, எழுவாய்செயப்படுபொருள்கள்வருவித்தவின்றி, அரங்கேசர் ஸ்ரீப்பொழுதில் ஒருசேலாகித் தனது ஒருசெலுவினகத்தேகரந்த ஆழிப்பெரும்புனலைக் கானுமல் அவ்விடத்துத்தேவொராயின ரென வரை ததலும் அமையும்; (இது, இந்தாலாசிரியரது ஆசார்யரான ஸ்ரீபாரசரப்பட்டர் அருளிச்செய்த ஸ்ரீங்கராஜஸ்தவத்தில் “பகாவிக்ரேஞ்சிர்ஜை மஹா பதி ஸ்தல ஜல விழுறனை ரத கதி ரசர்” என்றதை ஒருசெலுவினகத்தே கரந்த [மிகப்பெரிய] ஒருசேலா யென்று அங்கித்து உரைத்தலுமாய்.

களிறுமிய முதலைதுணி த்தகதை:- மிக்கவிள்ளுபக்தியடையனான இந்திரத்யும்க வென்னும் அரசன் வழக்கப்படி ஒருங்காள் விவிஞ்ஞாபுண்ணெசய்து கொண்டிருந்தபோது அகஸ்தியமகாருனிவன் அவனிடம் எழுந்தருள், அப் பொழுது அவன் தன்கருத்து முழுவதையும் திருமாலைப்பூசிப்பதிற் செலுத்தியிருந்ததனால் அவ்விருட்டியின்வருகையை அறிந்திடானாலும் அவனுக்குச் சாராமொன்றுஞ்செய்யாதிருக்க, அம்முனிவன், தன்னை அரசன் அலட்சியஞ்செய்தானென்று மாருகக்கருதிக் கோபித்து, ‘நீ, யானைபோலக் கொடுக்குற்றிருந்ததனால், யானையாகக்கட்டவை’ என்றுசபிக்க, அங்கைமே அவன் ஒருகாட்டில் யானையாகத் தோன்றினானுமிழும், முன்செய்தவிட்டனுபக்தியின்மகிமையால் அப்பொழுதம் விடாமல் நாள்தோறும் ஆயிரக்காமரமலர்களைக்கொண்டு திருமாலை அருச்சித்துப் பூசித்துவருகையில், ஒருங்காள், பெரியதொருதாமரத்தடாகத்தில் அர்ச்சனைக்காகப்பூப்பறித்தற்குப் போய்இறங்கியபொழுது, அங்கே முன்பு ஸீர்ந்திலையில்கின்ற தவஞ்செய்து கொண்டிருந்ததேவலனைன்னும்முனிவனதுகாலைப்பற்றியிழுத்து அதனார் கோபங்கொண்டதுவனதுசாபத்தாற் பெரியமுதலையாய்க்கிடந்த ஹால்ஹால் வென்னுங் கந்தர்வன் அவ்யானையின் காலைக் கொலிக்கொள்ள, அதனை விடவித்தக்கொள்ளமுடியாமற் கஜேங்க்கிரன் ‘ஆதிமூலமே!’ என்றக்கலியமைக்க, உடனே திருமால் கருடாரூடனாம் அங்குள்முந்தருளி, தனது சக்கராயத்தைப் பிரயோகித்து, முதலையைத்துளித்த யானையை அதன்வாயினின்ற விடுவித்து இறுதியில் அதற்கு முத்தியைஅருளினன் என்பதாம்.

இங்வரலாறு, உயர்தினையோடு அஃறினையோடு பேதமற அடிமைப் பட்டாலையிர்களை அன்போடு துயர்தீர்த்துப் பாதுகாத்தருள்கின்ற எம்பெருமானது கருணைமுறிதியைக் காட்டும். அங்வனம் தனது அடிமையான பிராணி மினிடத்து அருளினால் அதற்குத்துன்பஞ்செய்தபிராணியின் விடயமாகப் பெருமான் தனது குளிர்ததிருவள்ளத்திலே கொடியகோபத்தைக்கொண்டருளிய மகாகுணத்தில் ஈடுபட்டு இதனை யெடுத்துக்கூறினர். கஜேங்கிராம்வாளை முதலைவாயினின்ற காத்தருளதற்பொருட்டு அதூப்பிட்ட பின்பு மடிவின்கூரதேஷிஷிவந்ததுபோல வரவேண்டாமல் நம்மை ஜம் பொறிவாயினின்ற உடனேபாதுகாத்தற்பொருட்டு நாமிருக்கிற இங்காலில் வலகத்திலே கோயில்கொண்டருளினனென்பது தோன்ற, ‘களிறும்யவெவ்வாய்முதலைதுணி த்த வூர்பாழி திகிரிப்படையரங்கேசர்’ என்றார். ‘முதலை யும் மூர்க்கனுங் கொண்டதுவிடா’ என்றபடி வாயினுற்பிடித்தபிடிவிடாத கொடியஇயல்பின தாதலால், ‘வெவ்வாய்முதலை’ எனப்பட்டது; யானையின்காலையேயன்றி அதற்குஇறைவனுளைம்பெருமானதுமனத்தையும் புண்படுத்தியகொடியவாயையுடையதென்றவாறுமாம்: ‘கொடியவாய்விலங்கு’ என்றார் திருமங்கையாழ்வாரும். இவ்வகையான கொடியபிராணியை எள்திந்கொல்லுதற்கேற்ற மிகக்கொடிய வலிய படைக்கல மென்பது விளங்க, ‘உக்ர பாழித் திகிரிப்படை’ எனப்பட்டது. ‘உய்ய’ என்றது, இம்மையிலுயிர்வாழ்முதலையேயன்றி மறுமையில் வீடுபெற்றுவாழ்முதலையும் உணர்த்தும்.

சூழி- குளம், ஸீர்ந்திலை. ‘சூழிக் களிறி’ என்பதற்கு - முகப்பாத்தையனிற்த யானை யென்று உரைக்கலாகாது, காடுமலைகளில் யதேச்சங்கமாய்த் திரிந்துகொண்டிருந்த யானை யாதலால். அன்றி, முகப்பாத்தையனிற்தற்கேற்ற யானை யென இயற்கையடைமொழிகொண்டதமாம். இனி, தனினுண்மாகிய பல பெண்யானைகளினாற் சூழப்பட்டிருந்ததான் ஆண்யானையென்றாலுமொன்று. ‘உக்கிரை’ எனத் திரியாது ‘உ.க்ரை’ எனவே கொண்டது, செய்யுளோசைகோக்கி. உக்ரபாழி-ஸிலைமொழி வடமொழி யாதலின், அதன்முன் வருமாழிமுதல்வலி இயல்பாயிற்று. படை - படிக்குங்கருவி; படித்

தல் - அழித்தல்: ஜி - கருவிப்பொருள்விகுதி. படைப்பவன் - படைத்தற் றெழிந்கடவுள். படைப்பவன் தன்மூழிப்பொழுது - பீரமனது பகலே னப்படுகிற கஸ்பத்தின் முடிவில் நேர்ந்த அவாக்சரப்பிரனயகாலத்தில்; இதுவே கைமித்திகப்பிரளய மெனப்படுவதும். (2-2)

[இதுமுதல் முன்று கவிகள் - ஸ்ரீகூர்மாவதார வைபவம்.]

உங். பாட்டுக்குமுத்தமிழ்வில்லிபுத்தூர்வரும்பாவைகுழற் குட்டுக்குநல்லவர் தென்னாங்கேசர் தொடுகடல்வாய் மோட்டுக்கமடத்திருவருவாகி முதுமுதுகிற கோட்டுச்சயிலமுமுவதென்னுத்துயில்கொண்டனரே.

(இ-ன.) முத்தமிழ்-(இயல் இசை நாடகம்) என மூன்றுவகைப்பட்டதமிழும் வழங்குகின்ற, விலவிபுத்தூர் - ஸ்ரீவில்லிபுத்தூரில், வரும் - (பெரியாழ் வார்த்திருமகளாராய்) வந்து திருவாவதரித்த, பாவை - ஆண்டாளுடைய, பாட்டுக்கும் - பாமாலைக்கும், குழல் குட்டுக்கும் - (அவள்) தன்திருக்குந்தவிலே குடிக் கொடுத்த பூமாலைக்கும், கல்லவர் - திருவன்னமுங்கதவராகிய, தென் அரங்க ஈசர்-அழிகிய திருவரங்கத்தில் எழுங்கருளியிருக்கின்ற தலைவரான கம்பெருமாள், - தொடுகடல்வாய் - கடையப்படுகின்ற திருப்பாற்கடலில், மோடு கமடம் திரு உரு ஆகி - உயர்ந்த சிறந்த ஆமைவடிவமாகி, முது முது கில் கோடு சமிலம் உழுவது என்ன - வலிய(தன்து) முதுகிலே சிகரங்களை யுடைய மந்தரபரவுதம் தென்றெண்ணி, துயில்கொண்ட னர் - மோகங்கித்திரை கொண்டருளினர்; (எ - று.)

மூன்னாருகாவத்தில், இவ்வண்டகோளத்திருக்குதிப்புறத்திலுள்ள விஷி ஞுலோகத்துச் சென்ற திருமகளோப்புகழ்ந்து பாடி அவளால் ஒருபூமாலை பிரசாதிக்கப்பெற்ற ஒரு விதத்தியாதரமகள், மகிழ்ச்சியோடு அம்மாலையைத் தன்கைவீணையில் தரித்துக்கொண்டு பிரமலோகமழியாய் மீண்டுவருகையில், தூர்வாசமகாமுளி எதிர்ப்பட்டு அவளை வணங்கித் துதிக்க, அவ்விஞ்சைமங்கை அம்மாலையை அம்முனிவனுக்கு அளித்திட்டாள்; அதன் பெருமையை யுணர்ந்து அதனேச் சிரமேற்கொண்ட அம்முனிவன் ஆனந்தத் தோடு தேவலோகத்திற்கு வந்து, அப்பொழுது, அங்கு வெகுஉல்லாசமாக ஜாராவதயானையின்மேற் பவளியங்கு கொண்டிருந்த இந்திரனைக் கண்டு அவனுக்கு அம்மாலையைக் கைநீடிக்கொடுக்க, அவன் அதனை அங்குசத்தால் வாங்கி அந்த யானையின் பிடரியின்மேல் வைத்தவளவில், அம்மதவிலங்கு அதனைத் துதிக்கையாற் பிடித்து இழுத்துக் கீழெழிந்து காலால மிதித்துத் துத் துவைத்தது; அதுகண்டு முளிவரன் கடுகிக்கோபங்கொண்டு இந்திரனை நோக்கி ‘இவ்வாறு செல்வச்செருக்குந்த நினது ஜகவரியங்களெல்லாம் கடவில் ஒளித்துவிடக்கடவனை’ என்று சுபிக்க, உடனே தேவர்செல்வங்மயாவும் ஒழிந்தன: ஒழியலே, அசரர் வந்த பொருது அமரரை வெல்வாராயினர். பின்பு இந்திரன் தேவர்களோடு திருமாலைச் சரணமடைந்து, அப்பிரான் அபயமளித்துக்கட்டோயிட்டபடி, அசரர்களையுங் துணைக்கொண்டு, மந்தரமலையை மத்தாக நாட்டி, வாசகியென்னும் மகாநாகத்தைக் கடைக்கயிருக்கப்பட்டிப் பாற்கடலைக்கண்டயலாயினர்ன்பது, பாற்கடல்கடைந்த வரலாறு.

அப்பொழுது, மத்தாகிய மந்தரகிரி கடலீனுள்ளே அழுந்திவிட, தேவர் கள்வேண்டுகோளினால் திருமால் பெரியதோர் ஆமைவடிவ மெடுத்து அம்மலையின்கிழேசன்று அதனைத் தனது முதுகின்மீது கொண்டு தாங்கி அம்மலை கடலீல் அழுந்திவிடாமற் கடைத்தற்கு உபயோகமாம்படி அதற்கு ஆதாரமாக எழுங்கருளியிருந்தன னெண்பது பிரசித்தம். (“அந்தரத்துறையமரரு மசரருங் கடையும், மந்தரத்தினை மறுகுமவ்வாரிதி மருவிச்,

கந்தரப்பெருங்கமடமாய் முத்தினிற் சுமந்தான், கந்தரத்தினிற்கவுத்துவங்கலினிய கண்ணன்” என்றது, பாகவதம்; “மந்தரமத்தமிழ்ந்தாமற் பாற்கடற்குள் வளர்ந்தாதிசூருமாய் மலையைத்தாங்கிச், சுந்தரவாசகியை உடமாகச் சுற்றிச் சுராசரர் சின் றபிர்தங் கடைந்த வங்காள்” என்றார் பின்னேரும். அங்குணமிருக்கும்போது, விசைபடக்கடைகையில், பெரிய வலிய மந்தரகிரி தண்முதகின் பரப்பெல்லாங் கொண்டு சமுற்றுவர, அத்தோத் தினவசொறிகின்றவாறுபோலக் கொண்டு, துடைகுத்த வுறங்குவார்போல, ஸ்ரீமகாக்ரமஞ்சியான பகவான் இனிது துயின்றன மௌன, அப்பமனது ஆற்றகையும் இலைப்பின்மையையும் எடுத்துக்காட்டினர். “செருமிகுவாளையிற்ற ஏர வொன்று சுற்றித் தினைமண்ணும் விண்ணு முடனே, வெருவரவெள்ளைவள்ளமுழுதங்குழம்பவிமையோர்கள் ரின்றுகடையப், பருவரையொன்றுகின்றமுதகிற்பரந்தசமூலக் கூடங்குது தயிலும், அருவரையன்னதன்மையடலாகமையான சிருமால் நமக்கொரா கேண்” என்ற பெரியதிருப்பொருமிழிப்பாசரத்தின் கருத்தை யுட்கொண்டது இச்செய்யுள். “அழியும்பணியென்றிஹரபுரட்டுமாழிவயிறுக்கிடங்கெழுங்குது, கீழிய நெடுமால்வகைதாங்கிக்கீழ்மீழ்க்கிடலுங் தனிகின்று, சுழலும்பசும் பொந்திரிமுதுகுசொற்காங்களினினாறவு, முழுங்குதுளவோன்மோட்டா மையுருவமெடுத்துத்தாங்கினால்” என்ற ஸ்ரீபாகவதத்தையுங் காண்க. “இயல்புடைக்கமடம் வெரினிடைத்தினவங்கொழிந்தில் ததனிலை யெளி தோ” என்றது, மகாபாகவதம்.

எப்படிப்பட்ட பெரிய பாரத்தையும் மிகளிதிற் பரிக்கவல்லவன் எம்பெருமா னென்பது இதிற்போதரும். உழுவலாவது - பூமியைக்கீற தல்; இங்கே, இலக்கண்யாய், தினவசொற்றிதலைக் குறித்தது. கலப்பை கொண்டுமுதலாற் பூரி வருந்தாகவாறு போல மலைதிரிதலாற் பெருமான் வருந்தாதிருந்தன னென்பதும். ‘உழுவது’ என்ற சொல்லின து ஆற்றலால் விளங்கும்.

பாண்டியாட்டில் ஸ்ரீவில்லிபுத்துரில் திருவவதரித்தவரும், வைஷ்ணவ சம்பிரதாயத்திற் பிரசித்திபெற்ற ஆழ்வார்கள் பண்ணிருங்குள் ஒருவரு மாகிய பெரியாழ்வார் ஒருநாள் தமது பூந்தோட்டத்தில் திருத்துமாய்ப் பாத்தியமைத்தந்தெபாருட்டு நிலத்தைக் கொத்துக்கையில், அங்கு ஸ்ரீதேவி பூதேவிகளின் அம்சமான ஒருமகள் தோன்றினால்; அவளை அந்தஆழ்வார் தமதுமகளாகக்கொண்டு கோதையென்ற நாமகரணங்குசெய்து வளர்த்து வந்தார்; அம்மங்கை இளமைதொடங்கி எம்பெருமானிடத்திலே பக்கிப்பெருங்கால்கொண்டு அப்பெருமானையேதான்மண்ணஞ்செய்துகொள்ளக்கருதி, தனதுதங்கதயார் அவ்வில்லிபுத்துரில்வாழும் எம்பெருமானுக்குச் சாததும் பொருட்டுக் கட்டிவைத்த திருமாலையை அவரில்லாதசமயம்பாரத்து எடுத்துத் தான் கூந்தவில்தரித்துக்கொண்டு, ‘அப்பெருமானுக்கு நான் நேரொத்திருக்கின்றேனே, இல்லையோ?’ என்று தன் செயற்கையழகைக் கண்ணுடையில்லைதன்டு, தங்கதயார்வருதற்குமுன் அம்மலர்மாலையைக் களைந்து, முன் போலவே நலங்காமல் வைத்துநான்; இச்செய்தினையையுணராமல் ஆழ்வார் அம்மாலையைக் கொண்டுபோய்க் கவாமிக்குச் சாததிவர, பெருமானும் பிரீதி யோடு ஏற்றருளினால்; இங்குணம் பலங்காள் கழிந்தபின் ஒருநாள், வெளி மிற்சென்றஆழ்வார் விரைவில்மீனுவந்தபொழுது, பூமாலையைத் தமது மகள் சூழியிருப்பதைப் பார்த்து, கோபித்து அவளைக் கண்டித்துப் புத்தி சொல்லிவிட்டு ஆன்று எம்பெருமானுக்கு மாலைசாததாமல் நின்றார். அன்றையிரவில் திருமால் ஆழ்வாரது கனவில் தோன்றி ‘உமது மகள் சூழிக்

கொடுத்தமாலையே நமதுஉள்ளத்திற்கு மிகவும் உகப்பாவது' என்ற அருளிச் செய்ய, அதனால், ஆழ்வார் தம்மகளைத் திருமகளைன்றைகருதி, யாஹர்க்குக் கூடிக்கொண்டபின்பு பெருமானுக்குக் கொடுத்ததனால் 'குடிக்கொடுத்தாள்' என்றும் பெயரிட்டு வளர்த்துவத்தனர்: பின்பு அம்மங்கை 'திருப்பாவை,' 'நாசிசியார்த்திருமோழி' என்ற தில்லியப்பிரபந்தங்களைப் பாடி வாழ்ந்து, தங்கையாருடன் ஸ்ரீரங்கத்திற்குச் சென்று நம்பெருமாளது திருமேனியில் ஜக்கியமாயினால் என்ற வரலாறு, இக்கெஸ்யுளின் முதலிரண்டிடங்களிற் குறித்தது. ஆண்டாள்குடிக்கொடுத்த திருமாலையை விட்டு வேறுதிருமாலையை யமைத்துப் பெரியாழ்வார் எம்பெருமானுக்குச் சமர்ப்பிக்க அதனைப் பெருமான் 'இந்தமாலை கோதைமணம் பெறவில்லை' என்று வெறுத்தருளின நெண வரலாறுக்குறுதலும் உண்டு.

இவ்வாறு ஸ்ரீவில்லிபுத்துராண்டாள் தனதுகூந்தலிற்குடிக்கொடுத்த பூமாலைகளையும் பாமாலைகளையும் திருமால் திருவுள்ளமுகந்து ஏற்றுக் கொண்டதனால், 'வில்லிபுத்துராவரும் பாலை பாட்டுக்கும் குழந்தூட்டுக் கும் நல்வர்' என்றார். "அன்னயயந்துதலையாண்டா எரங்கற்குப், பன்னு திருப்பாவைப்பல்பதியம்-இன்னிசைசயாற், பாடிக்கொடுத்தாள் நற் பாமாலை பூமாலை, குடிக்கொடுத்தாளைச் சொல்லு" என்ற பெரியாராளின் செயலும், அதன் வியாக்கியானத்தில் 'பெரியபெருமானுக்கு வாசிக் காயிக் ரூப மாலா ப்ரஸ்தயாய்' என்றும் காணுத்தக்கன.

வில்லிபுத்துர் - பாண்டியநாட்டுத் தில்லியதேசங்கள் பதினெண்டிடல் ஒன்று. மத்திமதீபமாக, 'வில்லிபுத்துராவரும்பாவை' என்றதை, முன்னின்ற 'பாட்டுக்கு' என்றத்தனையில் கூட்டுகிட. இனி, பாட்டுக்கு-(அடியார்கள்பாடும்) பாடல்களுக்கு எனப் பொதுப்படக் கொள்ளுதலுமாம். பாலுது, பாட்டு. குடுத்துரியது, குட்டு. அத்திமீனிவரும் பாண்டியாசர்களும் சங்கப் புலவர்களும் தமிழ்ப்பானதையத்துமேதுக்கொங்கச்செய்ததேசமான பாண்டி வளாட்டிலுள்ள ஹரா தலாவும், சங்கத்தமிழ்மாலை மூப்பதுந்தப்பாமே சொன்ன ஆண்டாளுக்கும் தமிழின்னிசைசமாலைகளுக்குத் தெரியாதுமாக திருவுவத்தார்ஸ்தலை மாதலாவும், 'முத்தமிழ் வில்லிபுத்துர்' எனப்பட்டது; "செந்தமிழ்தென்புதலை" என்றார் பெரியாழ்வாரும். முத்தமிழ்ப் பாட்டு என்று கூட்டவுமாம். பாலை - சித்திரப்பதுமைபோ லழகியவள்; கண் மளிப்பாவைபோ வருமையானவள்; உவமையாகுபெயர். நல்வர் - இனியவர். தொடி கடல் - ஆழந்த கடல் எனிலுமாம். கடல்வாய், வாய் - எழுஞுருபு. 'மோட்டுக் கமடம்' என்றது, முதகிண் உயர்வுபற்றி. கமடம் - யட சொல். கமடத்திருவரு = ஸ்ரீகூர்மருபம். சயிலம் - ஸைல மென்ற வட சொல்லின் விகாரம்; சல்லமயமான தென்பது காராணப்பொருள். என்னு - உடன்பாட்டெச்சம். தூயில் - முதனிலைத்தொழிற்பெயர். முது: முதகு - முதிர்ந்த முதகு. :சயிலம் உழுவது என்னு' என்பதற்கு - மலை தன்முது தின்மேல் ஊர்வ தென்றேநும் எண்ணுமல் என்று உரைத்தலுமாம்; இப்பொருளில், 'என்னு' என்பது - சுறுகெட்டளதிர்மறைவினையெச்சமாம்.

எம்பெருமானது பேரருளுடைமையும், வரம்பிலாற்றலுடைமையும் இதிற்குறப்பட்டன. (எ.ஏ)

உச. திரிக்கின்றபொற்குன்றமுந்தாமலாமைத்திருவருவாய்ப் பரிக்கின்றதிற்பெரும்பாரமுன்டே பண்டுநான்மறைநால் விரிக்கின்றவுந்தியரங்கேசர்தந்திருமேனியின் மேற் றரிச்கின்றது மகரக்கடலாடைத்தராதலமே.

(இ - ன்.) மகரம் கடல் ஆடை தாதலமே-சூழின்களையுடைய கடலை (உடுக்கும்) ஆடையாகக் கொண்ட [கடலாந் சூழப்பட்டதான்] இந்தப் பூலோகம்முழுவதுமே, பண்டு - பழையையாய் [அநாதிகாலமாய்], நால்மறை நால் விரிக்கின்ற உந்தி அரங்கேசர் - நான்குவகைப்பட்ட வேதங்களாலும் சாஸ்திரங்களாலும் விரிவாகப்படக்கும் துறைப்படுகின்ற திருநாபியையுடைய திருவரங்கநாதர், தம் திருமேனியின்மேல் தரிக்கின்றது - (ஆதிகூர்மருபி யான்) தமது திருமேனியின்மீது கொண்டு தாங்கப்பெறுகின்றது; (என்றால், இப்பொழுது), திரிக்கின்ற பொன் குன்று அழுக்தாமல் ஆகம திரு உரு ஆய் பரிக்கின்றதில் - கடைஞ்துசமுற்றப்படுகின்ற பொன்மயமான யங்கரமலை (கடலில்) அழுக்திவிடாதபடி ஸ்ரீகூர்மருபியாய் (அதனை)ச் சுமப்ப தில், பெரும் பாரம் உண்டோ? [இல்லையென்றபடி].

கீழேமுலகங்களுக்கும் கீழே அஷ்டதிக்கஜங்களும் அஷ்டமகாராகங்களும் நாகராஜனை ஆதிசேஷனும் இருக்குத் தாங்க, அஷ்டித் திற்குக்கீழே திருமால் ஆதிகூர்மருபியாய் எழுந்தருளியிருக்குத் தாங்கையினைத் தையும் எளிதில் ஒருமலரைப்போலவும் அனுவைப்போலவும் தன்முதுகின்மீது கொண்டு தாங்குகின்றன என்பது, நூற்கொள்கை; மேல் கூ-ஆஞ்ச செய்யுளில் “தொல்லைக்கமடத்தல நவகண்டங் தொடுக்டல்க்கீர்க்” என்பதுங்காண்க. அங்கனம் ஈரோமூலகங்களையும் அவற்றைத்தாங்கும் பலவற்றையும் ஆதிகூர்மருபியாய் எப்பொழுதும் எளிதில்தாங்குகின்ற ஸ்ரீமகாராயணன் னது வரம்பிலாற்றலுக்கு, அப்பதினுண்குலவகங்களுள்ளன்று நிலவுலகத் திலே யுள்ள பலமலைகளில் ஒன்றாகிய மந்தரகிரி யொன்றைக் கடவில் அழுந்தாதபடி கூர்மருபங்கொண்டு சிறிதொழுது தாங்குதல் ஒருபொருளா மோ? என்பது கருத்து. அதனைப்பரித்தவனுக்கு இதுஎவ்வளவு? எனத் தோடர்நிலைச்சேயியுடிபோந்தேரணி தொனிக்கின்றது.

பொன் குன்று - பொன்னையுடைய மலை; அழகிய மலை யெனினுமாம். பாரம், மசரம், தாதலம் - வடசோந்கள். பண்டு தரிக்கின்றது என இயையும். உண்டே, ஏகாரம் - எதிர்மறை. மஹை நால் - உம்மைத்தொகை; மறையாகிய நால் என இருபெயராட்டுப்பண்புத்தொகையுமாம். “கடல் வாழ் சுறவு” என்றபடி மகரமீன் கடவிலேயே வாழு மீயல்பின தாதலால், ‘மகரக் கடல்’என்றுர் பூமியைச் சூழ்ந்துள்ளதான் கடலை, பூமியாகிய பெண் உடுக்கும் ஆடையாக வருணித்தல், கவிசமயம். (எ-ஈ)

24. ஒருருருவெற்பைத்தரித்தது தானவரும்பருள்ளா

ஸ்ரீருருநின்றுகடைந்தது வேலையிதனிடையோர்

பேருருவின்னமுதோடேபிறந்தது பெண்மைகொண்டோர்

நாருநுநின்ற தரங்கா விதுவென்னநற்றவாமே.

(இ - ன்.) அரங்கா - ரங்கநாதனே! (திருப்பாற்கடல்கடைகின்றகாலத்தில்), ஓர் உரு - (உன்து) வடிவமொன்று, வெற்றை தரித்தது-மந்தரமலை யைத் தாங்கியது; ஈர் உரு - (உன்து) இரண்டுவடிவங்கள், தானவர் உம் பர் உள் ஆய் நின்று - அசரர்களுள்ளும் தேவர்களுள்ளும் பொருந்தி சின்று, கடைஞ்தது-(அக்கடலைக்) கடைஞ்தன; ஓர் பேர் உரு - (உன்து) மற்றொரு பெரிய வடிவம், வேலையிதன் இடை-அக்கடலின்நடுவில், இன் அழுதோடே - இனிய அமிருதத்தூடனே. பிறக்கது - தோண்றியது; ஓர் நார் உரு - அன்புசெய்யத்தக்க (உன்து) மற்றொருவடிவம், பெண்மைகொண்டு நின்றது-பெண்தன்மையைக் கொண்டு நின்றது; இது என்ன நல் தவம்-இப்படி நீ ஒருகாலத்திற் பலவடிவங்களைக்கொண்டு அநுக்கிரகித்தது என்ன நல்ல தவத்தின் பயனே! (எ - ரூ.)

பாந்தடல்கடைகின்றபோது ஸ்ரீமந்தாராயணன் அக்கடலினிடையே மகாக்ரமரூபத்தைத் தரித்து மந்தரப்பதத்திற்குஆதாரமாகஎழுந்தருளி யிருந்ததனால் 'ஓருரு வெற்றைப்பத்தரித்தது' என்றும், அப்பொழுது வாசகி யின் வாலைப் பிடித்துக்கொண்டேதல்களும் தலையைப் பிடித்துக்கொண்ட அசரர்களும் ஆகிய இருதிறத்தாரும் அதனை வலியப்பிடித்து இழுத்துக் கடையவல்லவிமயில்லாய்கிறதுஅதுநோக்கி அத்திருமால்தான் ஒரு திருமேனியைத் தரித்துத் தீவர்கள்பக்கத்திலேயும் வேரெருதிருமேனியைத்தரித்து அசரர்கள்பக்கத்திலேயும் நின்று வாசகியின் வாலையும் தலையையும் பிடித்து வலமும்திடமுமாகஇழுத்துக் கடைந்ததனால் 'தான் வரும் பருள்ளாய்ச்சருருநின்றுகடைந்தது'என்றும்,அப்பால் அந்த ஸ்ரீமகாவிட்டனு தங்கவந்திரியென்னுங் கேவரூபத்தைத் தரித்து அமிருதபூர்ணமான கமண்ட லத்தைக் கையிலெடுத்துக்கொண்டு அந்த கூத்ரசமுக்திரத்திலிருந்து உதயமானதனால் 'வேலையிதனிடை' ஓர் பேரூரு இனாமுதோடேபிறந்தது' என்றும், அப்பொழுது அசரர்கள் தக்வங்திரியின்கையிலிருந்த அமிருத கலசத்தைப் பலாத்காரமாகப் பிடிச்சுக்கொள்ள அந்தனம்பெருமான் ஜகங் மோஹநகரமான ஒருஸ்திரீபுத்தைத் தரித்து அசரர்களை வஞ்சித்து அமுத்தைக் கைக்கொண்டு அமர்க்குப் பிரசாதித்ததனால் 'பெண்ணை கொண்டு ஓர்காருரு நின்றது' என்றுங் கூறினர். 'அரங்கா இது என்னால் தமம்' என்றது; 'இப்படி நீஏக்காலத்தில் அநேகனுபங்க்கொண்டு சேவை சாதித்துப் பலவாறு-தவும்படி அத்தேவர்கள் என்னால்தவஞ்செய்திருந்தார்களோ வென வியந்தவாராம். இவ்வரலாற்றால், தன்சிரமம் சிறிதும்பாராமலே சமயோசிதமானஞ்சுக்கொண்டு தன்னைச்சங்கைடந்த வரைப் பரிபாலிக்கும் பகவானது கருணை வெளியாம்.

தாங்க ரென்ற வட்சொல்-(காசியபமுனிவரது மனைவியருள்)தநுவென் பவனது சந்ததியா ரென்று பொருள்படிம்; தத்திதாங்தாமம். உம்பர் என்ற மேலிட்தின்பெயர் - இடவாகுபெயராய், மேலுலகத்தில்வசிக்கின்றவர்களான தேவர்களைக் குறிக்கும். 'ஈருரு கடைந்தது' என்றது, பன்மையொருமையக்கம்: 'இரண்டுகண்ணாஞ்சிவந்தது' என்றாற்போல; [நன்-பொது-உக:] (தனித்தனி) கடைந்த தென்க. வேலை - ஆவீறு ஜயான வட்சொல். 'வேலையிதனிடை' என்றதில், 'இது' என்றது - பகுதிப்பொருள்விகுதியாய் நின்றது; அன் - சாரியை, இனி.வேலைகடைந்தது என்று இனயத்துவிட்டு, இதனிடை என்டுள்ளுத்தலுமாம். நார் - அன்பு. தவம் - தபஸ் என்ற வட்சொல்லின் விகாரம். (உரு)

[இதுமுதல் முன்று பாகுராங்கள் - ஸ்ரீவராகவதார வைபவம்.]

உகு. ஆருக்கிவரையளவிடலாந் தென்னரங்க ரிந்தப் பாருக்கரந்தைத்தவிர்ப்பதற்காகப் பழிப்பில்பெருஞ் சீருந்றசெங்கட்கரும்பன் றியாகித் திருக்குளம்பின் மேருக்கணகணமாத்தலைாளில்வினேதிப்பரே.

(இ - ன்.) தென் அரங்கர் - அழகிப் திருவரங்கத்தில் எழுந்தருளியிருப் பவரான எம்பெருமான், -தலைநாளில் - முன்னெலூருகாலத்திலே, இந்த பாருக்கு அரங்கத தவிர்ப்பதற்குஆக - இந்தப்படிக்குஞ்சாகிய தன்பத்தை யொழிப்பதற்காக, பழிப்பு இல் பெருஞ் சீர் உற்ற செம் கண் கரும் பன்றி ஆகி - குற்றமில்லாத மிக்கசிறப்புப் பொருந்தியதும் சிவங்கதண்களையடையதும் கருந்தமுள்ளதுமான வராகாவதாரமாய், திரு குளம்பில்

மேரு கணகணம் ஆதமது திருவடிக்குளம்பின்கீழே மகாமேருகிறி மிகவுஞ் சிறியதொருபொருளாகும்படி, விலேதுதிப்பர் - விளோயாடியருளினர்; (ஆத வால்), இவரை அளவிடிடல் ஆருக்கு ஆம் - இவருடையபெருமையை அளவிட்டுச்சொல்லுதல் யார்க்குக்கூடும்? [இவர்பெருமையை உள்ளபடி மதித்துச் சொல்லுதல் எத்தனைவல்லவர்க்கும் அரி தென்றபடி]; (எ - ஆ.)

வராகாவதாரசனித்திரம், இரண்டாஞ்செய்யுள்ளையிற் கூறப்பட்டது. பூஷியைப் பாயாகச்சுருட்டி யெடுத்துப்போன இரண்மொக்களைக் கொன்று பூஷியைக் கொண்ர்க்கு பசையைப்படிவிரிப்பதற்காகவும், பூஷிக்குகேர்க்க பிரளமாப்பதைப் போக்கியருளுத்தற்காகவும் எடுத்த திருவவதார மாதலால், 'பாருக்கு அரங்கை தவிர்ப்பதற்காக' என்றார். இழிந்தபிறப்பென்னுங் குற்றம் இந்தத் திய்வியவராகமூர்த்திக்கு இல்லை யென்பது விளக்க, 'பழிப்பில் பெருஞ்சிருந்து' எனப்பட்டது. குழந்தை கிணற்றில் விழுந்தால் உடனே அதிந்துதித்துக் குழந்தையையெடுக்கும் தாய்போலப் பூஷி கடவிலுட்புக்கூக்குஞ்சேந்தறுக்கும்பின்வாங்காத வராக்குபமாய்க் கடவிலுட்புக்குப் பூஷியை மேலேயெடுத்து தீருத்திய யீகோபகாரகனே பிறவிப்பெருங்கடல்வினின்பூ உயிர்களை ஈடேற்றுத்தற்குத் தஞ்சமாகத்தக்கவ என்பது இங்குத் தொனிக்கும்; "எனத்துருவா யுலகிடந்த ஆழியான் பாதம், மருவாதாரக் குண்டாமோ வான்", "வராகத், தலையுருவன் பாதம் பணியுமவர் கண்ணர், மணியுருவங் காண்பார் மகிழ்து", "எற்றிதரைவையமுற்றம், எனத்துருவாயிடக்கத்பிரானிருங்கற்பக்குசேர், வானத்தவர்க்கு மல்லாதவர் க்கு மற்றெல்லாயவர்க்கும், ஞானப்பிராஜை யல்லா வில்லை நான்கண்டால்லதுவே" என்றார் ஆழ்வார்களும். கொடியஅசுரன் மீது கோபத்தாற்கண்கள்சிவக்கண வென்க. புண்டீகாங்களுன திருமாவின் அவதார மாதலால், செங்தாமரைமலர்போன்ற கண்களோன்னவுமாம். "மலர்க்க செங்தாமரைமலரை மொத்த திருக்கண்களுடையவனும், கருவெய்தற்புவையோத்து விளங்குங் திருமேளியுடையவனுமான மகாவராகச்சூபமுடைய ஸ்ரீமந்நாராயணன் கோட்டுநனியாலே பூஷியையரவெடுத்து மகாலீலமலைபோலப் பாதாளத்தினின்றும் எழுந்தருளினுஞ்" என்றது, விவரங்களுடான். "நீலவரை யிரண்டுபிறைகவல்லி நிமிர்க்கதொப்பக், கோலவராக மொன்றுய சிலங்கோட்டிடைக்கொண்ட வெந்தாய்" என்று ஆழ்வார் அருளிச்செய்தபடி, நீலவராகமாதலால், 'கரும் பன்றி' எனப்பட்டது. சில புராணங்களிற் கூறியபடி சுவேதவராகத்தைக் குறிப்பதாயின், கருமை - பெருமை யென்னலாம். குளம்பு - தூரம். 'திருக்குளம்பில் மேரு கணகணம் ஆ' என்பதற்குகாற்குளம்பின்கீழே மேருகிறி (அகப்பட்டுச் சிலம்பென்னுங் காலனியிலுள் கேள்விடப்பட்ட சிறிய பருக்கைக்கற்கள் போலக்) கணகணவென்று ஒவிக்கும்படி யென்றும் உரைக்கலாம்; கணகணத்தல் - ஸரடிக்கு ஒவிக்குறிப்பு: சப்தாநுகரணம். "தூரமத்யகதோ யஸ்ய-மேரு: கணகணயதே," "சிலம்பினிடைச் சிறுபரல்போற் பெரியமேரு திருக்குளம்பிற் கணகணப்பத் திருவாகாரன், குதுங்க நிலமடங்கைத்தலையிடக்குத் து புல்கிக் கோட்டிடைவைத்தறு விய வென்கோமான் கண்ணர்," "தீதறுதிங்கள் பொங்குசட ரும்ப ரும்ப ருலகேழினேடு முடனே, மாதிர மண்சமந்த வடகுன்று சின்ற மலையாறு மேழுகடலும், பாதமர்குழ்குளம்பி னகமண்டலத்தி மெருபா லொடிக்க வளர்சே, ராதிமுனேனமாகி யரனுய மூர்த்தியது நம்மையானுமரசீ" என்பன காண்க.

ஆர் - யார் என்பதன் மருவு. ஆருக்கு ஆம் என இயையும். ஆருக்கு அளவிடல் என்றியைத்து, இவரை (த் திருவருவத்தின்பெருமையில்) யார் க்குடப்புச்சொல்லாகு மென்னவுமாம். பார்-பார்க்கப்படுவது என்றாவது,

பருமையையுடையது என்றாலும் பொருள்படிக் காரணக்குறி. தவிர்ப்ப தற்காக - பொருட்டிப்பொருளில், குவிவருபின்மேல் ‘ஆக’ என்பது சொல்லுருபாய்வின்றது. ‘செங்கட் கந்யீபன்றி’ என்றவிடத்துத் தோடை முரண் காண்க. ஆ - ஆக என்பதன் விகாரம். ‘தலைநாளில் விடுநேருதிப்பர்’ என்றது, இயல்பினால் வந்த காலவழுவுமைதி; [நன் - பொது - நான்] “இறப்பே யெதிர்வே யாயிருகாலமுன், சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி” என்ற தொல்காப்பியச்சுத்திரத்தின் உரையில் ‘இவர் பண்டு இப்பொழிலிடத்து விளையாடுவர்’ என்பது உதாரணங்காட்டப்பட்டுள்ளது. ()

உ. மருமலர்க்கோயின்மட்மான் விரும்புமதிலரங்கர்
பெருமையைப்பேசுவதெட்ப்படி நாம் பிறவாளையிற்றுக்
கருமுகிற்கோலப்பெரும்பன்றியாககளோபரத்தி
ரெஞ்சுமயிர்க்காலதியூட்டிகடல்புக்கொளித்தனவே.

(இ - ஸ்.) பிறை - பிறச்சச்சுதிரன் போன்ற, வாள் எவ்வு - ஒளியுள்ள பற்களையும், கரு முகில் - காளமேகம்போன்ற [கருநிறமுள்ள], கோலம் - திருமேனியையுமடைய, பெரும் பன்றி ஆய - மகாவராகமாகிய, களேபாத்தின் - திருமேனியினது, ஒரு மயிர்க்கால் அதிசூட்டி-ஒருமயிர்க்காலன்து அடியிடத்தலேயே, கடல் புக்கு ஒளித்தன- (எழு) கடல்களும் பிரவேசித்து மறைந்தன; (என்றால்); - மரு மலர்-வாசளையையுடையசெந்தாமரைமலரை, கோயில் - இருப்பிடமாகவுடைய, மட மான் - மடப்பத்தையுடைய மான் போன்றவளாகிய திருமகள், விரும்பும் - விரும்பப்பெற்ற, மதில் அரங்கர் - மதில்கள்குழந்த திருவரங்கத்தில் ஏழுந்தருளியிருப்பவரான எம்பெருமானுடைய, பெருமையை - மகிழ்ச்சை, நாம் பேசுவது எப்படி - நாம் புகழ்ந்து சொல்வது எவ்வாறு? (எ - ரு.)

மகாவராகழுர்த்தியின்பெருமை கம்மால்தளவிட்டுச்சொல்லுதற்காக என்பதாம். பிறை - வளைந்தவழிலிலும், வெண்மையானஒளியிலும் வக்கிரதங்தக்கிற்குலுவையை; “வீலவரையிரண்டுபிறைக்கங்கியிருக்கதொப்பக், கோவராகமொன்றும்” என்றது காண்க. வாள் எவ்வு - வாள்போலக் கூரிதாய் விளங்கும் பல் வெளினுமாம். களேபாம் - கடலையும், மயிர்க்கால் - ரோமத்வாரம், ரோமகூபம். மடமை - இளமையும், பேதமையுமாம். மான் - உவமையாகுபெயர், மருண்டநோக்கில் மகளிர்க்கு மான் உவமைக்கறப்படும். மான்விரும்பும் அரங்கர் என இயையும்: திருமகளால் விரும்பப்படும் அரங்கர்; திருமகளை விரும்பும் அரங்கர் எனினுமாம். எப்படி-வினா, எதிர்மறைக்குறித்தது; முன்செய்யிலும், பின்செய்யில்சுவரிரண்டிலும் காண்க. “செம்பொன் மதி வேழுதித்த திருவரங்கப் பெருக்கோயில்” என்கிறபடி ஸ்பத்ப்ராகாரங்கள்குழந்த தென்பது தோன்ற, மதிலரங்க மெனப்பட்டது. அதிழூடே, எ - இழிவசிறப்பு. கடல் - பால்பகா அஃறினைப்பெயராய் இங்குப் பன்மைகுறித்தலால், ‘ஒளித்தன’ என்னும் பன்மைமுற்றறைக் கொண்டது. (உ)

உ. நிறக்குஞ்செழுஞ்சுடர்க்கோடு மிப்பாரு நிசாமுகத்துக் கிறக்கும்விறையுங் களங்கக்கும் போலுமெனிற் கிறுகண்
மறக்குஞ்சருஞ்செற்றமாயோனரங்கன்வராகமதாய்ப்
பிறக்கும்பிறப்பின்பெருமையைவ்வாறினிப்பேசுவதே.

(இ - ஸ்.) நிறக்கும் - நிறங்கொண்ட, செழுஞ்சுடர் - மிகக் ஒளியையுடைய, கோடும் - (பீர்வராகழுர்த்தியினது) வக்கிரதங்தமும், இ பாரும் - (அதனாற் குத்தியெடுக்கப்பட்ட) இந்தப்பூமியும், (முறையே), சிசாமுகத்து கிறக்கும் பிறையும்-இராப்பொழுதின்தொடக்கமாகிய மாலைப்பொழுதிலே கிறப்பாய்விளங்குகின்றபிறைச்சங்கிளையும், களங்கழும்- (அதனிடத்துள்ள)

மறுவையும், போலும் - ஒக்கும்: எனின் - என்றால், — சிறு கண் - சிறிய கண்களையும், மறம்-வலிமையையுமடைய, குஞ்சரம்-(குவலயாப்ட்டமென்னும்) யானையை, செற்ற - சொன்ற, மாயோன் - கண்ணபிரானுகிய, அரங்கண்-ரங்கநாதன், வராகம்-அது ஆய் பிறக்கும் - பன்றிவிடவமாய்த் தோன்றிய, பிறப்பின் - திருவலதாரத்தின், பெருமை - பெருமையை, இனி பேசுவது எ ஆறு-இனி (நாம்) சொல்லுவது எப்படி? [இயலா தென்றபடி]; (எ - று.)

இந்துலாகிரியர்தம் ஆசாரியரான பராசரப்பட்டரது திருத்தங்க்கையாரா கிய ஸ்ரீகூரத்தாழ்வான் அருளிச்செய்த ஸாந்தரபாஹாஸ்தவத்தில் “புரா வராஹலஸ்ய தவேயமுருவரா தம்வத்டாஹ்வயேக்தோ: கிவ லக்ஷ்ம லக்ஷ்மிதா” என்றதை அடியொற்றியது இச்செய்ய என்னவாம்; “கிளரகன்புன லுணின் ஹரி யொர்கேழலாய், இளையெனுங்திருவிலையெய்தினுலை ரோ, உளைவரும் பெருமையோரையிற்றினுட்புரை, எனினாம்பிறையிடை மழவிற் ரேண்ற வே” என்ற கம்பராமாயணமுங் காண்க. வக்கிரதங்கத்தாற் குத்தியெடுக் கப்பட்டதான பெரிய பூமி அதிலே பிறையினிடத்துக்களங்கக்கீபோல யிக்க் கிறிதாய்க் காணப்பட்ட தென், அந்தமசாவராக்குப்த்தின் பருமையை வினக்கியவாரும்; “பன்றியாய்ப் படியெடுத்த பாழியா யென்ப ரது, வென்றி யாருன தெயிற்றின் மென்றுகள் போன் திருத்தால்” என்பர் திருவரங்கக் கலம்பகத்தில்: “எனமொன்றுய் மண்துகளாடி” என்றது, திருவிருத்தம்; ‘மஹாவராஹலத்தினுடைய திருவெயிற்றுக்கு, ப்ரளயார்ணவக்கையான பூமி, ஒருக்கல்துரிபித்துலாலே அலங்காரமிட்டாற்போலேயிருக்கை’ என்றது, அதன் வியாக்கியானம். “சுறவுமெறிகடல்வலயமுழுவது மோர்த்துண்டுகளிற் றலங்குகோட்டி, ஜூறைத்தெனைத் தனிகோக்கி” என்ற கூர்மபுராணத்தை யும், “கருமையிற் றவுக்க கலையினிற்றெறிசேதகமெனக் காசினி கோட்டின், மருவு வாண் டிருணியாகியபரம ஸெமூந்து தான் வருகின்றவெல்லை” என்ற மகாபாகவதத்தையும்; “செய்யதாமலைநான் முகன்செய்தகருள், வையம் யாவு மருப்பிற் றக்களை, வெய்துகொண்டு விரிக்கு மொராயிரம், பையரா முடியுசிபதித்ததால்” என்ற கங்கபுராணத்து உடிபதைகாண்டத்தையும் காண்க. ‘கோமேம் பாருய், பின்றயுங் களங்கமும் போலும்’ என்றது, உவமையனி. கோடு பின்றயையும், பார் களங்கத்தையும் போலும் என முறையே சென்றுஇயைத்தால், முறைநிரன்தையுப்போருள்கோள்; நிரவினையனி யெனவும்படும்: க்ரமாலம்கார மென்பர் வடதுலார்.

துநீராற்கேஸ்று கதை:—வீல்விழாவென்கிற வியாஜம் வைத்துக் கம்ல னேல் வராஹமுக்கப்பட்டி ஸ்ரீகிருஷ்ணபலராமர்கள் கம்லனாரண்மௌனைய நோக்கிச்செல்லுக்கையில், அவனுது அரண்மைனோயில்வழியில் தம்மைக்கொல் லும்படிதுவஞ்சுவிலக்கிறுத்தப்பட்ட குவலயாப்டமென்னும் மதயானை பாக ஞல்துண்டப்பட்டுக் கோபித்து வர, அந்த யாதவவீரர் அதனையெதிர்த்து அதன்தங்களிரண்டையும் சேந்திலிருந்து கொடியையெடுப்பதுபோல எளிதிற்பறித்து அவற்றையேஆயுதமாகக்கொண்டு அடித்து அந்தயானையை உயிர்தொலைத்துவிட்டு உள்ளேபோயின ரென்பதாம்.

சிர்மாமுகம், களங்கம், குஞ்ஜரம், வராஹம் - வடசொற்கள். கண்சிறுத் திருத்தல், யானைக்கு உத்தமவிலக்கணம்; “தீயுமித் சிறுகணுஞ் செம்புகரு முடைத்தாய்” என்ற அரசயானையிலக்கணத்தைக் காண்க. மறம் - கோப மும், கொலையுமாம். குஞ்சரம் என்பது-காட்டுப்புதர்களிற் சுஞ்சரிப்பதென்றும், துதிக்கையையுடையதென்றும் காரணப்பொருள்படும்; குஞ்சம் - புதரும், துதிக்கையும். செற்ற, செற-பகுதி. மாயோன்-மாணையையுடைய வன்; மாணையாவது - செய்தற்கு அரியன செய்யுங்திறம்: பிரபஞ்சகாரண மான மூலப்பிரகிருதியுமாம்; ஆசாரியராமன குணங்களுஞ் செயல்களு

மென்னலுமாம். ‘வராகமது’ என்றதில், ‘அது’ என்பது - பகுதிப்பொருள் விகுதி.

[இதுமுதல் நான்துபாசுரங்கள் - ஸ்ரீநாலைமிடாவதார வைபவம்.]

உச். ஆடுமரவிற்றுயிலரங்கேச னருமகற்கா
நீடுந்தறியிலுதித்திலனே னிகிலப்பொருள்க
ஞாமீம்புறத்தினுமுன்மையெவ்வாறிவ்வுகறியு
மீடுமெடுப்புமில்லாவொருதெய்வமிவனேவே.

(இ - ள்.) ஆடும் - படமெடுத்துஆடுகின்ற, அரவில் - ஆதிசேஷனிடத் தில், துயில் - யோகசித்திகாசெய்தருள்கின்ற, அரங்கசசன் - ரங்ககாதன், அருமகற்கு ஆ - (பெறுதந்கு)அரிய மகனுகிய பிரகலாதனுக்காக, நீடும் தறியில் உதித்திலன் எல் - நீண்ட தூணினின்று (நரசிங்காவதாரமாய்த்) தோன்றியிலனுள்ளும் - சுடும் எடுப்பும் இல்லா ஒரு தெய்வம் இவன் என- (தனக்கு) ஒப்பானபொருளும் (தன்னிலும்) மேம்பட்டபொருளு மில்லாத ஒன்றுன கடவு னிவனே யென்று (எல்லாரும்) நிச்சயிக்கும்படி, நிகிலம் பொருள்கள் ஆடும் புறத்தினும் உண்மை - எல்லாவஸ்துக்களினுடைய உள்ளிழும் வெளியிலும் (அத்திருமால்) உள்ளுந்தன்மையை, இ உலகு எ ஆறு அறியும் - இங்தாலகம் எப்படி அறியும்? [அறியா தென்றபடி]; (எ - று.)

தனித்தனி தேவர் மனிதர் விலங்கு முதலிய பிராணிகளாலும் ஆயுதங்களாலும் பகவிலும் ஓரவிலும் பூழியிலும் வானத்திலும் வீட்டின் அகத்தி லும் புறத்திலும் தனக்குமரணமில்லாதபடி வரம்பெற்றவனும், இரணியாக்கனது உடன்பிறங்கவலனுமான இரணியன், தேவர்முதலிய யாவர்க்குங்கொடைமைகளியற்றித் தன்னையே கடவுளாக அளைவரும் வணங்கும்படி செய்து வருகையில், அவனது மகனுன பிரகலாழ்வாழ்வான், இளமைதொடங்கி மகாவிஷ்ணுபக்தனும், தங்கையின்கட்டளைப்படி முதலில் அவன்பெயர்சொல்லிக் கல்விக்காமல் காராயணநாமஞ்சொல்லிவரவே, கடுங்கோபங்கொண்ட-இரணியன் பிரகலாதனைத் தன்வழிப்படுத்துதற்குப் பலவாறு முயன்றபின், அங்கனம்வழிப்படாதாலுமனோக் கொல்லுதற்கு என்னுபாயஞ்செய்தும் அவன் பகவானருளால் இறந்திலனுக, ஒருநாள் சாயங்காலத்தில் தந்தை மைந்தனைக்கூட்டுக்கூடு நோக்கி ‘நீரோல்லும்நாராயணனென்பான் எனகுடலான்? காட்டு’ என்ன, அப்பின்னோ ‘தாணியிலும் உளன், துரும்பிலும் உளன், எங்கும் உளன்’ என்ற உறுதியாய்ச்சொல்ல, உடனே இரணியன் ‘இங்குள்ளனே?’ என்றுசொல்லி எதிரில்தின்றதானைப்புடைக்க, அதிலிருந்து திருமால் உடனே மனிதனுபழும் சிங்கவடிவமுங் கவல்த நாசிங்கழுர்த்தியாய்த் தோன்றி இரணியனைப் பிடித்து வாயிற்படியில் தன்மழிடீது வைத்துக்கொண்டு தனது திருக்கைங்கங்களால் அவன்மார்பைப் பின்து அழித்திட்டு, பிரகலாதனுக்கு அருள்செய்தன னென்பது, நரசிங்காவதாரகதை. (“அனந்திட்ட துனை யவன்தட்ட வாங்கே, வளர்க்கிட்ட வாளுகிரச் சிங்க வருவாய், உளங்தொட்ட டிரணிய ஜெண்மார்பகலம், பின்திட்ட கைகள்,” “எங்கு முள்ள கண்ண னென்ற மகனைக் காய்க், திங்கில்லையா வென் நிர்ணயியன் தூண்புடைப்ப, அங் கப்பொழுதே யவன்வீயத் தோன்றிய வென், சிங்கப் பிரான் பெருமை யாராயுஞ் சீரமைத்தே” என்றார் ஆழ்வார்களும்.)

வேறேயொரு தூணிலிருந்து நாசிங்கழுர்த்தி தோன்றினால் ‘முன் னமே ஒரு நாசிங்கத்தை உள்ளேவைத்து நாட்டிய தூண் அது’ என்ற சங்கிக்கூடு மாதலால் அதற்குகிடைமில்லாதபடி அவ்விரணியன்தானே தனது உயரம்பருமனுக்குப்பொருஞ்சப் பார்த்து அளந்து நாட்டிய அவன்வாயில் தூணிலிருந்தே திருமால் நாசிங்கமாய்த் தோன்றின னென்பதும். வேறுயா

ரேனும் கையால்தட்ட அத்தட்டியிடுத்திலிருந்து தோன்றினால் ‘அவர் கம்மையில் நாசிங்கத்தை அடக்கிக்கொண்டுவந்து நூணிலேபாய்க்கினர்’ என்று சொல்லக்கூடுமாதலால் அதற்குஇடமில்லாதபடி அவ்விரண்மீயன் கானோ தன்கையால் தட்டியனவில் திருமால் தோன்றின னென்பதும். அவன் ஓரிடத்தில்தட்ட மற்றேரிடத்திலிருந்து நாசிங்கம் தோன்றினால் ‘எங்குமூளன்’ என்று பிரகலாதன்செய்த பிரதிஜ்ஞை தவறி ‘நீசொல்லுகிற வன் இங்குஇல்லை’ என்று இரண்மீயன் செய்த பிரதிஜ்ஞை நிலைநிற்கு மாதலால் அதற்குஇடமில்லாதபடி அவன் தட்டின இடத்திலிருந்தே திருமால் தோன்றி னென்பதும், அவன் தட்டினபின் புசிறிது கேரங்கழித்து நாசிங்கம் தோன்றினால் ‘நான் தட்டினபொழுது திருமால் அங்குஇல்லை’ என்று அவன் சொல்லித் திருமால் எங்கும் எப்பொழுதும் எல்லாப்பொருள்களிலும் உள்ளும் புறழும் வியாபித்திருக்கின்ற உண்மைவிலையை மறுக்கக்கூடுமாதலால் அதற்குஇடமில்லாதபடி கர்ப்பம் கருமுதிர்தல் பிரஸவம் முதலியனவும் குழந்தையாய்ப்பிற்குத்தல் பிறகு நாளைடைவில்லார்தல் என்பனவும் இல்லாமல் அவ்வெஞ்சியிலிலும்பருத்து வளர்ந்தவுடினையுடையவனும் அப்பொழுதே தோன்றின னென்பதும், அங்கனம் தோன்றியவிடத்தும் இரண்மீயன் வெள்ளவும் நாசிங்கமூர்த்திதோற்கவுமால்லும் ‘எங்குமூளன்’ என்ற உண்மை நிலைத்தாலும் பரதவும் வித்தியாமற்போய்விடுதல்பற்றி அதனிலும் தோன்றுதிருத்தலே நலமாதலால் அங்கனமாகாதபடி அக்கொடியவினைத் தவறுதுஅழித்தன னென்பதும், தேவர் மனிதர் விலங்கு தாவரம் என்னும் நால்வகைப் பிறப்புக்களிலுள்ளவற்றில் ஒவ்வொன்றினாலும் தனித்தனி சாகாதபடியும் பிரமசிருங்கநிற்குஉட்பட்ட எந்தப்பிராணியிலிலும் சாகாதபடியும் அவன் பிரமருத்திராதிகளிடத்துப் பெற்ற பெருவரம் பழுதபடாதிருத்தல்வேண்டி சுரங்கலங்தசிங்கமாய்த் தன்னைத் தாணே தோற்றுவித்துக்கொண்டு தோன்றின னென்பதும், அங்கிரசஸ்கிரங்களிலிலுள்ளினாலும் சாகாதபடியும் சுரமள்ளதனாலும் சுரபில்லதனாலும் இறவாதபடியும் பெற்ற வரம் வீண்போகாதவாறு நகங்களிலுற்றினும் கொன்றன னென்பதும் பகவிலும் இரவிலும் சாகாதபடி பெற்ற வரம் பொய்ப்படாதவாறு அப்பகவிலருகளின்சங்கதியாகிய மாலைப்பொழுதிலேகான்றன னென்பதும் புறியிலும்வானத்திலும்சாகாதபடி பெற்றவரத்தை ஒதுக்குமாறு தன்மயதிமீதவைத்துக்கொண்டுகொன்றன னென்பதும், வீட்டின் அக்கிலிலும் புறத்திலும் இறவாதபடி பெற்ற வரத்திற்கு விரோதமின்றி வாயிற்படியின்மீதவைத்துக்கொண்டுகொன்றன னென்பதும் முதலியன-அருமையாக் கருதத்தக்க விவகையங்கள். “சுரசரர் முனிவர்கரர் கையிற் பாரிற் சுடர்வானிற் பகவரவி லுள் புறம்பிற், பெருப்படையிற் ருண்சாகாவிரண்யன்றன்னைப் பிரகலாதன் தர்க்கித்தன்னெடென்றதானில், நரகரியாய்ப் பொழுதுபுகுகேரங்தன்னில் நாடியுதித் தயர்வாசற்படிமீதேறி, இரண்மீயனைத்தொடையிசைவைத் துகிரினுலே யிருபிளாவாக்கினை யரியேயெம்பிரானே” என்பர் பின்னேரும்.

ஸர்வவ்யாபியான பரம்பொருள் ஸ்ரீமங்காராயணனே யென்ற உண்மை இத்திருவுவதாரத்தின்செயல்களால் நங்குவிளங்கியதை இப்பாசாத்தில் எடுத்துக்காட்டினர். கடவுளுண் பெண்பதும், அக்கடவுள் திருமாலே னென்பதும் இவ்வுவதாரத்திலும் சாதிக்கப்பட்டனம் வெளிப்படை. உயிர்கள் உய்தற்பொருட்டு இவ்வுண்மையைப் பிரதியகுமாக்கியருளினான் எம்பெருமான். அங்கனம் தோன்றும்போனால் இறைவன் தா னென்பது ஒழியுமென்க. (“நாரணைப்பெயர்னு னைவையிலாதொளிர்செகற், பூரணச்செயலி னைப்பொலவுசெய்தருள்வதோர், காரணத்தினி னெடுங்கதிர்மணித்தறியில் வங், தாரணத்தினைவளர்த் தவணைக்கொன்றாள்” என்னும் இருசமூவிளக்கத்தையுங் காணக.)

‘அருமகன்’ என்றது, தங்கைக்கு மைச்தனிடம் இயல்பாகஇருத்தற்கு உரிய அண்புவிசோடத்தைக் காட்டும்; அன்றி, ‘எங்குமூன்கண்ணன்’ என்ற அருமையான பரமார்த்தத்தை எளிதில்வெளியிட்ட மகோபகாரகளுன் புதல்வென்ற பொருளில் ‘அருமகன்’ என்றாருமாம். தனது இளைமப்பருவ மூடையகுழங்கை அசங்கதமானதொருவார்த்தையைச் சொன்னதும் அந்த மழிலைச்சொல்லைச் செவிக்கின்பமாகக்கீட்டு மகிழ்தலும், ஆவ்விளக்கன் தானே தக்கதொருவார்த்தையைக்கூறினால் அதற்கு மிகமகிழ்ந்து மகனைப் பாராட்டுதலும் மாகிய தக்கதயில்பிற்கு மாருக இப்பணியன் பிரகலாதனைப் பகவங்காமஞ்சொன்னதுவேஎதுவாக ‘இவன் என்புத்திரனன்று’ என்று கைவிட்டிருக்கவும், எம்பெருமானுக்கு அந்தப் பிரகலாதன்பக்கல் உண்டான புத்திரவாத்ஸல்யமும், பகவங்காமஞ்சொன்னவர்களைத் தமக்கு எல்லாவகை யுறவினராகவுங் சொன்னாகின்ற தமக்குஇயல்பும் பற்றி; ‘அருமகன்’ என்றன ரெண்ணலாம். அவன் தாய்வயிற்றிலிருக்கும்பொழுதேதாடக் கித் தன்சித்தத்தை எம்பெருமான்பக்கல் வைத்த மகாபாகவதோத்தம முதலாலும் இங்ஙனங் கூறக்கும்.

ஈடு மெடிப்பு மில்லா வொருதெய்வம்—“ஒத்தார் மிக்காலை யிலையரய மாமாயா” என்றார் திருவாய்மொழியிலும். திருவாய்மொழியில் “ஈடு மெடுப்பு மிலைன்” என்றதற்கு சிலரைத் தாங்க்கவரென்று உபேசுவித்து இட்டு வைக்கையும் வேறுசிலரை உயர்க்கவரென்று அங்கீரித்து எடுத்துக்கொள்ளுதலும் மீல்லாமல் எல்லார்க்கும் ஸமாகஞ்சு நடவுநிலைமையுடையவ ஜென்று பொருள்செய்திருத்தலால், அங்கென் கொள்ளவுந் தகும். ‘உலகு’ என்றது, உலகத்துறையர்களை; அலித்தற்குரியன் அவையே யாதலால். புறத்தின், இன் - ஏழஞ்சிருபு. நாசிந்கழூர்த்தியாகிய குரியன் தோன்றதற்குத் தான் உதயபர்வதமாயிருந்த தென்ற கந்பனை. ‘உதித்திலன்’ என்ற சொல்லாற்றலாற் போதகும்.

(24)

ஈ. மறந்தமறையு மழுங்கியமந்திரமும் மகமு

மிறந்ததெற்வங்களு மெல்லா முனெனக்குறைந் தெங்கியன்ற வறந்தருங்கொயிலருங்கனவாவாரிக்காளரியாய்ப் பிறந்தபினன்றே பிறந்துபெருகிப்பிறங்கியதே.

(இ - ஸ்.) மறந்த மறையும் - மறக்கப்பட்ட வேதங்களும், மழுங்கியமந்திரமும் - விளாங்காமற்போன மந்திரங்களும், மகமும் - யாகங்களும். ஓரந்த தெய்வங்களும் - ஒழிக்குபோன தெய்வங்களும், எல்லாம் - ஆகிய இவையெல்லாம். முன் - முன்பு, எங்கு உறைந்து எங்கு இயன்ற - எங்குத் தங்கி எவ்விடத்திற் சஞ்சரித்தன! அறம் தரும் கோயில் அரங்கன் - தருமத் தை நிலைசிறுத்தகின்ற திருவங்கம்பெரியகோயிலிலெழுந்தருளியிருப்பவருனை எம்பெருமான், அ ஆள் அரிக்கு ஆள் அரி ஆய் - அந்தப் பராக்கிரமத் தையுடையபைக்கலுன இரண்டியனை யழிப்பதற்காக நரசிந்கவிழவமாய், பிறந்த பின் அன்றே-நிருவாயத்திற்கிண்பன்றே, பிறந்து பெருகி பிறங்கியது- (அதெல்லாம்) தோன்றிப் பெருக்கமடைந்து விளங்கிற்று!! (எ - ற்.)

இரண்டியன் பிறந்து வளர்து அருந்தவம்புரிந்து பெருவரங்கள்பெற்றுத் தலையெடுத்துச் செருக்கி உலகத்திலே வெரும் பழையகிரமப்படி வேதமோதவும் மந்திரஜபங்கள்செய்யும் யாகங்கள்புரியவும் தெய்வங்களை வழிபடவுங் கூடா தென்றும், தண்ணையே கடவுளாகக் கொண்டு அனைவரும் தூதித்து வங்கித்து வழிபடயேண்டு மென்றும் கட்டளையிட்டு அவ்வாளையை எங்குன் தவறுமற் செலுத்திவந்தகாலத்தில் வேதமுதலியனயாவும் இருக்கின்ற இடமும் தெரியாதபடி மறைந்திருக்கதையும், இப்படிசிலகாலம்கழி ந்தபின்னர் எம்பெருமான் நரசிந்காலதாங்குசெய்து இரண்டியனைத்தொலை

க்க அதன்பிறகு அல்லேதமுதலியவனைத்தும் தலையெடுத்ததையும் எடுத்துக் காட்டி, தஷ்டாநிக்கிரகஞ்செய்து வேதங்களையும் வைத்திகருமங்களையும் திலை நிறுத்திச் சகலதேவர்களையும் வாழ்விப்பவன் எம்பெருமானே யென்ற உண்மையை உணர்த்தினார். “முக்கணைனைக்கணைனுமளரியாயிரங்கணைனுக் திக்கஞ்சதேவரோடு முனிவரும் பிறருங் சேடிப், புக்காட். நிகுருமத்திரிகின் ரூர் புகுந்துமொய்த்தார், எக்கணைந்காண்டுமென்றையுருவமென்றிரங்கினின் ரூர்” என்ற கம்பராமாயணத்து இரண்டியன்வதைப்படலம் இங்குதோக்கத்தக்கது. மறந்த மறை-அத்தியயனமில்லாகமயால் மறந்துபோனவேதங்கள்.

‘மழுங்கிய’ என்பதனை மக்கத்துக்குக் கூட்டுச்; செய்பவரவருமில்லாமையால் மழுங்கிப்போன யாகங்கள். பிழைத்திருக்கல்தெரியாகமயால், ‘இந்த தெய்வங்கள்’ எனப்பட்டன. (“தறையின்மீதுபோய் மாயவனுருவெனச்சாற்றும், அரியவேன்வியேழுதலியவுறங்களையழித்துப், புரியுமக்கணர்ப்பென்றுத்துப்புரியினே புரியின், சரியவன்வலிகெடு மூலப்பார்கடவளரே,” “என்னவோதலுஞ் சம்பரன்முதலினேநேரேகித், தன்னும்வேள்வியே மூதலியவறங்களைத்தொலைத்து, மன்னுயிர்க்குமுரமாயநன்மீனையெரியுட்டிப், பொன்னினுட்டினும் புலவரைப்புடைத்தனர்புகுக்தே” என்ற பூர்பாகவதம், இங்கு கோககத்தக்கது. “அமரரைவைத்தத்து நீங்கள், விரிவுறுவேதமெல்லாமழிய வேள்வியைச்சிதைத்துத், தஸையினின்முனிவரெல்லாந்தவங்குசெயாதியற்று மென்றான்” என்பர் மகாபாகவதத்திலும்.) இனி, “இரண்டியன், அநேக வரங்களைப் பெற்று, கர்விதனுகி, திரிலோகங்களையும் ஸ்வாத்திமாக்கிக்கொண்டு, இந்திரன் சூரியன் வாயு அக்கிளி வருணன் சந்திரன் யமன் முதலானுர் செய்கிற அதிகாரங்களைத் தானேசெய்த கொண்டு, யாகங்களிலே ஆவர்களுக்கான அவர்ப்பாகங்களைத் தானே கூக்கொண்டு, மூன்று லோகங்களையும் எகாதிகாரமாய்த் தானேன் ஆண்மிகொண்டிருந்தான்; அப்போது, இந்திராதிதேவதைகள், அங்கமகாகுருனுக்குப் பயந்து, சுவர்க்கலோகத்தை விட்டு, மனிதனேவதம்பூண்டு பூமிச்சுஞ்சரித்துக்கொண்டிருந்தார்கள்” என்ற பூர்வித்தானுபாராண்டுக்குறத்தலாலும். இங்குவுக்கூறத்தக்கும். மந்தரம், மகும், தைவம்-வட்டசொந்தகள். மக்கிரமும்மகமும், மகாவொற்று-விரித்தல்விகாரம். இழிவுதோன்று, தெய்வங்களை அஃறினையாக்கினர். மூன்காலமுன்; இரண்டியனாழ்ந்தநாளில் என்க. இயன்ற - ‘அண்’சாரியைப்பறுத் தலைப்பலவின்பால்முற்று. தொகுதியொருமையால், ‘பிறங்கியது’ என்றார்; ‘பிறங்கிய’ எனப் பன்மையாகப் பாடமோதாவாரும் உளர். ஆன் அரி - ஆண்மையையுடைய பகைவன். அரி - வடசொல். ஆன் அரி - நரங்கலவந்த சிங்கம். அரி - ஹரி என்ற வடசொல்லின் சிதைவு; (யானைமுதலிய பெரியிப்பாணிகளையும்) அழிக்கவல்ல தென்பது காரணப்பொருள். “அங்கியம்போதி வரியுருவாகி யரியையழித்தவைகை” என்று பெரியாழ்வார் திருப்பல்லாண்டுபாடியதைன் அடியொற்றி ‘ஆளாரிக்கு ஆளாரியாய்’ என்றார். வாள் அரி என்று எடுத்து, வாள் போலக்கொடிய பகைவு னென்றும், வாளாயுதத்தையேந்திய பகைவு னென்றும், (பொன்னிறமானவழிவழியுடைமையால் இரண்டியனை ஏற்றபெயர்பெற்ற) ஒளியையுடைய பகைவு னென்றுக் கொள்ளவுமாம். அறம்தரும் அரங்கன் என இயையும். அறம் தரும் - தொலைக்குதோன தருமத்தைக் கொணர்க்குதொடுக்கின்ற எனக. இங்கு ‘அறம்தரும்’ என்றது - ஸாப்ரோயலிசேஷனமாதலால், கருத்துடையபடமோழியனி. (ஈ.0)

நூக. அடிகண்டிலரதலத்தவரைம்முகனோடுமரர் கடிகண்டிலர்மலைவானிவர்க்குதாங்கமலத்தயனார் முடிகண்டிலரண்டமாழுகடேறிய மூதுணர்க்கோர் படிகண்டிலராயலிசேஷனமாதலால், கருத்துடையபடமோழியனி.

(இ - ன்.) அரங்க ஈசர் - ரங்கநாதர், கோள் - கொண்ட, சிங்கம் படி. தனக்கு - நரசிங்கவருவத்திற்கு—அதலத்தவர் - கீழுலகத்திலுள்ளவர், ஆடி கண்டிலர் - திருவடிகளைக் கண்டாரில்லை; ஜம்முகளேறி அமரர் - சிவனும் (மற்றைத்) தேவர்களும்; மலை வான் இவர்க்கும் - (முறையே) கைலாசக்கிரி பின்மேலும் சுவர்க்கீலாகத்திலும் உயரவிருந்தும், கடி கண்டிலர் - திருவரையைக் கண்டாரில்லை; கமலத்து அயனர் - (அத்திருமாவின் திருஞாபித) தாமரைமலரில் தோன்றிய பிரமதேவர், அண்டம் மா முகடி ஏறியும் - அண்ட. கோளத்தினது மிகவுயர்ந்த உச்சியிடத்தில் ஏறியிருந்தும், முடி கண்டிலர் - திருமுடியைக் கண்டாரில்லை; மூது உணர்ந்தோர்-(பலவர்க்கூடியும், அறிந்த) பழையபெரியோரும், படி கண்டிலர் - அளவைக் கண்டாரில்லை; (எ - ற்.)

நரசிங்கமூர்த்தி கோண்ட விசுவரூபத்தின் பெருமையைக் கூறியது, இப்பாசரம். அதனை, கம்பராமாயணத்து இரண்டியன் உதைப்படலத்திலும் “பின்தது அனு மாங்கேபேரந்ததுசீயம் பின்னை, வளர்க்கத்து திசைகளெட்டும் பகிரண்டமுதலமந்தறு, மளந்த தப்புறத்துச்செய்கையாறிந்தனறையகிற்பார், கிளர்ந்ததுக்கனமுட்டை கிழிக்கத்துக்குமேலும்,” “மன்றலங்குளப்பாலைமா ஹுடமடங்கல் வானிற், சென்றதுதெரிதல்தேந்திரும் கேவடிபடியிற்றீண்ட, விண்றதோர்பொழுத் னண்டகெனமுகட்டிருந்தமுன்னேன், அன்றவனுங்கி வந்தானுமெனத்தோன்றினாலுல்,”.. நோக்கினார்நோக்கினார்முன் கேங்குறு முகமுங்கையும், யாக்கக்கயுந்தாருமாகியெங்கனுங்கதானேயாகி, வாக்கினான் மனத்தினுண்மற்றிலிலு லளக்கவாரா, மேகுக்குரையங்கதன்னைக்கண்டனர் வெருவுவின்றார்” எனக் காணக். “விண்டிடுதானினெனமுங்கதெழிலார்காரையினி வளர்ந்தசெய, வெண்டவராலு முனர்ந்தறிந்தகரி அதன்றிடில் யாரறி வார், அண்டமுகட்டின்வயங்கியமர்ந்திடுமாதியில்வரியினாலுள்ளிர், முண்டக வந்தியின்வந்தது போன்றனன் முடிவறைத்தந்தெவிதோ” என்பர் மகா பாகவதத்திலும்.

ஈற்றிலுள்ள ‘சிங்கப்படிதனக்கு’ என்பதை எல்லாவாக்கியங்களிலும் கட்டுக; கடைநிலைத்தவகம். அடி-பாதம். கண்டிலர்-அதிர்மறைப்பலர்பா விறந்தகாலமுற்று. அதலம்-கீழேழுலகங்களிலொன்று; இங்கு, கீழுலகமென்ற மாத்திரமாய்வின்றது. ஜம்முகன் - ஒங்கதமுகங்களையுடையவன்; சதாசிவ மூர்த்தியாகிய சிவபிரானுக்கு ஒங்கதமுகக்கருணை: ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தியோசாதம் என்ற அவற்றிற்குப் பெயர்க்கறவர்; ஓடி-எண்ணுப்பொருள்து. ஜம்முகன் மலையிலும், அமரர் வானிலும் இவர்க்கும் என முறையேசன்றுஇயைதலால் முறையிரவிலூப்போருள்கோள். உயர்ந்த இடங்களிலிருந்துக் கண்டாரில்லை யென்றந்து இதுகூறினார். அவர்கட்குக் கைலாசக்கிரியும் வானுலகமும் உறைவிட யென்பது, வெளிப்படை. இவர்தல்-எறுதல். ‘வானிலுந்தும்’ என்ற பாடத்திற்கு, வான் நிவங்கு என்று பிரிந்து இப்பொருளேபடும்; நிவத்தல் - உயர்தல். கடி-இடை; வடசொல். ஆயன்-ஆஜினன்-றஷட்சொல்லின் விகாரம்; திருமாவிடத்தினின்ற தோன்றியவ னென்று பொருள்படும்; அ - விஷ்ணு; “அகாரார்த்தோ விஷ்ணுவு” ஆர் என்ற பலர்பால்விகுதி, உயர்த்தந்தொருளில்வந்தது. முடி-சிருசு. ‘அண்டமாமுகடி’ என்றது, மேலேழுலகங்களுள்ளும் மேலதான் சத்தியலோகத்தை. அது, பிரமன்வாழுமிடம். பிரமனுது ஆதிசிருஷ்டியில் உண்டானவர்களும் தத்துவங்கானமுடையவர்களுமான வங்கர்முதலிய யோகிகள், ‘மூது ஊனர்ந்தோர்’ எனப்பட்டனர். முதுமை யென்ற பண்புப்பெயர், ஈறுபோய் ஆதினீண்டது; இது, உணர்ந்தோர்க்கு அடைமொழி. படி - ஒப்பும், தன்மையுமாம். சிங்கம்-வீழ்லை மென்ற உட்சொல்லின் விகாரம்; (யானைமுதலையெபரியபிரானிகளையும்) விமீங்கிக்கல்ல தென்பது காரணப்பொருள்.

‘படிதனக்கு’ என்பதைப் படியினது என உருபுமயக்க மாக்கியும் உரைக்க வாம்.

(நக)

ஈழ. அறியி னரங்கர்முன்னூளியாகியவப்பொழுது
கொறியினவணர்தம்வெள்ளங்கள் கோடியுங்கொன்றதிலோ
தறியின்வயிறிற் றகுவனெஞ்சுஞ் சரபத்துடலு
நெறியின்வகிர்ந்தபினன்றே தணிந்ததுநீள்கினமே.

(இ - ஸ்.) அறியின் - ஆராய்க்கு அறியுமிடத்து, - அரங்கர்-ரங்கநாதர், முன் - முன்பு, ஆள் அரி ஆகிய அ பொழுது - நரசிங்கமாக அவதரித்த அப் பொழுது, கொறியின் அவுணர்தம் வெள்ளங்கள் கோடியும் கொன்றதிலோ - ஆடுகள்போன்ற அசரர்களுடைய கோடிவெள்ளங்களையும் கொன்றதனு லோ, (நீள்சினம் தணிந்தது) - (அங்கநாசிங்கலூர்த்தியினுடைய) மிக்ககோ பம் ஆறிற்று [அவ்வளவிலூல் ஆறவில்லை யென்றபடி]; (பின்னை எப்பொழுது ஆறிற் நென்றால், -) தறியின் வயிறின் - (தான்தோன்றிய) தணினது நடு விடத்தை (ப் பிளன்தாற்) போலவே, தகுவன் நெஞ்சுசம் - அசரானை இரணியினது மார்பைபும், சரபத்து உடலும் - (சிவபிரானுகிய) சரபத்தினது உடம்பையும், நெறியின் வகிர்ந்த பின் அங்குரே - முகநறயே பிளந்தபின் பன்றே, நீள்சினம் தணிந்தது - (அச்சிங்கப்பிரானது) மிக்ககோபம் தணிந்திட்டது; (எ - று.)

நரசிங்கலூர்த்தி இரணியின்தட்டியது னைப்பிளக்கு கொண்டு அதிலிருந்து தோன்றியவுடனே, இரணியினது சபையிலிருந்தவர்களும் அவனைச்சார்ந்தவர்களுமான மிகப்பலகோடிக்கணக்காகியெகாடிய அசரர்களையெல்லாக் கொன்று அதன்பின்பு இரணியினவதைத்தன னென்பதும்; மூவுகத்திற்கும் பெருந்திங்கு செய்துவந்த இரணியினை அழித்தந்திருத்தேவாகள்வேண்டுகோளினால் தோன்றிய திருமாலின் அவதாரமான அச்சிங்கப்பிரான் இரணியினமார்புக்கீண்டு அழித்தபின்பும் கோபந்தணியாமல் உக்கிரம்மேவிட்டிருக்க, அந்தப்பெருந்கோபத்தைக்கண்டு அதனால்லகமழியுமென்றுமயங்கி அஞ்சிய தேவர்கள் ஒழிச் சிவபிரானைச் சரணமடைதலும், அக்கடவள் அவர்கட்கு அபயமளித்து மிகப்பெரியதொரு சரபவழிவந்கொண்டு மிக ஆராரித்து நரசிங்கத்தை எதிர்த்துவர, நரசிங்கப்பெருமான அச்சிசுசரபத்தையும் இரணியினைப்போலவே பலவாறு சின்னபின்னப்படுத்தி யழித்து, பிறகு பிரகலாதன் பணிந்து பிரார்த்தித்ததனாலும், தேவர்கள்துதித்ததனாலும், இலக்குமி சமீபித்ததனாலும் சின்னதணிந்தன னென்பதும், இங்கு அறியவேண்டியவை. (“வாழ்க்குமரன்மேற் கனகவங்களுமே லோர்முகத்தே, சூழ்க்கு ணையும் மூனிவங் தோன்றியவாற் - கேழ்களிரும், அங்கவேன்குன்ற வழல் சரபத்தைப்பினாந்த, சிங்கவேன்குன்றத்தினர்க்கு” என்று நூற்றெட்டுத்திருப்பதியங்காதியிலும், “புக்ககருடனை யோர்புன்மசகம்வென்றதிற, மொக்குங்கனகளுறங்கீண்ட - மிக்கதிற, லாளரியைப் பொன்னலுக்காயங்கிக்கிடந்த சிவன், கோள்வீளைத்தா னென்னுங் குறி,” “பொன்னலுரங்கீண்டதனாற் பொங்குகினமாறிற்றே, துண்ணுசிவசரபஞ்சோரவுயிர் - அன்னதணைப், பற்றி வகிர்ந்தபின்னர்ப் பாழிரமடங்க, லுற்றசினைக் தணிந்த தூங்கு” என்ற பரப்ரஹ்மவிவேகத்திலுங் கூறுவர், “தணைக்கொல்லவந்த சிவசரபத்தை நரசிங்கப்பிரான் இரணியினைப்போலவே ககங்களாற்பிளக்கிட்டனன்” என்றும், “யாதோரு நரசிங்கலூர்த்தியினுடைய கோபாக்கினியிலே சிவனுருவமான சரபம் சலபமாயிற்றே” என்றும் லடமொழிப்புராணங்களில் வருதலும் காண்க; (ஸலபம் - விட்டில், விளக்குப்பூச்சி.)

(இ) இருசமயவிளக்கத்தில் “அன்னவன்சேனையாமவுணர்பல்கோடிபேர், துண்ணுவெஞ்செருவிடைத் துகள்படுத்தருளினுன், பின்னையும்பின்னையும்

பெருகுகோபானலம்; முன்னையின்பொழுதினும்மும்மடங்காயதால்,” “கடவுளையைத்தின்றிடும் வளைகுலக்கிளைப், பொடிபடப்பிகையு மம்புதிகளைப் பருகும் வான், வெடிபடக்குரல்லிடும் விழிநெருப்பெரியு மக், கணடயுகத் திடியெனக்கடியபற்கதுவுமால்” என்ற பிரமருத்திரேக்திராதி சரபாவ தாரப்பரிசேதத்திலும், “அச்செருத்தொடர்விடத்தழல்விழிச்சரபமங், கெய்ச்சிக்கைத்திடவெடுத்தெற்றியெற்றிப்பெரு, உச்சிரத்துகிர்களான்மருவங்கங் தொறும், பச்சிரத்தம்படப் பரிபவம்பண்ணீயே,” “ஈண்டுமாளரிவெகுண் டிரானியன்றன தூடல், கீண்டவாகின்டு மெய்க்கிளர்கையாயிரமுறப், பூண்டு சுற்றிப்பெரும்பொன்வரைப்புறநூற்ற, தூண்டினு ஜென்புடன்ரேவும் வேரூகவே,” “கரமுறிந் தேகுதின்கான்முறிந் தெரிமுகச் சிரமுறிந் திருவகை சகிறைகளின்றிறமுறிந், தூரமுறிந் தூடன்முறிந் துக்கதா வன்றமுப், புரமுறிந்தெரிபுகப்பொருதவன்சரபமே” என்று சரபசங்காரப்பரிச்சேதத்திலும் வருவனவுங் காண்க. இச்சரித்திரத்திற்கு மேற்கோள்—“இத்திற்த தால்விரித்தியானிசைத்தனவெலாம், மைத்தடங்கண்ணினும் வாமனீயத்து மா, தித்தியங்தன்னிலுங் தெளிவுறச் செப்பிடும், பத்தியா வின்னமும்பகர்புராணங்கள்கேள்,” “ஒத்தகாருடமிரண்டென்னுதூரூயசீ, ரத்தியாயத்திலே யைரயு மாக்கினியமும், சுத்தமாநாற்பதிற்சொல்லு நினைவிங், கத்துடன் பற்பபாகவதமும்பகருமே” என அந்தால்லேயே கூறப்பட்டுள்ளது.)

சரபம் - இரண்டு தலைகளையும், சிறுகுகளையும், கூரியங்கமுள்ள எட்டுக்கால்களையும், மேல்நோக்கியகண்களையும் முடையதொரு மீருகவிசேஷம்; இதனைப் பறவையென்றலு முன்னு. இது, சிங்கத்தை எளிதிற்கொல்லுங்கிற முடையது. வெறுஞ்சிங்கமன்றி நரசிங்கமாதலாலும், ஸாமாங்யவில்லை மன்றி வரம்பிலாற்றலையுடைய புருஷோத்தமனது அவதாரமான திவ்வியலில்லை மாதலாலும், சரபத்தைக் கொன்றிட்டது.

ஈல்லன்தியனபகுத்துணராமையும், ஒன்றுபோனவழியேள்ளாம்போதலும், உடனேதமக்குவரும்பெருங்கின்கையறியாதுமகிழ்ச்சிருத்தலு மாகிய ஒப்புயைபற்றி, ‘கொறியி னவணர்’ என்றார். இன் - ஜங்கனுருபு, ஒப்பு. வெள்ளம் - ஒரு பெருங்தொகை. ‘கோடியும்’ என்ற உம்மை - முற்றுப்பொருளாத. ஒகாரம் - எதிர்மறை. கொன்றதில், இல் - ஜங்கனுருபு, ஏது. தறியின், இன் - சாரியை. வயிறு - இலக்கணையாய், உடுவிடத்தைக் குறித்தது; “கள்ளிவயிற்றி னக்லபிறக்கும்” என்றவிடத்துப் போல. மேலே கெஞ்சு உடல்களைக்கறுதலால், அவற்றேருடியையுமாறு ‘வயிறு’ என்ற சொல்லாற்குறித்தனர்; இவ்வாறுவருவது - ரத்நாளியலங்காரத்தின்பாற்படும்: கவிசமத்காரம். இவற்றை ‘நெறியின்’ என்றதனேடு சேர்த்து யைக் காண்க. இன் - ஜங்கனுருபு, ஒப்பு. ‘வயிற்றின்’ எனச் சிறுபான்மை உயிர்த்தொடர்க்குற்றியலுகாரத்தின் நகரவொற்ற இரட்டாதுகின்றது; “கறைமிட நணியலு மனிந்தனறு” என்றவிடத்திற் போல. ‘வயிற்றின்’ என்று பாடமோதுவாரு மூளர். தகுவன் - அசரன். ஶரபம் - வட்சொல். நெறியின் வகிர்தல் - ஒன்றன்பின்ஒன்றுக [கிரமமாய்]ப் பினத்தல். அன்றே - தேந்றம். முதவடி - முற்றியோலை. முன்னாள் அரியாகிய என்றபிரித்து உரைத்தலுங்கூடும். கெஞ்சு - மார்புக்குத் தானியாகுபெயர். சிங்கத்திற்கு ஆடுகளைக்கொல்லுதல்மிகளிதாதல்போல, சிங்கப்பிரானுக்கு அசர்களைக் கொல்லுதல் மிகளிதாயிருந்த தென்பது, இரண்டாமடியிற் போதரும்; ஆடுகளைக்கொல்வதுபோல அசரவெள்ளங்கள்கோடியையுத் கொன்றன னெண்க. ‘தணிக்தது னின்சினம்’ என்பது, முந்தினவாக்கியத்திலுங்கூட்டப்பட்டது. தறியினவழிற்றேருடி தகுவனகெஞ்சோடி சரபத்துடலோடு வாசியில்லை சிங்கப்பிரானால் எளிதில்வகிரப்படுதல் வெண்க.

இப்பாசரத்தில் எம்பெருமானது பரதவம், வெளியிடப்பட்டது.(நட)

[இதழதல் ஐந்துகவிகள் - ஸ்ரீவாமநாவதார வைபவம்; தீவிக்கிரமாவ தாரம் இதில் அடங்கியதே.]

ஈ. தாரேற்றவெண்குடைமாவலிவார்க்கவுஞ் தாமரைமேற் [க் கிரேற்றதொன்னுன்முகத்தோன்விளக்கவுஞ் செம்பொன்முடி காரேற்றமேனியரங்கேசர்க்கையுங்கழலு மொக்க கிரேற்றன வண்டிருக்குறளாகினிமிர்ந்தவன்றே.

(இ - ள.) வள் திரு குரள் ஆகி - வளத்தையுடைய ஸ்ரீவாமநாலூர்த்தியாகி, நிமிர்ந்த அன்று - (டடனே திரிவிக்கிரமனுய்) நிமிர்ந்துவர்ந்த அங்காளில், - தார் ஏற்ற வெள் குடை மா வலி வார்க்கவும் - வெற்றிமாலைகையத் தரித்தவனும் ஒற்றைவெண்கொற்றக்குடையையுடையவனுமான மகாபவி சக்கரவர்த்தி (நீர்த்தானரணை)வார்த்துத் தத்தஞ்செய்துகொடுக்கவும், தாமரைமேல் சீர் ஏற்ற தொல் நால்முகத்தோன் விளக்கவும் - (திருமாலினது திருநாபித்)தாமரைமலில் தோன்றியவனும் சிறப்புப்பொருஞ்சியவனும் மா சிய பழுமையான பிரமன் (தன்கையிலுள்ள கமண்டலத்தின் தீர்த்தத்தாற்) கழுவிலினக்கவும், செம்பொன் முடி கார் ஏற்ற மேனி அரங்கசசர்-சிவக்த [மாந்திரயர்ந்த]பொன்மயமான கிரீடத்தையும் காளமேகத்தையொத்த திரு மேனியையுடைய ரங்கநாதரது, கையும் - திருக்கையும், கழலும் - திரு வடியும், ஒக்க நீர் ஏற்றன - சமகாலத்திலே நீரையேற்றன; (எ - று.)

திருமால் உலகமளங்த வரலாறு, முதற்செய்யுள்ளரையிற் கூறப்பட்டது. (“தன்னுஞ்சு மாரு மறியாமல் தானங்கோர், மன்னுஞ்சு குறஞ்சுவின் மாணியாய் மாவலிதன், பொன்னியலும் வேண்விக்கண் புக்கிருந்த போர் வேங்தர், மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி, என்னுகைய பாதத்தால் யானைப்ப மூவடிமன், மன்னு தருகென்ற வாய்திறப்ப மற்ற வனும், என்னால் தரப்பட்ட தென்றலுமே யத்துணைக்கண், மின்னுர் மணி மூடிபோய் விண்டடவ மேலெடுத்த, பொன்னூர் கணக்குமந்கா லேழுவரும் போய்க்கடங்கத், கொன்னு வசரர் தனங்கச் செலவீட்டி, மன்னில் வகவிட த்தை மாவலியை வஞ்சித்துத், தன்னுலக மாக்குவித்த தாளானை” என்ற ஆழவார் அருளிச்செயல் அறியத்தக்கது.) வாமநாலூர்த்தி மகாபவியினிடஞ்சென்று, தவஞ்செய்தற்குத் தன்காலடியால் மூன்றாடியிடம் வேண்டி, அது கோடுத்தற்கு இசைந்து அவன் தத்தஞ்சேயித் தீரைக் கையில்கூற்று, உடனே தீவிக்கிரமனுக் ஆகாயத்தையளாவி வளர்ந்தபொழுது, மேலே சத் தியலோகத்துச் சென்ற அப்பிரானதுதிருவடியைப் பிரமன் தன்கைக் கமண்டலதீர்த்தத்தாற் கழுவிலினக்க, அந்தபூரிபாததீர்த்தமாகக் கங்காநதி பெருகியதும், இங்குஅறியத்தக்கது. பிரமன் திரிவிக்கிரமநார்த்தியின்திரு வடியை விளக்கியது, தனது திருப்பிடத்திற்கு வந்த பெரியோர்க்குச் செய்ய வேண்டிய வேடாஸ் [பதினாறுவகை] உபசாரங்களிற் பாத்யமென்னும் உபசாரமாம்; அது, நீர்கொண்டு கால்கழுவுதல்.

கையில் தானஜலத்தை யேற்றவுடனே சிறிதுங்காலதாமதமின்றி அதி விரைவில் மேலுவகைத்தாலியளந்து காலில்கீரயேற்றன னென்னுக் கருத்து னங்குவிளங்க, ‘கையும் கழலும் ஒக்க நீரேற்றன’ என்றார்; ஒக்க - ஒருங்கு. கைகிரேற்றலாகிய காரணமும், கழல்கிரேற்றலாகிய காரியமும் ஒரோகாலத்தில் நிகழ்ந்தனவாகச் சொல்லுதலால், முறையிலுயர்வநவிற்கியணி; அக்ரமாதிருயோக்கி யென்பர் வடதூலார். “காலமொன்றிற் காரண காரியம், நிகழத் தொடுத்தல் முறையிலி யென்ப” என அதன்இலக்கணங்காண்க. இதில், காரணத்திற்கும் காரியத்திற்கும் முன்பின்தோன்றுகைத்

தன்மையில், ஒருகாலத்துண்டாகுகை கற்பிக்கப்பட்டது. இது, காரிய விரைவை யுணர்த்துவது. “மன்தாவெனவிராந்து மாவலியை—ஒன்தானா, நீரங்கைதோயனிமிர்க்கிழையே நீள்விசம்பி, வாரங்கைதோயவுத்து” என்ற பொய்கையாழ்வாராருளிச்செயின் பொருளை அடியொற்றியது இச்செய்யு ளென்னலாம்; அதன் உரையில் “உதகஜலமும் திருவடிவிளக்கினஜலமும் ஏகோதகமாம்படி வளர்க்கிழலையோ’ என்றதுந் சாண்க. இங்குனம் விரைக்கத்து, அவன்மனம்யாரூதமுன்னம்அளங்குகொள்ளவேண்டுமென்னுங்கருத்தினு வென்பர். “அளியினான் மூவடியளங்குதோடோடியென், ரெளிகொளு மாவலியுதகம்பண்ணவே, களைகளு யுவகினைக் காக்கும் வித்தகன், கிளர்முடியுரண்டங்கிழிய வோங்கினான்” என்ற மகாபாகவதத்தைக் காண்க. மாவலி வார்க்கக்கைநிரேந்து, நான்முகத்தோன் விளக்கக் கழல்நிரேந்து என முறையேசென்று இயைதல், முறைநிறல்நிறைப்போருள்கோள். குறளுக்கு வண்மை - “ஆவமர்விததி னருக்குறளானான்” என்றபடி மூவலத்தையும் சுரடியிலே அளக்கவல்ல பேருருவைத் தன்னுள் அடக்கிக்கொண்டிருத்தல்; எல்லாவுயிர்களின் முடியிலும் தானுக அடிவைத்து அவற்றை ஆட்கொண்டருளும் உதாரகுணமுமாம். நான்முகத்தோனாற் கழல்விளக்கப்படும் மகிழையை யுடையவன் தன்னைச்சரணமடைந்த இந்திரனுது குறையைத் தீர்த்ததற்காகத் தான் இரவலனுகி உலகங்களைப்பெற்றுக் கொண்டு பின்னர் அவற்றை இந்திரனுக்குக்கொடுத்தருளின னென இச்செய்யுளில் எம்பெருமானது பரதவழும் ஸௌலப்யமும் தங்திரமும் வண்மையும் விளங்குதல் காண்க.

மாவலி - மஹாபலி என்ற வடசொல்லின் விகாரம். ‘தாரேந்றி’, ‘வெண்குடை’, ‘மா’ என்ற மூன்றும்-பலிக்கும், ‘தாமரைமேல்’, ‘சிரேந்றி’, ‘தொல்’ என்ற மூன்றும் - நான்முகத்தோனுக்கும், ‘முடி’, ‘மேளி’ என்ற இரண்டும்-அரங்கேசர்க்கும் அடைமொழிகள். தாரி-இங்கு. வாகைப்பூமாலை. முடி, தான் எல்லாவற்றிற்கும் இறைவனைப்பதை விளக்குதற்கு அணிந்தது. ‘தாரேந்றி மேளி’ என்றவிடத்து, ‘எந்றி’ என்றது - உவமவாசகம்; மேகத்தின்தன்மையைக் கொண்ட மேளி யென்றலுமாம். குறள்-குறுகியவுடிவம்.

ஈ. தேமிக்கப்பச்சைத்துழாயரங்கேசர்திருக்குறளாய்த்
தாமிப்புவனங்கடந்தவந்நாண் மணற்சாகரஞ்சுழு
பூமிப்புடையளவிட்டபொற்றுமரப்பூங்கழற்கு
நேமிச்சிலம்பு திருச்சிலம்பாகினிலைபெற்றதே.

(இ - ஸ்.) தேன் மிக்க - மிகுதியான தேனையுடைய, பச்சை துழாய் - பசந்தமான திருத்துழாய்மாலையை யணிந்த, அரங்க ஈசர் - ரங்கநாதர், திரு குறள் ஆய் - ஸ்ரீவாமசூர்த்தியாகி, இபுவனம் கடந்த அ நாள்-இந்த உலகங்களை அளந்த அப்பொழுது, - மணைல் சாகரம் குழ் பூமி புடை அளவிட்ட - மணலையுடைய கடலாற் குழப்பட்ட பூமியினிடத்தை யளந்த, பொன் தாமரை பூ கழற்கு - அழகிய தாமரைமலர்போன்ற திருவடிக்கு, கேமீ சிலம்பு - (பூமியைச்சூழ்ந்த கடலைச் சுற்றி யுள்ளதான்) சக்கரவாள பருவதமானது, திரு சிலம்பு ஆகி சிலைபெற்றது - அழகிய சிலம்பென்னும் அணியாகி சிற்றலைப் பெற்றது; (எ - ஶு.) - தாம் - அஸ.

எம்பெருமான் உலகமாந்தபொழுது “மண்ணெனுகின்கத் தாணளாந்தமன்”, “நின்றகால் மண்ணெனலாம்நிரப்பி யப்புறஞ், சென்றபாவிற்றிலை சிறிதுபாரெனு”, “அகலகங்காவினுக் கவனிபோந்தில, ககன முன்னடியினிற் கமலத்தாயின, சகலலோகங்களுங் தாளிரண்டினிற், புகுதவே சிவந்தனன் புயல்கொண்மேளியான்” என்றபடி பூமியினளவினும்பரங்குதவளர்க்குதலை

யளங்து நின்ற ஒருதிருவடிக்கு, அப்புமியைச்சுந்தகட்டீஸ்சுற்றியுள்ளதான் கங்கரவாளகிரி சிலம்பெண் ஜும்துணிபோலிருந்த தெனக் கந்பணை கூறினார். பதினாயிரம்மோஜனையுரமும் பதினாயிரம்மோஜனைபரப்புமூன்ஸக்கரவாள பர்வதம் அத்திருவடிக்குச் சிலம்பெண்னும் அணிபோன்ற தென்றதனால், அத்திருவடியின் வளர்ச்சி நன்குவிளங்கும். ‘சிலம்பு’ என்ற சொல் மலையென்றும் நூபரமென்னும் காலணியென்றும் பொருள்படிதலால், அச்சொல் நயம்பற்றி, ‘சிலம்பு சிலம்பாகிசிலைபெற்றது’ என்றார்; முன் (உ) “அண்ட மாமென்னசிறந்தது மூதண்டம்” என்றாற் போல: சோர்பின்வநுநிலையனியும் உவமையனியும் சேர்த்துவந்த சேர்வையணி. ஆகி - உயவுருபு. காலணியென்றபொருளில், சிலம்புவது சிலம்பு எனக் காரணக்குறி; சிலம்பு தல் - ஒவித்தல்.

தேன் + மிக்க=தேமிக்க: “தேன் மொழி மெய்வரி னியல்பும் மென்னம், மேவி னிறுதியழிவும்” என்றார் அன்னாலார். தேம் மிக்க என்றுள்ளது, வாசனைமிக்க என்றலுமாம். பச்சை - ‘ஜி’விகுதிபெற்ற பண்புப்பெயர்; பச என்ற பண்படி, தன்னற்றுஇரட்டிற்று. புவங், ஸாகரம், பூமி - வட சொந்கள். ஸாகரம் - ஸகரசக்கரவர் தியினது புத்திரர்களால் தோண்டப் பட்டது; வடமொழித்தத்திரந்தாமம். சூரியகுலத்துச் சகரமகாராஜன் அசுவமேதயாகுஞ்செம்பொழுது பூமிப்பிரகத்தின்திற்காகச் செலுத்திய குதிரையை, பொருமைகொண்ட தேவேந்திரன் மாயையால் ஒளித்துக் கொண்டுசென்று, பாதாளவோகத்தில் தவஞ்செய்துகொண்டிருந்த கபில ருனிவர்பின்னே கட்டிலைக்க, அவ்வேன்விக்குதிரையை நாடிச்சென்ற சகரபுத்திரர் அறுபதினாயிரம்பேர் பூமிமூதங்தேடிக்கானது, பாதாள லோகத்திற்குப்போதற்பொருட்டுப் பெருவழியாகப் பரதகண்டத்தில் வட கிழக்குப்பக்கத்தில் தோண்டிச் சென்ற பெரும்பள்ளமே, பின்பு கங்கை மூதலியவற்றின்சிறஞ்சிறைந்து ஸாகரமென்னும் பெயர்பெற்றுக் கட லோகூடித் தானும்கடவின்பாற்பட்ட தென்பது வரலாறு. இது, இங்கு, பொதுப்படக் கடலென்றமாத்திரமாய்நின்றது; சிறப்புப்பெயர் பொதுப் பொருளின்மேலும், பொதுப்பெயர் சிறப்புப்பொருளின்மேலும் நிற்றல் பாலைக்கட. “சகர்தொட்டலாற் சாகரமெனப் பெயர்தழைப்ப, மகர வாரிதி சிறந்தது” என்றது, கம்பராமாயணம். அளவிட்ட - அளவிட்ட; ஒருசொல்தன்மைப்பட்டது.

(க்க)

ஈடு. சூமருபொங்கர்புடைக்குழரங்கர் பொலங்கழலாற்

பாமருமூவுலகுங்கொண்டபோது பழிப்பில்பெருங்

காமருமோவிச்சிகாமணியாகிக் கவுத்துவமாய்த்

தேமருநாரியந்தாமரையானது செஞ்கடரே.

(இ - ள.) பூமரு-பொலிவ பொருந்திய [அல்லது மலர்கள் நிறைக்க], பொங்கர் - சோலைகள், புடை சூந்-எல்லாப்பக்கங்களிலுள்ள சூந்திருக்கப் பெற்ற, அரங்கர்-திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கின்றவரான எம்பெரு மான், பொலம் கழலால் - அழகிய திருவடிகளினால், பா மரு மூ உலகும் கொண்ட போது - பரப்புப் பொருந்திய மூன்றுலகங்களையும் அளங்கு தமதாக்கிக்கொண்டபொழுது, — செம் சடர் - சிவந்தகிரணங்களையுடைய தான் சூரியமண்டலமானது, (முதலில் அப்பெருமானுக்கு), பழிப்புஇல்-குற்ற மில்லாத, பெரு - பெரிய, காமரு-அழகிய, மோவி-மூடியிலுள்ள, சிகாமணி ஆகி - சிரோரத்தினம் போன்றிருந்து, (அதன்பின்), கவுத்துவம் ஆய்-திரு மார்பிலணித் தூரிகள்ஸ்துபரத்தினம் போன்று, (பிறகு), தேன் மரு தாபி அம் தாயரை ஆனது - தேன்பொருந்திய அழகிய திருநாபித்தாமரைமலர் போன்றது; (எ - ற.)

வாய்மழுர்த்தியாகிய திருமால் திரிவிக்கிரமனுக வாணத்தையளாவி மேன்மேலாங்கிலனர்க்கத்தொழுது, குரியன் வரவரக்கீழ்ப்பட்டுப் பலவாறு உவமைக்குறுதற்கு உரியனுயின னெண்க. எம்பெருமான் திரிவிக்கிரமனுக நிமிரத்தொடங்கியபொழுது குரியன் மூதலில் திருமுடிமணிபோன்றும், இன்னும்சுற்றுசிமிர்க்கவளவில் திருமார்பின்மணியான கெளத்துவம்போன்றும், மற்றும்சுற்றுநிமிரவே திருவுக்கித்தாமரைமலர்போன்று மிருந்தன னெண்பது கருத்து. “மலருங்கிமேல்விழுமெய்கெரித்தான் வையமேழுங் நுஞ்சா, மலருங்கினு னரங்கன் குறளாய் மண்ணளக்கவக்காள், மலருங் திவாக்கத்தினு ஷண்குகடையாய் மூடிமாமணியாய், மலருங்கியாய்த் திருத்தாள் விரலாழுமணியொத்ததே” என்பர் திருவரங்கத்தாதியிலும். தண்டியலங்காரவரைபில் உபமாதிப்பகவணிக்குத்தாரணமாகக்காட்டிய “முன்னங்குடை போல் முடிநாயகமணிபோல், மன்னுங்கிலகக்ம்போல் வாளிரவி - பொன்ன கலங், தங்குகவுத்துவம்போ ஹந்தித்தடமலர்போ, வங்கஞ்வுலகன்தாந்காம்” என்ற செய்யினிலும் இக்கருத்துக்கீழ்தல் காண்க. “கவிகையாய் மவு யாய்க் கவின்கொண்மார்பினி, வலிர்மலிகவுத்துவமாகியே மருங், குவிலுற நாண்மணியாகிக் கோதிலா, வுவமையிலலரிகீழூளிரவோக்கினுன்” என்ற மகாபாகவத்துமங் காண்க. “சேயொளிபரப்பிவையத்திருளரசிகைக்குஞ்செய்வக், காய்க்கதிர்க்கடவுள் மற்றேர்கவுத்துவமாக்கப்பதம்மா” என்றது, காந்த புராணத்து உபதேசகாண்டமும். உவமையெனி. செங்கிறமான ஆயிரங்கிரண ந்களோடு மலர்க்கு விளக்குஞ் சூரியமண்டலம், ஆயிரம் இதழ்களையுடைய செங்தாமரைமலரையொக்கும். மற்றையுவுமைகட்கு, வட்டவடிவமும் விளக்கமும் பொதுத்தன்மைகள். மோவிச் சிகாமணி - கிரீடத்திலுள்ள நடிநாயகரத்தினம்.

‘ஆவுவகு’ என்றது, மேல் கீழ் நடி என்ற நோக்கத்தால். மண்ணுலகத் தையளக்கத்தில் அதன்கீழுலகமும் அடங்குதலால், ஆவுலகத்தையும் அளக்கத்தாம். எம்பெருமானுக்கு உரியனவான உலகங்களைத் தண்ணுடையன வெண்றுஅபிமானித்த மகாபலியினது மகாராம் நீங்கப் பெருமான் அவற்றைத் தமதுஅடியின்பாற்படுத்துத் தம்முடையவாக்கிக்கொண்டு காட்டியமை தோன்ற, ‘மூலால் ஆவுவகுங்கொண்டபோது’ என்றார். மெளவி, சிகாமணி, கெளாஸ்துபம், காபி - வட்சொற்கள். கவுத்துவம் - முதற்போலி: இது, திருமால்மார்பில் ஆணியும் தில்வியரத்தினம்; திருப்பாற்கடல்கடைந்தபொழுது அதனினின்று தோன்றியது. மரு - மருவு என்பதன் விகாரம். பொங்கர் - (நெடுங்கார்த்திலுள்ளாருங் காஞ்சும்படி) உயர்க்கு விளக்குவுதென்று காரணப்பொருள்படும்; அர் - பெயர்விகுதி. ஆகி, ஆய், ஆனது - உவமவாசகக்கள். செஞ்சு சடர் - பண்புத்தொகையன்மொழி யென்றாலுது, அடையடுத்த சினையாகுபெய ரென்றுவது கொளத்தக்கது.

ஈசு. ஒதப்புனற்பொன்னிநன்னீரங்க ருலகளாந்த
பாதத்துநீர் விண்படியிலமூன்றிலும் பால்புரைவெண்
சீதத்தரங்கமந்தாகினியாகிச் செழுங்கங்கையாய்
மேதக்கபோகவதியாகி நாளும்விழுகின்றதே.

(இ) - ஸ்.) ஒதம் புனல்-வெள்ளமாகிய நீரையுடைய, பொன்னி-திருக்காவேரிநதியினது, கல் நீர் - நல்ல சீரினுற் சூழப்பட்ட, அரங்கர் - திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கின்றவரான எம்பெருமானுடைய, உலகு அளந்த பாதத்து-மேலுலகத்தையளந்த திருவதியினின்று பெருகிய, நீர்-தீர்த்தமானது, -விண் படி பிலம் மூன்றிலும்-சுவர்க்கலோகம் பூலோகம் பாதாள லோகம் என்ற மூன்றிலும்-களிலும், (முறையே), பால் புரை வெள் சீதம் தரங்கம் மந்தாகினி ஆகி - பால்போன்ற வெண்ணிறமான குளிர்க்க அலை

களையுடைய மாதாகினியாயும், செழுங் கங்க ஆய் - செழிப்புள்ள கங்கை யாகியும், மேதக்க போகவதி ஆகி-மேன்மைபொருந்திய போகவதியாயும், நாளும் - எங்காளும், விழுகின்றது—; (எ - ற.)

திருமாலின் மேலுலகனக்ததிருவடியைப் பிரமன் கமண்டலதீர்த்தத்தாற் கழுவிலிளக்கிய ஸ்ரீபாததீர்த்தம் சுவர்க்கலோகத்திற்பாய்வதற்கு மாதாகினி யென்றும், பூலோகத்திற்பாய்வதற்குக் கங்கையென்றும், பாதாலோகம் நோக்கிப்பாய்வதற்குப்போகவதியென்றும் பெயரென உணர்க; “பரமனாடிப் புன ஒலகைப் பாவனஞ்செய்திடும்பொருட்டுப் பண்டைமேரு, சிரமதனி லளகங்கையெனவிழுந் தில்வலகு கங்காதேவியாகித், தரமதனின்மிகுதேவ ருலகினின்மாதாகினியாய்ச் சக்ரியையிப், புரமதனிற்போகவதியெனப்பொ வின்த திந்தகி வின்லூங்கேட்டி” என்றது, பாத்மோத்தரபுராணம். சூரியகுல் த்துப் பக்ரதசக்கரவரத்தி, பெலிமுனிவனது கண்ணின் கோபத்தீக்கு இலக்காகி உடலெரிந்து சாம்பலாய் நற்கதியிழுந்த தனதுமதாதையரான சகரபுத்திரர் அறபத்தினாயிரவரை நற்கதிபெறுவித்தற்பொருட்டு, கெடுங்காலங்களவுஞ்செய்து, தேவகங்காநதியை மேலுலகத்திலிருந்து பூமிக்குக் கொணர்ந்து, பாதாலோகத்திற்கும் கொண்டுபோயின நுதலால், மூவுலகத்திலேயும் அத்திர்த்தம் உள்தாயிற்று. பிரமன் ஸ்ரீபாததீர்த்தஞ்சேர்த்த சீர் சிலநாள் தேவலோகத்துத் தங்கியிருந்து பின்னரப் பக்ரதன்கொணர்கின்றபோது கீழுலகங்கட்குமுன்வந்த தென்க. விண்ணில் மாதாகினியாகி, படியிற் கங்கையாய், பிலத்திற் போகவதியாகி என முறையேசென்ற இயைதலால், மறைசிரல்நிறைப்போருள்கோள்.

‘ஒதப்புனல்’ என்றது, பொன்னிக்கு இயற்கையடைமொழியாய்நின்றது. ஒதம் - குளிர்ச்சியும், அலையும், பெருக்குமாம். ஒதம் புனல் - கடலை நோக்கிச்சென்றுசேரும் நீரெனினுமாம். “மலைத்தலைய கடற்காலிரி, புனல் பரந்து பொன்கொழிக்கும்” என்றபடி தான்பெருகும்பொழுது பொன்னைக்கொழித்துக்கொண்டுவருதலால், காவேரிக்கு ‘பொன்னி’ என்று பெயர்; இது - உடைமைப்பொருள்காட்டும் பெண்பால் விகுதி. பாதம், பிலம், ஶீதம், தரங்கம், மாதாகிந், கங்கா, போகவதி - உட்சொற்கள். புரை-ஒவம வாசகம். கங்கை, வெண்ணிறமான நீரை யுடையது. நாளும்-உம்மை-தொறப்பொருள்து. கங்கைக்குச் செழுமை - சீர்மிகுதியும், “எழுழையுங்கடி மீண்டியபாவ மிறைப்பொழுதளவினிலெல்லாங், கழுவிடும் பெருமைக் கங்கை” என்றபடி தண்ணிடத்து நீராடுபவர்க்குத் தவிணைதீர்த்து நற்கதியருளுதலும்; இச்சொல்லுக்கு - அழகென்றபொருளும் உண்டு. (ந.சு)

நீ. ஒலப்புனலரங்கேசர்பொற்றுள்பட்டுடைந்தவண்ட மேலக்கடாகத்தொளையழியாகவிழும்புனல் போய்க் கோலத்திருவருக்கொண்டவந்நாள் குரம்பட்டுடைந்த மூலக்கடாகத்தொளையால்விழுந்தது முற்புனர்கே.

(இ - ன்) ஒலம் புனல் அரங்கசாசர்-ஆரவாரத்தைச்செய்கின்ற(காலேரி) நீரினாற் குழப்பட்ட திருவரங்கத்தின் தலைவரான எம்பெருமானது, பொன்தான் - (திரிவிக்கிரமாவதாரத்தில் மேலுலகத்தையளந்துசென்ற) அழகிய திருவடி, பட்டு - பட்டதனால், உடைந்த - , அண்டம் மேலக்கடாகம் - அண்டகோளத்தினது மேற்பக்கத்துமூடியில் உண்டான, தொளை வழி ஆக-துளையின் வழியாக, விழும் - (பெரும்புறக்கடலினின்ற) உள்ளேவிழுத, புனல் - நீரானது, - கோலம் திரு உரு கொண்ட அ நாள் - (அப்பெருமான்) ஸ்ரீவராக்கருபத்தைக் கொண்ட அக்காலத்தில், குரம் பட்டு - . (அந்த வர்காகாயனாரது) திருக்குளம்பு பட்டதனால், உடைந்த - மூலம் கடாகம் -

(அண்டகோளத்தினாலும்) அடிப்பக்கத்தழுடியின், தொளையால் - துளைவழி யாக, போய் - சென்று, முன் புனர்கே விழுந்தது - பழையான அக்கட விலேயே விழுந்திட்டது; (எ - று.)

“பலிசக்கரவர்த்தியின்யாகத்தில் திரிவிக்கிரமவடிவங்கொண்டு உலகத்தையளங்க விஷ்ணுபைக்கானுடைய வாமபாதத்தினாலும் கட்டைவிரல்நுணியாற் பிளக்கப்பட்ட மேற்பாகத்தையுடைய அண்டகடாகத்தின் தொளை வழியாய் உள்ளேபிரவேசித்த பரக்கடவின்சிர்ப்பெருக்கு” என்று ஸ்ரீபாகவதத்திலும், “ஸ்ரீயஜ்ஞாவராகசூர்த்தியினுடைய குளம்பு தாக்கினதனுலே பிளங்காத அண்டகடாகத்தினுள்ளே” என்று ஸ்ரீவிஷ்ணுபாணத்திலும் வருதல் காணக். “பாராவு மோாழிவைத் தோற்றியும் பாருத்த, சீரவங்குசெல்ல நிமிர்ச்ததே” என்று பொய்க்கையாழ்வாராருளிச்செய்ததும் காணத்தக்கது. “அண்டம், மோழையேழ சுடிபாதமேழ வப்ப, னுழியேழ வுலகங்கொண்டவாறே” என்றார் நம்மாழ்வாரும். “நன்னூபொற்றுகளென நாகர்நாட்டெடாடு, மண்ணைக்கப்பொதிங்க தோர்பத மற்றோர்பதம், விண்ணகங்கடாந்து போய் விரிஞ்சனுடீரி, ஒண்ணிறவண்டமு முடைய சின்டதே,” “செங்கண்மால்மலர்ப்பதஞ்சென்றீமாழுவிந்த, ருங்கவண்டத்தினைச்சூழ்த்தீள்கடற், பொங்கலீழ்த்தொழுகிய புனலை யன்றுகொல், கங்கையென் றின்னுமுங் தழுகின்றதே” என்ற கூர்மபுராணச் செய்யுள்களையும் காணக். புனல் - ஆவரணஜலம், பொன் தாள் - பொன்மயமான வீரக்கழலை யணி ந்த திருவழி யென்றுமாம்; “மேலெடுத்த, பொன்னூர்களைகழுந்தா வேழு வகும்போக்கடாந்து” என்றார் திருமங்கையாழ்வாரும்: அடியார்களைப்பாதுகாத்தற்கென்ற கட்டிய கழு லெங்க; இவ்வரைக்கு, பொன் - கருவியாகுபெயர். முன்புனல் - முன்கூறிய புனல் எளைநூமாம். அந் நாள் - பூர்வகாலத்தி வென்றபடி.

கீழ்க் கூறிப்போக்கத் வராகாவதாரத்தின் வைபவத்தோடு சேர்த்துத் திரிவிக்கிரமாவதாரவைபவத்தைக் கொண்டாடியது. இப்பாசரம்; உலகத்தை எடுத்தும் அனங்கும் ஆண்ட அவதாரங்கட்கு ஒற்றுமை யுண்டிட்டே. மேலக்கடாகம், ஆ - சாரியை. கடாஹும், கோலம், தூரம், மூலம்-வடசொற் கள். கடாகம் - ஓடு;விளாஞ்சுதையை விளாவோடுபோலவும் தேங்காயைத் தேங்காயோடுபோலவும் பதினைஞ்குடலகங்களையும் மேலும் கீழும் பக்கங்களிலும் குழ்க்கிருக்கின்ற அண்டகபாலம்: அண்டகோளத்தின் ஒடு. அண்டமேலக்கடாகம் - அண்டகடாகத்தில் மேலிடம். மூலக் கடாகம் - அதிற் கீழிடம். கோலம் - பன்றி. புனர்கு=புனலில்; உருபுமயக்கம். பட்டு - படுதலால்: காரணப்பொருட்செயவெனச்சமாகிய பட என்றதன் திரிபு. (ந.உ)

[ஸ்ரீபரசுராமாவதாரவைபவம்.]

ஈ. மறிக்குங்கயற்கண்ணிப்பங்காளன்வாழ்வெள் ஸிமால்வரையைப் பறிக்குங்கபடன்பலைப்புயமோ வவன்னைபங்கடகஞ் செறிக்கும்புயஞ்செற்றவாயிரந்தின்புயமோ வவற்றைத் தறிக்குந்திறமழுவோ வரங்கா சயத்தாருடைத்தே.

(இ - ஸ்.) அரங்கா - திருவரங்கனே! மறிக்கும் - பிறந்தின்ற-, கயல் - கயல்மீன்போன்ற, கண்ணி - கண்களையுடையவளான அம்பிகையை, பங்கு ஆண்-(தனது இடப்)பக்கத்திலுடையவனுண சிவபிராண்,வாழ்-வசிக்கின்ற, மால்-பெரிய,வெள்ளிவரையை-வெள்ளிமயமான மலையாகிய கைலாசத்தை, பறிக்கும் - அடியோடுபெயர்த்தெடுத்த, கபடன் - வஞ்சகளை இராகண்னது, பணைபுயமோ - பருத்த (இருபது)கைகளோ, - அவன்-அவ்விராவண ஜுடைய, பைங்கடகம் செறிக்கும் புயம்-பசும்பொன்னுலாகிய கடகமென்

ஹம்வளையை யணிந்த கைகளை, செற்ற - வலியழித்து நெருக்கிக் கட்டிய, திண்ண - வலிய, ஆயிரம் புயமோ - (கார்த்தவீரியார்ச்சனன்து) ஆயிரங்கை களோ, - அவற்றை தறிக்கும் - அவ்வாயிரங்கைகளையும் வெட்டித்தன்ஸிய, திறம் மழுவோ - (பார்க்கவராமனுகைய சின்து) வலிமையையுடைய கோடா விப்படையோ, - சயம் தார் உடைத்து - (இல்லறில் எது) வெற்றிமாலையையுடையது? (எ - ரூ.)

மழுவே வெற்றிமாலையையுடைய தென்பதாம். சிவபிரான் து கைவாச கிரியைப் பெயர்த்துதெடுத்த இராவணன் பிரகவலியை வென்றும், அவனிலும் கார்த்தவீரியன் வலியை கொண்றும், அவனிலும் பரசுராமன் வலியை கொண்றும் கூறியதாயிற்று. விஷத்தையுண்டு கங்கையைத்தரித்து மேருவில்வளைத் துத் திரிபுரமெரித்துமன்மதனைத்தகித்து யமளையுடைத்து அழித்தல்தொழில் நிகழ்த்தும் பேராற்றலையுடைய உக்கிரமுர்த்தியாவான் உருத்திர வென்பது பிரசித்தம். அக்கடவுள் வீற்றிருக்கின்ற கைவாசகிரியை இராவணன் வேரோடுபெயர்த்தன வென்பதும். அங்கனம் மிகவலியனும்த் திக்குவிசயஞ்செய்து திக்கஜங்களையும்வென்ற இராவணைக் கார்த்தவீரியார்ச்சனன் கட்டிச் சிறையிலிட்டன வென்பதும், அவ்வருச்சனைகளைப் பரசுராமபிரான் தோள்தனி துத் தொலைத்திட்டன வென்பதும், இதிகாசபுராண மகளால் விளங்குகின்றன: ஆகவே, பரசுராமபிரான் து வலிமையும் வெற்றியும் மிகமேம்பட்டன வென்பது நன்குவிளங்கும்; ஆனதுபற்றி, இங்கனம் வினாவுகின்றவைக்கால் அப்பெருமானது மகிழமையை வெளியிட்டார். இருபத்தவென்ற ஆயிரத்தைத் துணித்த ஒன்று மிகமேம்பட்ட தென் நயங்காண்க. மேல்மேல் ஒன்றினும்ஒன்றுமூர்க்கதைச் சொல்லுதலால், மேள்மேலுயர்ச்சியணி; இதனை வடதுரூபர் ஸிராவலங்கார மேன்பர்.

“திசையுறுகரிகளைச் செற்றுத் தேவனும், வசையுறக்கமிலையைமறித்து வானெலா, மசையுறப்புரங்கடனாட்டத்தோள்களி, னிசையினைத் தம்புரு விசையினைத்தவே,” “சங்குண்டிருந்தபேரிலங்குமால்வரை, ஆசிவேரா டும் பறித்தெடுக்குழுற்றத்தான்,” “அரண்தருத்தின்டோன்சாலவுளவென்றின்றலுண்டோ, கரண்டரிலங்கைவேங்கதச்சிறைவைத்தகழுற்கால்வீரன், திரண்டதோன்வனத்தையெல்லாஞ்சிறியதோர்ப்பருவந்தன்னி, விரண்டதோ ஹாருவனன்ரே மழுவினுலெல்லிந்தா வென்றாருள்” என்ற கம்பராமாயணம் இங்கு கோக்கத்தக்கது.

வேள்ளிமலைப்ரித்து குதை:—இராவணன் அளகாபுரிக்குச் சென்று குபேரேன வென்று அவனது புஷ்பகவிமானத்தைப் பறித்து அதன்மேலேறிக்கொண்டு கைவாசமலைக்குமேலாக ஆகாயமார்க்கத்திலே விரைக்கு மீண்வெருகையில், அம்மலையின் மகிழமையால் விமானம் தடைப்பட்டுள்ளது, அதற்குக்காரணமின்னதென்று அறியாது திகைக்கும்போது, நந்திகேசுவரர் எதிரில்வந்து ‘சிவபிரானெழுந்தருளியிருக்குமிடமான திருக்கைவாசத்தின் பெருமையிது’ என்றுசொல்லவும், கேளாமல் அந்தத் தசமுகன், ‘எனது பிரயாணத்திற்குத்தடையாகிய இம்மலையை இப்பொழுதே வேரோடுபறித்து எடுத்து அப்பாலெறிந்துவிட்டுத் தடையென்று மேற்செல்வேன்’ என்றாற்றி விமானத்தினின்று இறங்கித் தனது இருபதுவைக்களையும் அம்மலையின்கீழ்க்கொடுத்து அதனைப்பெயர்த்தன வென்பதாம்.

இராவணைக் கார்த்தவீரியான் வெள்ற குதை:—இராவணன் திக்கு விசயஞ்செய்துவருகிறபொழுது கார்த்தவீரியார்ச்சனன்து மாகிஷ்மதிநகர த்திற்குச் சென்று போர்செய்யமூலவைக்கையில், அங்குள்ளார் ‘எங்களரசன் தனக்குரியமாதர்களுடனே போய் நருமதையாற்றில் ஜலக்கிரீடை செய்கின்றுன்’ என்றுசொன்னதனுல், உடனே இராவணன் அங்கிருந்து நரு

மதையாற்றைச் சேர்ந்து அதில்நீராடிக் கரையில் மணலாற் சிவலிங்கத்தை யமைத்துப் பிரதிவிட்டைசெய்து பூசிக்கும்போது, அந்த யாற்றில் மேந்தே இறங்கியுள்ள கார்த்தலீரியார்ச்சகனன் தனதுநீர்விளையாட்டுக்கு அங்கிருப்பு பெருக்குப்போதாதென்றகருத்தால் அங்கிறாத் தனதுஆயிரங்கைகளுள் ஜங்காற்றினால் தடுத்து நீரையிருவித்து மற்றைஜங்காற்றுறவுக்களைக்கொண்டு பல வகைவிளையாட்டுக்களிக்கழித்துகின்றதனால் எதிர்வெள்ளமாகப் பொங்கி வருகின்ற நீர்ப்பெருக்குத் தனதுசிவலிங்கத்தை நிலைகுலையச்செய்ததுபற்றிக் கடுக்கோபங்கொண்டு இராக்கத்தேசேனையுடனே சென்று அருச்சனையை யெதிர்த்துப் போர்செய்ய, அவன் தனதுஆயிரங்கைகளுள் இருபதினால் இராவணனாது இருபதுகைகளைப் பிழித்துக்கொண்டு மற்றையகைகளால் அவனைப் பலவாறு வருத்தித் தனதுஆற்றலால் எனிதிற்கட்டித் தனதுபட்டணத்திற்கொண்டுபோய்ச் சிறையில்வைத்திட, அதனை விட்டிடையைவுற்று அவன்பாட்டனாராகிய புலவள்தியமாருளிவர் அருச்சனையிடம்வாங்குவது வேண்டி ஆலதுக்கு ‘ராவணஜித்’ என்ற ஒரு பெரும்பெயரைக் கொடுத்து, இராவணனைச் சிறையிலுவித்துச் சென்றன ரென்பதாம்.

கார்த்தலீரியனைப் பரகராமன் கோஸ்ர கதை:—அவ்வருச்சனன் ஒருகாலத்திற் சேனையுடனே வனத்திற்சென்று வேட்டையாடிப் பரகராமரது தங்கையான ஜமதக்நிமுனிவரது ஆச்சிரமத்தை யடைந்து அவராது மதியால் அங்கு விருந்துண்டு மகிழ்ந்து மீனுகையில், அவரிடமிருந்த ஓமதேனு அவர்க்குப் பலவளனக்கொயும் எனிதிற்கரங்தளித்தமை கண்டு அதனிடம் ஆசைகொண்டு அப்பசைவை அவரநுமதியில்லாமல் வலியக்கவர்க்குத்தோபோக, அதனையறிந்துப்பார்க்கவராமர் பெருக்கோபங்கொண்டு சென்று சார்த்தலீரியனுடன் போர்செய்து அவனைப் பதினெரு அகூளகிணிசேனையுடனே நிலைகுலைத்து அவனாது ஆயிரந்தோள்களையும் தலையையும் தமது கோடாலிப்படையால் வெட்டி வீழ்த்தி வெற்றிகொண்டன ரென்பதாம்.

மகளிர்கண்ணூக்குக் கயல் - பிறழ்ச்சியில்லவம். கண்ணி, இ - பெண்பால்விகுதி. கயற்கண்ணி - மீஞாக்கி. கயற்கண்ணிபங்காளன்—வில்லிபுத்துரார்பாரதத்து சிறைமீட்சிச்சருக்கத்தில் (கஹ) “கவுரிபங்காளன்” என்று காண்க. ‘கயற்கண்ணிபங்காளன்வாழ்வெள்ளிமால்வரையைப் பறிக்குக் கூட கூடன்’ என்றதனால், பக்கத்திலுள்ள அம்பிகை அஞ்சி மருண்டுநோக்கிச் சிவபிரானைத்தழுவிக்கொள்ளும்படி இராவணன் வகலாசகிரியைப் பெயர்த்தன னென்பதைக் குறிப்பித்தவாரும்; (“அருவியங்குன்ற மரக்கண் பெயர்ப்ப, வெருவிய வெற்பரையன்பாலை—பெருமா, னணியாகமாரத் தழுவினான்”) வெள்ளி - வெண்ணிறமுடையது; காரணக்குறி: இ - பெயர்விகுதி. ‘எட்டினாற் குடும்பையெப்பிடிப்பது, எட்டாவிட்டாற் காலைப்பிடிப்பது’ என்பதாக, முன்னும் பின்னும் சிவபிரானை வணங்கிப் பிரார்த்தித்துப் பற்பலவரங்கள்பெறுபவனுயிருந்தும் இடையில் கண்றிடைடை மூலம் செருக்கி அப்பெருமான்வாழ்கின்ற இடத்தைக் களையத்தொடங்கின துரோகி யென்பார், ‘கூடன்’ என்றார்; சீதாபிராட்டியை வஞ்சனையாற்கவர்பவ ஞதல்பற்றி இங்கனங்குறினாருமாக். கபடம், புஜம், கடகம், ஜூயம் - வடத்சொற்கள். கடகம் - ஒருவகைக் கைவலை. பசுமை+கடகம்=பைங்கடகம்: “சறுபோதல்” என்னுஞ்குத்திரவிதி. பைங்கடகம் - பொன்னின் பசுமை, கடகத்தின்மே வேற்றப்பட்டது. செறித்தல் - சேர்த்தல். அணிக்கடகம் புயத்தின்வளர்ச்சியால் ஆழங்கப்பெற்ற வெளுக்கொள்ள இமாம்; நாளொருவண்ணம் பொழுதொருமேனியாக அவன்புயங்கள் கொழுத்துச் செழித்துப் பருக்கின்றன வென்க. செற்ற, செறு - பகுதி; அது, தன்சுற்றுஇரட்டி இறங்காலக் காட்டிற்று: செறுத்தல் - அடக்குதல். ஒரு

ரங்கள் - வினாப்பொருளன. உடைத்து - உடைமையென்றும்பண்பினால் யாப்பிறந்த ஒன்றன்பாற்குறிப்புமுற்று.

‘வெள்ளிமால்வரையைப்பறிக்குங் கபடன்’ என்றதனால் ‘இராவணன்’ என்பதும், ‘அவன்புயஞ்செற்ற ஆயிரம்புயம்’ என்றதனால் ‘கார்த்தலீரியனது’ என்பதும், ‘அவற்றைத்தறிக்கும் மழு’என்றதனால் ‘பரசராமனது’ என்பதும் விளங்கின. சயத் தார் - வெற்றிக்குறிச்சியான வாகைப்பூ மாலை; “போர்க்களத்து மிக்கோர் செருவென்றது வாகையாம்” என்பது காண்க. “திறமழு சயத்தாருடைத்து” – “வென்றிமாமழுவேங்கி,” “செருந்தலுடிபோகி யவராவிமங்க மழுவாளின் வென்ற திறலோன்” என்றார் திருமங்கையாழ்வாரும்.

இராவணன் - பிரம்புத்திரான புலஸ்தியமகாமுனிவரது குமரரா கிய விச்சிரவமுனிவருடைய மகன்; குபேரனுக்குத் தம்பிமுறையானவன்; கேசியென்றும் இராக்கதமாதிரிடம் பிறக்கவன்; பத்துத்தலைகளையும் இருப்பதைகளையும் உடையவன்; இலங்கைக்கரத்தில்வாழ்ந்த ராக்ஷஸராஜன்; அரியபெரியதவத்தைச்செய்து பெருவரங்கள்பெற்றுச் செருக்கியவன்; திரிலோகாதிபதியான இந்திரனையுமுட்பட வென்று அடக்கி ஆண்டவன்.

கார்த்தலீரியார்ச்சனன் - சந்திரவமசத்து யயாதிமகாராசனது மூத்த குமாரனுக்கிய யதுவினது குலத்தவனாகிற கிருதலீரியனுடைய குமாரன்; பலபராக்கிரமங்களிற் சிறந்தவன்; நாராயணமுச்சமாய் அத்திரிகுமாரராய் விளக்குகின்ற தத்தாத்திரேயமகாமுனிவரை ஆராதித்து அவருடையதறுக் கிரகத்தினால் ஆயிரங்தோள்களுடைமை, போரில் வெற்றி, பூமியை முறைப் படி காத்தல், பகவகர்களால் அவமானப்படாமை, சகலலோகங்களுக்கொண்டாடும்படியான மகாபுருஷனால் மரணம் முதலிய பல வரங்களைப் பெற்று, அநேக யாகங்களைச் செய்து, மாகிஷமதிநகரத்திற் பலகாலம் அராசாட்சிசெய்தவன். இலணிடம் விச்ஜூவிலுடைய கங்கி ஆவேசித்திருந்தது. (அதுபற்றிய விவரம், அடுத்தசெய்யுள்ளரயிற் காண்க.)

பரசராமன் - உலகத்திலே எவ்ரும் அழிப்பவரில்லாமையாற் கொழுத் தந்திரிந்து கொடுமையியற்றிவந்த கூத்திரியவமச்சங்கள் பலவற்றை நாசஞ்ச செய்தற்பொருட்டு நாராயணமூர்த்தி ஜமதக்கிணிமுனிவரது மீனைவியான ரேஜுகையினிடம் இராமனுய்த் திருவதைரித்து, பரசரன்றுக் கேடோவிப் படையை ஆயுதமாக்கொண்டு, அதனாற் பரசராமனை வழங்கப்பெற்று, தனதுதந்தையின்றுமைதீதலுவைக் கவர்ந்து அவளைக்கொன்றிட்டதுகாரன் மாகக் கார்த்தலீரியார்ச்சனனையும் அவனதுகுமாரர்களையுங் கொன்று அத ஞாலேயே கூத்திரியவமச்சம்முழுவதன்மேலுங் கோபாவேசங்கொண்டு உலகத்திலுள்ளஅரசர்கள்பலரையும் இருப்பதொருதலைமுறை பொருது ஏழித் திட்டான்; எழு சிரங்கிலிகளில் ஒருவன் இவன். (ந.ஶ)

[அதுமுதல் எட்டுப்பாகரங்கள் - நீத்சாரதாரமாவதார வைப்பவம்.]

நீது. மாதண்டமேவுங்கரத்தாரரங்கர் வடமிதிலைக்

கோதண்டவேகம்பிறப்பித்தபோது குவட்டுவெள்ளி

· வேதண்டமேயமழுவாளிநாளினன் வென்றிகண்டு

முதண்டமஞ்சமழுவாளிகோபமுதிர்ந்ததுவே.

(இ) - ஸ்.) மாதண்டம் மேவும் கரத்தார் - பெரிய (கெளமோதங்கியென்றுங்) கதாயதம் பொருந்திய திருக்கையை யுடையவராகிய, அரங்கர் - திருவரங்காதர், வடமிதிலை-வடக்கிலுள்ள மிதிலாபுரியிலே, கோதண்டம் வேகம் பிறப்பித்த போது - வில்லைவளைத்து முறித்து அதிலிருந்து உக்கிரமானங்கையை யுண்டாக்கியபொழுது, - குவடு வெள்ளி வேதண்டம் மேய மழு ஆளி காணினன் - சிகரத்தையுடைய வெள்ளிமலையாகிய கைலாகத்திற்

பொருங்திவாழ்கின்ற மழுவென்னும் ஆயுதத்தையுடையவருன் சிபிரான் வெள்கினுன்; வென் நி கண்டு - (ஸ்ரீராமபிரான் து) அவ்வெற்றியைநோக்கி, முது அண்டம் அஞ்சம் மழுஆளி கோபம் முதிர்ந்தது-பழுமையான அண்ட கோளத்திலுள்ளவரைனாய்ரும் அஞ்சம்படியான கோடாலிப்படையையுடைய வனுகிய பரசுராமன் து கோபம் மிக்கது; (எ - ரு.)

விதேகதேசத்து மிதிலாபுரியில் வாழ்கின்ற ஜகமகாராஜன், தனது குலத்துப்பூர்விகராசனுன் தேவராதனிடம் சிபிரானுல் வைக்கப்பட்டிருக்க தொரு பீபரிய வலிய வில்லை எடுத்து வளைத்தவனுக்கே தான் வளர்த்த மகளான சிதையைக் கல்யாணஞ்செய்துகொடுப்ப தென்று கங்யாகால்கம் வைத்திருக்க, வேள்விமுடித்த விசுவாயித்திரமுனிவனுடன் மிதிலைக்குச் சென்ற ஸ்ரீராமபிரான் அங்வில்லை யெடுத்து வளைத்து நாணேற்றுகையில், அது பேரொலிபடுமாறு முறிக்கிட, அதனுற்சனகன் இராமனுற்றலைக்கண்டு மிக்ககளிப்புக்கொண்டு சிதையை இராமனுக்கு மணம்புரியலாயின னென்பதும்; சீதாகல்யாணத்தின்பின் தசாதசக்கரவர்த்தி தனதுகுமாரர்களுடன் மிதிலையினின்று அயோத்திக்கு மீண்டுமெருகையில், பரசுராமன் வலியச் சென்று இராமபிரானை யெந்தர்த்து ‘முன்பு ஹரிஹரயுத்தத்தில் இற்றப் போன சிவதநுசை முறித்த திறத்தை யறிக்கேன்; அதுபற்றிச் செருக்க டையவேண்டா: வலிய இந்த விஷ்ணுதநுசை வளை, பார்ப்போம்’ என்று அலக்குயமாகச் சொல்லித் தான்கையிறகொண்டதவில்லைத் தசாதராமன் கையிற் கொடுக்க, அப்பெருமான் உடனே அதனைவாங்கி எளிதில்லைத்து நாணேற்றி அம்புதொடுத்து ‘இந்தப்பாணத்திற்கு இலக்கு யாது?’ என்று வினாவு, பரசுராமன் அதற்குஇலக்காகத் தனது தபோபலம்முழுவதையும் கொடுக்க, அவன் கூத்துரியவம்சத்தைக்கருவறத்தவனுமிருங்காலும் வேத வித்தும் தவவிரதம்பூண்டவனுமாயிருத்தல்பற்றி அம்மனைக்கொல்லாமல் அவனுதுவத்தைக்கவர்ந்தமாத்திரத்தோடு ஸ்ரீராமன் விட்டருளின னென்பதும், இங்கு அறியவேண்டியவை.

விஷ்ணுவின் தசாவதாரங்கள் ஆரூம் அவதாரமான பரசுராமன் ஏழாம் அவதாரமான தசாதராமன் மீது கோபித்தலும், இங்கிருவரும் ஒரு வரோடொருவர் பொருதலும், அவர்களில் ஒருவர் மற்றொருவரை வெல்லுதலும் பொருங்குமோ வெனின்,-துஷ்டர்களாய்க் கொழுத்துக்கிரிந்த அரசர்களைக் கொல்லுதற்கொருட்டுப் பரசுராமனிடத்தில் ஆவேசித்திருக்க விஷ்ணுசக்திவிசேஷம் அக்காரியம்முடிந்தபின்பு அவ்விஷ்ணுவின் அம்சாவதாரமான தசாதராமனுற் கவர்த்துகொள்ளப்பட்ட தாதலிற் பொருங்குமோ மென்க. இதனால், ஆவேசாவதாரத்தினும் அம்சாவதாரத்திற்குஉள்ள எற்றம் விளக்கும்.

ஸ்ரீமந்தாராயணன் து விபவாவதாரங்கள் அவனுற்றன. அவை, முக்கியம் அமுக்கியம் என இருவகைப்படும். இவற்றில், முஞ்சியது - சிறந்தது. பின்தியது - அதனிலும் தாழ்ந்தது. முக்கியமாவது-ஸாங்காதவதாரம். அமுக்கியமாவது - ஆவேசாவதாரம். ஆவேசங்கான், ஸ்வரூபாவேசமென்றும் சக்தியாவேசமென்றும் இருவகையதாம். ஸ்வரூபாவேசமாவது - சேதங்குடைய சர்வரங்களில் எம்பெருமான் தன்னுடையரூபத்துடன் ஆவேசித்துநிற்றல்; பரசுராமன், பலராமன் போல்வரர் இத்திறத்தர். சக்தியாவேசமாவது - சேதங்கர்பக்கல் காரியகாலத்திலே எம்பெருமான் சக்திமாத்திரத்தால் தோன்றி விளக்குதல்; கார்த்தவீரியார்ச்சனன், அருக்சனன், வியாசர் போல்வரர் இத்திறத்தர். இவற்றிற் சக்தியாவேசத்தினும் ஸ்வரூபாவேசம் பிரபலம். இவற்றின் உண்மைக்லையை விஷ்வக்ஷேஸ்கலம்விதை முதலிய ஸ்ரீபாஞ்சஶாத்ரளம் மூலிகைதகளிலும், தத்வத்ரயத்திலும், அதன் வியாக்கியானத்திலும்

பரக்கக்காணலாம். தசாவதாரங்களுன் பரசுராமாவதாரமும் பலராமாவதாரமும் - ஸ்வரூபாவேசாவதாரங்கள். மற்றவை-ஸாக்ஷாதவதாரங்கள். வில்லூங்கையுமாய் உலகத்தை நன்றாய்ஆளுகைக்காகக் கார்த்தவீரியார்ச்சனை னிடம் திருமாலின்சக்தி சிறிது ஆவேசித்திருந்தது. துவ்தி-காந்தியனிரவநார் த்தமாகப்பரசுராமரிடம் திருமால் தானே சக்திவிசேஷத்தால் ஆவேசித்திருந்தான். தசாவதாராமாவதாரம்-ராயனவுதத்தின் பொருட்டுத் திருமால்தானே நோய் அவதரித்தது. (இயற்றில் முந்தின இரண்டும்-அஹுங்காரயுக்தலீவர்களை அதிவிடித்துநீண்றவை) இவற்றில் ஒன்றைக்காட்டிலும் ஒன்றற்கு உள்ள உயர்வை, கார்த்தவீரியனைப் பரசுராமன் சொல்ல, அப்பரசுராமனைத் தசாவதாராமன் வென்றதனால் நன்குவிளங்கக்காணலாம். (“ஸ்வரூபாவேசாவதாராமாய்த் தசாவதாரமத்தே வல்லப்புத்தனம்போருகிற அப்பரசுராமன்தான் நிரஸ்தனுணபதி என்கனே வென்னில், —ஸ்வரூபாவேசத்திலும் ஸாக்ஷாதவதாரம் ப்ரபலமாகயாலே, அத்யுத்தக்தவழிமுண்டான போது இதனுலே அது நிரஸ்தமாகக் குறையில்லை. சக்த்யாவேசத்தில் ஸ்வரூபாவேசம் ப்ரபலமான வோபாதி, ஸ்வரூபாவேசத்தில் ஸாக்ஷாதவதாரம் ப்ரபலமாகத் தட்டிலையிடும். சக்த்யாவேசத்தில் ஸ்வரூபாவேசம் ப்ரபலமாகயாலேயிடும், ஸஹஸ்ரபாந்தர்ஜ்ஞன் பரசுராமனுலே நிரஸ்த னுய்த்து” என்ற வியாக்கியான வாக்கியங்கள் காணத்தக்கன.)

இங்குக்குறித்த இரண்டுவிற்களின் வரலாறு:—முன்னெருகாலத்தில் தேவசில்பியான விசுவார்மாவினால் நிருபிக்கப்பட்ட சிறந்த இரண்டுவிற்களுள் ஒன்றைச் சிவப்பிராலும் மற்றொன்றைத் திருமாலும் எடுத்துக்கொண்டார்கள். பின்பு ஒருகாலத்தில் அவ்விட்டினாட்சியின்தலையினர் தென்பதை அறியவிரும்பிய தேவர்களின் ஷேண்டுகோளாற் பிரமன் அரானுக்கும் அரிக்கும் போரை மூட்டிவிட, அங்கனமீம் அயர்கள் அவ்விற்களைக்கொண்டு பொருகையில், சிவப்பிரான் துவில் சிறி தழுறிப்பட்டது. அவ்வாறு இற்றவில் ஜைச் சிவபெருமான் ஜூஙக்குவத்துத் தேவராத தென் னும்அசனிடம் கொடுத்திட, அது வங்சபரம்பரையாய்ச் சனகமதாராசனளவும் வந்தது. இதுநிறக: இருத் வலிய வில்லை விவ்தனு ரிசீக்முனிவனிடம் கொடுத்துச் செல்ல, அது அவன்குமாரனுன் ஜூமதக்ஞ்சஸினிடத்தும், அவன்குமாரனுன் பரசுராமனிடத்தும் பரம்பரையாய்வந்தது. இராமப்பிரான் இந்தவில்லைக்கொண்டுதான் கரண்முதலாக அரக்கர்ப்பலரையும் அழித்திட்டன.

சிவப்ராண் தான் அருமையாகக்கொண்டு ஆண்டு பகுவதற்கு வந்த மிகவிலை வில்லை பூர்வாமன் யெது அல்கூரியாக இடக்கையாலெடுத்து நிறுத்தி வளைத்து முறித்தமைப்பறி காண்னே னென்க. பூர்வாமன் அவ்விலை வில்லை நானேற்றி அங்காணியைத்தெற்றித்துச் சத்தமுண்டுப்பண்ணி இழுக்கும் பொழுது அவ்வில்லை முறிகையில், அதிலிருந்து பேரிடமுத்தக்கம்போலவும் மலை பின்தாற்போலவும் அண்டகோளம் அதிரும்படி பெரியசத்தமங்குந்து பரவியதைகோதண்டவேகம்பிறப்பித்தல்'ன் ரூர். கூத்தியவம்சாசகரனுபரசு ராமன் அவ்வோரையைக்கேட்டவடனே கூத்தியவம்சக்களிர்ப்பதைக்குறித் துப்பெருங்கோபங்கொண்டு ஓடியங்கச்சனால் வென்றி சுங்கி மழுஶாளிகோபமுதிர்ந்தது' எனப்பட்டது. ('சரியில்மன்னிறுத்த வல்வி வொலியினைச் சுகியமென்னும், வரையிழையதனிற்கூட்டு மனமுறுசினத்திலேனும், பரசுராமன்று னெய்திப் பழிப்பிலாவிராமனரன்னே, இருமெனவுகைமஞ்சவருத்தினைவழிரைத்தான்மா' என்ற மகாபாக்கத்தக்கதூ.)

மஹாதண்டம், கரம், மிதிலா, கோதண்டயேகம், வேதண்டம், கோபம்-வடசொற்கள். மிதிலை என்விடத் துதிலுள்ள தென்றால், படக்கிலுள்ளதென வேண்டுதலின், அதனை ‘வடமிதிலை’ என விளக்கக்கூறிர்கள்; ‘வடயேந்த

டக் தென்குமரி' என்றாற்போல. எனவே, இங்கு 'வடக்கு' - இனம் விலக்க வங்கதுக்கொழியன் ரென்க. மிதிலை யென்பதற்கு - மிதியென்பவனுல் ஏற்படுத்தப்பட்ட கரமென்பது பொருள். மிதியென்பது, ஜனகருவத்தலை வனுன ஓராசனுக்குப் பெயர்; கடைந்ததற்குண்டானமைபற்றியது. வேத ஸ்தம் - மலை. மேயை - மே-பகுதி: (இதுவே மேவுனவுமிற்பது); ம்-இந்த காலவிகைநிலை, அ - விகுதி. மழு ஆளி - மழுவை ஆள்பவன்: இ - கருத் தாப்பொருள்விகுதி; அல்லது, மழு வாளி - மழுவாளிய படைக்கல்த்தை யுடையவன்: இ - உடைவமப்பொருள்காட்டும் பெயர்விகுதி. மழு-ளியிரு ம்புப்படையும், கோடாலியும்: இதனை வலக்கையிற் கொண்டின்னார். 'வெ ன்றிகண்டு' என்பதை, மத்திமதிப்பாக, முன்வாக்கியத்தோடுக் கூட்டலாம்; மேம்பாட்டைநோக்கி யென்க. இனி, மூதங்டம் வென்றிகண்டுத்துக்கும் மழுவாளி யென்னவுமாம். இருபத்தொருமூறை உலகைச்சுற்றிவந்து கூத்தி ரியசங்காரஞ்செய்தவ ஞாதால், 'அண்டமஞ்சுமழுவாளி' எனப்பட்டான். தண்டம் ஏவும் எனப்பிரித்து, கதாயுத்தைப் (பக்கவெல்லுமாறு) பிரயோ திக்கின்ற என்றலு மொன்று. வென்றி - தொழிற்பெயர்; வெல் - பகுதி, திரிவிகுதி, வகரம் னகரமானது - சங்கி விகாரம். அண்டம் - இடவாகுபெயர்.

இப்பாசுரத்தால், ஸ்ரீராமபிரானது பேராற்றலும், பரதவழும் கூறப் பட்டன. (ஏ.க)

கூ. மாகம்பிலந்திக்கிமையோருலகமழுவடையோ
ஞகந்ஞூடாவாகப் பன்னகநடுங்கவம்பு
வேகங்கொடுதொடரப் பறந்தோடியுமீண்டுவந்து
காகஞ்சரணென்ன நம்பெருமாளுயிர்காத்தனரே.

(இ - ள்.) காகம் - காகாசரன், பல் நாகம் நடுங்க அம்பு வேகம் கொடுதொடர - பலதிஷைகளிலுள்ளபிராணிகளும் அஞ்சிடுங்கும்படி (ஸ்ரீராம பிரானது) பாணம் வேகங்கொண்டு (தன்னைத்) தொடர்ந்துவருதலால், மாகம் - பெரிய ஆகாயமும், பிலம் - பாதாளலோகமும், திக்கு - திசைகளும், இஸமயோர் உலகம் - தேவலோகமும், மழுவடையோன் நாகம்-மழுவன் னும் ஆயுத்தையேந்தியவனுன சிவபிரானது (கலாச) கிரியும், நல் நாடு-நல்ல இந்தப்பூலோகமும், அளவு ஆக - ஆகியிலுவற்றின் எல்லை யுள்ளவரை யிலும், பறந்து ஓடியும் - பறந்து ஓடிப்போய்ப் பார்த்தும், (தன்குப்புக விட மொன்றும் வாய்க்காலமையால்), மீண்டு வந்து - திரும்பி வந்து, சரண் என்ன - '(உனது திருவதியே) சரணம்' என்ற அடைக்கலம்புக, நம்பெரு மாள் உயிர் காத்தனர் - ஸ்ரீரங்கநாதனுக்கியதுவிராமபிரான்தானே (ஆங்கக் காகாசரனது) உயிரைப் பாதுகாத்தருளினர்; (எ - று.)

வனவாசகாலத்திற் சித்திரரூபமலைச்சாரவிலே ஸ்ரீராமபிரானும்ஜூங்கி ப்பிராட்டியும் ஏகாந்தமாக இருக்கிறசமயத்தில், இந்திரன்மகனை ஜயங்கதன் பிராட்டியின் அழகைக் கண்டு மோகித்து அவ்வளைத் தான் ஸ்பரிசிக்க வேண்டுமென்றுங் தீயகருத்தினானும்ப் தேவவேஷத்தைமனைறத்து வஞ்சக மான காகவேஷத்தைப் பூண்டுகொண்டு வந்து, பிராட்டியின்மதியிலே பெருமாள் பள்ளிகொண்டருஞ்சையில் தாயென்றறியாதே பிராட்டியின் திருமார்பில் மூக்கினுற் குத்த, அவ்வளவிலே பெருமாள் உணர்ந்தருளி அதி கோபங்கொண்டு ஒரு தர்ப்பைப்புல்லை யெடுத்து அதிந்பிரமாஸ்திரத்தைப் பிரயோகித்து அதனை அந்தக்காகத்தின்மேல் மந்தகதியாகச் செலுத்திவிட, அதுவும் பின்தொடர்ந்து செல்ல, அங்காகம் அந்த அஸ்திரத்திற்குத் தப்ப வழிதேடிப் பலவிடங்களிலும் ஒழிச்சென்ற சேர்ந்தவிடத்தும் ஒருவரும் ஏற்றுக்கொள்ளமையாலே மீண்டு ஸ்ரீராமனையே சரணமடைய, அப்பெருமான்

அருள்கொண்டு அக்காகத்திற்கு உயிரைக்கொடுத்து, அக்கதுவிலிரும் வீண் படாமற் காகத்தின் ஒருசன்னை அறுத்தவனவோடு விட்டிடும்படி செய்திருளின னென்ற வரலாறு, இங்குக் குறித்தது.

“இத்திருகூடத் திருப்பச் சிறுகாக்கை மூலைதீண்ட, அத்திரமேகொண் டெறிய வளைத்தலகுஞ் திரிக்தோடி, வித்தகனே யிராமாவோ நின்னபய மென்றநழூப்ப, அத்திரமே யதனகண்னை யறுத்தது மோரடையாளம்” என்ற பெரியாழ்வார்திருமொழி, இங்கே நோக்கத்தக்கது. (அதன் வியாக் கியானத்தில் ‘முந்துறப் பித்ருக்குலத்திலே சென்றவளவில் பிதாவாலும் மாதாவாலும் கைவிடப்பட்டு, பந்துக்களானவர்கள் கைக்கொள்ளுவர்களே வென்று அவர்கள்பக்கவிலே சென்றவளவில் அவர்களாலும் பரிதயக்கனுய், ஆங்குராம்ஸ்யப்ரதாநாரான ருஷிகள்தான் கைக்கொள்ளுவர்களே வென்று அவர்கள்பக்கவிலே சென்றவளவில் அவர்களும் கைவிடுகையாலே, திறந்து கூடந்த வாசல்கள்தோறும் ஒருகால்துழைஞ்தாற்போலே ஒன்பதின்கால் நழூந்து மூன்றுலோகங்களையும்வளைய ஒடித்திரிந்தவிடத்திலும் ஒருவரும் கைக்கொள்ளாமையாலே “தமேவ ஶரணம் கத:” என்கிறபடியே “ஏறி ரூலும் காலைக்கட்டிக்கொள்ளலாம்படியிருக்கும் க்ருபாவா ஞங்கயாலே விஸ்மயியனும் எல்லாரையும் குணத்தாலே ரமிப்பிக்கவல்லவனே!” என்று ஶரண்யரான பெருமாள்குணத்தைச்சொல்லி“ஹு! என்று தன்னுடைய அங்ய கதிதவத்தை முன்னிட்டுக்கொண்டு ‘உனக்கு அபயம்’ என்ற ஶரனுதை ஞைமைதோற்கூப்பிட, இப்படி ஶரணம்புகுகையாலே,.....க்ரு பையாலே பெருமாள் ரசவித்தருஞ்சிதலவளவில், காகத்துக்கு ப்ராணப்ரதா நம்பண்ணி, அஸ்தரத்துக்கு ஒருகண்ணழிவு கற்பிக்கையாலே, முன்பு தலை யறுப்பதாகத்தொடர்ந்த அஸ்தரம்தானே அதனுடைய ஒருகண்னை அறு த்தவிட்டது” என்றதும் காண்க.) “அங்கதஞ்சிநடுங்கி யென்பதியண்மி, இங்குஞ்சிவரவென்ன வெனக்கனல்வெய்த, மங்கைபங்கலெடுண்டிசை யுஞ்செல மற்றோர், தங்கள்தங்களிடங்கள் மறுத்தமை கைப்பாய்” என்ற கம்பராமாயணத்தாலும், அக்காகம் எங்கும்சரணபெருமை வினங்கும். பெரு மானுடைய கோபத்திற்கு இலக்கான இதனை ஏற்றுக்கொண்டால் நமக்கு முட்பட என்வருமோ வென்னும் அச்சத்தாலும், ஆற்றலில்லாமையாலும், வெரும் அதற்குப் புகவிடமாகவில்லை யென்க. பெருமாள் கிருபையாலே மங்கதியாகச் செலுத்த அங்கனமே மெதுவானநடையுடன் காகத்தை அங்கிரம் பின்டொடர்ந்துசென்றிருக்கவும் ‘அம்பு வேகங்கொடு தொடர’ என்றது, அஞ்சியோடுவதும் இயல்பில்விரைந்தனடையில்லாததுமான காகத்தின் கருத்தாலே யென்க; “காகமொன்று மூனிக் தயல்கவல்லமுபுல் வால், வேகவெம்படைவிட்டது” என்றார் கம்பராமாயணத்திலும். இனி, வேகம் - உக்கிரத்தனமையுமாம்.

மாகம் - மஹாகம் என்ற வடசொல்லின் விகாரம். திக், நாகம், வேகம், காகம் - வடசொற்கள். நாகம் - மலை யென்ற பொருளில், இடம்விட்டுப் பெயராத தென்று காரணப்பொருள்பெறும். சுவர்க்கத்தையடைகின்றவர் களுக்கும் மோகாத்தையடைகின்றவர்களுக்கும் பிரவிருத்திசிவிருத்திகர்ம ஸாதநபூரி இதுவே யாதலால், ‘நல்நாடு’ என்றார். ‘மாகம்’ என்றது, புவர் லோகத்தை. ‘இமையோருலகம்’ என்றது, ஸாவர்லோகம் முதலியவற்றை. ‘நல்நாடு’ என்றது, பிரமனிது சத்தியலோகத்தையு மாகலாம். இமையோர்கண்ணிழையாதவர்; எதிர்மறைப் பலர்பால் வினையாலைணயும்பெயர்; எதிர்மறையாகாரம் புணர்ந்துகெட்டது: விகுதிமுதல்ஆகாரம் ஒகாரமாயிற்று; [நன் - பொது - உ.] நாகம் - திசை: திசைகளிலுள்ள பிராணிகளுக்கு இட வாருபெயர். இனி, மலையென்றுங் கொள்ளலாம். நடுங்குதல் - அச்சத்தால்

உள்ளமும் உடலும் நடுங்குதல். கொடி - கொண்டு என்பதன் தொகுத்தல். காகம் - காள்று கத்துவ தெனப் பொருங்படுங் காரணக்குறி. சரண் - ஶரண மென்ற வடசொல்லின் விகாரம்; பாதுகாப்பவ னெண்பது பொருள்.

இப்பாசுரத்தால், பூரீராமபிரானது ஆற்றலும், அருளும், சரணுகதரை கத்தமும், பரதவழும் கூறப்பட்டன. (எ०)

சுக. மாதவரும்பர்பெருமாளரங்கர்வலியுணரா
தாதவன்மெந்தனயிர்த்தவந்நாளிலக்காயைநெடும்
பாதவமேமூழுடனேநெடுங்கணைப்பட்டிருவப்
சூதலமேழு மெழுபாதலங்களும் புண்பட்டவே.

(இ - ஸ்.) மாதவர் - மாதவனைஞ்னும்ஒருதிருநாமழுகடையவரும், உம் பர் பெருமாள் - தேவர்க்கட்குத் தலைவரு மாகிய, அரங்கர்-பூரீரங்கநாதரது அவதாரவிசேஷமான இராமபிரானது, ஏவி - வலிமையை, உண்டாது-அமியாமல், ஆதவன் மெந்தன் - குரியகுமாரனை சுக்கிரீவன், அபிர்த்த அநாள் - சங்தேகித்த அக்காலத்தில், இலக்கு ஆய - (அச்சுக்கிரீவன்சொன்ன படி இராமபாணத்திற்கு) எய்யும்இலக்காகிய.நெடும் பாதவம் எழும்-பெரிய மராமரங்க னேழும், உடனே - ஒருசேர, நெடுங்கணை பட்டி ஒருவ-நீண்ட அவ்விராமபாணம் பட்டுப் பாய்ந்து தனோத்தோடிச்செல்லப் பெற, (அந்த அம்பினேலேயே), பூதலம் எழும் எழு பாதவங்களும் புண்பட்ட-பூமிழுதவிய மேலுலகங்க னேழும் (ஆதலம் முதலிய) கீழுலகங்க னேழும் விரண மடைந்தன; (எ - றி.)

இராவனனால் வலியச்கவர்ந்துதெசல்லப்பட்ட சீகையைத் தேடிக்கொண்டு சென்ற ராமலக்கமணரை அதுமான்னுலமாசச் சினேகித்தபிறிகு, சுக்கிரீவன், தனது பகைகளும் மகாபலசால்யுமான வாலியைக் கொல்லும் வல்லமை இராமபிரானுக்கு உண்டோ இல்லையோ வென்று ஜூயமுற்று, தன் சங்தேகம்தீரும்படி ‘தீரிலுள்ள மிகப்பெரிய எழுமாரமங்களையும் ஏக காலத்தில் தொளைபுடிம்படி எய்யவேண்டும்’ என்றுதொல்ல, உடனே இராமபிரான் ஓரம்புதொடுத்து அந்த ஸ்த்தஸாலவிருங்கங்களை ஒருங்கு தொளைபுடித்தின னென்ற வரலாறு, இந்கு அறியத்தக்கது. அப்பொழுது இராமபாணம் அம்மாரமங்களேழுடனே எழுலகங்களையும் துளைபடுத்தியமையை, “எழுமாமரமுருவிக் கீழுலகமென்றிசைக்கும், எழுமூடுபுக்குருவிப்பின் னுடனுடுத்தியன்ற, ஏழிலாமையான்மீண்ட தங்விராகவன்பகழி, ஏழுகண்டபினுருவுமா வொழிவதன்றின்னும்,” “எழுவேலையு மூலகமேலுயர்ந்தனவேழும், எழுகுன்றமு மிருடிகளெழுவரும் புரவி, எழு மங்கையரெழுவரு கடுங்கின ரென்ப, எழுபெற்றதோவிக்கணைக்கிலக்கமென்றனன்னீ” என்ற கம்பராமாயணங்கொண்டும் உணர்க.

‘இராமபிரானது வலிமையை யுணராது’ என்ற பொருளில் ‘அரங்கர் வலியுணராது’ என்றது, இந்தஅர்ச்சாவதாரரும் அந்தவிபவாவதாரரும் ஆகியஇரண்டும் பூரீமங்காராயணனது திருமூர்த்திகளேயாதலால் அவ்வொற்றுமையையும்பற்றி யென்க. இங்கோ, முன்னும் பின்னும் கொள்ளத்தக்கது. ஆதவன்கைத்தன்-மேருமலையின் வடபுறச்சிகாத்தி ஹன்ஸதொரு சரசில் மூழ்கி யெழுங்கமாத்திரத்தாற் பெண்வழிவமைட்டந்த ருக்காஜஸ்னன்னும் வாநராஜனது சுமுத்தினமுகைக்க கண்டு காதல்கூர்ந்த குரியனது அதுக் கிரகத்தால் அப்பெண்குங்கினிடம் கோன்றியவன் சுக்கிரீவ னென்ற உணர்க. சுக்கிரீவனுக்கு ‘மஹாராஜர்’என்பது, பூரீவைஷ்ணவசம்பிரதாயத் தில் வழங்கும் பெயர். மராமரம் - ஒருங்கை ஆச்சாமரம்.

மாதவர், ஆதபன், பாதபம், பூசலம், பாதலம்-வடசொற்கள். மாதவன் - மா - இலக்குமிக்கு, தவன் - கணவன் என்று பொருள்படும். இனி, மா தவர் - பெருந்துவத்தையுலையவரான முனிவர்கட்கும், உம்பர் - தேவர் கட்கும், பெருமாள் - தலைவர் என்று உரைப்பினுமாம். உம்பர் - எவ்லாவல கங்கட்கும் மேலகான பரமபதத்தில் வாழும் சித்தியசூரிச்சுமாம். ஆ தபன்-எங்கும் தபிப்பவை ணென்று பொருள்படும்; தபித்தல் - வெயிலினுற்சுடுதல். இலக்கு-வந்த மென்ற வடசொல்லின் சிதைவு; எய்யப்படும் குறி. பாதபம்-மரம்; அடியால் கீரக்குடிப்ப தென்று காணப்பொருள்பெறும். உடனே-ஒருங்கு: சம்யகாலத்தில். காலதாமதமின் நிலிக்கையிலே யென் றுவாம். மேலே மூலகங்கள் - புலோகம், புவர்லோகம், ஸாவர்லோகம், மஹர்லோகம், ஜார் லோகம், சுபோலோகம், ஸாத்யலோகம் என்பன. பூசலம் எழும் - பூரியின் தீவுக்களேழும் என்றலும் ஒன்று. கீழேமூலகங்கள்-அகலம். விதலம், சுசலம், தலாதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம் என்பன. புஸபட்ட - பலவின் பால்முற்று. ஆய - பெயரெச்சம்; ம் - இரந்தகாலவிடைநிலை.

(இப்பாசரம், இராமபிரானது வேண்டுமாவினும்பிக்கதான பேராற்ற சூக்குறிப்பது. (சக)

சு. ஒற்றைச்சரஞ்சசுட்டவுட்டகடல்போற்புறத்தோலமிட.

மற்றைக்கடல்வெந்ததெவ்வண்ண மோ மதமாவலமுக்க வற்றைக்குத்தவுமரங்கரவெங்கோபத்தையஞ்சி யரண் கற்றைச்சுடையினிடையேவெதும்பினள்கங்கையுமிழே.

(இ - ள்.) மதம் மா அழைக்க - மதத்தையுடைய விலங்காகிய கஜேக்கிராந்தவான் ('ஆதிமூலமே!' என்று) கூவியழைக்க; அந்தைக்கு உதவும் - அப்பொழுதே (ஒழிவங்கு அதன்முன்னின்று அதனைவருத்தியமுதலையைக் கொன்று அந்தயானையைக்) காத்தருளிய, அரங்கர் - திருமாங்காதராகிய இராமபிரானது, வெம் கோபத்தை - கடுந்கோபத்திற்கு, அஞ்சி - பயங்கு, -- அரங் சடை கந்தையின் இடையே கங்கையும் வெதும்பினள்-சிவபிரானது (சபர்த்தமென்னும்) சடைத்தொகுதியினிடையே (அடக்கியுள்ள) கங்கா தேவியும் வெப்பமடைந்தாள்: (என்றால்), -- ஒற்றை சரம் சுட்ட உள் கடல் போல்-(அந்தபூர்ணமானது) ஓரம்பினாற் சுடப்பட்ட உள்ளேயுள்ள நீர்க்கடல் போல, புறக்கு மற்றை கடல் - (அதற்கு) அப்புறத்திலுள்ள மற்றையகடல் களும், துவம்தூடவெந்தது-பேரொலிசெய்யுமாறு வெதும்பியது, எவ்வண்ண மோ - எத்தன்மையோ! [அதுசொல்லுதற்குஅரிது என்றபடி]; (எ - றி.)

இராவணனாற் கவரப்பட்ட சிதாபிராட்டி. இலங்கையிலிருக்கிற செய்தி யை அநுமான் சென்று அறிக்குவதற்கு சொன்ன பின்பு, இராமபிரான் வாநர சேனையுடன் புறப்பட்டுச் சென்று கடற்கரையையடைந்து, கடல்கடக்க உபாயங்கொல்லவேண்டுமென்று அக்கடலரசனுக்கிய வருணனைப் பிரார்த்தி த்து அங்குத் தருப்பசயனத்திலே படித்து எழுகாளாவும் பிராயோபகேச மாக்கிடக்க, சமுத்திராசன் அப்பெருமானது மகிழ்ச்சையைக் கருதாமல் உபேஷையாயிருக்கலே, பூர்ணமன் அதுபற்றிக் கோபங்கொண்டு 'அனைவரும்கடந்துசெல்லும்படி கடலை வற்றச்செய்துவிடுவேன்' என்று ஆக்னோ ஸ்திரத்தைத் தனது அம்பொன்றிலே யோஜித்து அதனைத்தொடுக்கத்தோடங்கியவளிலே, அதன்உக்கிரத்தால் தபிக்கப்பட்டு வருணன் அஞ்சி நடுநகிழால்வங்கு அப்பெருமானைச் சரணமடைந்து கடல்வடிவமான தன் மேல் அனைகட்டுத்தற்கு உடன்பட்டு ஒடுங்கித்திக, பின்பு இராமபிரான் வாநரங் களைக்கொண்டு மலைகளாற் சேதுபங்காஞ்சிசய்தனன் என்ற வரலாறு, இங்கு அறியவேண்டியது.

மகாவீரனான பூர்வாமன் ஜலாதிபதியான வருணன்மீது கோபித்துக் கடவில்லேல் அக்னியில்திரப்பிரயோகஞ்செய்தபொழுது அந்தஹஸ்திராக் கிணிக்கும் அப்பெருமானது கோபாக்கிணிக்கும் அஞ்சிஜலதத்துவமென்ற மாத்திரத்தால் உருத்திரமூர்த்தியின்ஜடாமகுடத்தில் செகிளாளாகஇருக்கி ன்ற கங்கையென்னுங்கடவுள்ளதியும் கொதித்த தென்றால், கடலுக்கே இன்மான மற்றைக்கடவுள்கள் பட்ட பாடு சொல்லுதற்குஆலோ! என்பது, இச்செய்யுளின் கருத்து. ஒருபொருளைக் கூறி அதுகொண்டு மற்றெல்லா பொருளை எளிதிற்கித்திக்கச்செய்தலால், தோடர்நிலைக்ஷேய்யுட்போருட் பேரணி;இத்தைவடதுலார் காவ்யார்த்தாபத்தியலங்காரமென்பா? “அண்ட மூலத்துக்கப்பாலாழியுங்கொதித்த தேழு, தெண்டிரைக்கடவின்செய்கை செப்பியென் நேவன்சென்னி, பண்டைநாளிருந்தகங்கைநங்கையும்பதைத் தாள் பார்ப்பான். குண்டிகையிருந்தாகுந்குள்ளுகொதித்ததன்றே” என்ற கம்பராமாயணம், இங்கு ஒப்புகோகக்தத்தக்கது. மற்றைக்கடவுள்கள்வெந்த வகையை, “உரவுத்திரைரீர்க்கடலவைடப்பான் வருணத் பழிச்சி யுயர்க்கரையின், விரியுந்தருப்பசயனத்தின்மேவி மேயாரேந்தாள்கோந்ப, வருணன்போதந்திலஞ்சு கவுகுண்டு வரிவெஞ்சிலையிலெனுமிக், புருஷச்சிலைநால்குனித்திடலும் புகைக்கத் வோரேழ்புணரியுமே” என்ற கூர்ம்புராணத்தாலும், “வருணன்மேற் சரமல்லட வாரிவெந்ததே,” “பரவைகளேழிலும் பகழிபாய்ந்திட, எரிகண்ஸ்மதித்திட” என்ற மகாபாகவதத்தாலும் காணலாம். நதிவெதும் பியமைகூறியது கொண்டு நதிபதிவெதும்பியமை உணர்த்தப்பட்டது. ஒற்றங்கி சரம் - எவ்வளவுபெரியபகையையும் அழித்தற்கு வேரென்றநன்றத்தில் யைவேண்டாத தனியம்பு; ஒப்பற்ற அம்பு எனிலுமாம். உட்கடல் - இத்து ஜம்பூஷ்வீபத்தையுடித்துள்ளது உர்வரீர்க்கடல். புறத்து மற்றைக்கடவுள் - அக்கடலுக்குஅப்பால் ஒன்றன்பின்னன்றுகவுள்ள மற்றைஆறுதிவகளையும் தனித்தனி குத்திருக்கின்ற கருப்பஞ்சாற்றுக்கடவுள்முதலிய ஆறுகடவுள்கள். இத்தொடரில் அண்டகடாகத்திற்குப் புறத்தி லுள்ள ஆவரணஜலமாகிய பெரும்புறக்கடலும் அடங்கும்.

ஒன்று+சரம்=ஒற்றைச்சரம், அன்று+கு=அற்றைக்கு: மென்றெடர் வண்டிருடராய் ஒகாரச்சாரியைபெற்றது. ஶரம், மதம், ஜடா, கங்கா - வடசொற்கள். ஓலம் - ஓலி. ஓலமிட - தமதவருத்தத்தைமுறையிடுகின்றுத் போலக் கதற வென்க; (இராமன்பக்கல்)அபயம்வேண்டுமாற எனிலுமாம். மற்றை-சுட்டியதற்குஇனமுணர்த்தும் இடைச்சொல்.வெந்தது - வே என்ற பகுதியின் இந்தகாலத்தொழிந்தபெயர்; பகுதி குறுகிற்ற. ஒகாரம், வியப்புத்தோன்ற நின்றது. மதம் மா - மதங்கொள்ளும் மிருகம்; எனவேயான யாயிற்ற. “அச்சக்கிளவிக்கு ஜங்கு மிரணும், எச்சமிலவே பொருள்வயி னனை” என்ற தொல்காப்பியத்தை கோக்கி ‘கோபத்தையஞ்சி’ எனப்பட்டது; உருபுமயக்கமாக, கோபத்திற்கு எனத் திரித்தலுமாம். உம் - உயர்வு க்குடியதெய்வும் ஸ்த்ரீஜாதி யாதலாலும், ‘வெதும்பினன் கங்கை’ எனப் பெண்பாலாற் கூறினார்.

இப்பாக்கரமும், மேற்பாக்கரம்போலவே இராமனதுபேராற்றலை யுணர் த்தியது. (சு)

சாந். கொங்குண்டுவண்டமர்தண்டாரரங்கரவெங்கோபமுடன் பொங்குஞ்சரங்செய்தமாயமென்னே தன்புகழுடைய மங்கும்படிக்குமறஞ்செயிராவணன்வாகினிகண் தெங்குங்குஞ்கெங்கும்ராமனென்றேங்கியிரின்திடவே,

(இ - ள்.) தன் புகழ் அடைய - தன் து கீர்த்தி முழுவதும், மங்கும்படி க்கு - அழியும்படியாக, மறம் செப் - கொடிக்தொழில்களைச் செய்த, இராவணன் - இராவணனுடைய, வாகினி - (மூலபலமென்னும்) சேனையானது, கண்டு-பார்த்து, எங்கும்குரங்கு எங்கும் ராமன் என்று எங்கி இரிக்திட-எங்கே பார்த்தாலும் குரங்கும் எங்கே பார்த்தாலும் இராமனுமா யிருக்கின்ற தென்று எக்கமடைந்து அழிந்திடும்படி, கொங்கு உண்டுவண்டு அமர்தண்தார் அரங்கர் வெம் கோபமுடன் பொங்கும் சரம் செய்த - தேனைக்குடித்துக் கொண்டு வண்டுகள் விரும்பிமொய்த்திருக்கப்பெற்றகுளிர்ச்சியான மாலையை யுடைய ரங்காதராஜை இராமபிரான் து கடுங்கோபத்துடன்கொதித்து வந்த அம்பு செய்த, மாயம் - மாயை, என்னே - யாதோ! (எ - மு.)

அவரதுகோபம் பொங்கியபோதே அம்பும் பொங்கியதனால், ‘அரங்கர் வெங்கோபமுடன் பொங்குஞ் சரம்’ எனப்பட்டது. இரண்டுபொருள்களுக்கு ஒருவினைபொருந்தச் சொல்லுத லாகிய டுணர்நிலையனி இங்குத் தோற்றுதல் காண்க; இதனை வடநூலார் ஸல்ஹோக்தியலங்கார மென்பர்: ‘உடன்’ என்ற மூன்றாம் வேற்றுமையுருபு, இவ்வணிக்கு உரியது. இனி, அரங்கரது கோபத்தை அவரது அம்பின் மேல்ஏற்றி ‘வெங்கோபமுடன்பொங்குஞ் சரம்’ என்று ரென்றலுமாம்; உடையானது பண்பை உடைமையின் மேலேற்றிக் கூறும் உபசாரவழக்கு. பொங்குதல் - கொதித்துக்கிளர்தல். அரங்கர் சர மென்க. மற்றும், அந்தாஸ்திர ததிந்குறியுரியதுதிதேவதை கொள்ளுங் கோபத்தை அம்பின் மேல்ஏற்றவுங் தகும். ‘வெங்கோபமுடன்பொங்கும்’ என்ற அடைமொழியை அரங்கர்க்குக் கூட்டவுமாம். ‘என்னே’ என்றது, வியப்புப் பற்றி. பிரமனை துகுவத்திற்பிரந்தமை, வேதமுழுவதும் சூதியமை, அநேகசால் திரங்களைக்கரைகண்டமை, நித்தியகர்மாருஷ்டானம், அரியதவேள்விகள் செய்துபெருவராம்பெற்றமை முதலியவற்றால் இராவணன் தான் அடையும் புகழ் முழுவதும் பொலிவுபெருதுகெடும்படி, தமையைனயடக்குதல், முனிவர்க்கட்டும்தேவர்கட்டுக்கும்தீங்குவிளைத்தல், பிறர்மனைவியரக்கவர்தல், பிராட்டியை வஞ்சனையால் அபஹரித்தல் முதலிய பல கொடிக்தொழில்களைச் செய்து பழிபாவும் மிகப்பெற்றதனால், ‘தன்புகழடையமங்கும்படிக்கு மறஞ் செய் இராவணன்’ என்றார்.

ராவணன் என்ற வடமொழிப்பெயர் - கூச்சலிபவ னென்றும், கூச்சலிடச்செய்பவ னென்றும் பொருள்படும். சிவபிரான் து சூலாசகிரியைப் பெயர்க்கத்தொடங்கி அதன்கீழ்த் தன்கைகள் அகப்பட்டு நகங்குண்டபோது பேரிரைச்சலிட்டதனாலும், தனது கொடியசெய்வைக்களால் உலகத்தைக் கதறச்செய்ததனாலும், இவனுக்கு இப்பெயர். இது, சிவபிரான் இட்டது. தனக்கும் பிறர்க்கும் இதமறியாத துஷ்டஸ்வபாவமுடையவ னென்பதை இப்பெயர் விளக்கும் இனி, விசிரவமுனிவனது புகல்வ னெனப் பொருள் படுக் தத்திதாந்தாம மெனக் கொள்ளுதலும் மொன்று.

மாயம், வாகினி - மாயா, வாஹி கீ என்ற உடசொற்களின் விகாரம். மாயை - உள்ளதை இல்லாததாகவும், இல்லாததை உள்ள காகவும், ஒன்றை மற்றென்றாலும் காட்டும் விசித்திரம். தனது நங்குண நந்தெய்க்களை வைதும் திருமேனியழகினாலும் எல்லாமரயும் மகிழ்விப்பவ னென்பது, ராம னென்ற திருநாமத்தின் பொருள். ‘ராமன்’ எனத் தற்சமயாகவேக்குறிஞர், செய்யுளோாசையின்பொருட்டு. மங்கும்படிக்கு என்றதில் கு-சாரியை. எங்கி யிரிச்திடச் செய்த மாயம் என இயையும். தன் தார் - திருத்தமாய்மாலை யும், மலர்மாலைகளும். கொங்கு உண்டு - வாசனையை மோப்பத்தால்உட் கொண்டு எனிலுமாம். கொங்கு - பூந்தாதுமாம். எங்குதல் - அச்சத்தால்

உள்ளமும் உடலும் மெலிதல். இரிதல் - அழிதல்; 'இடு' என்ற துணைவினை, தேற்ற முனர்த்திற்று.

இராக்காசேனைகளைத்தும் பண்டத்தலைவர்பலரும் ! கும்பகரணன் அதிகாயன் இந்திரஜித்து முதலியோ ருட்படப் போரில் வாகரவீரர்களாலும் இராமலக்ஷ்மணர்களாலும் கொல்லப்பட்டிடுத் தொலைக்தபின்பு, மிக்க வருத்தத்தையும் அதிகசோபத்துதையும் அடைந்த இராவணன், நெடுநாளாகப் பலவிடங்களிற் சேமித்துவைத்திருந்த மூலபலசேனையையல்லாம் போர்க்குச்செலுத்த, புற்றிவிருந்து ஈசன்களைமுப்புவதோல் அநேகமுயிர வெள்ளக்கணக்காய்வாக்டுக்கியபூலபவல்வீரர்களைப்பார்த்தவாராசேனை அஞ்சி நிலைகெட்டுச் சிதறி யோட. அதுகணை இராமபிரான் அவ்வாகரசே செனையை மீட்டுக்கொண்வெந்து காக்கும்படி அங்கதன் சுக்கிரீவன் இலக்குமணன் முதலியோரை எவ்விட்டி, தான் தனியேசென்று அதிவேகத்துடன் அச்சேனை மூழுமுதிலுங் திரிச் து பற்பல அம்புகள் தொடுத்துப் போர்செய்து, காங்தர்வாஸ்துமென்னும் மோகாஸ்திரத்தைப் பிரயோகிக்க, அதனால் அவ்வரக்காரையுரும் ஒருவர்க்கொருவர் குரங்காகவும் ராமனாகவும் தோன்றவே, அர்கள் ஒருவரையொருவர் பகையென மாறுபடக்கருதிப் பண்டக்கலங்களால் அடித்துக்கொண்டு ஏழைகாழிகைக்குள் தமிழில்தாமேறுமிந்தபோவினர் என்பது, இங்குக்குறித்த பொருள். 'எழுகாழிகைக்குள்' என்றும், 'மூன்றேழுக்கால்காழிகைக்குள்' என்றும் கூறுதலும் உண்டு.

இப்பாசராமும், இராமனது பெருந்திறல் கூறியதே. (சா)

சக. பேரொத்தவாயிரம்பேர்மதிந்தாற்பிறக்குங்கவந்த

நேரொத்தவாடு மதாயிரமாடினெடுஞ்சிலையி

னேரொத்தகிண்கிணிசற்றேஞ்சிடு மதொர்யாமனின்று

காரொத்தமேனியரங்கர்தம்போரிற்கறங்கியதே.

(இ - ஸ்.) பேர் ஒத்த ஆயிரம் பேர் மந்தால் - புகழ்பொருந்திய ஆயிரம்வீரர்கள் (போரில்) இரந்தால், கவந்தம் பிறக்கும் கேர் ஒத்த ஆடும் - தலையற்றுடர்குறை (யொன்று) எழுங்கு சரிவரத் தாளாவடைவுபொருங்கதக்கூத்தாடும்; அது ஆயிரம் ஆடுவும் - அவ்வாறு ஆயிரங்கவந்தங்கள் எழுங்கதக்காடினால், நெடுஞ்சிலையின் ஏர் ஒத்த கிண்கிணி சுற்று தல்லுடும் - பெரிய வில்லிற் கட்டப்பட்டிருக்கின்ற அழுகுபொருந்திய மணியான து சிறிது ஒலி க்கும்; கார் ஒத்த மேனி அரங்கர்தம் போரில் - காளமேகத்தைப்போன்ற திருமேனியையுடைய திருவரங்ககாதாகிய இராமபிரானது யுத்தத்தில், அது ஒர் யாமம் நின்று கறங்கியது - அந்தமனி [இராமன் ஈசங்க்கொண்ட கோதண்டத்தி லுள்ளமனி] ஒருயாமகாலம் இடைவிடாம வொலித்தது.

'அங்கர்கம் போரில்' என்றது, மேற்கூறியபடி இராமபிரான் விசித்திரமாகப் போர்புரித்து மூலபலவைத் தெய்தபொழுது என்றபடி. அப் போரில் மதிச்கதவர் அளவற்ற பல ரெண்பது, இய்வாறு விளக்கப்பட்டது. அவர்ததாகை, குறுத்தங்கி தென்பதாம். இந்தெய்யுளிற்கூறிய மாபை, கம்ப ராமாயணத்து மூலபலவைத் தெய்தத்தில் "ஆனையாவிரங்கேர்ப்பதினுயிர மடர் பரிமொருஞ்சி, சேனைசாலவராயிரம்பேர் படிற் செழுங்கவந்தமொன்றும், காணமாயிரமாயிரகோடிக்குக் கவிஞமணி கணிலென்னும், எனையம் மணி யேழுமராழிகையாடியதினிதல்லே" என்றதனுறும், வில்லிபுத்துரார் பாரதச்துப் பதினுண்காம்போர்ச்சருக்கத்தில் "அநேகமாயிரம்பேர்ப்படக் கவர்தமொன்று மக்கவந்தங்கள், அநேகமாயிரமாட வெஞ்சிலைமணியசைங்கொருதாலார்க்கும். அநேகங்நாழிகை யருக்கனன்சிலைமணியார்த்த தக்களம் பட்ட, அநேகமாயிரம்விருத்தரை யளவறிந்தார்கொலோவுரைக்கிற்பார்"

என்றதனுலாங் காண்க. சந்று ஓலிடும் - அசைஞ்சு ஒருமுறை ஓலிக்கு மென்றபடி.

யாமம் - வடசொல்ல: எழுரைநாழிகைப்பொழுது; ஒருநாளின் எட்டி வொருபகுதி: (மூன்றுமணி கேரம்) [ஸ்ரீவால்மீகராமாயணத்து மூலபவலத் திட்டத்தில் “திவஸல்ய அஷ்டமே பாகே” என்றதற்கு ‘ஒருபகவின் எட்டி வொருபாகத்திலே’ என்ற பொருள்கொண்டு, ‘மூன்றே மூக்கால்நாழிகை’ என்ற உரைசெய்திருக்கின்றார்கள்; அதற்கு ‘‘ஒருநாளின் எட்டிவொருபாகத்தில்’ என்ற பொருள்கொண்டால், ஒருயாமகாலத்து வென்றதாகும்.] கவந்தம் - கபந்த மென்ற வடசொல்லின் திரிபு; அதற்கு - வடமொழிக்கண் டில், ‘தொழிலுடன்கூடின தலையற்றாட்டல்’ என்ற பொருள்கூறப்பட்டி ருக்கின்றது. கிண்கிணி - கிண்கிணி என்ற வடசொல்லின் விகாரம்; சிறிது ஒவிப்பது என்பது, அதன் காரணப்பொருள் கிண்கிணியென்பதைத் தமிழ் சொல்லாகலே கொண்டு, கிண்கிணின்றுஒவிப்பதைக் காரணப்பொருள்கூறதலும் ஒன்று. பேர் - பெயர் என்பதன் மூரூ. பிறக்கும் - முற் றெசங்கம். ஒன்று மூன்று நாள்காம் அடிகளில், ‘ஒத்து’ என்பது - இந்த காலப்பெயராச்சம்; ஒ - பகுதி: ஒத்ததல் - பொருக்குதல்லும், சமாளித்தலும். இரண்டாமடியில் ‘ஒத்து’ என்றது - செய்வென்னும்ஹாய்பாட்டு வினையெச்சம்; ஒத்து - பகுதி: ஒத்ததல் - தாளம்போடுதல். ‘சந்று’ - இடைட்ச்சொல். ஒல் இடுகல் - ஒவியைச் செய்தல். ஓர் - ஒன்றுள்ளபதன் விகாரமான இது உகரம்பெறுமலும் முதல்நீளாமலும் சின்றது.

மேற்பாசரம்போலலே, இராமன் மூலபவலத்தையழித்த திறத்தை வியந்துகூறியது, இப்பாசரமும். (சச)

சுடு. சற்பத்துறங்குமரங்கா வன்பாதந்தனையடைந்த

நற்பத்தருக்கொருநாசமுண்டோ கலமாமருத்தின்

வெற்பைக்கொணர்ந்தவிற்குலும்யானு மவ்வீடனை தூங்

கற்பத்தனவுமழியாதிருக்கவுங் கற்பித்தையே.

(இ - ன்.) சற்பத்து உறங்கும் அவங்கா - ஆதிசேஷன்மேல் (பள்ளிகொண்டு) யோகாதித்திரைசெய்திருள்கின்ற திருவரங்கனே! கலம் ஆம் - நன்மை யைத்தருவதான், மருத்தின் வெற்பை - ஸஞ்சிவிபர்வத்தை, கொணர்ந்த - தாக்கிக்கொண்டுவந்த, விறல் அனுமானும் - வலிமையையுடைய லறு மானும், அ வீடனை லும் - அந்த விபீதனுழுத்தானும், கற்பத்து அளவும் அழியாது இருக்கவும் - உலகமுடியுங்காலமளவும் இறவாமலிருக்கும்படியாகவும், கற்பித்தையே - (ஏ) கட்டளையிட்டருள்ளையே! (ஆதலால்), உன் பாதம்தனை அடைந்த நல் பத்தருக்கு ஒரு நாசம் உண்டோ - உன்னுது திருவடிகளையடைந்த நல்லஆடியார்க்கு ஆழ்வுண்டோ? [இல்லை மென்றபடி]; (ஏ-ற.)

இராமபிரான் தனது அடியார்களான அதுமானுக்கும் விரீஷனை ஆக்கும் பிரமகந்பமளவும் அழியாமற்சியான்தீவியாய்வாழும்படி அநுக்கிரகங்கு செய்த தாகிய சிறப்புப்பொருளைக்கொண்டு, திருமாவின் திருவடிகளையடைந்த மெய்யடியார்க்கு யாதோழிவுமுண்டாகா தென்ற பொதுப் பொருளைச் சாதித்தலால், தோடர்ந்திலைச்சேய்யுட்போந்திப்பேரனி.

அனுமான் - ஹநுமாந் என்ற வடசொல்லின் விகாரம்; இப்பெயர், கண்ணத்தில் விசேஷமுகையை வென்று பொருள்படும். ஹநு - கண்ணம், மாந். உடைமைப்பொருள்காட்டும் உடைமொழிப்பெயர்விகுதி. மேருபர்வதத்திற் சேசரியென்ற வாசரலீரை து மனைவியான அஞ்சாதேவியினிடம் வாயு தேவனது அநுக்கிரகத்தாற் பிறந்த குமாநானை இவன, பிற்கவுடனே இளுஞ்குபியனைக் கணிக்கப்பழுமென்றாகுதிப் பிடித்தங்குப் பாய்ந்தபொழுது, அதனையறிந்து கோபங்கொண்ட இந்தின் வச்சிராயுதத்தினால் அடிக்க

அவ்வடிப்பட்டுச் சிறைக்கந்த கன்ன முடையவ னனதனால், இவ்வுக்கு ஹறுமாங் என்ற பெயராயிற்று; இது, இந்திரன் இட்டது. இவ்வாகரவீரன், சக்கிரீவு ஒக்கு மந்திரியும் சினேகிதனு மானவன்; ராமலக்ஷ்மணர்கள் சிறையைத் தேடிக்கொண்டு சென்றபொழுது, அவர்கள்பக்கல் பேரன்புகொண்டுவந்து சந்தித்துப் பணிக்கு பேசி இராமனுக்கும் சுக்கிரீவனுக்கும் நட்புச்செய்வித் தவன்; இராமதாதனும்சென்ற கடல்கடங்கு இலங்கைசேர்ந்து சிறையின் வரலாற்றையறிந்து மீண்டும் து இராமபிரானிடம் செய்திகூறி, அதன்பின் இராமன் சென்ற இராவணன் முதலிய அரக்கர்களைக்கொல்வதற்கு மிக்க உதவிபுரிந்தவன். ‘சிறியதிருவடி’ என்பது, ஸ்ரீவைஷ்ணவசம்பிரதாயத்தில் அநுமானுக்கு மழங்குக் திருநாமம்.

இராமலக்ஷ்மணர் வாகரசீனைகளுடனே கடல்கடங்கு இலங்கைசேர்ந்து கடத்திய பெரும்போரில் ஒருநாள் இராவணன்மகனுன் இந்திரசித்து பிரமாஸ்திரத்தைப் பிரயோகித்து அதனால் வகுமணைளையும், வாகரராஜ னன சக்கிரீவனையும் வாகரசீனைகளையும் கட்டுப்படுத்தி அவசமாய் மூர்ச் சித்து மரணமடைந்தவர்போற் கிடக்கும்படி செய்தபொழுது, இராமபிரா மும்தவர்கள்கிலைமையைக்கண்டுகூட்டித்துவிழுக்கிட, ஜாம்பவான்சொன்ன படி அநுமான் அதிவேகமாகப் புறப்பட்டு, இமவுத்பர்வதத்திற்கு வடக் கேயுள்ள ஓட்சிதிபர்வதத்தைச் சார்ந்து அம்மலையிலுள்ள மஞ்சளங்கீவனி, விஶால்யகரணீ, ஸாவர்ண்யகரணீ, ஸங்தாநகரணீ என்ற மூலிகைகளைத் தேடு கைமல், அந்தத்திவ்வியலுவத்தின் மறைந்தனவாக, அநுமான் அந்தமலை யையே வேரோடுபெயர்த்து எடுத்துக்கொண்டுவந்துசேர, அதன்காற்றுப் பட்டமாத்திரத்தால் அனைவரும் மயக்கம்தழிந்து மூர்ச்சைதெளிந்து ஊறு பாடுதீர்ந்து உயிர்த்துவதூந்தனர் என்ற வரலாறு, இங்கு அறியத்தக்கது. அப்போரில் மற்றெருசமயத்தில் இராவணன் விரீஷ்ணன்மேல்ஏறிந்த தெய்வத்தன்மையுள்ள வேலாயுதத்தை அவன் மேற்படவொட்டாமல் இலக்குமணன் தன்மார்பில் ஏற்றுக்கொண்டு அதனால் மூர்ச்சையடைகையில் மீளவும் அநுமான் அம்மலையைக்கொண்டுவந்து இலக்குமணனை உயிர்ப்பித் தன னென்பதும் உணர்க.

வீட்ணன்-விடீவெணன் என்ற வீட்சால்வின் சிறைவு, இப்பெயர்,(பகை வர்க்கு) விசேஷமாய்ப்பயங்கரனை வென்று காரணப்பொருள்படும். இனி, இதற்கு-பயங்கரன்ல்லாதவெணன்று பொருளுறைப்பாரு மூனர். இவன், இராவணனது இறுதித்தமிபி; நஞ்சுணந்தசெயல்களையுடையவன். இராம பிரான் இராவணைதியரையழித்தற்பொருட்டுப் பெரியவாகரசீனையச்சித்தப்படுத்திக்கொண்டு புறப்பட்டுத் தென்கடவின் இக்கரையைக்கேர்ந்தவள விலே, இலங்கையில் சுபைவீற்றிருந்த இராவணன் இனிச்செய்யத்தக்க தைக்குறித்து மந்திரிகளுடனே இரகசியமாக ஆலோசனைசெய்கையில், அவனது தமிழும் சத்துவகுணங்களுமான விரீஷ்ணன் பற்பலிதிகளையெடுத்துக்காட்டி ‘மகாபலசாலியான இராமனிடத்திலே சிறையைக் கொண்டு போய் ஒப்பித்தலிலுமேதே தகுதி’ என்ற வற்புறுத்திக்கூறவும், இராவணன் அதுகேளானும்க் கோபங்கொண்டு பலவாறு இகழ்ந்துபேச, விரீஷ்ணன் அதனைப்பொருது அத்தமையைனாயும் சுற்றாக்கத்தையும் இனத்தையும் விட்டுத் தீப்பற்றியவிடத்தினின்று வெளிப்படுமாறுபோல அந்தத்துவாட்கூட்டத்தி னின்ற புறப்பட்டு ஏந்து இராமபிரானைச் சரணமடைந்து அப்பெருமாலூல் அன்போடு அபயமளித்து ஏற்றுக்கொள்ளப்பட்டு அவனுக்குடத்தவியாகி அரக்கர்களுடைய சூழ்சிகளையெல்லாம் எடுத்துச்சொல்லி, அவர்களைவுரையும் போரில் அழித்தற்குப் பெருந்துணைசெய்து, ‘ஸ்ரீராமனுல் இலங்கையரசனாக முடிகுட்டப்பட்டன என்ற வரலாறும், இங்கு அறியத்தக்

கது. ‘அவ்வீடனை’ என்றது, மேன்மைபற்றி; அகரச்சுட்டு, பிரசித்தி பற்றி வந்தது. ரஜோகுண தமோகுணங்களால் மிக்குத் தீயனேகெய் யுத் கொடியதுருக்கர்கோஷ்டியில் ஒருவனுமிருங்கும் ஸத்வகுணமேயிக்கு கல்வனவேசெஸ்யுமியல்பினானால் விபீஷணன்து ஞானசீலங்களின் யேன் மை தோன்ற, ‘அவ்வீடனை’ என்றார்.

அனுமான் மருத்துமலைகாணர்ந்து இலக்குமணனையிர்ப்பித்த இரு முறையிலும் இராமபிரான் அவன்பக்கல் மிகவும் திருவுள்ளமுகந்து அவனைச் சிரஞ்சிவியாய் என்றும்வாழும்படி அருள்செய்தனன். (கம்பராமாயணத்து யுத்தகாண்டத்தில் மருத்தமலைப்படலத்தில் “இன்றுவீக்கார தெவரு மெம் மொடு, சின்றுவாழுங்கள் நெடிதுகல்கினும், ஒன்றுமின்னல்சோயுறுகிலாது நீ, என்றும்வாழ்த்தியா வினிதெனோவலால்” என்றதும், வேலேற்றுப்படலத் தில் “வீர எனுமனைத் தொடரப் புல்லிப், பெற்றன ஹுண்ணை யென்னை பெருதன பெரியோ யென்றும், அந்றிடையிறசெல்லாவாயுளையாக வென்றுன்”, என்றதுக் காண்க.) இராமபிரான் திருவவதாரத்தைமுடித்துக் கொண்டு இவ்வுலகத்தைக்கீத்துத் தன்னுட்சோதிக்குளமுங்களும்போது விபீஷணனுக்குச் சிரஞ்சிவியாய்வாழுமாறு அருள்செய்தன என்னபதை, உத்தரகாண்டத்துதிறுதிப்படலத்தில் “மின்பயில்சடக்கையேல்வீடனைத்தீணப், பொன்பயில்கர்வயிற்போதி பூதல், மன்பதையளவு நீவாழ்தியாலென, அன்புடனுணையானகலீக்கினுன்” என்றதனாலும் உணர்க. இவர்களில் அனுமானுக்கு “ஒருநாளும்விளியாநாளுமுறக” என்று பிரமனும், “யான மறுவிலாமனத்தேனென்னின், ஊழியோர்பகலாயோதம்யாண்டெலாம் முலகமேழுமேழும்வீவுற்றஞான்று மின்றெனவிருத்தி” என்று சீதர்பிராட்டியும், விபீஷணனுக்கு “நீயென்று பிரவாதிருத்தி” என்று பிரமனும் கொடுத்திருக்கின்ற அழிவிலாவரத்தைப் பெருமான் இங்கனம் பரிபாலித்தருளின ஜென்க. மற்றையோர்பலவரைப் பெருமான் தன்னுடன் கைகுந்தத்திற்கு அழைத்துக்கொண்டுபோகின்றபோது இவ்விருவரையும் உடன்கொண்டு செல்லாமற் பிரமகப்பமளவும் இவ்வுலகில்வாழுமாறு கட்டளைக்கறி முன்பு அவர்கட்குப் பிரமனும்பிராட்டியும்தந்தவரத்தைப் பரிபாலித்ததை இங்கனம் பாராட்டிக்கறினாருமாம். விபீஷணனுக்கு இலங்கையிற் பட்டாபிஷேகஞ்செய்விக்கும்பொழுது இவ்வகைவரமளித்ததாகவும் கூறுவதுண்டு. “இவங்கைகாத்தளிப்ப வீடனைத்காயு ஸியம்புமோர்கற்ப மதளித்து” என்றது, ஸ்ரீபாகவதம்.

ஸர்ப்ப மென்ற வட்சால்லின் விகாரமான சர்ப்பமென்பது, எதுகை நயம் நோக்கிச் சுற்பமெனத் திரிக்கப்பட்டது; தலையென்பது தனியென வேண்டுமிடத்து ரகரம்மாற்றப்படுதல் போல. பாதம், பக்தர், காஸம், கல்பம்-வடசோற்கள். ஓ - எதிர்மறை. மருத்தின் வெற்பு - மருந்தையுடைய மலை; ஒஷ்டிகிரி: ‘மருத்’ என்ற மென்றெருடர் வன்னெருடராயிற்று; இன் - சாரி யை. வெம் - நன்மையைத்தருகின்ற, மா மருந்து - மதென்வதி யென்றுக் கொள்ளலாம். நல என்றுலகுத்து, கல்ல என்றலுமாம். கொணர்ந்த, கொனுபுகுதி; அது: குறுக்கலும் விரிச்தலுமாகிய விகாரங்களைப் பெற்று, ‘கொணர்’ என் நின்றது. விறல் - வெற்றியுமாம். மூன்றுமடியில், உம்மைகள் - என் ஆப்பொருளன். நான்காம் அழியில், உம்மையை ஏச்சப்பொருளாதாகக் கொண்டு, அவர்கட்கு முறையே தன்னால்தமுவிக்கொள்ளப்படுதலும் இலங்கையரசனதலும் முதலியினிறப்புக்களைத் தந்துமன்றி யென்பதை வருவித்தலுமாம். கந்பித்தை - முன்னிலையாருமையிறந்தகாலமுற்று; ஐ - விகுதி. ஒரு நாசம் உண்டோ-நாசம் ஒன்றேலும்உண்டோ என்றபடி.

தகு. ஆவும்பயமுமுது மொப்பானவரங்கருக்கு மேவும்புகழின் னுமேவுங்கொலோ வவர்மெய்யருளாற் றுவந்தரங்கத்தடஞ்சுமுபோத்திச்சராசரங்க எாவுங் கிளையுடன் வைகுந்தலோகத்திலார்ந்திட்டவே.

(இ) - ஸ்.) ஆவும் பயமும் அமுதம் ஒப்புசூன் - பக்கவையும் (அதனி டத்துப்)பாலையும் (அதனிடத்து)இனிமையையும் போலுள்ள அரங்கருக்குதிருவரங்காதாகிய இராமபிரானுக்கு. மேவும் - உண்டான் புகழ்-கீர்த்தி, இன் னும் மேவும்கொல்லு - வெறுயார்க்கேனும் உண்டாகுமோ? [உண்டாகா தென்றபடி]; (என்னில்).—தாவும் தங்கக் கடம் சூழ் அயோத்தி சர அசரங்கன் ஆவும் - மேன் மேவலமுத்துவருகின்ற அலைகளையுடைய தடாகங்கள் சூழ்ந்த அயோத்தியாபுரியில் ஓள்ள சரங்களும் அசரங்களும் மாணிய எல்லாப்பொருள்களும், கிளையுடன் - (தம்தம்) சுற்றந்துடனே, அவர் மெய் அருளால் - அந்தஸ்ராமபிரான்து பழுதுபடாதக்கருணையிலுள், வைகுந்த லோகத்தில் ஆர்ந்திட்ட-வைகுண்டலோகத்திற் சென்று சேர்ந்திட்டன.

இராமபிரான் இங்வலகத்தைவிட்டு செல்லத்தொடங்கிய சமயத்தில், அயோத்தியாகரத்துமிக்களெல்லாம் அப்பெருமானைச் சரணமைத்து ‘தேவீர் எங்குச்சென்றுவும் அழியேங்களையும் உடன்மூத்துக்கொண்டு செல்லவேண்டும்’ என்று பிரார்த்துக்க, ஸ்ரீராமன் அவர்களுடைய அன்பின் உறுதியைக் கண்டு ‘அப்படியேஆகட்டும்’ என்று அருளிச்செய்து, ஆனேவரை யும் தம்மைப்பின்தொடர்ந்துவருமாறு பள்ளத்தருளிப் பிரயாணப்பட்டனர்; அப்பொழுது, அங்கரத்திருந்த மனிதர்களே யன்று விலங்கு பறவை முதலிய அஃதினையுயிர்களும் அகமகிழ்க்கு சுயாபியின்பின் சென்றன: இந்த னம் பலரும் புடைகுழு ஸ்ரீபகவன் சரமுகதியில்லிருங்கித் தன்னிடச்சோதி க்குளமுத்தருநும்போது, தம்மிடத்து இடையூத அங்கொண்டு பின்பற்றிச் சரவுவில்லும்கி உடம்புபத்துரந்த எல்லாவுயிர்கட்கும், பிரமலோகத் திந்குமேற்பட்டதாய்ப் பரமபதம்போலவே புக்கவர்மீண்டுவருதலில்லாத மேம்பாளன் ஸாந்தாங்க கூடமென்னும்சுலகத்தை அளித்தருளினர் என்பது, இங்கு அறியத்தக்கது.

“அன்று சராசரங்களை வைகுந்தத்தீதற்றி”, “கற்பா ஸிராமபிரானையல்லால் மர்துங்கறப்போ, புற்பாழுதலாப் புல்வெறும்பாதி யொன்றின்றியே, கற்பாலயோத்தியில்லாழுஞ் சராசரம் முற்றவும், கற்பாலுக்கும்தத்தன்னான்முகனார்பெற்றகாட்டுளே” என்றார் ஆழ்வர்கள்களும்.

‘இராமபிரானுக்கு உண்டான் கீர்த்தி வேறியார்க்கேனும் உண்டாகுமோ?’ என்று ஒருவிஷயத்தைக் கூறி, அதனை, ‘அப்பெருமானது திருவருளால் அயோத்திச்சராசரங்கன்யாவும் கிளையுடன் வைகுந்தலோகத்தில் ஆர்ந்திட்டவே’ என்ற தக்ககாரணத்தைக்கொண்டு சாதித்தது, ஏதுவணியின் பாந்படும். இப்படி தாம்திருவவதறித்த நகரத்தில் வாழ்ந்த சராசரங்களெல்லாவற்றிற்கும் வைகுந்தமளித்தவர் வேறெறவருமில்லை யாகையால், இக் வகைக்கீர்த்தி பெருமானுக்கே அஸாதாரணமானின்ற தென்க.

பக்கவினிடத்துப் பாலும் அதனிடத்து இன்சுறையும்போல அசித்தாகிய சரீரத்திலே சித்தாகிய லீவாத்மாவும் அதனிடத்தே அந்தர்யாவியான பரமாத்மாவுமாக வராழ்பவ ரென்பார், ‘ஆவும் பயமும் அமுத மொப்பான அரங்கர்’ என்றார். இது விசிவிடாத்வைத் சித்தாங்கதம். அமுத - பாலின் ஸார மெனினுமாம். சரம் + அசரம் = சராசரம்: தீர்க்கச்சங்கிடபெற்ற வடமொழி ததொடர்; உம்மைத்தொகை. சரம் - அசையும்பொருள், இயங்குதினைப் பொருள்; ஜங்கம். அசரம் - அசையாப்பொருள், சிலைத்தினைப்பொருள்; ஸ்தாவரம். இவையே நூற்றுக்கண்ட்ரோற்றம். மெய் அருள் - பயன்விளைத்

தல்தவறுத அருள். பயஸ், அம்ருதம். அயோத்யா, வெகுண்ட. லோகம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன. அயோத்யா என்பது . போர்செய்து வெல்லமுடியாத தென்று பொருள்படும். நான் காம்ஆடியில், ‘யாவும்’ என்பது, ‘ஆவும்’ என விகாரப்பட்டது; ஆனை, ஆடி, ஆளி, ஆணம், ஆர், ஆர் என்பன போல. கிளை - மரத்திற்குக் கிளைபோலத் தமக்கு ஒறுப்பாகும் உறவினைம்; உவமவாகுபெயர். கொல் ஓ என்ற இரண்டுஞ்சைச்சொற்களில், ஒன்று - வினாவகையால் எதிர்மறை குறித்தது; மற்றொன்று - அசை. ஆர்க்கிட்ட ‘அன்’சாரியை பெருத பலவின் பால்முந்து; ‘இடு’ என்ற துளை விளை, துணிவிணர்த்திற்று. ஈற்றுஏகாரத்தைத் தேற்றப்பொருள் தென்ன லாம்; தேவதாந்தரங்களை எசுங் கருத்தின துமாம். தரங்கம் - வடசொல். தடம் - சரயுதியுமாம்; அங்க மசாங்கி அயோத்தியாபுரியைத்தழுவுவது போல வளைந்திருத்தலால், ‘தாவுந்தரங்கத்தடஞ்சுமோத்தி’ என்ஸாகும்.

[அதுவும், அடுத்தபாகரமும் - மூஞ்பலராமாவதார வைபவம்.]

ஈ. ஒருதாயிருந்துவருந்து வைப்பதைக்கியுடன் சுரத்தி

பொருதாய்ச்சொல்சென்றதென்றாங்கா வைப்பமுப்பும்வண்ண மொருதாய்தரத்திலோராறு திங்களுறைந்தபின்னை

பொருதாய்வயிற்றில்வாந்துற்ற தெம்மாய முறைத்தருடேவ.

(இ - ஸ.) ஒரு தாய் சொல் - ஒருதாய் [கைகேயி] சொன்னதனால், ஒரு தாய் இருந்து வருந்த - ஒருதாய் [கோசல்லையை] (அயோத்தியாபுரியிலேயே) இருந்து வருக்கும்படி, வையம் உய்யும் வண்ணம் - (உலகத்துமிகிகள் (கொடியோரால்நீர்ந்த உபத்திரவும் சீங்கி) வாழும்பொருட்டு. வைதேகியுடன் சுரத்தில் சென்ற - சீதையுடனே கொடியகாட்டிக்குப் போயருளிய, தென் அரங்கா - அழகிய திருவரங்கத்தாகதனே! — (ஸி), ஒரு தாய் உதரத்தில் ஓர் அறு திங்கள் உறைந்த பின்னை - ஒருதாயின் [தேவகீயினாது] திருவயிற்றிலே ஆறுமாதகாலம் வசித்தபின்பு, ஒரு தாய் வயிற்றில் வக்குது உற்றது - மற்றொருதாயின் [ரோகிணியினாது] திருவயிற்றில் வங்குத்தேசேர்க்கது, எமாயம் - என்னமாயை! உரைத்தருள் - சொல்லியருள்வாயாக.

சிதாகல்யாணத்தின்பிற்குத் தசரதசக்கரவர்த்தி இராமபிரானுக்குப் பட்டாபிஷேகங்களையும் யத்தனிக்கையில் மங்கலைக்குச்சியால் மனங்கலக்கப்பட்ட கைகேயி, தன்கொழுநான தசரதரை கோக்கி, முன்பு அவர் தனக்குக்கொடுத்திருந்த இரண்டுவரங்களுக்குப் பயனுக்கத் தன்மகனுன பரந்துக்குப் பட்டங்கட்டவும் கொசல்யைகளுன இராமனைப் பதினாண்குவருஷம் வனவாசங்குசெலுத்தவும் வேண்டுமென்று சொல்லி நிர்ப்பங்கிக்க. அதுகேட்டு வருந்திய தசரதர் சுத்தியவாதியாதலால். முன்பு அவட்கு வரங்கொடுத்திருந்த சொல்லைத் தவறமாட்டாமதும், இராமன் பக்கல் தமக்கு உள்ள மீது அன்பினால் அவ்வரத்தை நிறைவேற்றுவாறு அவனை வனத்திற்குக்கொல்லவும் மாட்டாமலும் கலங்கி வாய்த்திறவாதிருக்கிற சமயத்தில், கைகேயி இராமனை வரவழைச்சுத்து ‘பிள்ளாய்! உங்களதாங்கத பராதலுக்கு நாடுகொடுத்தாப் பதினாண்குவருஷதம் உன்னைக் காட்டேறப்போகச்சொல்ல கிழுர்’ என்றுசொல்ல, அச்சொல்லிலைத் தலைமேற்கொண்ட, அந்த மாந்திரக்தாயின் வார்த்தையையும். அவட்குத் தனதுத்தைக் கொடுத்திருந்த வாங்களையும் தவறுதுநிறைவேற்றி மாத்ருபித்துவாக்யபரிபாலனாஞ்செய்தல்லனிடி த்தும் இராமபிரான் தன்னைவிட்டுப் பிரியமாட்டாததொடர்ந்த சீதையோடும் இலக்குமண்ணேடும் அயோத்தியைவிட்டுப் புறப்பட்டு வனவாசங்குசென்றன என்பது, முதலின்டடியிற்குறித்த கதை.

தங்கை எவ்வேண்டுமென்பதை எதிர்பாராமலே இராமபிரான் மாண்ண வன்பலனியன்றுகில் நும்பனீமறுப்பபடுவே,.....இப்பணை தலைமேற்கொண்

டேன், மின்னெளிர்கானமின் நேபோதின் நேன் விடையுங்கொண்டேன்” என்று சொல்லிப் புதப்பட்டமை தோன்ற, ‘ஒருதாய்சொல்ஸ் சென்ற’ என்றார். “தொத்தலர் பூஞ்சிரிகுழுத் கைகேசி சொல்லால் தொன்னகரங்தூது” என்றார் குவசேகராழ்வாரும். முதலடியில் ‘ஒருதாய்’ என்றது, பெற்றதாயை. இரண்டாமடியில் ‘ஒருதாய்’ என்றது, மாற்றுந்தாயை. ஒரேவகைச் சொல்லால் இருவரையும் சமமாகக்குறித்தது, இரமாம்பிரானுக்கு அவர்களிடம் ஒருங்கிராகவுள்ள அன்புநிலையைப்பற்றி யென்க. புத்திரானைப்பிரிவத் தல்லிருத்தமுற்ற கொசல்லையை ‘என்னையும் உன்னுடன் அழைத்துக்கொண்டுபோ’ என்று சேஷந்தாவும். இராமன் ஆங்கனம் செய்யாமல் ‘சக்கரவர் த்தியுடன் இருந்து அவர்க்குஜுவனசெய்தலே அறமாம்’ என்று சொல்லி அத்தாயைத் தங்கையினிடம் இருக்கவிட்டுச் சென்றன நூதலால், ‘ஒருதாய் இருந்து வருக்கத் சென்ற’ எனப்பட்டது. ‘ஏற்றுத்தாய் பின்தொடர்க் கெம்பிரா எண்ணுழகு, கூற்றுத்தாய்சொல்லக் கொடியவனம்போன, சீற்ற மிலாதான்’ என்றது. பெரியாழ்வரர் திருமொழி. இப்படி வனவாஸஞ்சென் டது ராகஞ்சிராகாவஸம்மார்துசெய்து உலகத்தவர்களை இனிதுவாழசெய்தறபொருட் டாதலால், ‘வையம்சுயமுக்கண்ணம் சுரத்தித்சென்ற’ என்றார். சரம் - கடுக்காடி. (“மாதிரிக்கான், மின் லுருவின் விண்டேர் திரிந்து வெளிப்பட்டுக், கங்கிளிரை துநீநீது கழையுடைக்குத் தூகால்சுழன்று, பின்னுங்கிரையிற்றுப் பேபையே திரிக்கலாகக், கொண்ணவிலும் வெங்கானம்” என அதன்கொடுமையைத் திருமங்கையாழ்வார் அதுவிச்செய்தார்.) சீதையை எடுத்துச்சென்று இராவனன் அழிய வையமுயன்யத்துகுப் பெருமான் பிராட்டி யுடன் வனாஞ்சென்றதே மூல மாதலால், ‘வையமுயயும்வண்ணம் வைதேகியுடன் சுரத்திந் சென்ற’ எனலாயிர்து.

எம்பெருமானுல் சியார்க்கப்பட்ட யோகந்த்திரை யெணப்படும் மரயை, கந்தசோபாருகையை கோருத்திலே யிருந்த வசதேவபத்தினியான ரோகினியின் வயற்றி வீருந்த உயிருபமான ஆறுமாதத்தக்கர்ப்பத்தைக் கலைத்துவிட்டு உச்சதேவருகையை மற்றொருபத்தினியான தேவகியின் வயிற்றி விருந்த ஆதிசோபாம்சமான கர்ப்பத்தைக் கொண்டுபோய் அந்த ரோகினீயின்வறிவிற்றிற் சேர்த்திட, இந்தாம் வசதேவபத்தினிகளுள் தேவகியின் கர்ப்பத்தில் (எழாவதகசுராக) ஆறுமாசமும், ரோகினியின் கர்ப்பத்தில் மற்றொருஆறுமாசமும் இருந்து பிறந்தவன் பலராம னென்பது, பின்னரண்டடியில் அறியத்தக்கது. இவன் - திருமாவின் எட்டாம்அவதாரம், இவனிடத்து, ஆதிசோகனது அம்சமும் கலந்திருந்தது. தேவகியின் எட்டாவது கர்ப்பத்தில் அதற்கிப்பவறும் திருமாவின் ஒன்பதாம் அவதாரமுமான கண் னன்னுக்கு முன்பு இவன் பிறந்ததனால் அவலுக்குத் தழையனுமினான். தசாவதாரங்களுள் மழுவதான தசரதாமாதாரத்தோடு எட்டாவதானபலரா மாவதாரத்தையுன் சேர்த்து அருமைபாராட்டினர், இப்பாசாத்தில்; இவன் டும் அடித்த அவதாரங்களாதலால். ‘வையம்சுயமுக்கண்ணம்’ என்றதை மத்திமத்திப்பமாக, ‘உறைந்தபின்னை’, ‘வந்துறந்து’ என்பவற்றிடுங் கூட்டலாம்; துவிடதுசீர்கள்பலரும் கெட்டதுசர்கள் பலரும் ஒருங்கே கூடி. வசிப்ப தனுவுண்டான சூபியாழ்வைத் திவிருத்திசெய்து உலகத்தவரை வாழ்வித்தற் போருட்டு அப்புவிடேவிரன் பிரார்த்தனைப்படி தேவர்கள் வேண்டியதனுல் திருமால்வசதேயகுமாராய்ப் பலராமகிருஷ்ணர்களாகத் திருவதரித்தன னெண உணர்க. இப்படி சுருப்பம் ஒருத்திவயிற்றைவிட்டு மற்றொருந்திவயிற்றிற்கு மாறுவது உலகத்தில் எங்கும் னெறநாக காணுத்தோர் அதிவிஜித்திர மாதலால், அதற்குக்காரணமான பகவானுடைய அற்புதசக்தியை ‘எம்மாயம்’ என்று கொண்டடினர். மாயை - அகுதித கடங்காலாமர்த்தியம், செயற்கரியனசெய்யுங்கிறம். அது பிரார்த்தந்தகரிய தென்ற கருத்தால், சீயே உறைத்தரு னென்றார்.

வைதேவி என்ற வடசொல், விகாரப்பட்டது. உடம்பில்லாமற்போகக் கடவுதென்று வசிட்டமுளிவராற் சுபிக்கப்பட்டு விதேகனுகிய நிமியரசன் து மரபில் வளர்ந்தவனேன்று பொருள்படும்; தத்திதாந்தநாமம், சொல்-தொகு த்தல். உதரம்-வட-சொல். தின்கள்-சங்கிரன்; அமாவாசைக்கு அமாவாசை ஒரு மாச மௌனக்கொண்டு சந்திரசம்பந்தத்தாம் காலத்தைக்கரையறங்குஞ் சாங் திரமானீதிபற்றி, 'தின்கள்' என்று மாதத்திற்குப் பெயர்வழங்கலாயிற்று: 'மதி' என்பதும் இது; இலக்கணை. பின்னை, ஜி - சாரியை. (சுள்)

சுவி. கதிப்பட்டபொன்னியரங்கேச ராடுகூருந்திரைநீர்

நதிப்பட்டபாடுநவின்றிடலாரு; நலங்கெழுகூர்

நதிப்பட்டநெட்டலத்தாலேயிமுத்திடதாற்றுவர்தம்

பதிப்படகண்கலக்கந்தெரியாது பக்ருதற்கே.

(இ - ஸ்.) கதி பட்ட பொன்னி ஆங்க ஈசர் - விரைக்கோடுதல் பொருந்திய காவேரிநதியாற் சூழப்பட்ட திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான், ஆடி - (பலராமாவத்தாரத்தில்) ரோடுகின்ற, கரு திரை நீர் நதி - கருமையான அலைகளையுடைய சீரையுடைய முனையாறு, பட்டபாடு - (அவர்களைப்பொண்டு இழுத்திட்டதனால்) அஸடந்த வருத்தம், சவின்றிடல் ஆகும் - (ஒருவாறு) சொல்லுதல்கூடும்; கலம் கெழு - நன்மை மிக்க, கூர் நுதி பட்ட - கூர்மையான நுனிபொருந்திய, நெடு அலத்தாலே-நீண்ட கலப்பையாலே, இழுத்திட - (அப்பலராமர்) இழுத்திட்டதனால், நூற்றுவர்தம் பதி - துரியோதனுதியரது ஊராகிய ஹஸ்திகாபுரி, பட்ட - அடைந்த, கண்கலக்கம் - துண்பமோ என்றால், பக்ருதற்கு - இசால்வதற்கு, தெரியாது; (எ - று.)

ஒருகாலத்தில், பலராமர், பக்கத்தில் ரூடுகின்ற யமுநாகதியை நோக்கி, 'ஓ யமுநாய்! சீ இங்கே வா, நான் ரீராடுகேண்டும்' என்று அருளிச் செய்ய, அவ்யமுனை அவர் மதுபானமத்தினால் இப்படிச்சொல்லுகின்ற ரென்று அவர்வார்த்தையை அமுகித்து அங்கே வரவில்லையாக, அதுகண்டு அவர் வெகுண்டு தமது ஆயுதமான கலப்பையைச் சையிலெலுத்து அதன் நுனியாலே அங்கதியை இழுக்க, அங்குதி தான்போருக்கும்வழியைவிட்டு அவர் ரெழுந்தருளியிருக்கும்கணத்தில் வர்து பெருகிய தன்றியும், தன்னுடைய சரீரதோடு அவர்க்கெதிரில்வந்து பயத்தினாலே மிகவும் சுடுகடுகிக் கிழேஷு மாக வேண்டிக்கொள்ள. பின்பு அங்கதியை கூரித்து அதில்ரோடின ரென்பதும்; அஸ்தினாலுப்பட்டணத்திலே துரியோதனன் தன்மகனான இலக்கணைக் குச் சயம்ரங்கோடிக்க, அக்கண்ணிரைக்கயை பூர்க்குந்தனனது மறுவிதிகளு னொருத்தியாகிய ஜாம்பவதியின் குமாரனை ஸாம்பளைன்பவன் பலாத்காரத்தால் தாக்கிக்கொண்டுபோக, துரியோதனதியர் எதிர்த்து யுத்தஞ் செய்து அவனைப் பிடித்துக் காவலிலிட்டுக்கைக்க, அச்செய்திகேட்ட பலராமர், தான் அவனை விடுவித்துவருவதாய்ச் சொல்லப் புறப்பட்டு அஸ்தினே புரத்திற்குமூந்தருளி 'ஈம்முடைய ஸாம்பளை விடவேண்டும்' என்று அருளிச்செய்ய, அக்கெளரவர்யாவரும் 'துங்கத்காரியங்கிசெய்த அவனை நாங்கள் விடமாட்டோம்' என்று ஒரேகட்டுப்பாடுடையவர்களாய் இகழ்ந்துபேச, பலராமர் கணரயில்லாதகோபங்கொண்டு எழுந்திருந்து, 'குருகுலத்தார் வாசங்கெய்துகொண்டிருக்கின்ற இங்கரத்தைக்கங்கைவிற்கவிழ்ததுவிட்டு, பூமியிற் கெளரவப்பூண்டில்லாமற்செய்துவிடுவோம்' என்று சொல்லி, தமது கலப்பையை மதிலின் மேலுள்ள நாஞ்சிலென்னும்உறுப்பில் மாட்டிஇழுக்க, அதனால் அப்பட்டணமுழுவதும் அசைந்தசாயவே, அதுகண்டகொரவ ரெல்லாரும் மனங்கலங்கிச் சாம்பனை இலக்கணயோடும் பலசிற்புக்க ணோடும் கொண்டுவந்து சமர்ப்பித்து வணக்கி வேண்ட, இராமபிரான் அவுளவோடு கலப்பையை வாங்கியருளினரென்பதும், இதிந்குறித்தகதைகள்.

இதனால் இப்பொழுதும் அஸ்தினுபுரி தென்புறம் யர்ந்து வடபுறம் தாழ்ந்து அப்பக்கத்திலுள்ள கங்கையிலுள்ள விழுவதுபோலவிருக்கின்ற தென்பகத், “புரவல் வின்னும்பொன்னஞ்சுட்டெயில், திருநகர் தென்ற லைச்சேணி லோங்குரை. விரித்தைக்கங்கையில்வீத்தல்போன்ற மற்று, ஒரு குழையவன் வலியுணாத்துகின்றதால்” என்ற ஸ்ரீபாகவத்தால் உணர்க. (பலராமனுக்குக் கல்பபையும் உலக்கையும் முக்கியமுயுதங்கள்.) அதனால், அவனுக்கு ஓலாயுதன், ஹலி, முஸல் என்ற பெயர்கள் வழங்கும். நலம் - சிறப்பு, துஷ்டிக்கிருமாம். நலங்கெழு-அலத்திற்கு அடைமொழி. ‘நலங்கெழுகருதுகிப்பட்டங்கட்டலத்தாலே மிழுத்திட’ என்றதை மத்திமதீபமாக, ‘நக்கிப்பட்ட’ என்றது மேலுடுகின் கூட்டுக. யமுநாகதியின் ஜலம் கருநிறமுடைய தாதலால், ‘சருநிதைரீந்தந்’ எனப்பட்டது.

கதி, சதி, ஓலம் - யட்சொந்தன். நெடுமை + அலம் = நெட்டலம்: பண்புப்பெயர், ஈறுபோய்த் தன் ஒற்றுஇறட்டியது. நூற்றுவர்-நூறுபேர்; இந்தே, நூரியோதனுவியர்க்குத் தொகைக்குறிப்பு. தன்பம்மண்டானபோது கண்கலங்குதலால், தன்பத்திற்கு ‘கண்கலக்கம்’ என்று ஒருபெயர் வழங்கும்; காரியவாகுபெயர். துவன்பத்திற்கு ‘அலக்கண்’ என்று ஒருபெயரிருத்தல், இங்குகிணைக்கத்தக்கது. பகருத்தர்குத்தெரியாது-சொல்லமுடியாதென்றபடி.

யமுநாகதிப்பட்டபாட்டினும் அஸ்தினுபுரிப்பட்டபாடு பெரி தென்பது கருத்து. இங்குனம் பலராமனது பேராற்றலை யுணர்த்தினர். (ச-அ)

[இதுமுதல் இருபத்தெந்து கவிகள் - ஸ்ரீகிருஷ்ணவதார வைபவம்.]

ச.க. பண்டிவிழுங்கியபாருந்திசையும்பணிக்கடவாஞ்

சண்டெநுடுங்கிரித்தானமெல்லாஞ் சண்பகாடவிமேன்

மண்டிபெரும்புனல்சூழுரகங்கேசர்தம்வாய்மலருட்

கண்டமிருவினன் சீர்ந்தகோபரதங்காதலியே.

(இ - ஏ.) சண்பகம் ஆடவிமேல்-சண்பகமரக்கோலையின்மேல், மண்டுமிக்குப்பாக்கின்ற, பெரும்புனல்-பெரியகாலேரிசிரினால், சுழ் - சூழப்பட்ட, அரங்கம் - திருவாங்கக்தில் எழுந்தருளியிருக்கின்ற, சார்தம் - பெருமானுகிய கண்ணபிரானது, வாய் மலருந் - செங்காம்பல்மலர்போன்ற திருவாஸினுள்ளே, - பண்டுவுமிக்கிய-முன்னே [கற்பாந்தகாலத்தில்] உட்கொண்ட, பாரும் - பூடியையும், திசையும் - திக்குக்களையும், பனி கடலும் - குளிர்ந்த கடலையும், சண்டம் நெடுங்கிரி தானம்-மிகவும் பெரிய மலைகளினிடங்களையும், எல்லாம் - (அவற்றிலுள்ள) எல்லாப்பொருள்களையும், எந்தகோபரதம் காதலி-நந்தகோபரது: மனைவியான யசோதைப்பிராட்டி, கண்டு - பார்த்து, சீர்மருவினன் - சிறந்தமகிழ்ச்சியையடைந்தாள்; (எ - று.)

நந்தகோபர-இடையர்களையும் பசுக்களையுங்காப்பவர்: நந்தர்-இடையர்; கோ-பச. இவர். சண்ணைன வளர்த்த தந்தையார். வசதேவனும் தேவனியும் கம்ஸனுர்சிநையிலிருத்தப்பட்டு வடமதையரவில் தளைபூண்டிருக்கையில், திருமால் தேவகிமளிடம் எட்டாதுதகருப்பத்திற் கண்ணனுய அவதரிக்க, அங்குத்தையைக் கூட்சன் கொல்லக்கூடிமென்ற அச்சத்தால், தாய்தந்தையர் அத்தெய்வக்குழவிரின் அநுமதிபெற்று அந்தச்சிகைவை அதுபிறந்தநுராத்திரியிலேயே சிருஉராய்ப்பாடியிலுள்ள இடையர்க்கெல்லாந்தலைவரானநக்தகோபரது திருமாளிகையிலே இரகசியமாகக் கொண்டுசேர்த்துவிட்டி, அங்கு அப்பொழுது அவர்மனைவியான யசோதைக்கு மாயையின் அம்சமாய்ப்பிறங்கிருக்கதோரு பெண்குழங்க்குதையை எடுத்துக்கொண்டுவந்தவிட, அதுமுதற்கம்சூடுக்கொல்லுகிறதையரவிற் கண்ணபிராள் அக்கோகுலத்திலேயே நந்தரோபகுமாரனுய் யசோதைவளர்க்க வளர்ந்தருளினன். அங்குனம் வளர்கையில் ஒருநாள், கண்ணன் குழங்க்கையை தன்னை நீராட்டும் ரூபா மங்களாலே தனது மெல்லியநாவை வழித்த யசோதைக்குத் திவிய

சுகாசாசக்கொடித்துத் தன்வாயைத்திறந் துதன்வைபவத்தைக்காட்டியருள், அவள் அந்தப்பிள்ளையின்வாயிலுள்ளே ஸகலவோகங்களையுங் கண்டன்னென்க. “கையுங்காலும்சிமிர்த்துக் கடாரீர், பையவாட்டிப் பசஞ்சிறமஞ்சனா, லையநாவழித்தாலுக் கங்காந்திட, வையமேழுங்கண்டாள் பிள்ளைவாய்னே,” “வாயுள் வையகங் கண்ட மடநல்லார், ஆயர்புத்திரன்ல் னருங் தெய்வம், பாய்ச்சிருடைப் பண்புடைப்பாலகன், மாய னென்று மகிழ்ந்தனர் மாதரே” என்றார் பெரியாழ்வாரும்.

சண்டம், கிரி, ஸ்தாநம், சம்பகாடவீ, கந்தகோபர் - வடசொற்கள். வாய் மலர் - முன்பின்னுகத் தொக்க உவமத்தொகை. மலர் - செந்தாமரை மலருமாம்; “மண்டினீர்னாலமும் வானமு முட்பட, அண்டமுண்டுமிழ்ந்த தோரம்போருக்கேமே” என்பர் திருவரங்கக்கலம்பகத்தில். சீர் நந்தகோபர் என்று எதித்து, பூந்தந்தகோபர் என்றுதாகத்து, ‘மருவினான்’ என்பதற்கு - (மகிழ்ந்து அக்குழங்கத்தையை) அனைத்துக்கொண்டாள் என்றலும் ஒன்று. காதலி - அன்புக்குஉரியவள்; இ - பெயர்விகுதி. (க)

ஓ. உன்னைக்களாவிலுருவோடுகட்டிவைத் துன் னுடைய
வன்னைக்கொருத்தியறிவித்தபோ தலையாழிமங்கை
தன்னைப்புணர்ந்தருடாராரங்கா வவடன்மருங்கிற்
பின்னைக்கொடுசென்றபிள்ளை மற்றுரென்றுபேசகவே.

(இ - ள்.) அலை ஆழி மங்கைதன்னை - அலைகளையுடைய திருப்பாற்கடல்ல் தோன்றிய திருமகளை, புணர்ந்தருள் - சேர்ந்தருள்கின்ற, தார் அரங்கா - மாலையையுடைய திருவரங்கனே! களவில் - (சீதயிர்நெய்பால் வெண்ணைய்) திருமுத்தந்காக, ஒருத்தி - ஓருத்தைச்சி, உன்னை உரவோடு கட்டிவைத்து - உன்னை உரலுடன் சேர்த்துக்கட்டிவைத்து, உன்னுடைய அன்னைக்கு அறிவித்த போது - உனது தாயான யசோதைக்கு (அச்செய்தி வைய)த் தெரிவிக்கச்சென்றபொழுது, அவள் - அவ்விடைச்சி, தன் மருங்கிள்-தன் இடையில், கொடு சென்ற - கொண்டுபோன, பிள்ளை - குழங்கத, பின்னை ஆர் என்று பேசுக - வேறுயாரென்று சொல்வேனுக? (எ - று.)—சீயே யாயினும் என்றதாம்.

கண்ணன் இளம்பிராயத்தில் இடையர்வீடுதோறுஞ்சென்று வெண்ணைய் பால் தயிர் நெய் முதலியவற்றைக் களவாடி யுண்டுவர, அத்தோடுகு நாள் பதிவிருக்கு பார்த்த ஒரு கோபஸ்த்ரீ கிருஷ்ணனைத் தன்புடில் உரலுடன் சேர்த்துக்கட்டிவைத்துவிட்டு, அச்செய்தியையசோதையினிடன்று சொல்லி அவளைக்கொண்டு கண்ணனைத் தன்முக்கவேண்டுமென்றாக்குதித் தன்பிள்ளையை இடுப்பிலெடுத்துக்கொண்டு யசோதையினிடம்வந்து கண்ணன்செய்தியைச்சொல்லிமுறையிட, அச்சமயத்திற் கண்ணபிரான் மாண்ய பால் அவனது இடுப்பிலூள்ளபிள்ளை தானுகவும் அவள்வீட்டிற் கட்டுண்ட பிள்ளை அவள் மகனாகவு மாய்விட, அதுகண்டு அவள் நாணங்கொண்டு சென்றன என்பது, இங்குக் குறித்தது.

களவில் - திருமுதபொழுது. அன்னை - வளர்க்குந்தாய். ‘அலை ஆழி மங்கைதன்னைப் புணர்ந்தருள்’என்றதற்கு - இரட்டுறமொழிதலென்னும் உத்தியால், அலைகளையுடைய கடல் குழங்க பூமிதேவியைச் சேர்ந்தருள்கின்ற என்ற பொருளுங்கொள்ளலாம்; “பூமடங்கதயும் நிலமடங்கதயுக்கேவியர்” ஆதலாவல்: “பங்கயமின்றெடு பார்மகள் தேவி” என்பர் மேல ஏ - ஆம் பாகரத்திலும். பேசுக - வியங்கோள்முற்று; இங்கே தன்மையொருமைக்கு வந்து; நீ சொல்லாயாக என முன்னிலையொருமையுமாம். (கீ)

அ. நுபந் தம்.

திருவரங்கத்துமாலை.

ஈ.—‘என்னு மெண்ணென்றும் போல் நீங்கா துலகத்துவிர்க்குயிராகி’—“என்னு மெண்ணென்றுமிலைய மற்றெப்பொருளாகத்தும், என்னு நாரணன்” என்ற பாகவதத்தையும் காண்க. ‘ஓங்காரமா யதனுட்பொருளாய் நின்ற வொண்ஸ்டர்’—“எப்பொழுதும் தியானஞ்செய்துகொண் டிருக்கின்ற யோகிகள், தங்களுடைய பாபுண்ணயருபமான கர்மங்கள் நசித்தவுடனே, எக்தச்சொருபத்தைப் பிரணவப்பொருளாகக் காண்கின்றார்களோ,” “உன் னுடைய ஆராதநருபமான யாகங்களும், வகுட்காராதிகளும், சகலவேத மூலமான பிரணவமும் நியே” என்று விட்டுவூடுபாணம்.

க0.—படைப்புக்குள்ளான பிரமன் முதலிய ஜீவகோடிகளெல்லாம் காலவசப்பட்டனவே யென்பதும், காலவசப்படாதவன் எம்பெருமான் ஒரு வனே யென்பதும் விளங்க, ஓதுகூறினார். கற்பக்கழிவதனால், எம்பெரு மானது ஆயுள் கழிவதில்லையென்க. ‘ஒருமூச்சு’ என்றதும் உபசாரவழக்கே. “கருடவாகனனுக் குலப்பிலாப்பிரமர் கழியும்காள் கணத்துக்கும்பற்று,” “கமலரெண்ணிலர்க் கூமரங்குமிடும் பத்தைக் கழிந்திடுங்காலத்தைக் கடக்கும், விமலன்” என்ற மகாபாகவதமும், “ஸுரியுபரார்த்தங் கழியுமேல் மலர் வீட்டிறைதரு நான்முக னுலக்கும், ஏர்செழுபரார்த்தமிரண்டு வெண்டரங்க மெழுத்தெறி தடங்கடன்முகட்டிற், கார்முகில்கமலக்காடுசூத்துறங்குசாட்சி பேர் நீகண்வளர் துவாத, தாரவன்றனக் கோரிமையென வுரைப்பர் சாற்று மல்வுரையுபசாரம்” என்ற ஸ்ரீபாகவதமும், காணத்தக்கன.

கா. — னகரத்திற்கும், கரகத்திற்கும், வரிவடிவில் வேறுபாடிருப்பிலும் ஓலிவடிவில் மிக்கவேறுபாடில்லாமையால், அவை, வீரவி, எதுகையில் அமைக்கப்பட்டன.

இலவ, சென்னைத் திருவாவிக்கேணி தெளிவிங்கப்பெருமான்கோவில் வீதி எச் - ஆவது கிருகத்தில் (சென்னை ராயபேட்டை வெஸ்லி காலெஜ் தமிழ்ப்பிரதமபண்டதர்) சே. கிருஷ்ணமாராயிரிடத்திற் கிடைக்கும்.

கம்பராமாயணம்.

	ரூ.	அ.
ஆரணியகாண்டம் மூழலதும் உரையுடன்	ஈ 0
பாலகாண்டம் கையடைப்படலவுரை	0 ஏ
ஷ மிதிலைக்காட்சிப்படலம், குவழற்றினத்துப்படலம் உரையுடன் 0	ஏ	ஏ
ஷ எதிர்கொள்படலம் முதல் காண்டமுடிவுவுரையில் உரையுடன் க	க	க
அயோத்தியகாண்டம் முதல்காண்குப்படலம் உரையுடன் ...	க	0
கந்தரகாண்டம் முதலிரண்டிப்படலம் உரையுடன் ...	க	அ
ஷ உருக்காட்டிப்படலம், குளாமணிப்படலம் உரையுடன் ...	க	0
ஷ இறுதிகாண்குப்படலம் உரையுடன் ...	க	க
யுத்தகாண்டம் இரணியன்வதைப்படலம் உரையுடன் ...	0	அ
ஷ சாகபாசப்படலம் உரையுடன் ...	க	அ
ஷ மீட்சிப்படலம் உரையுடன் ...	க	அ
உத்தரகாண்டம் இராவணன்பிறப்புப்படலம், வரையெடுத்தபடலம் இவற்றின் உரை ...	0	க

வில்லிபுத்தூரார் பாரதம்.

அருச்சனன்தீர்த்தயாத்திரைச்சருக்கம் உரையுடன்	0	க
காண்டவதகனச்சாருக்கம் உரையுடன்	0	அ
இராயதுயச்சருக்கம் உரையுடன்	க	0
குதுபோர்ச்சருக்கம் உரையுடன்	க	க
கிரைமீட்சிச்சருக்கம் உரையுடன்	0	கெ
லீட்டுமபருவம் உரையுடன்	க	0
பதினான்கு பதினைநு பதினாறும் போர்ச்சருக்கங்கள் உரையுடன் க	0		
பதினெட்டாம்போர்ச்சருக்கம் உரையுடன்	க	0

பாகவதம்.

முதலிரண்டிக்கத்தம் உரையுடன்	க	0
---------------------------------	-----	---	---

கந்தபூராணம்.

திருவிளையாட்டிப்படலம் உரையுடன்	0	அ
தகரேஹப்படலம் முதல் படையெழுப்படலம் வரை உரையுடன் ...	0	அ	
தாரகன்வதைப்படலம் உரையுடன்	0	கெ
வழிகடைப்படலம் முதல் திருச்செங்கிப்படலம் வரை உரையுடன் 0	0	அ	
மார்க்கண்டேயப்படலம் உரையுடன்	க	0
வித்தகிரிப்படலம் முதல் ஜந்துப்படலங்கள் உரையுடன் ...	0	அ	
இங்கிரங்காஞ்சையைப்படலம், காலிரினீங்குப்படலம், இங்கிரனருச் சனைப்படலக் குரையுடன் ...	0	கெ	

பிள்ளைப்பெருமாளையங்கார் அஷ்டப்பிரபஞ்சம்.

திருவரங்கத்தந்தாதி உரையுடன்	0	கெ
திருவரங்கக்கலமிப்பகம் உரையுடன்	0	அ
திருவரங்கத்துமாலை முற்பாதி உரையுடன்	0	க
திருவேங்கடமாலை உரையுடன்	0	அ
திருவேங்கடத்தந்தாதி உரையுடன்	0	கெ
அழகரந்தாதி உரையுடன்	0	கெ

தநுபரம்பராப்ரபாவம் தநுபரம்பராவிவரணத்துடன்	...	2	0
சட்சோபரந்தாநி உரையுடன்...	...	0	50
அழகர்கலம்பகம் உரையுடன் (இரண்டாம்பதிப்பு)	...	0	5
மதுரைக்கலம்பகம் உரையுடன் (இரண்டாம்பதிப்பு)	...	0	5
சம்மாழ்வார் அருளிச்செய்த திநுவருத்தம் விரிவுரையுடன்	...	0	52
ழுதுமோழ்க்காந்தி உரைகளுடன்	...	0	5
ஆழ்வார்ச்சாரித்திரம் (இரண்டாம்பதிப்பு)	...	0	5
பட்டிரைவைபவம்	...	0	5
அபயப்ரதாநல்வரம்	...	0	5
தண்டியலங்காரம் பொதுவனியியல் விசேடவுரையுடன்	...	0	5
ஷ்டி பொருளாணியிபல் விசேடவுரையுடன்	...	0	5
சீலப்பதிகாரம் காடுகாண்காதை உரைகளுடன்	...	0	5
துளாமணி முதலான்குசருக்கத்துக்குத் தெளிவான உரை	...	0	50
ஷ்டி அரசியற்சருக்கத்தில் கடுகு - செய்யுளுக்குத் தெளிவான உரை	0	5	5
திநுவசரித்திரம்	...	0	5
வீசாரசநுயர் வரலாறு	...	0	5
பன்னாற்றிரட்டு கல்வியதிகாரம் உரையுடன்	...	0	5
இராமாயணவேண்பா வனம்புகுகாண்டம் உரையுடன்	...	0	5
ஷ்டி போர்புரிகாண்டம் உரையுடன்	...	0	5
ஷ்டி முடிபுனைகாண்டம் உரையுடன்	...	0	5
மணவாளமாழனிநூற்றாதியம், நூற்றேட்டத்திநுப்பியக்வலும்	0	5	5

மாறஞ்சோவை	...	0	5
திநுவேங்கடவுலா	...	0	5
ஆண்டாள் பிள்ளைத்தமிழ்	...	0	5
ஆண்டாள் சந்திரகலாயாலை	...	0	5
அழகர் கிள்ளைவிடுதாது	...	0	5

திருக்குறளிலும், காலதியாரிலும், பாரதவெண்பாவிலும் சிற்சில பகுதி உரையுடன் கிடைக்கும்.

நன்னூற்காண்டிகை	...	5	0
நான்காவது ஐந்தாவது பாரம் ஸிடர்	...	0	5
ஷ்டி உரை	...	0	5
மெட்டிக்யுலேஷன் தமிழ்ப்பாடுபுத்தகவுரை	...	0	50
யப்ப-ஏ, தமிழ்ப்பாடுத்தகம் உரையுடன்	...	0	5
பி-ஏ, தமிழ்ப்பாடுத்தகம் உரையுடன்	...	0	5

கீம்பரமாயண வசனம், புதியபதிப்பு, 100-விசித்திரப்படங் களுடன் ஏழுகாண்டமும்.	...	5	0
ஷ்டி உயர்ந்த கடிதத்தில் அச்சிட்டது	...	5	0
தேவாரம் திருவாசகம் முதலிய பன்னிநூதிநழநூத்திரட்டு	...	0	5
நீதிநூற்கோத்து	...	0	5
சிற்றம்பலநாடிகள் சாத்திரக்கோத்து	...	0	5

